



**FORMULA
HONDA**

உங்களுக்கான
வாகனத்தை தேர்வு செய்ய...

ATHEESAN (SHAN) SARVANANTHAN

CELL 416-720-1184

2240 MARKHAM ROAD, SCARBOROUGH, ONTARIO M1B 2W4.
TEL: 416-754-455 EXT.2705, FAX: 416-754-9465



**தாய்
விடு**

THAIVEEDU ஜூன் 2010 **HOME & LIVING**

FREE REAL ESTATE CLASSES
வீடு வாங்க, விற்க மற்றும் வலமான வரி, அடமானக் கடன்
சம்பந்தமான சலவ ஆலோசனைகளுக்கும் அழைப்புகள்

SELVA VETTYVEL
Broker of Record

Cell: **416.568.4301**
Bus: **905.201.9977**

HomeLife Future Realty Inc. Brokerage
205-7 Eastvale Drive, Markham, ON L3S 4N8
Independently Owned and Operated, REALTOR



**அந்தரத்தில் ஓர் அபாயம்
நான்கு வார உலகத் திரு'FIFA'**



தமிழியல் மாநாடு

RAMAN APPLIANCES
Air Conditioning & Heating

எமக்கூடாக Furnace வாங்கும்போது ஒன்றிரையோ அரசு
வழங்கும் Rebateஐப் பெற்றுக்கொள்ளலாம்

General Contractors For:
• Air Conditioning • Gas Furnaces • Central Vacuum
• Air Cleaners • Gas Fireplaces • Garage Door Openers
• Security Alarm

Raman Chelliah
President
3021 Markham Rd., Unit 51,
Scarborough, ON - M1X 1L8



Tel: **416.332.1989**
Cell: **647.893.4414**

THE LAW OFFICE OF

GaryAnandasangaree

Tel: **416 321 1100** Fax: **416 321 1107**
gary@galaw.ca

**BUYING, SELLING,
INVESTING & MORTGAGE NEEDS CALL**

SUN SANMUGATHAS
Broker & Manager

One stop shopping for all your mortgage & real estate needs.

Buying - Selling - Investing
PROPERTY MAX Dir: **416.948.0693**
Bus: **416.291.3000**



DIGITAL VIP CABLE | HI-SPEED INTERNET | HOME PHONE

6 MONTHS FREE

தமிழில் உடனடியாக சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்

Norbert Benedict (ரஜீவ்)
416-446-7043

ROGERS



WE FINANCE CANADA'S LEASING LENDERS TO YOU

PMCI
PROPERTY MORTGAGE CANADA INC.

Buying - Selling - Investing
PROPERTY MAX
Realty Inc. Brokerage

One Source For Many Type of
Properties & Mortgages

Mohan Subramaniam
Broker of Record
416.321.2300



**Ahilan
Thanabalasingham**
Sales Representative

416.617.1767
Office: 905.471.0002

RE/MAX
Dynasty Realty Inc., Brokerage
Independently owned and operated



இனிய இல்லம் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அடித்தளம்

மகேன் சிங்கராஜா
Sales Representative

Direct: **416.302.7283 (SAVE)**

E-mail: msingarajah@trebnet.com
web: www.mahenonline.com

RE/MAX

RE/MAX Vision Realty Inc., Realtor
2210 Marham Road, Unit-1, Toronto, ON M1B 5V6
Tel: 416.321.2228, Fax: 416.321.0002



வீடும் வீடுசார் விடயங்களுக்குமான பத்திரிகை



Vasanthi Niranjan
 Direct: 416-845-8272
 Broker
 vasanthyne@gmail.com



"MAKING YOUR DREAM HOME COME TRUE"

HomeLife Today Realty Ltd., Brokerage*
 *Independently Owned and Operated
 31 Progress Avenue Suite 210 • Toronto, Ontario, M1P 4S6
 Phone: 416-298-3200 Fax: 416-298-3440



Kirew Kanagasabai
 Office: 416-298-3200
 Broker of Record
 Kirewk@yahoo.com

Warden/Finch



\$173,999
 3 Bedrooms, 2 Washroom
 Largest 3 Br Unit! *Clean
 *Move-In Condition *Large
 Walk-Out Balcony *Bright &
 Spacious *2-Pc Ensuite In Mbr

Meadowvale/Sheppard



\$254,000
 6+1 Bedrooms, 3+1 Washroom
 3 Bedroom Townhouse. Built In
 1999. Walk Out To Garage.
 Private Drive. Central Air
 Conditioner, Lovely Location.

Markham/Denison



\$329,900
 3+1 Bedrooms, 2 Washrooms
 Laminated Flooring, Cabinets, Den
 Incl -1 Locker, 2 Parking Spaces
 Ttc At Doorstep, Shopping
 & 5 Major Banks & Costco

Mccowan/Denison



\$344,900
 6+1 Bedrooms, 3+1 Washroom
 Great Starter Home! Pre-
 Inspected! Bright Detached-Link
 Home With Newer Windows,
 Newer Roof(04) & Furnace(06).

Middlefield / Steeles



\$359,000
 3 +1 Bedrooms, 3 Washrooms,
 Beautiful Home For 1st Time
 Buyers. Backs To Public, Catholic
 School & Muirlands Park. Close
 To 410, 407, 404.

Brimley/Steeles



\$519,000
 4+2 Bedrooms, 4 Washrooms
 Spent ALOT Of \$\$\$ In Upgrades,
 Beautiful Home For A 1st Time
 Buyer. Driveway (2008), 3 Brand
 New Washrooms, 2 New Kitchen.



www.HomeLifetoday.com

*Thinking of a career change?
 Or just starting out in Real Estate?*

Middlefield/Denison



\$439,000
 4+2 Bedrooms, 4 Washroom
 Absolutely Well Maintained
 Detached House, Recently Renov
 Kitchen & Main Floor. Walk To
 Schools, SS Ice Maker Fridge.

HomeLife Today Realty Ltd., Brokerage* Wants to Talk to YOU

Contact: **Kirew Kanagasabai** - Broker of Record Tel: 416-298-3200 E: kirewk@yahoo.com



FREE

- *FREE UPGRADES UP TO \$10,000
- *WIN FREE MAINTENANCE FEE FOR A YEAR.
- *WIN 2 FREE VACATION TO THE DOMINICAN REPUBLIC
- *EVENT AT PRINCESS BANQUET HALL JULY-10,11- 10:30 AM 2:30

BUSINESS USES

- *ART OR PHOTO STUDIO
- *BAKERY
- *TRADE SCHOOL / TUITION CENTER
- *CAR RENTAL AND LEASING
- *ELECTRONICS OUTLET
- *GROCERY STORE
- *DENTAL OFFICE
- *DRY CLEANING
- *FINANCIAL INSTITUTION
- *MACHINERY SALES AND SERVICES
- *MEDICAL OFFICE
- *PERSONAL SERVICE SHOPS
- *RESTAURANTS
- *REPAIR AND SERVICE OF BUSINESS EQUIPMENT
- *REHABILITATION CENTRE
- *PRINTING / COPY SHOPS
- *TRAVEL AGENCY
- *SPECIALITY SUPPLIES
- *SALOON/SPA
- *AND MUCH MORE

SUNCITY PLAZA
 2761 MARKHAM RD



CONTACT: **KIREW KANAGASABAI**
416 903 4663
KIREWK@YAHOO.COM

*PRE CONSTRUCTION SALE
 *SOLD MORE THAN 50%
 *OCCUPANCY (READY TO MOVE JAN, 2011)



**போர்க் குற்ற விசாரணைகள்
நடாத்தப்படவேண்டும்!**

இலங்கை அரசு படகுகள் வன்னியில் போர்க் குற்றங்கள் புரிந்திருக்கின்றன என்பதற்கான குற்றச்சாட்டுக்கள் சர்வதேச மட்டத்தில் வலுவடைந்து வருகின்றன. இலங்கையின் மீது முன்வைக்கப்பட்டு வரும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பல ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக நடுநிலையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று உலக மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் பலமாகக் குரல் கொடுக்கும் அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகளின் விசாரணைகளுக்கு அரசியல் பலம்மிக்க நாடுகள் தடையாக உள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான மற்றொரு ஆதாரத்தை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. யுத்தமுனைகளில் இலங்கைப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் சாதாரண பொதுமக்களை அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் தாம் சித்திரவதை செய்து சுட்டுக் கொலை செய்ததாக இலங்கை இராணுவத்தின் ஒரு அதிகாரியும், ஒரு படை வீரரும் நேரடியாகச் சாட்சி கொடுப்பதை அந்தத் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.

தமிழ் இனத்தின் மீது ஒரு பாரிய இன அழிப்பு நடாத்தப்பட்டு ஒரு வருடம் முடிந்துவிட்ட நிலையில் சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.

நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? எம்மால் என்ன செய்ய முடியும்?

நடந்த இந்தப் பாரிய யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்துப் பகிரங்கப்படுத்த வேண்டிய பணி எமக்கும் இருக்கின்றது. அது புகைப்படமாக, ஒளிப்படமாக இருக்கலாம், அல்லது வாக்கு மூலமாகவேனும் இருக்கலாம்.

இனியொரு இழப்பை எம்மினம் சந்திக்காதிருக்க வேண்டுமாயின், இந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் நடாத்தப்படவேண்டும் என்று விரும்புகின்ற நேச சக்திகளுடன் மிக நெருக்கமான தொடர்பை பேணி, எம்மாலான தகவல்களைப் பகிர்ந்து தகவல்களை வழங்க வேண்டும்.

III

பெயர் தோற்றாத கட்டுரைகளுக்கு ஆசிரியரே பொறுப்பு. கனடியத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி பின்னர் எமக்குத் தரப்பட்ட விளம்பரங்கள் இலவசமாகப் பிரசுரமாகின்றன. அவற்றின் சரிபிழைகளுக்கு தாய்விடு பொறுப்பல்ல. ஏனைய விளம்பரங்கள் இலவசமல்ல. ஆக்கங்கள் அனைத்துக்கும் ஆக்கியோரே பொறுப்பு.

அட்டைப் படத்தில் தமிழியல் மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர் ராஜ் கௌதமன் உரையாற்றுகின்றார்.

Publisher & Editor : P.J. Dilipkumar
பதிப்பாளர், ஆசிரியர் : பி.ஜே. டிலிப்குமார்

ஆலோசகர் குழு : ஞானம் லம்பேட், கருணா, சுந்தர் சின்னத்தம்பி, பொன்னையா விவேகானந்தன், கந்தசாமி கங்காதரன்.

ஓவியங்கள் : ரமணி (இலங்கை), K. கிருஷ்ணராஜா (இங்கிலாந்து), கருணா (கனடா), அருந்ததி ரட்ணராஜா (இங்கிலாந்து).

புகைப்படங்கள்: கணா ஆறுமுகம், கருணா
தட்டச்சு : கௌரி, கௌசலா, ஜீவா, பிரியதர்சினி, மஞ்சளா ராஜலிங்கம், சாம் டானியல், பிரணவன்.

ஒப்புநோக்கல் : சாவையம்பதி சுப்ரமணியம், கௌரி. மஞ்சளா ராஜலிங்கம்.

வரைகலை ஆலோசனை : கருணா (டிஜி வரைகலை அமையம்)

அஞ்சல் முகவரி : Editor
P.O.Box #63581
Woodside Square
1571 Sandhurst Cir.
Toronto, ON. M1V 1V0

தொரன்றோ விநியோகம் : கிளி (சிவராஜா)
மொன்றியால் விநியோகம் : சுகுமாரன் சின்னையா
1-514-299-3186

ஓட்டாவா விநியோகம் : அலெக்ஸ் சிவசம்பு
1-613-276-7253

Tel : 416-646-3422, 416-400-6406
Fax : 416.849.0594
Web : www.thaiveedu.com
E-mail : info@thaiveedu.com

ஐந்தாவது தமிழியல் மாநாடு



கந்தசாமி கங்காதரன்

‘தமிழ் கூறும் நல்லுலகங்களைக் கட்டியெழுப்புவதல், பன்மைப்பாடு, ஒடுக்குமுறை, சிந்தனைச் சுற்றோட்டங்கள்’ எனும் பொருளில் ரொறன்ரோவில் நடைபெற்றது ஐந்தாவது தமிழியல் மாநாடு



உணவுப் பழக்கமும் தெரிவும்.

- சிவாஜினி பாலராஜன்
உண்ணும் உணவு வகைகளின் மூலம் எங்கள் மூளையின் தொழிற்பாட்டையும், உணர்வுகளையும் குழப்பவும், கட்டுப்படுத்தவும் முடியுமென ஆராய்வுகள் சொல்கின்றன.



முகவரிடம் சொல்லக் கூடாத விடயங்கள்...

- அதீசன் சர்வானந்தன்
நுகர்வோர் தமது தேவையின் அவசியத்தையும், அவசரத்தையும் கூறும்போது, விற்பனை முகவர் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பேரம் பேசும் நிலையைக் குறைத்து தனது வியாபாரத்தை இலகுவாக முடித்துவிடுவார்.



நான்கு வார உலகத் திருவிழா

- குமணன் தம்பிஐயா
208 நாடுகள் போட்டியிட்ட 32 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ளது.

மரணத்தை விஞ்சியது மரணபயம்

அ. கணபதிப்பிள்ளை 4

பங்குச் சந்தையில் எப்படிப் பணத்தை இழக்கலாம்?

மாறன் செல்லையா 6

புதிய வீடுகள்

வேலா சுப்ரமணியம் 7

நீரிழிவு நரம்பு வியாதி

கந்தையா செந்தில்நாதன் 9

காப்புறுதி நட்டஈடு

செந்தாரன் புனிதவேல் 20

தமிழர் உணவகங்களும் முதியோர் உடல் நலமும்

கந்தையா பரநிருபசிங்கம் 28

வெளிநாட்டில் அடி, உதை உபாதை...

சிவ பஞ்சலிங்கம் 32

திவால் நிலைமை - அபாய அறிகுறிகள்

வ. சிறி 39



அந்தரத்தில் ஓர் அபாயம்

- நிமால் நாகராஜா
நிலவை நோக்கிப் பயணித்த Apollo 13 விண்வெளிப் பயணம், ஆபத்து நிறைந்த பயணமாக மாறியது.

பங்குச் சந்தையில் முதலிடுவது எப்படி?

கண்ணன் காங்கேசு 41

உங்கள் வெற்றி உங்கள் கையில்!

சொக்கலிங்கம் பிரபாகரன் 42

கைகளைச் சுத்தம் செய்தல்

சசி நரேன் 49

ஐரோப்பிய ஐக்கிய நாணயத்தை ஆட்டம் காண...

ராகுலன் 50

வேலை செய்யும் இடங்களில் வன்முறைகள்...

என். மிலான் 63

குழந்தைகள் பார்வையில்... குடும்ப வன்முறை

புஷ்பா கனகரட்ணம் 64

போர்

என்.கே. மகாலிங்கம் 73

துள்ளிக் குதித்த கோணிப்பை குரு அரவிந்தன்

மேலும் ஆக்க விபரங்கள் 5ம் பக்கம் 74

மரணத்தை விஞ்சியது மரணபயம்

இளவரசர் சித்தார்த்தனை மகாநாணி கௌதம புத்தராக்கியவை மும்பு, பிணி, சாக்காடு ஆகிய மூன்றுமாகும். மும்பும் மும்பால் வரும் சாகாடும் இயற்கையின் வடிவம். பிணியோ உடம்புடன் இணைந்ததொரு ஆட்கொல்லி. இயற்கையைச் செயற்கையாக்கும் பொழுது மரணம் மலிந்து காணப்படும் மயான பூமிகளே தெரிகின்றன. அசோகச்சக்கரவர்த்தியின் அரச மரம் தெரிவதில்லை, அவர் பரப்பிய பௌத்தமும் பஞ்சசீலமும் தெரிவதில்லை. அவையெல்லாம் மண்ணுட்புதைக்கப்பட்டு வெளியே தெரிவது மனிதன் நடாத்திய அகோரத்தாண்டவம். போர்முனையைப் பிணக்காடாக்கிய, பௌத்தத்தின் காவலர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு, புத்தருக்கும் சங்கமீதையின் அரசமரத்துக்கும் போலிக்கும்பிடு போடுபவர்கள் ஏற்படுத்திய மரணங்களைவிட மரணபயமே பெரிய மனிதக்கொடுமை.

கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்.

என்ற ஓளவைக் கிழவியின் அமுதமொழி கொடுத்த உண்மைத் தன்மையினை இன்று உலகு உணர்ந்து விட்டிருக்கிறது. வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகளில் ஒரு பிரிவை நாலாம் உலக நாடுகள் என்று சொல்லுவதற்கு வெட்கப்பட்டு மூன்றாம் உலகின் வறுமைநாடுகள் என அவற்றை வரையறை செய்ய முற்படும்பொழுது வறுமையினை ஒரு குறிகாட்டியாகக் குறிப்பிட்டுக் கொள்ளுகிறோம். அந்த வறுமையுடன் இணைந்து செல்லும் கொடிய நோய் தான் எயிட்ஸ் என்றதொரு ஆட்கொல்லி. இது வறுமையுடன் இணைந்து செல்லாவிடமும் வறுமை நாடுகளில் இறக்குமதி செய்யும் உணவுப்பண்டங்கள் போல் மிக விரைவாக மக்களைச் சென்றடைந்துவிடுகிறது. மனிதப்புணர்ச்சிக்குள்ளே மறைந்து கொண்டு மரணபயத்தினைக் கொடுக்கும் இந்தநோய்க்கு வறுமையும் அதனால் வழிவரும் சுகாதாரக் கேடும் வசதியின்மையும் மறுகாரணம் என்பதனை மனிதர்கள் எல்லோரும் அறிந்திருக்கவில்லை. அறியாமை என்பது மரணத்தில் மக்களைத் தள்ளிவிடுகிறது.

பொதுவாக மரணத்தின் காரணி வறுமை நோய், போர் என்று வரையறை செய்யப்பட்டாலும் தெரிந்து ஏற்படும் மரணத்துக்குப் போர்தான் தலையாய காரணி என்பதனைத் தமிழீழ வரைவுக்குட்பட்ட மக்கள் நோடியாகக்

கண்டனுபவித்திருக்கிறார்கள். பேரின் பின்னணியில் பூதாகாரம் பெறும் அடுத்தடுத்த நிகழ்வுகள் வறுமையும் நோயும். போரிலிருந்தும் தப்பியவர்களுக்கு இயற்கை கொடுக்கும் இறப்புக்கு மனிதன் ஏற்படுத்திக் கொடுக்கின்ற வழிதான் உணவுத்தடையும் கலாசாரப் பிறள்வுமாகும். கலாசாரப்பிறள்வு தமிழ்மக்கள் வாழும் பகுதிகளை நோக்கிப் படையெடுத்திருக்கின்றது. மறக்கவைக்கவும் மயங்கவைக்கவும் இலவசப் போதைப்பொருட்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளன.

மரணத்தின் மடியிருந்து மடியாது உயிர் பிழைத்தவர்கள் இன்று வறுமையென்ற வலையினுட் சிக்கித் தவிக்கிறார்கள். பலகோடி ரூபாய்களை உள்வாங்கிய புனருத்தாரணம், வடக்கு வசந்தம், மீன்கட்டமைப்பு என்பன வெல்லம் யாரை மையமாக வைத்துச் செய்யப்படும் செயற்திட்டம் என்று செய்வதறியாது திணறுகின்ற வன்னிமக்களின் ஆயுட்காலத்திற்கு எந்த உறுதிப்பாட்டினையும் கொடுக்காத அரசு நிறுவனங்கள் வறுமை ஒழிப்புக்கும் நோய் ஒழிப்புக்கும் எத்துணை முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்கள் என்பது கேள்விக்குறியான செயற்பாடுதான்.

சுனாமி என்ற ஆழிப்பேரலை தாக்கிய பொழுது அழிந்த கிராமங்களை நோக்கி வெளிநாடுகளிலிருந்து இறைக்கப்பட்ட பண உதவியில் எவ்வளவு தொகை கடலோரத்தில் தப்பிப் பிழைத்த மனிதர்களைச் சென்றடைந்ததோ தெரியாது. ஆனால் சென்னையில் எத்தனையோ மாளிகைகள் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டன என்று கூறப்பட்டதொரு கூற்று, இலங்கையில் இப்பேரலையால் பேரழிவுக்குட்பட்ட கிராமங்களுக்கும் கூடப் பொருந்தும் என்ற நிலை தெளிவாகத் தெரிந்தது.

பணத்தைப் பங்கீடு செய்வதாக அமைக்கவிருந்து தற்காலிக அரசியற் குழுவினை தோற்றுவிப்பதற்கு அரசாங்கம் கொடுத்த தடை, இழுபறி என்பனவெல்லாம் இறுதியில் ஒரு இணக்கப்பாடில்லாத நிலைக்கு வழிசமைத்தது. இடைக்கால அரசாங்கம், இடைக்காலத்திட்டங்கள் யாவும் பேச்சிலிருந்து நடைமுறைப்படுத்த எடுக்கும் நடவடிக்கை விரையான காலப் பகுதி சூனியமாக இருக்கிற பொழுது அந்தக்கால இடைவெளியில் பணம் பட்டினங்களை நோக்கித் தள்ளப்படுகிறது.

இதுதான் பணப்பங்கீட்டின் யதார்த்தம். நன்கொடை நிறுவனங்களின் நிர்வாகச் செலவினைக் கொடுத்துப்போக மிகுதி வட்டி, வரி என்று அரசாங்கத்தால் விரையறை செய்யப்படுகிற பொழுதில் மீதியாக எவ்வளவு பணம் மக்களைச் சென்றடைகின்றது என வெளிப்படையாகச் சொல்லுவது முடியாதது தான்.

பணத்தைப் பங்கீடு செய்கின்ற இழுபறியை விஞ்சியது அதிகாரத்தைப் பங்கீடு செய்வது. அதிகாரம் கொடுக்காத பணத்தைக் கொடுத்துப் பங்கிட்டுச் சொல்லுகிற பொழுது பணத்தைச் செலவு செய்யும் அதிகார எல்லை வரையறை செய்யப்படுவதில்லை. இலக்குடைக் குடும்பங்களோ, குழுக்களோ, இனமோ இவற்றை அனுபவிக்கும் நிலையிலிருந்து தட்டிப் பறிக்கப்பட்டுள்ள நிலைமைக்கு தள்ளப்படுகின்றது. பணப்பங்கீடு எல்லோருக்கும் சென்றடைய வேண்டும், அதன்மூலம் அபிவிருத்தி என்பது இலகுவில் அடையத்தக்கது என்ற நிலைபோன்றது அதிகாரப்பங்கீடும். அதிகாரம் எல்லோருடைய கைக்கும் சமமாகக் கிடைக்கச் செய்யவேண்டும். இனம், மதம், மொழி, பால் என்பவைகளைக் கடந்து கிடைக்கும் சுதந்திரம் தான் அதிகாரப் பரவலாக்கத்துக்குக் கிடைக்கப் போகும் வெற்றி.

விடுதலைப் புலிகளை மையமாக வைத்துப் போர் நடத்தப்பட்டிருந்தாலும் வன்னிமக்களை அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது தான், போரில் அதிகமான பேர் இறப்புக்கும் உடைமைகளின் அழிவுக்கும் காரணம். விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்றும் அது சர்வதேச விதிகளை மீறுகிறது என்றும் கூறப்படுகின்ற பொழுது, இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பாக சர்வதேச சமூகமும் ஐ.நா சபையும் அதன் அங்கங்களும் செய்த எழுத்து வரைவுக்கு ஒவ்வாது நடந்தமை தான் என்ற கூற்று மிகைப்படுத்திக் காட்டப்பட்டது.

எத்தனை நாடுகள், எத்தனை சுதந்திர இயக்கங்கள் அந்த வரைவுகளை மதித்துச் செயற்பட்டன. இன்று போரில் ஈடுபடும் எத்தனையோ நாடுகள் மனித அழிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் தான் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்ற ஒரு மாதிரி வடிவத்தினைப் பின்பற்றி வந்திருக்கின்றன. பல்வேறு அரசியல் வடிவங்களான சனநாயகம்,

- அ. கணபதிப்பிள்ளை -

சோசலிசம், ஜனநாயகசோசலிசம், கம்யூனிசம் என்பவைகளின் பின்னணியில் எத்தனை கொலைகள் ஆட்கடத்தல்கள் மனித உரிமை மீறுதல்கள் என்பன நடந்து முடிந்திருக்கின்றன. இவையாவும் அரசாங்கத்தினால் செய்யப்படும் பொழுது அரசுநீதி என்ற வழக்கு முன்வைக்கப்படுகிறது. மற்றவருடைய சுதந்திரத்தினைத் தடை செய்யும் உரிமை ஒருவருக்கும் இல்லை அந்தத் தடைகளை ஏற்படுத்தும் தனிமனிதனுக்கோ குழுக்களுக்கோ எதிராக அரசு எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் தான் அவை என்பதுதான் அரசுநீதி. இதுதான் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தான் இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கியிருந்த அரசு அடக்குமுறையும் அதன் வழிவந்த அவலச் சாவுகளும், அவர்கள் அனாதைகளாக விடப்பட்ட நிலைமைகளுமாகும்.

போர் குற்றங்கள் மனித உரிமை மீறுதல்கள் தொடர்பான விசாரணைகள் பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்குள் காலத்தை ஓட்ட முனைந்துகொண்டிருக்கும் அரசாங்கம் அபிவிருத்தி அதிகாரப் பரவல் என்பவற்றைத் தட்டிக்கழிக்க முனைந்துகொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய யதார்த்தம்.

காலிமுக்கத்திலில் தமிழ்ச்சத்தியாக்கிரகிகள் தாக்கப்பட்ட பொழுதும், மூன்று பெரிய இனக் கலவரங்களை உருவாக்கி பட்டியல்போட்டு தமிழர்கள் கொல்லப்பட்டபொழுதும் தமிழர்கள் வீதியில் எரிக்கப்பட்ட பொழுதும் தமிழர்களின் வீடுகள் குறையாடப்பட்ட பொழுதும் தமிழர்களின் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்ட பொழுதிலும் அரசாங்கம் அதனை அத்துமீறிய இராணுவத்தின் மீதும் காதையர்கள் மீதும் பழியைப்போட்டுத் தப்பிக்கொண்டது.

1972இல் இந்திய இராணுவத்தின் மறைமுக உதவியுடன் சிங்கள இளைஞர்களைப் புரட்சியை அடக்குவதாக கொண்டும் எரித்தும் பாதாழ்ச்சினைகளில் அடைத்துவைத்திருந்த பொழுதிலும் அரசாங்கம் தப்பித்துக்கொண்டது. இவற்றையெல்லாம் வெளியுலகம் கேட்டது அரசாங்கங்கள் தட்டிக்கழித்தன. அதற்காக தமிழர்களும் சிங்களவர்களும் கிளர்ந்தெழுந்து விடுவார்களென்பதற்காக அடக்குமுறைச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் கண்டமுடிவாகவிருந்தது.

இலங்கை சுதந்திரமடைந்த அதேகாலப் பகுதியில் உருவாக்கம் பெற்ற இஸ்ரேல் இலங்கையின் நீண்ட கால நண்பன். கிபிர் விமானங்களைக் கொடுத்து தமிழர்களின் தலைகளில் குண்டுகளைப் போடவைத்ததும், இரண்டாம் உலக யுத்தத்தில் நாசி நாடுகளின் யுதர்களுக்கெதிரான சித்திரவதையையும் கொடுமையையும் ஒருங்கே அனுபவித்த மக்களினால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட தேசம். ஆற்பரிக்காத நாடுகடந்த அரசியலின் அத்தனை உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றதும், அதிகார வர்க்கத்தினதும் பொருளதாரத்தில் தனியுடைமைக் கொள்கையினதும் ஏகபோகத்தை அனுபவிக்கும் அதே இனமக்கள் கூட்டத்தின் அவலணையில் இருக்கும் ஒரு தேசம். சிறிய நாடாயினும் சுற்றவுள்ள பெரிய அரசியல் எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாக்க வகுத்த இராணுவத்தின் நடவடிக்கை கொடுத்த மாதிரி வடிவத்தைத்தான் இலங்கையும் பின்பற்றியது. பாலஸ்தீனியர்கள் பொருளதாரத்தில் வளர்ச்சி காணும் பொழுது அவர்களது பொருளதாரத்தை அழிப்பது, அராபியர்களதும் பலஸ்தீனியர்களதும் நிலங்களை அத்துமீறிப் பிடிப்பது அல்லது விலைக்கு வாங்குவது, சுதந்திரப்போராட்டத்தைப் பேச்சு வார்த்தை என்ற போர்வையால் மூடிப் பின்னர் அதன் அங்கத்தவர்களைப் பிரித்துப்பிரித்து அழிப்பது, கொத்தணி அகதிமுகாம்களை அமைப்பதன் மூலம் அறுபதாண்டு கால அகதி வாழ்க்கையை அனுமதிப்பது இவைதான் இஸ்ரேல் பின்பற்றிய வழிமுறைகள். இவையாவும் கூட

“அம்மா வாங்க! ஐயா வாங்க!!
ஒண்டு வாங்கினா ரெண்டு ஓசீல தாரான் ”



ஐந்தாவது தமிழியல் மாநாடு

ரொறன்ரோ பல்கலைக்கழகம், வின்ட்சர் பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் அனுசரணையோடு ஆண்டுதோறும் நடைபெறும் தமிழியல் மாநாடு, ஐந்தாவது ஆண்டாக இம்முறையும் ரொறன்ரோ பல்கலைக்கழக திரித்துவக் கல்லூரியின் (Trinity College) அரங்குகளில் மே 13, 14, 15ம் நாட்களில் நடைபெற்றது.

மே 13 வியாழன் மாலை தமிழியல் மாநாட்டுக்காக உலககெங்கணுமிருந்து வருகை தந்த சான்றோருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. தமிழார்வலர்கள், அச்சான்றோர் பெருமக்களோடு அளவளாவுதற்கும் இவ்வரவேற்பு நிகழ்வு வாய்ப்பளித்தது.

நெருக்கடிகளையும் சவால்களையும் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் 'தமிழ் கூறும் நல்லுலகங்களைக் கட்டியெழுப்பதல், பன்மைப்பாடு, ஒடுக்குமுறை, சிந்தனைச் சுற்றோட்டங்கள்' எனும் பொருளில் ஐந்தாவது தமிழியல் மாநாடு நடைபெற்றது பொருத்தமானதென்று அமைப்பாளர்கள் சொல்வதை மறுக்கமுடியாது.

தமிழ் கூறும் நல்லுலகங்களைக் கட்டியமைப்பதில் பன்மைப்பாடு அல்லது பன்மைத்துவத்தின் வகிபாகம் என்ன? பல்வேறுபட்ட ஒடுக்கு முறைகள் தமிழுலகில் எவ்வாறு தொழிற்படுகின்றன?

இவற்றின் அக, புறப்பரிமாணங்கள் யாவை?

சிந்தனைகள், பண்டங்கள், மனிதர்கள் நாடு விட்டு நாடு மாறி மாறிச் சுற்றி வருகின்றமையும் புலம் பெயர்வும் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன? ஆகிய கேள்விகளை முன்னிலைப்படுத்துகின்றது. இந்த மாநாடு என்னும் அமைப்பாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

மே 14ம் நாள் வெள்ளி மாநாட்டு அமர்வுகள் காலை 9:30 மணிக்கு ஒரு சிறிய வரவேற்புரையோடு தொடங்கின. 10:00 மணிக்கு முதலாவது அரங்கம் தொடங்கியது. ஒரே நேரத்தில் A,B,C என்று 3 பிரிவுகளாக 3 அரங்குகளில் அமர்வுகள் நடைபெற்றன.

தேயிலைப் பெண்கள்: பாலினம், ஒடுக்குமுறை, போராட்டம், தமிழ் இலக்கிய உலகங்களில்

- பாணர் மரபில் அகம், புறம் என்று பாடல்கள் பிரிக்கப்பட்டிருக்கவில்லை.
 - புலவர்களின் அரசவைப் பாடல்களில் பாணர் மரபின் அடையாளங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
 - பாணர் மரபிலிருந்து புலவர் மரபு தனக்கெனத் தனியான ஓர் அழகிய பாங்கைப் பிரித்துக்கொண்டது.
 - சங்ககாலத்தில் பாணர் மரபு ஒடுங்கிப்போனது.
- பேராசிரியர் ராஜ் கௌதமன் தமிழியல் மாநாட்டில்.

பாலினமும் பால் நிலையும் கட்டமைக்கப்படும் முறைமை, சடங்குகளுடாக இடம்/வெளி என்பவற்றின் உருவாக்கம் ஆகிய தலைப்புக்களில் முதலாவது அரங்கத்தின் முன்று அமர்வுகளும் இடம்பெற்றன.

தேயிலைப் பெண்கள்: பாலினம், ஒடுக்குமுறை, போராட்டம் எனும் பொருளில் இடம்பெற்ற



ஆய்வுரைகளைக் கேட்டபோது மலையகத் தமிழாசிரியர்களின் வாழ்வின் ஓர் அதிர்ச்சியான பக்கத்தின் விரிவான விளக்கம் கிடைத்தது. கட்டாயக் கருத்தடை எவ்வளவு தீவிரமாக மலையகத் தமிழர் மீது திணிக்கப்படுகின்றது என்பதை அறியக்கூடியதாயிருந்தது. 3 குழந்தைகளுக்குப் பின்னர், '4வது முறை கருவுற்று விட்டாரோ?' என்று 3 ஆண் அதிகாரிகள் பலவந்தமாக ஒரு பெண்ணை மருத்துவ மனைக்கு இழுத்துச் சென்று ஆடைகளைக் களைந்து சோதனை செய்த கொடுமை...

3 குழந்தைகள் பிறந்த பின்னர் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்த பெண் 3வது குழந்தை பிறந்தவுடனேயே அவருக்குக் தெரியாமல் நிரந்தரக் கருத்தடைக்குள்ளாகியிருந்ததை 10 ஆண்டுகளின் பின் அறிந்து கொண்டமை... போன்று மலையகத் தமிழர் மீது மேற்கொள்ளப்படுகின்ற தொடர் கொடுமைகளை வீரகேசரி, தினக்குரல் போன்ற ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்தும் தொடரும் அவலங்களைக் கேட்கும் போது, "தமிழினத்தைக் கடவுள் தான் காப்பாற்றவேண்டும்" என்று தந்தை செல்வா சொன்னது நினைவுக்கு வந்தது.

மதிய உணவின் பின், அரங்கம் 2 தொடங்கியது. மார்க் விறேக்கரின், சிவராமிடமிருந்து அரசியல் கற்றுக் கொள்ளல் (Learning Politics From Sivaram) எனும் நூல் பற்றிய திறனாய்வு அரங்கம்,

சமூக உருவாக்கத்தில் பாலினத்தின் பங்கு, புதிய அறிவுச் சுற்றோட்டங்கள்: நடனமும் எழுத்தும். ஆகிய அமர்வுகள் இடம்பெற்றன.

மார்க் விறேக்கர் என்ற அந்த நூலாசிரியர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் சிவராம் பற்றி இங்கு ஊடகங்களில் புகழ்கித்தள்ளிய யாரையும் காணமுடியவில்லை. "மாமனிதர் விருது கொடுத்தாயிற்று. இனியென்ன?" என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர் போலும். "சிவராம் பற்றி மார்க் விறேக்கர் என்ற தமிழர் அல்லாதவர் புரிந்துகொண்டளவுக்கு தமிழர் நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா?" என்ற கேள்வியும் எழுகின்றது. மூன்றாவது அரங்கத்தில் தமிழ்த் தலித்திய அரசியல், தமிழரின் புதிய பொது வெளிகள், புலம் பெயர்ந்தமிழர்கள் வாழ்வும் நலம்பேணலும் ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றன.

இங்கு, துயரிலிருந்தும் நோயிலிருந்தும் இழப்புகளிலிருந்தும் மீண்டெழும் தன்மையையும் சமூக சமத்துவத்தையும் கட்டியெழுப்பதல் எனும் தலைப்பில் வாசிக்கப்பட்ட ஆய்வொன்று கவனத்தை ஈர்த்தது. மனதால் காயப்பட்டிருக்கும் ஓர் இனத்தின் அச்ச உணர்வு, பயம், தன்னம்பிக்கைக் குறைவு, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கைக் குறைவு என்பன பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கும் கடத்தப்படுகின்றது.

பயங்கரவாதிகள் என்ற முத்திரையின் மூலம் ஓரினம் மேன்மேலும் பின்தள்ளப்படுகின்றது... அவ்வினத்தின் கோபம் அதிகரிக்கின்றது... போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நாளின் நிறைவு நிகழ்வாக தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர், சிந்தனையாளர் பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களின் சங்க காலமும் பாணர் மரபும் எனும் சிறப்புரை நிகழ்ந்தது. சிலுவைராஜ் சரித்திரம், காலச்சமை, லண்டனில் சிலுவை ராஜ் ஆகிய புதினங்களை எழுதிய இவரின் பேச்சில் நகைச்சுவை தூவிக்விட்டது. சங்க காலமும் பாணர் மரபும் எவ்வாறு வேறுபட்டு நிற்கின்றன என்று ஆராய்ந்த இந்த உரைக்கு நேரம் போதாததாக இருந்ததையும் குறிப்பிட வேண்டும்.

இரண்டாம் நாள் மே 15 சனியன்று இயக்கம், பெயர்வு, எழுத்து என்பவற்றுக்கூடாகத் தேசம்/தேசியத்தைக் கற்பனை செய்தல்,

கா.சிவத்தம்பியின் அறிவுப் பணி பற்றிய அரங்கு, வேற்றுமைகள் உருவாகும் நேரம் ஆகிய அமர்வுகள் முதலாவது அரங்கத்தை அலங்கரித்தன. கா.சிவத்தம்பியின் அறிவுப்பணி பற்றிய அரங்கில் தமிழனாகவும் இலங்கையனாகவும் இருத்தல்: 2005இலும் 2010இலும் என்ற ஆய்வுரையும் வாசிக்கப்பட்டது.

இண்டாவது அரங்கத்தில் நாடு கடந்த



கந்தசாமி கங்காதரன்
தேசியம், குடியரிமை அலைந்துமுல்லு, ஈழத் தமிழரின் புலம் பெயர்வும் குழலும் பன்னாட்டு அசைவியக்கங்களும், மொழிவழித் தேசியம், நுண்கலைகள் மற்றும் புலம் பெயர்வு ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் நிகழ்த்தின.

மே 2009: புலம்பெயர் மக்களின் போராட்டங்கள், கலைப்பதிவுகள், இலங்கைக்கு ஒரு புதிய அரசியல் யாப்பு ஆகிய அமர்வுகள் இடம்பெற்றன. நிறைவு நிகழ்வாக கலிபோர்னியாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சஞ்சே சுப்பிரமணியம் அவர்களின், ஐரோப்பியர் வருகைக்கு முன் தமிழரின் கடல் வணிகம் என்ற சிறப்புரை நிகழ்ந்தது. மேற்கு, தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளுக்கு எவ்வாறு தமிழரின் கடல் வணிகம் விரிந்து பரந்திருந்தது என்று வரைபடங்களுடன் விளக்கப்பட்டது.

பொதுவாகவே எல்லா அமர்வுகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்ட பின்னர் அமர்வின் நிறைவில் கேள்விகளுக்கான நேரம் தரப்பட்டிருந்தது. அத்தோடு பெரும்பாலும் தமிழர் அல்லாதோரின் ஆய்வுகள் இடம் பெற்றிருந்தன. இத்தனை சான்றோரும் எம்மைக் கவனிக்கின்றார்கள், எமது வாழ்வியலை ஆய்வு செய்ய்கின்றார்கள். ஆனால் நாம் தான் அவர்களையும் தமிழியல் மாநாடு போன்ற நிகழ்வுகளையும் சரிவரக் கண்டுகொள்வதில்லை. தமிழ், தேசம், தேசியம் என்று மேடைக்கு மேடை ஊடகத்துக்கு ஊடகமாகத் தொடர் முடிக்கம் செய்யும் பலரைக் காணவேயில்லை.

யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் அவர்கள் தனது உரையினில், எமது அடையாளம் எவ்வாறு சிதைக்கப்படுகின்றது? எமது நிலம் எவ்வாறு பறிபோகின்றது? எவ்வாறு வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் இனம் சிறுபான்மையாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது? என்று விளக்கியபோது கண்கள் பனித்தன.

பேராசிரியர்கள் இரா. சிவச்சந்திரன், ராஜ் கௌதமன் போன்றோர் அவ்வளவு தூரத்திலிருந்து வருகின்றார்கள். இங்கிருந்து வருவதற்குத்தான் பலருக்கு நேரமில்லை.

இளம் தொண்டர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், முகங்காட்டாத தமிழ் ஆர்வலர்கள் போன்ற பல்வேறு தரப்பினரதும் ஆதரவோடு இம்மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.

gangatharan.k@thaiveedu.com



வீட்டினுள்ளே இன்னும் வருபவை...

வாடகை வீடு பெற்றுக்கொள்வது எப்படி? கருணா கோபாலபிள்ளை	11
செவ்வந்தி செல்லையா சந்திரசேகரி	14
குழந்தைகளின் பற்கள்	19
மண்ணாகலாமா பொன்னான காலம் சிவவதனி பிரபாகரன்	22
உங்கள் வீட்டை விற்பது... எஸ்.கே. பாலேஸ்	25
மருத்துவக் கேள்வி பதில் இராஜசேகர் ஆத்தியப்பன்	26
நாடு கடந்த தமிழீழ அரசு பொன் பாலராஜன்	29
அன்புக்குமுண்டோ... மஞ்சளா ராஜலிங்கம்	34

காப்புறுதியில் ஏற்படும் குழப்பங்கள் சக்திவேல்	44
இடைநிறுத்தப்பட்ட EcoEnergy திட்டம் தொடருமா? பிரபா சின்னா	46
போவோமா ஊர்க்கோலம்... இந்தோனேசியா! திரு மகேசன்	55
மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தல் இ.நற்கீரன்	58
வள்ளுவர் முன்னுக்குப்பின் முரண்பாடுடையவரா? குமார் புனிதவேல்	66
சேலைகளின் சோலை பொன் குலேந்திரன்	71

துள்ளிக் குதித்த கோணிப்பை குரு அரவிந்தன்	74
இரண்டிற்கும் நடுவே!! கதிர் துரைசிங்கம்	76
சிந்துவெளி நாகரிகம் முருகேசு பாக்கியநாதன்	79
கோழி தூங்குவதற்கு வீட்டுக் கோடியில் ஒரு கறிமுருங்கை பொ. கனகசபாபதி	83
'சொல்லை'த்தான் நினைக்கிறேன் கே.எஸ். பாலச்சந்திரன்	86
கூட்டிலிருந்து விடுதலையாக்குதல் தேவகாந்தன்	91
நாடகத்தின் வேரும் வளர்ச்சியும் ஞானம் லேம்பட்	93

அற்புதமான படைப்பாளி அனுராதா ரமணன் குரு அரவிந்தன்	93
நண்பரின் பரிசு அ. முத்துலிங்கம்	95
அன்னப் பறவை வளர்த்த அற்புதக் காதல் வி. கந்தவனம்	96
நவரச நாயகன் 'அடங்காப்பிடாரி' என்.ரி.குணம் ப. ஸ்ரீஸ்கந்தன்	98
'கலைத்தாரகை' ரெய் நவீம் சஹீட் கே.எஸ். பாலச்சந்திரன்	101
ஆயுட்காப்புறுதி சிறீதரன் துரைராஜா	102

பங்குச் சந்தையில் எப்படிப் பணத்தை இழக்கலாம்

இந்த ஒரு கேள்வி நம்மில் பலருக்கு இருக்கிறது. இந்தக் கேள்விக்கு விடை தெரியாத பலருள் சிலர், இது ஒரு சூதாட்ட விடுதி என்று கருதுவோரும் இருக்கிறார்கள். அதிலும் தவறு இல்லை ஏனென்றால் இங்கு மேற்சட்டையை மட்டுமல்ல உள்ளாடையை இழந்தவர்களும் இருக்கிறார்கள். இருந்தாலும் அண்மையில் நடந்த ஒரு உதாரணத்தின் மூலம் இங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிய வைக்கலாம் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தால்தான் அங்கு நம்பிக்கையுடன் முதலிடலாம்.

Timminco Ltd என்ற நிறுவனம் Silicon Products தயாரிக்கும் நிறுவனமாகும். 70 வருட காலமாக இருக்கும் நிறுவனம் அண்மைக்காலமாக எழுந்திருக்கும் சூழலியல் சம்பந்தமான விழிப்புணர்ச்சியைத் தொடர்ந்து இந்த நிறுவனம் சூரிய சக்தியை உறிஞ்சி மின்சக்தியாக மாற்றும் சூரிய அட்டைகளை (Solar panels) தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அடிப்படைப் பொருளை தயாரித்து வழங்கும் நிறுவனமாக மாறியது. இந்த சூரிய அட்டைகளுக்கு Silicon அடிப்படைப் பொருளாகும்.

இந்த நிலையில் இந்த அடிப்படைப் பொருளை மிகவும் மலிவாகவும் தரத்துடனும் தயாரிக்கும் புதிய முறை ஒன்றை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து உறங்கிக்கொண்டிருந்த பங்குகளின் விலை உசார் அடைந்து உத்வேகம் கொண்டு உச்சத்தை அடைந்தது. ஒரு சாதாரண தாதுப்பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஒரு தொழில் நுட்ப நிறுவனம் என்ற நிலையை அடைந்து ஒரு ஒன்றரை வருட இடைவெளியில் 0.30 சதத்திலிருந்து 34.50ஐ பங்கின் விலை அடைந்தது.

இப்படிப்பட்ட கதைகள் இங்கு கனவுலகத்தில் நடப்பது போல நடப்பது உண்டு. பல நிறுவனங்கள் இப்படிப்பட்ட நிலையை அடைந்துள்ளன. மிகச் சாதாரணமான பலர் மிகவும்

“

ஆசைக்கும்

அச்சத்திற்கும் இடையில்

மனித மனம்

ஊஞ்சலாடும் போது,

பங்குகளின் விலையில்

பாரிய மாற்றங்கள்

ஏற்படுகின்றன.

”

பெரிய செல்வத்தை இங்கு ஈட்டியுள்ளனர்.

ஆனால் இந்தப் புதிய தொழில் நுட்பம் இவர்களிடம் இருக்கிறதோ இல்லையோ என்பதை இன்னும் உறுதி செய்ய இடம் இருந்தாலும் கடந்த மாதம் இந்த நிறுவனம்

சூரிய அட்டைகளுக்கான தயாரிப்பை நிறுத்திவதாக அறிவித்தது. அன்று பங்கின் விலை 1.11 ஆகும்.

இந்த நிறுவனம் இப்படிப்பட்ட ஒரு பொருளையும் அதற்கான தயாரிப்பு முறையையும் அறிவித்த போது அதை ஏற்றுக்கொண்டு வரவேற்றவர்களைப் போலவே நம்பிக்கையீனத்தைத் தெரிவித்த பலரும் இருந்தனர். அவர்களின் மிகவும் குறுகிய காலத்துள் இப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தை கண்டு பிடிக்க முடியுமா என்பது அவர்களது வாதமாகும். அவர்கள் short selling என்ற கடன் வாங்கி விற்பனை மேற்கொண்டனர். இலாபம் என்பது வாங்கிய விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையில் உள்ள வித்தியாசமே. உயர்ந்த விலையில் விற்பனை விலை குறையும் போது வாங்கி கடன் வாங்கிய பங்கைக் கொடுத்து விடுவார்கள்.

இந்த இடைக்காலத்தில் இவர்களின் பல வாடிக்கையாளர்கள் இவர்களின் உற்பத்தியை பல தடவை திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்கு சூரிய சக்திச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியைக் காரணம் காட்டும் இந்த நிறுவனத்தினர் தற்போது முதலீட்டாளர்களின் கசப்புக்கு ஆளாகி சட்டநடவடிக்கையை எதிர்பார்த்து நிற்கின்றனர். என்னதான் சட்ட நடவடிக்கை எடுத்தாலும் இழந்த முழுமையையும் எடுப்பது இயலாத காரியம் என்பது உடனும், இவை நடந்து முடிய நீண்ட காலம் எடுக்கும் என்பது மட்டுமல்ல சரியான முறையில் நடக்கும் என்பதிலும் உறுதியில்லை. விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பது தெளிவாகவே தெரிகின்றது.

எல்லா விலைகளுக்கும் போலவே பங்குச்



மாறன்
செல்லையா
- நிதி திட்டமிடல் ஆலோசகர் -

சந்தையில் பங்கின் விலைகூட கேள்வி வழங்கலிலேயே தங்கியிருக்கிறது. எல்லோரும் விரும்பி வாங்க வேண்டும் என்று நினைக்கும் போது கேள்வி அதிகரிப்பதால் விலை கூடுகிறது. அதற்கு எதிர்ப் பக்கமாக கூடிய எண்ணிக்கையில் விற்பனை செய்ய முயற்சிக்கும் போது வாங்குவோர் இன்மையால் விலை சரிகிறது. அதிலும் இது போன்ற, என்ன செய்கிறார்கள் என்பதை தெளிவாகத் சொல்ல முடியாத நிறுவனங்களில் முதலீடு வது வெறும் ஊகம்தான். இதை speculation என சந்தையை அவதானிப்போர் கூறுவர். வெறும் speculationஇல் மட்டும் செய்யும் முதலீடுகளில் இதுபோன்ற இடர் எப்போதும் இருக்கும்.

இந்த கேள்வியிலும் வழங்கலிலும் ஏற்படும் மாற்றங்களானது மொத்தத்தில் ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையில் மனித மனம் ஊஞ்சலாடும் போது இப்படிப் பாரிய மாற்றங்கள் பங்குகளின் விலையில் ஏற்படுகின்றன.

இப்படிப்பட்ட மாற்றங்களை ஆய்ந்து முதலீடும் துறையை Technical analysis என்று கூறுவார்கள். அடிப்படை ஆய்வு (Fundamental analysis) இல்லாமல் இந்த வகையான ஆய்வு மட்டும் வெற்றியைத் தராது.

maran.chelliah@thaiveedu.com



RBC MORTGAGE SPECIALIST



- 1st Time Home Buyers, Pre-Approvals & Refinances
- Switch your mortgage to RBC and save
- We will pay your legal & Switch fees on Switches*
- Builder rate hold up to 18 months
- Cash back options available*
- New Immigrants Programs
- Self-Employed? No income verification*
- Consolidate your debts to one low monthly payment

As you RBC Mortgage Specialist and trusted member of our community, I can advise you on your options and give you the confidence you need to make the right decisions. And, I can meet with you at the **time** and **place** that is **convenient** for you.



Ram Krish

Mobile Mortgage Specialist

Tel: **416-526-4996**

Email: ram.krish@rbc.com

* Some conditions apply.



புதிய வீடுகள்

புதிய வீடு வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முதல் முக்கிய பத்து அம்சங்கள்:

கனடாவில் புதிய வீடு வாங்குவது என்பது ஒரு வித நாகரீகம் போலவும், ஒருவித கௌரவம் என்பது போலவும் ஆகிவிட்டது. இதனால் தான் பழைய வீடுகள் வீதிக்கு வீதி தேடுவாரற்று தேங்கிக் கிடக்கின்றன. எல்லோருக்கும் புதிய வீடுகள் தான் வேண்டுமென்றால் விற்பனை முகவர்கள் எங்கு தான் போவார்கள்? மறுபுறம், ஒவ்வொருவரும் தங்களது தேவைக்கும் தங்களது வாழ்க்கை முறைக்கும் ஏற்ற வகையில் புதிய வீடுகளை வாங்குகின்றார்களா? என்று கேட்டால் பதிலைச் சிந்தித்துத் தான் சொல்லவேண்டியிருக்கும்.

எது எப்படி இருப்பினும் புதிய வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது எத்தகைய அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றிய ஒரு பார்வையாக எதிர்வரும் சில கட்டுரைகள் அமைய இருக்கின்றன. சிலருக்கு சில அம்சங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான அம்சங்கள் பற்றி ஆராய்வோம்.

1 வாழ்க்கை முறைக்கு ஏற்ற இல்லத்தைத் தெரிவு செய்தல்:

நாம் வசிக்கும் இல்லத்தைத் தேர்ந்து எடுக்கும் போது, நாம் தொழில் பார்க்கும் இடம் அத்தகைய தெரிவில் பிரதான பங்கு வகிக்க வேண்டியது முக்கியமானது. மாறாக வீட்டை ஒரு தொங்கலில் வாங்கி வைத்துக் கொண்டு, நாளாந்தம் பயணத்தில் 3-4 மணித்தியாலங்களைச் செலவழித்து, வாழ்வதற்காக வாங்கிய வீட்டில் வாழ முடியாது தெருவில் நமது வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழிப்பதோடு, குடும்ப அங்கத்தவர்களிடம் இருந்து தம்மைத் தனிமைப் படுத்தி அவதிப்படும் பெற்றார்கள் பலர். ஆகக் குறைந்தது வேலைக்குச் செல்லும் இருவரில் ஒருவருக்காவது வசிக்கும் இல்லம் அண்மையாக இருப்பது பல விதத்திலும் நன்மை பயக்கும். எனவே, பின்வரும் கேள்விகளை எங்களை நாங்களே வீடு வாங்க முன்னர் கேட்டுக் கொள்வது சிறந்ததொரு தெரிவைச் செய்வதற்கு வழி சமைக்கும்.

- பரபரப்பான பிரதான நகர்ப்புறத்தை அண்டி வாழ்வது நல்லதா? அல்லது நகருக்கு வெளிப்புற அமைதியான சூழலில் வாழ்வது நல்லதா?
- வீட்டை அலங்காரம் செய்வதிலும்

வீடும் விடியலும் - 52

பராமரிப்பதிலும் ஆர்வம் இருக்கிறதா? அத்துடன் பனிக்காலங்களில் அவற்றைச் சுத்தம் செய்யவும் கோடை காலத்தில் புல்லு வெட்டுதல் போன்றவற்றைச் செய்ய யவம் முடியுமா?

- உங்கள் பிள்ளைகள் எத்தகைய பாடசாலையில் கல்வி கற்க வேண்டும் என்றும் எத்தகைய சமூகத்துடன் ஒட்டி உறவாட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.
- பார்க்கும் தொழிலுக்கும் வசிக்கும் வீட்டிற்கும் இடையே உள்ள தூரம் நியாயமானதா? இலகுவான போக்குவரத்து வசதியாவது உண்டா?

இத்தகைய வினாக்களுக்கு பதில் கண்டால் வீட்டை எங்கு வாங்குவது? எப்படியான வீட்டை வாங்குவது? என்ற சரியான முடிவுக்கு வரலாம்.



வீடுகளில் தனிவீடு, கொண்டோமேனியம் என இரண்டு பிரதான வகைகள் உண்டு. மேற்கூறப்பட்ட வினாக்களுக்கு விடை காணும் போது எத்தகைய வீடு வாங்குவது பொருத்தமானது என்ற முடிவினையும் எடுக்க முடியும். இத்தகைய இரு வேறுபட்ட வீடுகளுக்கூரிய உத்தரவாதம், கட்டுவதற்கான காலம் என்பன வேறுபடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புதிய வீடுகள் வாங்கும் எங்களுக்கு பிடித்த-

மான பலவகை நவீன அமைப்புக்களைக் கொண்ட வீடுகளைத் தெரிவு செய்ய முடியும் என்பதோடு எங்களை விருப்பத்திற்குரியது போல் அமைப்புகளில் மாற்றங்களை உட்படுத்தி மனதுக்குப் பிடித்த ஒரு வீட்டை உருவாக்க முடியும். கொண்டோமேனியங்களை விட தனிவீடுகள் வாங்கும் போது அத்தகைய தெரிவுகளுக்கும் மாற்றங்களுக்கும் அதிகளவு சந்தர்ப்பம் இருக்கும். எங்களை வாழ்க்கை முறைக்கும், பொழுது போக்கு அம்சங்களுக்கும் ஏற்ற வகையில் மின்சார இணைப்புக்களை ஏற்படுத்தவும், மற்றும் நவீன மின்சார விளக்குகளையோ உபகரணங்களையோ பொருத்தவும் ஏதுவாக அமையும். குறிப்பாக, Home Theater அமைத்தல், நவீன சமையல் அறை அமைத்தல் (Modern Kitchen) Net working intercom, Camera போன்றவற்றைப் பொருத்தி நாம் கனவில் கண்ட வீடுகளை நனவாக்கக் கூடிய வாய்ப்பு கனடாவில் மிகச் சாதகமாகவே உள்ளது. ஆனால் ஆசையும், ஆர்வமும் தமது சக்திக்கு மேற-



வேலா சப்ரமணியம்
- Certified Home Inspector -

வீட்டை வாங்க முன்னரே வீட்டிற்குரிய அடமானத்தை முன்கூட்டியே பெற்று வைத்திருத்தல் (Pre-approved mortgage) சாலச்சிறந்தது.

- Mortgage Wise.
- Managing Money

பின்வரும் இலக்கத்திற்கு அழைத்து அல்லது இணையத்தளத்திற்கு சென்று மேலதிக தகவல்களைப் பெறலாம். 1-1800-263-0231 or www.cba.ca

கனடாவில் வீடு வாங்குபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் பொருட்டு C.M.H.C (Canada Mortgage and Housing Corporation) பல வித நன்மை பயக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக புதிய குடிவரவாளர்களைக் கருத்திற் கொண்டும், நல்ல Credit History உள்ளவர்களைக் கருத்திற் கொண்டும் CMHC அறிமுகப்படுத்தும் திட்டங்களில் சேர்ந்து பலனடைய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக 25 வருடத்தில் வட்டியையும் முதலையும் கட்டி முடிக்க வேண்டும் என்ற கால எல்லை தற்போது 35 வருடம் வரை நீட்டப்பட்டிருக்கிறது. வட்டியை மட்டும் சில காலத்திற்குச் செலுத்தக் கூடிய திட்டங்களும் உண்டு.

இது பற்றி மேலும் விளக்கமாக இவ்விடத்தில் குறிப்பிடுதல் தலைப்பிற்குப் பொருத்தமற்ற தென்பதால் கீழ்க்காணும் இணையத் தளத்திற்குச் சென்று மேலதிக தகவல்களைப் பெற்று உங்களது வருமானத்திற்கு ஏற்ற திட்டங்களைத் தெரிவு செய்வதன் மூலம் வாழ்க்கையை வாழ்க்கை முறையையும் இலகுவாக்கிக் கொள்ளலாம் என்பது எனது கருத்து. www.cmhc.ca

3. சரியான கட்டிட அமைப்பாளர்களைத் தெரிவு செய்தல்:

நீங்கள் குடியேறு விரும்பும் பகுதியில் உள்ள கட்டிட அமைப்பாளர்கள் பற்றி அயலவரிடமும் அல்லது ஏற்கனவே வீடு வாங்கியோர்களிடமும் இருந்து பயன் உள்ள தகவல்களைப் பெறலாம்.

குறிப்பாக வீடு விற்கப்பட்ட பின்னர் அவர்களது சேவை எவ்வாறு இருந்தது என்பதைக் கேட்டறிய வேண்டியது மிகமிக அவசியம். ஏனெனில் கனடாவில் உள்ள சீரற்ற கால நிலை காரணமாகவும் கட்டிட அமைப்பாளர்கள் அசுர வேகத்தில் வீடுகளைக் கட்டி முடிப்பதன் காரணமாகவும் கட்டிட வேலைக்குப் பாவிக்கப்படும் மூலப் பொருட்கள் இசைவாக்கம் அடையும் போது பலவித பாதிப்புக்கள்

11ம் பக்கம் பார்க்க...

Home Inspection

Vela Subramaniam
Certified Home Inspector

Optimal Home Inspection Services

Tel: 416-786-0760
416-299-0700
E-Mail: vela.ohis@gmail.com
Web: www.ohis.ca

ROYAL SHUTTERS & BLINDS INC.

DIRECT FROM MANUFACTURER Everything Factory Direct Prices

Sales - Service - Installations

Custom Made

Wood & Vinyl Shutters California Style Shutters Plantation Style Shutters Traditional Style Shutters Arches (We Do Any Colour Of Paint & Stain)	Blinds Vertical Blinds Venetian Blinds Wood Blinds Bamboo Shades Roller Shades And More	Draperies Swags Sheers Valance Curtains And More
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------	------------------------------------------------------------------------------------------------------------------	------------------------------------------------------------------------

Workmanship Guaranteed
Free Shop At Home
CALL FOR A FREE ESTIMATE:

தாஸ் **Thaas Sivathason**
13 Years of Experience in Shutter Business

Tel: (416) 562-0340

Full Satisfaction Guaranteed

To Buy, Sell & Lease Home, Business & Investment Properties

முதல் பரிசு BMW 300 SERIES CAR

இரண்டாம் பரிசு 2 TICKETS TO CUBA FOR COUPLE

மூன்றாம் பரிசு 42" LCD TV

மற்றும் 10 ஆறுதல் பரிசுகள்

நீங்கள் அதிஷ்டசாலி வாடிக்கையாளரா?

எங்களிடம் நீங்கள் வீடு வாங்கி அல்லது விறற்றிருந்தால் பெறுமதிமிக்க அதிஷ்ட பரிசுகள் உங்களுக்காக காத்திருக்கின்றன

அதிஷ்ட குலுக்கல்
August 29, 2010 @ GTA SQUARE

Markham / Passmore



\$499,800

Detached 2 Storey Brick Home Well Maintained 4 Bedroom with 2 full Washroom. Close to TTC, School, Shopping and Many more Location... Location... Location...

Ninth Line / 14th Ave



\$699,900

Detached 2 Storey Brick Home Well Maintained 5 Bedroom with 3 Full Washroom & 1/2 Washroom Close to all amenities... Location... Location... Location...

Midland / Ellesmere



\$2.2 Mil

Good Investment Property Corner of Midland & Ellesmere Gas Station lease until 2025 Great Investment for User Investment

Yonge / Sheppard \$720,000



Detached Bungalow house 4 bedroom and 2 full W/Rm Fin Basement. 40 x 120 Lot. Totally Renovated Bungalow Can be Used as Prof. Office.

Markham / Passmore



\$465,900

Detached 2 storey Brick Home 3 bedroom with 2 full washrooms Approx 5 Yes New Lots of upgrades. Convenient location. Step to school

Neilson/Finch



\$189,900

3 storey condo Town house with 3bedrooms and 2 washrooms walk out basement. Totally Remo. Renovated Townhome Top to Bot. kitchen step to TTC and school convenient location

Oshawa Uoit



\$309,900

Brand New Detached brick 2 Storey 4 bedrooms/ 2 full washrooms 5 Mins walk to UOIT Durham College Approx 2000 square feet Close to all Amenities

Middlefield / Finch



\$184,900

Middlefield & Finch Condo 2 Bedrooms with 1 Full washroom Laminated floors, Great Layouts Step to GTA square Mall, Temple and TTC bus stop

Salem / Bayley AJAX \$379,000



Detached 2 Storey New Home Well Maintained 4 Bedroom with 2 full Washroom, Hardwood Fl and Loads of upgrades to list Location... Location... Location...

Kennedy / Ellesmere



\$154,900

3 Bedroom Condo 2 Full washrooms Location Location Location... Step TTC, school & shopping. Minute to 401 Highland Farm... Rona, Metro, One Bus to Eglinton Station...

Markham / Steeles



\$1800 FOR LEASE....

High traffic area. Many Usage Facing Markham Road TOTALLY FINISHED INT....

McCowan / Ellesmere



\$279,900

2+1 Bedroom Condo 2 Full washrooms Location... Location Location... Totally Updated Laminate Floor, Paint... Step TTC, school & shopping. Minute to 401 Scarborough Town Centre & RT

Warden/Huntingwood



\$729,000

Detached 2 Storey New Home Well Maintained 4 Bedroom with 4 full Washroom, Hardwood Fl and Loads of upgrades to list Superb... Location...

McCowan / Ellesmere \$289,000



2 Bedroom Condo 2 Full washrooms Location... Location Location... 2 Yr New Condo, 803 Sft, Laminate Floor Step TTC, school & shopping. Minute to 401 Scarborough Town Centre & RT

Markham / Eglinton



\$579,800

Detached 2 Storey Brick Home Well Maintained 4 Bedroom with 2 full W/room and Library Room Over 3000 Sft on 57 Frontage Lot Location... Location... Location...

Gnan & Judy REAL ESTATE



Gnanendran Narasingham
Sales Representative

CELL: 416.937.8090

Judy Gnanendran
Sales Representative

CELL: 416.629.9797

நீரிழிவு நரம்பு வியாதி

(Diabetic Neuropathy)

நீரிழிவு நோய் உள்ள ஒருவரது குருதி வெல்லம் கட்டுப்பாட்டில் இல்லாமல் நீண்ட காலமாக அதிகரித்துக் காணப்பட்டால் உடலில் உள்ள பல வகைப்பட்ட நரம்புகள் பாதிப்படைகின்றன. நீரிழிவு நரம்பு வியாதி பொதுவாக உடனடியாகவே தோன்றமாட்டாது. பல காலமாக இருந்த குருதி வெல்ல அதிகரிப்பு படிப்படியாகப் பல நரம்புகளைப் பாதித்து இறுதியில் செயலிழக்கச் செய்கின்றது. குருதி வெல்லம் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் குருதி மூலம் எடுத்துச் செல்லப்படுவதால் உடலின் பல பாகங்கள் பாதிப்படைகின்றன. கால்கள், பாதங்கள், இருதயம், சிறுநீரகம், இரைப்பை, குடல், பெண்ணுறுப்பு, ஆண் உறுப்பு போன்ற பகுதிகளில் உள்ள நரம்புகளுடன் நின்றுவிடாது கண்கள், கைகள் போன்ற பகுதிகளையும் தாக்குகின்றது. தசைகளில் உள்ள நரம்புகள் தாக்கப்படும் பொழுது அத்தசைகளில் பலவீனம், ஓழுங்கீனம் அல்லது தசைச் சுருக்கம் என்பனவும் ஏற்படலாம். சிறுநீர்ப்பை, குருதிக்குழாய்கள், மூளை, சுவாசப்பைகள் என்பனவும் பாதிப்படையலாம்.

நீரிழிவு நோய் என்றால் என்ன என்பதைச் சுருக்கமாக அறிந்து கொண்டு மேற்கொண்டு தொடர்வது கூடிய விளக்கத்தைத் தரும்.

நாம் உண்ணும் உணவு சமிபாடடைந்து சிறுகுடலினூடாக உறிஞ்சப்பட்டு ஈரலினூடாக குருதிச் சுற்றோட்டத்தில் சேர்க்கப்படுகின்றது. குருதியில் உள்ள வெல்லம் சதையினால் சுரக்கப்படும் இன்சலின் என்ற ஹோமோனினை உடலில் உள்ள பல்லாயிரக்கணக்கான கலங்களுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு சக்திக்காகப் பாவிக்கப்படுகின்றது. சில சமயங்களில் இன்சலின் போதியளவு இருந்தாலும் கலங்களில் உள்ள வாங்கிகள் சரிவரத் தொழிற் படாதவிடத்து இன்சலினால் வெல்லத்தைக் கலங்களினுள் கொண்டு சென்று போக முடியாது. இதனால் வெல்லத்தின் அளவு குருதியில் கூடுகின்றது. தகுந்த சிகிச்சை பெறாதவிடத்து அல்லது அதற்குரிய மருந்துகளை வைத்திய ஆலோசனைப்படி ஒழுங்காக உட்கொள்ளாதவிடத்து குருதி வெல்லத்தின் அளவு குருதியில் தொடர்ந்து அதிகரித்து காணப்படும். குருதியில் வெல்ல அளவு 4.2 mmol/Litற்கும் 6.2 mmol/Litற்கும் இடையில் அல்லது (100 ml குருதியில்) 80 mgற்கும் 120 mgற்கும் இடையில் பேணப்படுதல் வேண்டும்.

நீண்டகாலமாக இதன் அளவு குருதியில் கூடுதலாக இருக்கும் பொழுது நரம்புகள் படிப்படியாகப் பழுதடைகின்றன.

நரம்புகளின் தொழிற்பாடு என்ன? அவற்றை எப்படி வகைப்படுத்தலாம்?

பல்லாயிரம் கோடிகலங்களை ஒருங்கிணைத்து செய்திப்பரிமாற்றம் செய்வதே நரம்புகளின் தொழிற்பாடு. உணர்வுகளைக் கடத்தும் நரம்புகள், தசைகளை, உறுப்புகளை இயக்கும் நரம்புகள், தன்னிச்சையாக இயங்குபவை பரிவு நரம்புகள், பராபரிவு நரம்புகள் இரண்டும். உணர்வுகளைக் கடத்தும் நரம்புகள் உடலின் சுற்று அயலில் இருந்து உணர்வுகளை

இதயம் மலர்கிறது - 22

மூளைக்குக் கடத்துகின்றன. தொடுகை, சூடு, குளிர் என்பன இந்நரம்புகளால் கடத்தப்படுகின்றன. உடல் உறுப்புகளின் இயக்கங்களுக்கு இயக்க நரம்புகள் பொறுப்பாக இருக்கின்றன. இவை மூளையில் இருந்து இயக்கத் தசைகளுக்கு செல்கின்றன. இவை பாதிக்கப்படும் பொழுது உடலியக்கங்கள் பாதிக்கப்படுகின்றன. தானியங்கி நரம்புகள் சமிபாடு, வியர்வை, இதயத்துடிப்பு, சுவாசம் என்பனவற்றை இயல்பாகவே நடாத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றை பரிவு நரம்பு, பராபரிவு நரம்பு என்று இரு வகையாகப் பிரிக்கலாம். உடலில் தேவைக்கேற்ப இயக்கங்களைக் கூட்டிக் குறைக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.

நரம்பியல் வியாதியினால் பாதிக்கப்பட்ட

“ நீரிழிவு நோயினால் கால்களை, கண்களை

இழந்தவர்கள், இருதயத்தாக்கிற்கு

உட்பட்டவர்கள் எத்தனை பேர்.

இவற்றைப் பார்க்கும் பொழுது

குருதியில் வெல்லம், கொலெஸ்ட்ரோல் மற்றும்

குருதி அழுத்தத்தின் அளவுகளைக்

கட்டுப் பாட்டில் வைத்திருப்பது

சிறந்தது என்று தோன்றவில்லையா? ”

நீரிழிவு நோயாளியை நன்கு கண்டறிவதற்கு அந்நோயாளியின் மருத்துவ சரித்திரம், குணங்குறிகள். மற்றும் உடற்பரிசோதனை, நரம்பியல் பரிசோதனை என்பன கைகொடுத்து நிற்கும்.

முழங்கை, முழங்கால் என்பனவற்றில் செய்யப்படும் தெறிவினை நரம்புச் சோதனை, தோலுணர்வுச் சோதனை, கை, கால்களில் செய்யப்படும் ஒழுங்கைவுச் சோதனை, உடற்சமனிலைச் சோதனை, உடலசைவில் நிதானம், காது கேட்டல் மற்றும் கண் பார்வைப் பரிசோதனைகள் என்பன இந்நோயின் தீவிரத்தைப் புலப்படுத்தும்.

பரிவு நரம்புகள், பராபரிவு நரம்புகள் பழுதாகும் பொழுது அவற்றினால் குருதிக் குழாய்களின் விட்ட அளவுகளை உடனடியாகச் சுருக்கி, விரிப்பதற்கு ஏதுவாகச் செய்திகளைச் செம்மையாகக் கடத்த முடியாது. இதன் காரணமாக ஒரு நீரிழிவு நோயாளி படுத்திருக்கும் பொழுது அளக்கப்படும் குருதி அழுத்தத்தை, அந்நோயாளியை உடனே கட்டிவை விட்டு எழுந்து நிற்கும் படி கூறி மீண்டும் அளக்கப்படும் குருதி அழுக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். எழுந்து நிற்கும் பொழுது குருதி

அழுத்தம் அசாதாரணமான முறையில் குறைந்திருக்கும். இதனால் உடனே தலைசுற்று ஏற்படும். உடல் எப்படியும் மூளைக்குக் குருதியைச் செலுத்துவதற்கு இருதய அடிப்பு வீதத்தைக் கூட்டும். இருதயம் நிமிடத்திற்கு 100 அல்லது 110 தடவைக்கு மேல் துடிக்கும். பராபரிவு நரம்புகள் ஓரளவாவது வேலை செய்தால் மீண்டும் இரத்த அழுத்தம் சாதாரண நிலைக்கு வந்து படிப்படியாக இருதயத் துடிப்பு வேகமும் பழைய நிலைக்குத் திரும்பும்.

பாதிக்கப்படும் நரம்புகளிற்கு ஏற்ப குணங்குறிகள் வேறுபடும். நோய் முற்றும் பொழுது பல குணங்குறிகள் தோன்றும். நீரிழிவு நரம்பு வியாதி மிகவும் பாரியது. பாதிக்கப்பட்ட நரம்புகள் மீண்டும் புத்துயிர் பெறாது. பாதிக்கப்பட்ட நரம்புகளிற்கு தகுந்த சிகிச்சையும் இன்றை வரைகிடையாது. இதனால் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து நரம்புகள் கெடாது பாதுகாப்பதே மிகவும் உத்தேசமானது. நீரிழிவு



கந்தையா செந்தில்நாதன்
- Echo - Cardiographer -

போன்ற குறைபாடுகளாலும் வரலாம். அத்துடன் முண்ணாண் சிதைவு நோயின் பொழுது இத்தகைய நரம்பியல் நோய்கள் ஏற்படுவது இயல்பு. நோயை வைத்தியர் மூலம் சரிவரக் கண்டு பிடிப்பது பிரதானம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் கவனிக்க வேண்டியவை:

- குருதி வெல்லத்தின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
- வருடமொரு முறை கண்பரிசோதனை செய்தல்.
- கொலெஸ்ட்ரோல் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
- இரத்த அழுத்தத்தைக் கட்டுப் பாட்டில் வைத்திருத்தல்.
- இருதய நோய்களை நேரகாலத்துடன் பரிசோதித்து அறிதல்.
- ஆறாத புண்களை உடனுக்குடன் கவனித்தல்.
- கட்டுகள் வந்தால் உடனேயே சிகிச்சை மேற்கொள்ளுதல்.
- கால்கள், மூட்டுக்கள் என்பனவற்றை ஊறு நிகழாதபடி பராமரித்தல்.
- உடல் நிறையைச் சரிவரப் பேணுதல்.
- உடற்பயிற்சி சரிவரப் செய்தல்.
- சமபல உணவுவைப் பேணுதல்.
- போதியளவு உறக்கம்.
- மனவிரக்தி தொடர்ச்சியாக இருந்தால் சிகிச்சை பெறுதல்.
- பற் சுகாதாரத்தைப் பேணுதல்

போன்றவை மிக முக்கியமானதாகும்.

இருதயத்தாக்கு பாரியதாக இருந்தால் அது வைத்திய பரிசோதனையின் போது தவறமாட்டாது. சிறிய இருதயத்தாக்குகள் சில சமயங்களில் குணங்குறிகள் குறைவாக இருப்பதனாலும், வைத்தியரிடம் சென்று முறையிடும் தன்மையிலும் சில சமயங்களில் கண்டுபிடிக்கப்படாமல் போய் விடலாம். காலில் ஏற்படும் அவியல் மிகவும் ஆறுதலாகவோ அல்லது குணமடைய நாட்பட்டாலோ அது சில சமயங்களில் நீரிழிவு நோய் இருப்பதைக் காட்டிக் கொடுக்கலாம்.

இரவில் படுக்கையின் பொழுது கால்களில் ஏற்படும் சரணவாயுப் பிடிப்பு நீரிழிவு நோய் கட்டுப் பாட்டில் இல்லை என்பதைக் காட்டிக் கொடுக்கும் கண்ணாடியாக இருக்கலாம். உடற்பருமன் கூடக் கருத்தில் எடுக்கப்பட வேண்டிய தொன்றாகும்.

நரம்புகள் பாதிக்கப்படும் பொழுது மூளை, கண், மூக்கு, காது, குருதிக்குழாய்கள், தோல், வயிறு, இருதயம், சுவாசப்பை, ஈரல், சிறுநீரகம், தசைகள் போன்ற பல அங்கங்கள் பாதிப்படைகின்றன. ஒவ்வொரு அங்கமும் தனது செயற்றிறனில் ஒருபங்கை இழக்கும் பொழுது முழுஉடலும் அதனால் பாதிப்படைகின்றது.

நீரிழிவு நோயினால் கால்களை இழந்தவர்கள். கண்களை இழந்தவர்கள், இருதயத்தாக்கிற்கு உட்பட்டவர்கள் எத்தனை பேர்கள். இவற்றை மீட்டுப் பார்க்கும் பொழுது எல்லாவற்றிற்கும் மேலாக அந்தக் குருதியில் வெல்லத்தின் அளவு, கொலெஸ்ட்ரோலின் அளவு, குருதி அழுத்தத்தின் அளவு என்பனவற்றை கட்டுப் பாட்டில் வைத்திருப்பது சாலவும் சிறந்தது என்று தோன்றவில்லையா?

senthilnathan.kandiah@thaiveedu.com

TO LEARN FIRST AID & CPR IN ENGLISH AND TAMIL

தமிழிலும் ஆங்கிலத்திலும் முதலுதவி பயிற்சி

Dr. Kandiah Senthilathan

● Standard First Aid & CPR Level "C" - 2 Days Program ● Emergency First Aid & CPR Level "A" - 1 Day Program ● CPR Level "A" - 4 Hours Program (Adult)

● CPR Level "C" - 8 Hours Program (Adult, Child, Infant) ● CPR Level "C" - 4 Hours Program - Renewal (Adult, Child, Infant)

பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்

Registered Medical Officer (SLMC),
Acupuncturist (MACF), First Aid & CPR Instructor
(Certified in Canada)

647-801-9252
416-502-9252

ஆறு மாணவர்களுக்கு மேல் சேருமிடத்தில், உங்கள் இடத்திற்கு வந்து கற்பிக்கப்படும்.

மனம் பூரிக்க மங்களகரமான மனையை தேர்ந்தெடுங்கள்...

வீடு வாங்கவும் விற்க்கவும்
குறைந்த வட்டி விகிதத்தில்
மோட்கேஜ் ஒழுங்கு செய்வதற்கும்
அழையுங்கள்

Ravi. Paramu

Broker

Direct: 416-262-4176

"The best compliment you can give me
is the referral of your family and friends"
Thank you for your trust



HomeLife Today Realty Ltd., Brokerage*

Bus: 416-298-3200

*Independently Owned and Operated, Realtor



\$79,900

Davis Dr / Yonge

Cafe



\$269,900

Neilson / Finch
4+1 Bedrooms
3 Washroom Finished
Basement

CONVENIENCE/VARIETY
\$95,000
Plus Stock
IN OSHAWA



\$619,300

Mccowan / 16th
4+2 Bedrooms 4 Washroom



31 Progress Ave., Suite 210,
Toronto, ON, M1P 4S6

எமக்கென்று ஒரு தனிக்குழல்

சொந்த இல்லத்திற்கு தேவையான அடமானத்தை சுலபமாகப்
பெறுவதற்கு பலவருட அனுபவம் பெற்ற முகாமையாளர்களை
நாடுங்கள்

**TWO PROFESSIONAL MORTGAGE SPECIALISTS
UNDER ONE ROOF WITH RATES YOU CAN'T BEAT**

MAILVAGANAM (MIKE) AHILAN

Senior Accounts Manager
Residential Mortgages
(2006 Platinum Award winner)
416-220-1184

VINCE SINNADURAI

Senior Accounts Manager
Residential Mortgages
(2006 Platinum Award winner)
416-917-9462

416.438.1688

Fax: 416 438 1612

1421 Kennedy Rd,
Scarborough, ON. M1P 2L6



வாடகை வீடு பெற்றுக்கொள்வது எப்படி?

மீண்டும் ஓர் தாய் வீடு இதழில் உங்களுடன் இணைந்து கொள்வதில் மன நிறைவுடன், கோடை ஆரம்பித்தாலே ஓர் குதூகலம் பிறந்துவிடும். பகல் வேளைகள் நீண்டும் இரப்பொழுதுகள் குறைந்தும் காணப்படுவது எமது வெளிப்புற கனியாட்டங்களுக்கு இசைவானது. பொதுவான கருத்துப்படி எமது உடல் வள செயற்பாடுகளுக்கு நாம் பெரிதும் நேரம் ஒதுக்குவதில்லை. விளையாட்டு உடற்பயிற்சி போன்றவற்றை ஊக்குவித்து எம்மை செம்மைப்படுத்த இக்கோடை காலத்தினை நீங்களும் சாதகமாக்கிக் கொள்ளுங்கள்.

சரி நேயர்களே!

இம்மாத கட்டுரையாக கனடாவுக்குள் புதிதாக குடியேறியுள்ளவர்கள் ஓர் வீட்டினை வாடகைக்காக பெற்றுக்கொள்வது எப்படி? அவர்களுக்குரிய உரிமைகள் சலுகைகள் என்ன என்பதையும், பொதுவாக வீடு வாடகைக்கு எடுப்பதற்கு வேண்டிய தரவுகளையும் அவதானிப்போம்.

நீங்கள் கனடாவுக்கு புதியவராக இருந்தால் முதலில் தேடவேண்டிய அத்தியாவசியமான விடயம் உங்களுக்கேற்ற ஓர் வீடு. உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இணைக்கும் பொதுவான விடயம் வீடு. பெரும்பலான புதியவர்கள் விருப்பப்பட்டு தெரிவு செய்யும் இடம், வாடகை வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்புக்கள். உங்கள் தெரிவானது நாளடைவில் சொந்தமாக வீட்டை வாங்கும் அளவிற்கு உத்வேகத்தை அளிப்பதாக இருந்தால் நலம்.

உங்களின் வருமான அளவு நீங்கள் தெரிவு செய்யும் வாடகை வீட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதாவது வரிகளைச் சேர்க்காமல் வீட்டிற்கான உங்களது செலவுகள் உங்கள் வருமானத்தின் 30%மாக இருக்க வேண்டும். வாடகை, மின்சாரம், எரிவாயு, தண்ணீர் சேர்ந்தது.

வாடகையாளரும் வீட்டுச் சொந்தக்காரரும்:

வீட்டு உரிமையாளரின் கடமைகள், உங்களுக்கு தேவையான அடிப்படை (அத்தியாவசிய) வசதிகள் செய்துதருதல் வீட்டை சரியான முறையில் பாதுகாத்தல், குடியிருப்புக்கான பொதுவான வசதிகளான குளிர்நீர், சூடேற்றி, குளிர் மற்றும் வெந்நீர் அடுப்பு வசதிகள் செய்துதருதல், வீட்டின் பொருட்கள் பழுதடைந்தால் சரி செய்து தருதல் மற்றும் வாடகை வாங்குதல் போன்றவை. மின்சார இணைப்பு, குளிர்நீர், சூடேற்றிகள், வெந்நீர் மற்றும் குளிர்நீர் வசதிகள் கட்டாயமாக வீட்டின் உரிமையாளர் உங்களுக்கு வழங்க வேண்டும். இதற்கான செலவுகள் வாடகையில் சேர்க்கப்பட்டோ அன்றி தனியாகவோ இருக்கலாம். தொலைக்காட்சி, இணையத்தள இணைப்புக்களுக்கு வாடகையாளரே பொறுப்பு. வீட்டின் உரிமையாளர் சட்டத்தின் உதவியின்றி வீட்டில் இருந்து எந்த ஒரு பொருட்களையும் எடுத்துச் செல்ல இயலாது.

வாடகையாளருக்கான கடமையாக பின்வருவனவற்றை கருதலாம். சரியான திகதியில்

வாடகை தருவது, வீட்டை சுத்தமாக பராமரிப்பது, வீட்டின் பொருட்கள் பழுதடைந்தால் உடனடியாக உரிமையாளருக்கு தெரியப்படுத்துவது மற்றும் உரிமையாளர் உட்பிரவேசிப்பதற்கு குறிப்பிட்ட தவணையில் அவர்களை அனுமதிப்பது போன்றவை.

வீடொன்றினை தேடுவதற்கு முன் நீங்கள் தெரிவு செய்யும் இடம், போக்கு வரத்து வசதிகள், எத்தனை அறைகள், உங்களால் எவ்வளவு வாடகை செலுத்த முடியும் என்பனவற்றை உறுதி செய்யுங்கள். பொதுவாக மூன்று அறைகள் கொண்ட குடியிருப்புக்களே அதிகூடிய அளவாக கருதப்படும். அதிகம் தேவைப்படின் சற்று ஒதுக்குப்புறமான பகுதிகளில் தேர்வுகளை மேற்கொள்ளலாம். அன்றி கனடிய கலாச்சாரங்களுக்கு உங்களை மாற்றிக்கொள்ள சில தியாகங்களை மேற்கொள்ளலாம்.

அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் “Sub sized home” எனும் குடியிருப்புக்கள் பேணப்பட்டு வருகின்றது. வருமானம் குறைந்த குடும்பங்கள் இவ்வகை வீடுகளை கோரலாம். வாடகைக்கு அடுத்தபடியாக அதிகம் கவனிக்கவேண்டிய விடயம் இருப்பிடம் மற்றும் சுற்றுப்புறம். உங்கள் வேலை, குழந்தைகளுக்கான பாடசலை, அத்தியாவசிய இடங்கள் போன்றவை. அனைத்தும் அருகில் கிடைக்கும் இடங்களில் வாடகை சற்று அதிகமாக தோன்றினாலும், தேவைகளுக்கான சேவைகளின் போது பணமும், நேரமும் மீதமாகும். இடம் தெரிவு செய்யப்பட்ட பின்னர் வீட்டினை தேடுவதற்கான வழிகளில் முன்னணியில் காணப்படுவது இணையத்தளம். செய்தித்தாள் விளம்பரங்கள், இலவச ஆலோசனைப் பத்திரிகைகள், சங்கங்கள், பல்பொருள் அங்காடி, நூலகம், ரியல் எஸ்டேட் அலுவலக விளம்பரப் பலகைகள் மற்றும் நண்பர்களிடமும் தெரிந்துகொள்ளலாம். அதிகமான வீடுகளைப் பார்த்து அலசி ஆராயும் பக்குவத்தினை பெற்றிருந்தால் ஓர் நல்ல வீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.

வாடகை ஒப்பந்தம்:

நீங்களும் வீட்டு உரிமையாளரும் பரஸ்பரம் இணைந்து கொள்ளும் ஒப்பந்தம் சட்ட அமைவுகளுக்கு ஏற்ப பொருந்திய ஆவணம் ஆகும். கைஒப்பம் இடுவதற்கு முன்னர் பலமுறை சரி பார்த்து கொள்ளுதல் அவசியம். பொதுவாக இவ்ஆவணத்தில் உரிமையாளர், வாடகைக்காரர் பெயர் விபரங்கள், உரிய முகவரி, வாடகை அளவு, இணைந்த அல்லது இணைக்கப்படாத வசதிகள், வாடகைத் திகதி, ஒப்பந்த கால அளவு, வாடகை முடிவின் விபரங்கள், உங்கள் செலவில் திருத்த வேலைகள், செல்லப் பிராணிகள் வளர்த்தலிலுள்ள கட்டுப்பாடுகள், புகை பிடித்தல் கட்டுப்பாடுகள், என்ன காரணத்திற்காக உரிமையாளர் வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவார் எனும் தரவுகள் மற்றும் ஒப்பந்த இடைநிறுத்தம் பற்றிய விளக்கங்கள் போன்றவையும் காணப்படும்.

மேற்கூறிய விபரங்களின் இணைப்பாக உங்கள் வேலை விபரங்கள், சிபாரிசுக் கடிதம், வங்கிச் சிபாரிசு, போன்றவற்றையும் வீட்டு உரிமையாளர்கள் கோருவர். ஆனால் தனிப்பட்ட விபரங்கள் உதாரணமாக, நீங்கள்

கனடாவில் வசிக்கும் கால அளவு, நீங்கள் எந்த இனம்/வகுப்பைச் சேர்ந்தவர், உறவினரின் வருகைகள் போன்றவை தரவேண்டிய அவசியமில்லை. முற்பாதுகாப்பு வைப்பு நிதியாக ஒருமாத கால வாடகைப்பணம் அறிவிடப்படுவது ஓர் பொதுவான வழக்கம். நீங்கள் குடியிருக்கும் காலத்தில் வீடு சேதமாக்கப்பட்டால் அவற்றை சீர் செய்வதற்கு இப்பணம் பயன்படும். இல்லையெல் முடிவில் மீண்டும் வாடகையில் சேர்க்கப்படும். ஆகையால் ஒப்பந்தத்துடன் இணைத்து அன்றைய திகதியில் அக்குடியிருப்பின் நிலைமையே படமாகவோ அன்றி விபரமாகவோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வாகன தரிப்பிடம், அஞ்சல் பெட்டியின் உபயோகம், Laundry போன்ற வசதிகளையும் தடையின்றி பெறுவதற்கு உறுதி செய்து கொள்ளுங்கள்.

வாடகை செலுத்தும் போது, பற்றுச்சீட்டு பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம். முன் தேதியிட்ட காசோலைகள் வழங்கியிருந்தால் அவற்றினை பிரதியிட்டு வைத்திருத்தல் நன்று. சில வீடுகளில் அடிப்படை வசதிகளான மின்சாரம், தண்ணீர், எரிவாயு போன்றவை வாடகையில் சேர்க்கப்பட்டு இருக்கும். அவ்-



வாறு இல்லாத பட்சத்தில் நீங்கள் அவற்றிற்குரிய கட்டணங்களை குறித்த திகதிக்குள் செலுத்த மறக்க கூடாது. நீங்கள் தாமதப்படும் ஒவ்வொரு கணமும் அதற்கான வட்டித்தொகை அதிகரிக்கும். இறுதியில் இணைப்புக்களும் துண்டிக்கப்படலாம்.

கீழ்காணும் கேள்விகளை எப்போதும் தயாராக வைத்திருந்தால் உங்கள் வீட்டிற்கான தெரிவு இலகுவாகவும், சரியானதாகவும் இருக்கும்:

- பொதுப்படை சேவைகளுக்கான கட்டணம் வாடகைக்கு உட்பட்டதா? இல்லையெனில் அவை மாதத்திற்கு எவ்வளவு?
- வீட்டிற்கான வர்ணம் பூசுதல்.
- செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான விதிமுறைகள், புகை படிப்பதற்கான கட்டுப்பாடுகள்.



கருணா கோபாலபிள்ளை
- வீடு விற்பனை முகவர் -

- வாகனத் தரிப்பிடம் உள்ளதா? அதற்கென தனிக்கட்டணம் உண்டா?
- சுற்றுச் சூழல், பகுதியின் பாதுகாப்பு, மக்களின் பழக்கவழக்கங்கள் எவ்வகை?
- ஏனைய குடியாளர்கள் எவ்வகையினர்? குடும்பத்துடன் வசிப்பவரா? அல்லது தனியாக வசிப்பவரா?
- வீட்டினை பராமரிப்பு செய்வது யார்? அல்லது எந்த நிறுவனம்?
- அடுக்குமாடி குடியிருப்பாயின் நிலக்கீழ் வாகன தரிப்பு வசதிகள் மற்றும் Storage வசதிகள் எவ்வாறு?
- வாடகையுடன் கூடிய ஏனைய வசதிகள் யாவை?
- பாதுகாப்பு உட்கரணங்களின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது?

- எவ்வகை பூட்டுக்கள் பயன்படுத்தப்படுகின்றன? இவையெல்லாம் எப்போது மாற்றப்பட்டவை?
- அடுப்பு, குளிர்சாதனப்பெட்டி மற்றும் ஏனைய உபகரணங்களின் செயற்பாடுகள், திறன் எவ்வாறு காணப்படுகின்றது?

போன்ற உங்களின் சொளகரிய வாழ்க்கைக்கு துணைபோகும் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ளுதல் அவசியம்.

வாடகை வீடொன்றினை பெற்றுக்கொள்வது எப்படி? அதற்கான எமது உரிமைகள் என்ன? உங்களுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் பிணக்குகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நீங்கள் செய்யவேண்டியது என்ன? போன்ற விபரங்கள் www.cmhc.com இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம் நன்றி வாசகர்களே மீண்டும் இணைந்து கொள்வோம்.

karunagopalapillai@thaiveedu.com

புதிய வீடுகள்...

7ம் பக்கத் தொடர்ச்சி...

கட்டிடங்களில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்தகைய பாதிப்புகளை குறிப்பிட்ட உத்தரவாதக் காலத்திற்குள் எவ்வளவு செம்மையாக சீர் செய்து கொடுக்கிறார்கள் இந்த கட்டிட அமைப்பாளர்கள் என்பது மிக முக்கியமான அம்சமாகும். சிலர் விற்பனைக்குப் பிந்திய சேவையில் கண்ணும் கருத்துமாகச் செயற்படுகிறார்கள். ஆனால் பலர் விற்பனைக்குப் பின்னர் காணாமற் போய் விடுகிறார்கள். எனவே ஒரு கட்டிட அமைப்பாளர்களைத் தெரிவு செய்யும் போது இவற்றைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.

இணையத்தளங்களைப் பாவிப்பதன் மூலம் கட்டிட அமைப்பாளர்களின் தரத்தைப் பல விதங்களில் அறிந்து கொள்ளலாம். கடந்த 10 வருடத்தில் குறிப்பிட்ட ஒரு கட்டிட அமைப்பாளர் எத்தனை வீடுகளை கட்டி உள்ளார் என்பதையும், அதில் எத்தனை வீடுகளுக்கு கெதிராக பெரிய அளவிலான முறைப்பாடுகள் செய்யப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது போன்ற விபரங்களைக் கூட எவராலும் அறிய முடியும்.

www.tarion.com என்ற இணையத்தளத்தில் பல பயனுள்ள தகவல்களைப் பெறலாம்.

4. நடைமுறைகள் உத்தரவா

தம் பற்றிய மேலதிக தகவல்களை அறிதல்:

ஒரு புதிய வீடு ஒன்றினைக் கொள்வனவு செய்ய முதல் எமக்கு இருக்கும் உரிமைகள் என்ன? எமது கட்டப்பாடுகள் என்ன? என்பன பற்றி அறிந்து கொண்டு பின்னர் வீடு ஒன்றை வாங்கினால் உச்சப் பயன்பாட்டை அடைய முடியும். புதிய வீடு வாங்குபவர்களுக்கான பயனுள்ள கருத்தரங்குகள் துறைசார் வல்லுநர்களால் இரு பிரிவாக Toronto, London, Ottawa ஆகிய 3 நகரங்களில் ஒவ்வொரு மாதமும் இலவசமாக நடாத்தப்படுகின்றன.

- Buying a new Home.
- Understanding warranty Coverage.

இத்தகைய கருத்தரங்குகளில் கலந்து கொள்-

வதன் மூலம் பல பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ளலாம். கருத்தரங்குகள் மாலை 7.00மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். Torontoவிற்கான கருத்தரங்குகள் பின்வரும் விலாசத்தில் நடைபெறுகின்றன.

TARION CUSTOMER CENTRE,
5150 YOUNG STREET,
CONCOURSE LEVEL
TORONTO, ONTARIO
பின்வரும் இலக்கத்தில் தொடர்பு கொண்டு கருத்தரங்குகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.

1-877-982-7466
Email: event@tarion.com

velasubramaniam@thaiveedu.com



Full-time Real Estate Agent

Nada G. Nadarajah B.V.Sc

Call Me @ 416 616 8751 Sales Representative

"An award-winning realtor with 14 years experience"

HomeLife

Landmark Realty Inc.,
brokerage

5200 Finch Ave. E, Suite 106

Toronto, ON M1S 4Z4

Bus: 416 293 5093

nanadarajah@trebnet.com



\$254,990
Markham & Sheppard
Condo. Apartment
2 Bedrooms - 2 Washrooms
Close to Schools & Major Plazas



\$639,900
McCowan & Highglen
2-Storey Detached
4+1 Bedrooms - 5 Washrooms
Newly Finished Basement



\$153,900
McClevin & Neilson
Condo. Apartment
2 Bedroom - 2 Washroom
Approx. 1000 Sq. Ft



SOLD
Markham
2 Storey Semi-Detached
3 Bedrooms - 3 Washrooms
0 - 5 years old.



\$419,500
McCowan & Steeles
2 Storey Detached
3+1 Bedrooms - 4 Washrooms
FINISHED BASEMENT



\$214,000
Kennedy & Eglinton
Condo. Apartment
2+1 Bedrooms - 2 Washrooms
Luxury Condo. Building



J U S T I N
W I L L I A M S

416
8
0
3
7
3
4
4

Warden & Steeles \$379,000

*Semi Detached *3 Bedrooms *Totally Renovated House. *Huge Back Yard. *Basement Apartment With Sep Entrance

Mccowan/Bur Oak \$484,900

*Detached House *4 Bedrooms *Super Clean * Approx. 2200 sq ft *Family Size Kitchen

Middlefield & Finch \$199,900

*2 Bedroom & 2 Full Baths *2 Full Baths Ensuite Laundry * Lots Of Upgrades *Steps To Ttc *Shops And GTA Square



R A V I N D R A

416
8
1
7
8
4
7
9

Lucky Draw On August 29, 2010 at GTA Square



First Prize



Second Prize



Third Prize

Some condition may Apply

- 1st Prize: Brand New BMW 2010 Model 3 series
- 2nd Prize: Vacation Package to CUBA for a week for 2
- 3rd Prize: 42" LCD TV
- 10 Consolation Prizes.

Our way to say thanks to our clients...

Lucky draw is Absolutely Free For Our Valuable Clients.



HomeLife GTA Realty Inc. Brokerage*
1711 McCowan Rd. Suite 206
Scarborough Ont.
Office: 416-321-6969

Independently Owned and Operated*
* Broker ** Sales Representative



C H E L V A R A T N A M

416
8
5
8
4
8
2
8

This is not intended to Solicit seller or Buyer currently Under Contract with Brokers

உணவுப் பழக்கமும் தெரிவும்

சென்றமாதத் தொடர்...

Mood food

சில உணவு வகைகள் எங்கள் மூளையின் தொழிற்பாட்டையும் அதே சமயம் உணர்வுகளையும் குழப்பவும் கட்டுப்படுத்தவும் கூடியவை எனக் கடந்த கால அனுபவங்களும் ஆராய்வுகளும் சொல்கின்றன. இவ்வகையான உணவுகள் Mood food எனப்படும். உணவுக்கும் மனோபாவத்துக்கும் உடைய தொடர்பு எங்கள் உடலிலுள்ள நரம்புணிகளில் தங்கியுள்ளது. “you are what you eat.” என்னும் பழமொழிக்கிணங்க நாம் என்ன உண்கின்றோமோ அதில் தான் எங்கள் குணாதிசயங்களும் மனோபாவமும் தங்கியிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. களைப்பாகவும் எரிச்சல் கோபம் மிகுந்ததாயும் உணர்வுகள் இருப்பின் எதனை எந்த நேரத்தில் உண்கிறோம் என்பதனைக் கொண்டே இவ் உணர்வுகளை மாற்றி விடலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அடிக்கடி கோபம் வருகிறதா? யாராவது ஏதாவது கதைத்தால் எரிச்சலாக இருக்கின்றதா? வேலைத்தலத்திலோ வீட்டிலோ அல்லது வெளியிடத்திலோ மிக விரைவில் உணர்ச்சி வசப்பட்டு மற்றவர்கள் மீது எரிந்து விழத் தோன்றுகின்றதா? அப்படியானால் ஒவ்வொரு நான்கு ஐந்து மணித்தியாலத்துக்கு ஒரு தடவை (மிகவும் சிறிய அளவாக) உண்ணவேண்டும். அடிக்கடி உணவு உண்ணும் போது மூளைக்கு அதிகளவு சக்தி கிடக்கின்றது. குருதியிலுள்ள சர்க்கரையின் அளவு திடீரெனக் கூடிக் குறையாத படி பார்த்துக் கொள்ளப்படுகின்றது. கூடுதலான சீனிச் சத்துள்ள குடி பானங்கள், இனிப்பு வகைகள், பழச்சாறுகள் போன்றவை உடனடியாக குருதியில் சர்க்கரையின் அளவினை அதிகரிக்கச் செய்துவிடும். கரையக் கூடிய நார்த்தன்மையுள்ள உணவுப் பொருட்கள் உடலில் குருதியினால் உறிஞ்சப்படும் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. மண்ணிற அரிசி, பார்லி அரிசி, அப்பிள், தோடம்பழம், வத்தாளைக்கிழங்கு, கரட் போன்றவை இவ்வாறு குருதியில் சர்க்கரையின் அளவு அதிகமாகாது தவிர்க்க உதவும் உணவுப் பொருட்களாகும்.

உணவில் அதிகளவு புரத்தினைச் சேர்த்துக் கொள்வதும் குருதியில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனைக் குறைக்கும். ஒமேகா-3 உள்ள உணவு வகை உணர்வுகளையும் மனோபாவத்தினையும் கட்டுப்படுத்துவது மாத்திரமல்லாது ஞாபக சக்தியினைக் கூட்ட உதவுவதாகக் கூறப்படுகின்றது. இந்த ஒமேகா-3 சாதாரணமாக நாம் உண்ணும் நெத்தலி மீன், உடன் பழவகை, உடன் பழச்சாறு, செரிப்பழம், தானிய வகைகள், salmon, tuna போன்றவற்றில் காணப்படுகின்றது. விற்றமின் Bஇல் இரண்டு வகையானவை அதாவது folate மற்றும் vitamin B12ம் மனோ உணர்வுக்கும் ஞாபகசக்திக்கும் மிக முக்கியமானவை. பருப்பு, சோயாபீன், சூரியகாந்தி விதைகள், பீற்றாட், தோடம்பழம் ஆகியவை அதிகம் Folateஇனையும் நண்டு, மட்டி, salmon, cottage cheese, கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி வகை கூடுதலான B12 வினையும் கொண்டிருக்கின்றன.

உணவு எவ்வாறு மனோ உணர்வுகளைப் பாதிக்கின்றது?

சில சமயங்களில் காலையில் நாம் உற்சாகமாக எழுந்து எல்லா வேலைகளையும் செய்து சந்தோஷமாக இருந்திருப்போம். ஆனால் மதிய உணவு உட்கொண்ட பின் எங்களுக்கு கூடுதலாக ஒரு கோபம் மற்றவர்களில் எரிந்து விழும் தன்மை என்பன ஏற்படுகின்றது. இதற்குக் காரணம் நாம் மதியம் உட்கொண்ட உணவுதான். ஒரு நரம்பிலிருந்து இன்னொரு நரம்பிற்கு அனுப்பப்படும் இரசாயனப் பொருட்கள் மூலம் தான் எங்கள் மூளை தொழிற்படுகின்றது. இந்த neurotransmitters (serotonin, norepinephrine, dopamine.) மூளையில் உற்பத்தியாக்கப்படுகின்றது.

நாங்கள் மிகவும் வேகமாகத் தொழிற்படவும் சிந்திக்கவும் உதவுவது Dopamine, norepinephrine என்னும் இரு இரசாயனப் பொருட்களும் தான். அதாவது மிகவும் சுறுசுறுப்பாக எங்களை வைத்துக் கொள்ளும். Serotonin அமைதியாகவும் ஆறுதலாகவும் வைத்துக் கொள்வது மாத்திரமல்லாது நித்திரை கொள்வதற்கும் உதவும்.

முட்டை, பால், ஈரல், மாட்டிறைச்சி, சோயாப் புரதம், பாதாம் பருப்பு என்பவை choline என்னும் விற்றமின் Bஇனை ஒத்த பொருளைக் கொண்டிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த choline ஆனது வயது போனபின் எங்களுக்கு ஏற்படும் ஞாபகசக்தி இழப்பினை தடை செய்ய உதவுவது மாத்திரமல்லாது கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களது கருவினுள்ள மூளையத்தின் மூளை வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது. மேலும் இப்பொருளானது தாய்ப்பாலில் அதிகளவு உள்ளதால் தாய்மார்கள் பிள்ளைகளுக்கு தாய்ப்பால்

Oats, oat bran என்பவற்றிலுள்ள கரையக் கூடிய (fiber) நார்ப்பொருள், சில விதைகள் உதாரணமாக பாதாம் பருப்பு போன்றவற்றிலுள்ள கொழுப்பமில்லம், ஒமேகா-3 கொழுப்பமில்முள்ள மீன்வகைகளான tuna, salmon, mackerel, lake trout, halibut (ஆகக் குறைந்தது இரண்டு தடவைகளாவது ஒரு வாரத்தில் இம் மீன்கள் சாப்பிடுவது நல்லது என கண்டாவின் உணவு வரைகாட்டி சொல்கின்றது) பருப்பு என்பன LDL (Low-density lipoprotein) என்னும் உடலுக்குத் தீங்கான கொலஸ்ட்ரோலினை குறைப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உள்ளி, கயான் மிளகாய், Flax விதைகள், நயாசின், போலிக் அமிலம், சிவப்பு வைன் என்பன கொலஸ்ட்ரோல் உள்ளவர்களுக்கு இதனைக் கட்டுப்படுத்த உதவும்.

பைற்றோ கெமிகல்ஸ் (phytochemicals) எனப்படுவது ஊட்டச்சத்து அல்லாத அதே சமயம் சில நோய் எதிர்ப்புக் காரணிகளைக்



அடிக்கடி கோபம் வருகின்றதா?

ஏதாவது கதைத்தால் எரிச்சலாக இருக்கின்றதா?

வேலைத்தலத்திலோ வீட்டிலோ மிக விரைவில்

உணர்ச்சிவசப்பட்டு எரிந்து விழுகின்றீர்களா?

அப்படியானால்

ஒவ்வொரு நான்கு, ஐந்து மணித்தியாலத்துக்கு

ஒரு தடவை...?

கொடுப்பதும் அவசியமாகின்றது. cardiovascular disease எனப்படும் இதய சம்பந்தமான நோய்களுக்கும் உடலில் கொலஸ்ட்ரோலின் அளவினைக் குறைப்பதற்கும் எலும்பு சம்பந்தமான நோயான osteoporosis வருவதனைக் கட்டுப்படுத்தவும் இந்த choline உதவுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. short-term memory எனப்படும் குறுகிய கால ஞாபகசக்தியினைக் கூட்டுவதுடன் கண்பார்த்தால் கை செய்யும் என்பதற்கிணங்க கையும் கண்ணும் ஒருமித்து தொழிற்படும் hand-eye co-ordinationஇற்கும் உடலுக்கு Boron எனப்படும் தாதுப் பொருள் தேவைப்படுகின்றது, இம் மூலப்பொருளானது புரொக்கலி, திராட்சை இரசம், அப்பிள் ஆகியவற்றில் அதிகம் உண்டு.

இவ்வாறாக சில உணவுப் பொருட்களை அதிகம் உண்ணவேண்டிய தேவை இருப்பது போல் சில உணவுப் பொருட்களின் உள்ளொடுப்பை குறைக்க வேண்டிய தேவையும் எமக்கு ஏற்படுகின்றது. பரீட்சைக்குப் படிக்க வேண்டும் அல்லது முளை ஆரோக்கியமாக வேலை செய்யவேண்டிய அளவுக்கதிகமான கொழுப்பு சேர்ந்த உணவு தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு கொழுப்பு அதிகமான உணவினை உட்கொள்ளும் போது எங்கள் உணவுத் தொகுதி குருதி ஓட்டத்தினை தனது பக்கமாக திருப்பி விடும். இதுதான் வயிறார்ச் சாப்பிட்ட பின் நித்திரை எம்மை ஆட்கொள்வதற்கு முக்கிய காரணம்.

கொலஸ்ட்ரோலுடன் சம்பந்தப்பட்ட உணவு வகைகள்

ஒருவருக்கு கொலஸ்ட்ரோல் பிரச்சினை இருப்பின் அவரது பரம்பரை காரணமாக அல்லது உணவுப்பழக்கம் காரணமாக வந்ததா என ஆராய்ந்து கண்டு பிடித்தாலும் கூட மருத்துவர் முதலில் பரிந்துரை செய்வதும் தவிர்க்கச் சொல்வதும் சிலவகை உணவுகளைத்தான்.



சிவாஜினி பாலராஜன்

பைற்றோ இரசாயனங்களாவன வெங்காயம், லீக்ஸ், உள்ளி என்பனவற்றில் இருக்கும் அலைல் சல்பைட்டு (allyl sulfides), பழவகைகளிலும் கரட்டிலும் இருக்கும் காட்டினோயிடீஸ் (carotenoids) மரக்கறிகளிலும் பழவகைகளிலுமுள்ள பிளேவனோயிடீஸ் (flavonoids) தேனீர், முந்திரிகைப்பழம் என்பவற்றிலுள்ள பொலிபீனோல்ஸ் (polyphenols) ஆகும்.

ஓமோன் தூண்டிகள்:

சோயாவிற் காணப்படும் ஐசோபிளேவனோஸ் (Isoflavones) எனப்படும் பைற்றோ இரசாயனம் ஈஸ்ட்ராஜன் எனப்படும் ஓமோன் போலத் தொழிற்படுவதால் பெண்களில் மாதவிடாய் மாறியகாலத்தில் வரும் எலும்பு நோயான osteoporosisஇனை தடை செய்ய உதவுவதாக கூறப்படுகின்றது.

மரபணு பிரதியாக்கம்:

போஞ்சி போன்ற பயற்றை இனங்களில் காணப்படும் Saponins என்னும் இரசாயனமானது மரபணு பிரதியாக்கத்தினை தடை செய்வதால் சாதாரண புற்று நோய்க் கலங்கள் பிரிந்து புற்று நோய் பரவுதல் தடை செய்யப்படும்.

Migraine தலைவலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகை:

சிலருக்கு migraine எனப்படும் ஒரு தலைவலி அடிக்கடி வருவதுண்டு. இவ்வாறு இந்த migraine அடிக்கடி வருபவர்கள் கருவாடு அல்லது வற்றல் போடப்பட்ட மீன், இறைச்சி வகைகள், ரெவ எனப்படும் அனைத்து வகை விதைகள், நொதித்தலுக்கு உட்படுத்தப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றினை உட்கொள்ளுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சீஸ் எனப்படும் வெண்ணெய் வகையில் கூட நாட்பட்ட வெண்ணெய் வகையினை உட்கொள்ளாது farmers cheese என்னும் வெண்ணெய் வகையினை உட்கொள்வதே நன்று. இத்தலைவலிக்கு காரணம் உணவிலுள்ள தைரமின் ஆகும். உணவிலுள்ள அமினோ அமிலமானது இயற்கையாக உடைந்து தோன்றுவதே தைரமின் எனப்படும் அமைன் ஆகும். இவ்வாறு தோற்றுவிக்கப்படும் தைரமின் உடலிலுள்ள குருதிக் கலன்களை விரியச் செய்கின்றது. இதனால் அடிக்கடி தலைவலி வருபவர்கள் இவ்வாறான உணவு வகைகளை தவிர்த்துக் கொள்வது மட்டுமல்லாது உடன் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் Cayenne pepper, இஞ்சி, மீன் வகைகள் மீன் எண்ணெய்வகைகள், கீரை, broccoli, kale உள்ளி போன்றவற்றினை உட்கொள்ளவது இத்தலைவலியினைக் குறைக்கும் எனக் கூறப்படுகின்றது

உணவுத் தெரிவிலேயே பல சிக்கல்களும் அதேசமயம் சில சிக்கல்களுக்குத் தீர்வும் உண்டு, ஆக மொத்தத்தில் சிக்கலை அறிந்து கொண்டு தீர்வினைத் தேடிக்கொள்ள வேண்டும்.

sivagini.bala@thaiveedu.com



SP Electronics

TV, VCR, DVD, Players-Telephone-Computers

உங்களுக்குத்தேவையான அனைத்துத் தமிழ் வானொலிகளுக்கும், திருத்த வேலைகளுக்கும்

416 264 6400

2641 Eglinton Avenue East (Brimley & Eglinton)

அழகிய பூஞ்செடிகள்

செவ்வந்தி

(Marigold)

அறிமுகம்:

செவ்வந்திப்பூ, குடும்பம் அஸ்டிரேசியேயைச் (Family Asteraceae) சேர்ந்தது. இது, மத்திய அமெரிக்கா நகரத்தில் போத்துக்கேயரால் (Portuguese) 16வது நூற்றாண்டில் முதலாவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் பெரும் தொகையாக அழகுபடுத்தும் பூக்களாகவே, வருடம் மாத்திரம் நிலைத்திருக்கும் பூந்தோட்டச் செடிகளாக வளர்க்கப் படுகின்றன. செடிகள் கடினமான தண்டுகளையுடையவை. கீழ்ப்புறமான இலைகள், அகலமானவையாகவும் மேலேயுள்ள இலைகள் வெட்டப்பட்ட ஓரங்களையுடையதாகவும் காணப்படும். மெரிகோள்ட் (Marigold) எனும் பொதுப்பெயரில், இரு பெரும் வர்க்கங்களைக் கொண்டு காணப்படும். ஒன்று ராகற்றெஸ் (Tagetes) எனப்படும் ஆபிரிக்க, பிரான்ஸ் செவ்வந்திகள். இரண்டாவது செலண்டூலா (Clandula) எப்படும் சாடிகளில் வைக்கும் செவ்வந்திகள் (Pot marigold). ஆபிரிக்க வகை, நேராக 3 அடி உயரமாக வளரும் செடிகள். பெரிய மஞ்சள், செம்மஞ்சள் நிறப் பூக்களைத் தருபவை. பிரான்ஸ் வகை, ஏறக்குறைய ஒன்றரை அடி உயரமாக வளரும். சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள், இரு வேறு கலந்த நிறங்களையுடைய பூக்களைக் கொண்டதாக இருக்கும்.

வளர்க்கும் முறைகள்:

வித்துக்கள் மூலம் எளிதாகப் பயிர் செய்யலாம். சித்திரை மாதத்தில், வித்துக்களை விதைத்து, மேலே 'பயிரிடும் பசளை'யைக் கால் அங்குலம் வரை போட்டு, போதிய நீர் ஊற்ற வேண்டும். சில நாட்களில் நாற்றாகி விடும். இலைகள் தோன்றிய பின்னர் விரும்பிய இடங்களில் மாற்றி நடலாம். நிலமானது நீர் வழிந்து ஓடக்கூடிய தன்மையில் இருப்பது பொருத்தமாயிருக்கும். பொற்றாஸ் சேர்ப்பதால் கூடிய காலம் செடியானது நின்று

வீட்டுத் தோட்டம் - 28

பூக்களைத் தரும். நாற்றுக்களை வியாபார இடங்களிலும் வாங்கிச் சலபமாக விரும்பிய இடங்களில் நட்டுவிடலாம். நாற்றானது ஏறக்குறைய 45 நாட்களில் அழகிய பெருந்தொகையான பூக்களைத் தரும். நீர் அளவாக ஊற்றவேண்டும். ஈரத்தன்மை இருப்பது நல்லது.



நாற்றுக்களை பூந்தோட்டத்தின் விளிம்புகளிலும் கரையோரங்களில் தொகுதிகளாகவும் நடலாம்.

செடிகளின் குளிர்ச்சியாக வளர்வதற்குப் பின்வருவனவற்றைக் கவனிக்க வேண்டும்: ஓரளவு அல்லது முழுமையான சூரியவொளி, ஈரத்தன்மை, செடிகளுக்குச் செடிகள் இடைவெளி 20-40 செ.மீ தூரம், 10 பாகை வெப்பம், இடைவிட்டு நீர் விடுதல், தேவை ஏற்படின் மட்டும் பசளை இடுவது சிறந்தது.

பூக்கள்:

பூக்கள் கோடை காலமான ஆடி மாதம் தொடக்கம் ஐப்பசி மாதம் வரை காணப்படும். தென்மேற்கு ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ போன்ற நாடுகளில் சாதாரணமாகக் காணப்படும் பூச்செடிகளாக இருந்தபோதிலும் உலக நாடுகளில் மிகக் குறைவாகக் கணிக்கக்கூடிய பூக்களாகவே தென்படுகின்றன. ஆசிய நாடுகளில், உதாரணமாக இந்தியா,



செல்லையா சந்திரசேகரி

வேறு பலதரப்பட்ட அலங்காரங்களுக்கும் பூக்கள் உபயோகமாகும். மெக்சிக்கோவில் பிரபல்லியமான பிரியர்கள் இந்த நாளில் அமரும் தண்டிக்கைக்கு செம்மஞ்சள் நிறப் பூக்களால் அலங்காரம் செய்வர்.

பயன்கள்:

மருத்துவ ரீதியில், நோ, வீக்கம் பூச்சிக்கடிக்கள், குளவி தாக்குதல் போன்றவற்றிற்கு பூக்களினால் உரோஞ்சி நிவாரணம் பெறுவார்கள். வயிற்றுக்குளப்பம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை தொடர்பான பிரச்சினைகள் எல்லாம் போக்கவல்ல குணங்கள் உண்டு. முதலாவது உலகப்போரில் காயங்கள், நச்சுத்தன்மைகள் போன்றவை பூக்களினால் குணப்படுத்தப்பட்டவை. விவசாயரீதியில் செடிகள், பெரும் பங்கினைக் கொண்டிருந்தன. குறிப்பாக, உருளைக்கிளங்கு, தக்காளி பயிரிடும் நிலங்களின் கரையோரங்களில் மெரிகோள்ட் செடிகளை நடுவதால் பங்கசு, நெய்நோட்டியுக்கள் ஆகியவற்றின் தாக்கம் இல்லாமல் போவது அவதானிக்கப்பட்டது. செடியின் மணம் எதிர்ப்பாக, விரட்டுவதாக இருக்கின்றமையால் (repellent) பூச்சிகள் அணுகுவதில்லை.

சில பொதுவான இனங்கள்:

Calendula officinalis, C.bicolor, C.lanzae, C.maroccana, C.stellata, Tagetes patula, T.erecta, T.lucida, T.lacera, T.tenuifolia

sekari.s@thaiivedu.com



Family Rubiaceae

கோப்பிமரம்

(Botanical Name: Coffea arabica: Eng.Name: Coffee)

கோப்பி மரம், கொவ்வியா அரேபிக்கா (Coffea arabica), அரேபியன் குடாநாட்டில் யெமன் மலைப்பிரதேசத்தில் பூர்வீகமாகக் காணப்பட்ட முதல் இனமாகின்றது. தென்மேற்கு அரேபியாவில், ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வளர்க்கப் பட்ட செடியாகும். 6 - 10 அடி உயரமாக வளர்க்கூடிய சிறிய மரமாக, பல கிளைகளையுடையதாக, தனியான எதிரெதிராக அமைந்திருக்கும் இலைகளைக் கொண்டு காணப்படும். பூக்கள் கொத்துக்களாக வெள்ளை நிறமாயிருக்கும். பழமானது சிவப்பு, ஊதா நிறங்களில் இரு வித்துக்களை (coffee beans) உடையதாயிருக்கும்.

செடியானது முதிர்ச்சியடைந்து பயனைத் தருவதற்கு ஏறக்குறைய 7 வருடங்கள் எடுக்கும். சிறிய மரங்கள், 3-5 வருடங்களில் பழங்களைத் தருபவை. யாவா, பிராசில், மலேசியா, கிழக்கு ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் மலைப்பிரதேசங்களில் பிரதான பயிராகக் காணப்படும். இவற்றை, நீர் கிடைக்கமுடியாத வெப்பவலையங்களில் பயிரிட முடியாது.

பொருளாதார விற்பனையில் முன்னின்று விலைப்படும் கோப்பிக் கொட்டைகள் முக்கியம் வாய்ந்தவை. உலகசந்தையில் வருவாய் தரும் பயிராகக் கருதப்படுகின்றது. கோப்பிக் கொட்டைகள் வறுக்கப்பட்டு, பதனிடப்பெற்று, மாவாக்கப்பட்டு, கோப்பித்தாளாகப் பாவிக்கின்றனர். கோப்பியைப் பருகாத ஒருவரையும் காணமுடியாது.

இது, இலைகளும் பழங்களும் பதனிடப்பட்டு குடிநீராகவும் உணவாகவும் பயன்படுகின்றது.

உங்கள் கனவு இல்லத்தை முகவரியாக்க...

Pre construction sale



Markham & Finch
Scarborough

- Sold more than **50%**
- Occupancy (Ready to move Jan, 2011)
- Free Maintenance Fee for a year.
- Win 2 Free Vacation to the Dominican Republic
- Event at Princess Banquet Hall July-10,11- 10:30 am 2:30

Uses

- Art or Photo Studio
- Bakery
- Trade School / Tuition Center
- Car Rental and Leasing
- Electronics Outlet
- Grocery Store
- Dental Office
- Dry Cleaning
- Financial Institution
- Machinery Sales and Services
- Medical Office
- Personal Service Shops
- Restaurants
- Repair and Service of Business
- Equipment
- Rehabilitation Centre
- Printing / Copy Shops
- Travel Agency
- Speciality Supplies
- Saloon/Spa and much more

குணசேகர் நாகலிங்கம்

Sales Representative

Direct: **416-402-4545**

சுஜாதா குணசேகர்

Sales Representative

Direct: **416-569-5086**



HomeLife Today Realty Ltd., Brokerage*

31 Progress Ave., Suite 210, Toronto, ON, M1P 4S6,
Bus: 416-298-3200, Fax: 416-298-3440
E-mail: sujatha.homelife@gmail.com
*Independently Owned and Operated.



We do not intend to solicit currently listed properties.

இலகுவாக மேட்கேஜ்

கடினமான இலக்குகளையும் நாம் இலகுவாக்குவோம்

Mortgages

- First Time Buyers
- Refinancing
- Renewal
- Self Employed
- Pre-Approval
- Bankruptcies
- Bad Credit
- Debt Consultant
- Non-verifiable Income
- New immigrant

We Will

- Simplify the entire process of mortgage financing
- Save you money and time
- Get you the most competitive rates
- Offer you the widest selection of mortgage options including variable rate, fixed rate, capped variable rate, step, secured lines etc. for all situations including self-employed, no down payment
- Counsel you on credit and mortgage qualifications
- Provide maximum flexibility in financing choices
- Assist you every step of the way

Best Rates

VERIGO TMP

Siva Ratnasingam

Lic: M08002133
Brokerage # 11156

SENIOR MORTGAGE CONSULTANT

2005,2006,2007,2008 Diamond Award Winner

416.520.1214



We can get you a mortgage in most situations regardless of your circumstances. Where traditional financial institutions have given the answer "No," We routinely says "Yes" and gets you a product that suits your needs at an extremely competitive rate.

Nanthini Singarajah, AMP

VERICO

THE MORTGAGE PRACTICE INC.

MORTGAGE AGENT
License #: M08005294

Brokerage #: 11156



“Quick and easy answer to your lending needs”

- Specialize In**
- Residential Mortgage
 - 1st Mortgage
 - 2nd Mortgage
 - Refinancing
 - HELO (home equity line of credit)
- Services available all over Canada

Tel: (905) 787-2027 Cell: (416) 704-4006
Fax: (866) 903-4664 Email: nsingarajah@vtmp.ca

- Other Services**
- Income Tax
 - Personal
 - Business
 - Corporate
 - Life Insurance
 - RRSP
 - RESP

30 Via Renzo Drive,
Suite 200, Richmond Hill,
ON L4S 0B8
(Leslie/Elgin Mills)

HO: 2425 Matheson Blvd E.,
8th Floor,
Mississauga,
ON L4W 5K4.

Alphaweb 416-2387222



RAPID SECURITY

WE PROTECT YOU

“We'll Beat any Quote”

5101-880 Ellesmere Rd, Toronto ON M1P 2W6 Office: (416) 321-6777 Tel: (416) 841-1415

Indoor & Outdoor Guard for

Commercial
Residential
Retail
Healthcare
Finance Institution



New Midwest auto collision

“Quality & service First”

- Specialized in insurance claims
- FULL Service All-in-One Body Shop
- Free Estimate Available
- We repair all makes & models
- Free towing Available
- Customer Satisfaction Guaranteed



(416) 751-9280
260 Midwest Rd, Unit 8,
Scarborough, ON, M1P 3B4
newmidwestauto@gmail.com

**Contact Person:
Ruban or Shan**



Alphaweb 416-238 7222

Sesan Flooring Centre

உங்கள் அனைத்து
Hardwood, Laminate, Stairs, Tiles, Natural Stones & Kitchen
தேவைகளுக்கு



எங்கள் காட்சியறைக்கு ஒரு முறை வாருங்கள் !!!

WE ARE THE OFFICIAL DEALER FOR



WE ARE SPECIALIZED IN MOSAIC STONES

9909 Highway 48, Unit #10. Markham. L6E 0B7
Tel: 905-554-9199 | www.sesanflooring.com



வீடு வியாபார நிலையம் வாங்க விற்க...



Keele & Finch
4 Bedrooms 2 Washroom



25th Siderd & Rose Ln
3 Bedrooms 2 Washroom



Victoria Park & St Clair
2 Bedrooms 3 Washroom



Midland & St Clair
3+2 Bedrooms 3 Washroom



Taunton & Garden
4 Bedrooms 3 Washroom



Taunton & Garden
3 Bedrooms 3 Washroom



Brimley & Denison
3+1 Bedrooms 4 Washroom



Middlefield & Elson
3+2 Bedrooms 4 Washroom



Morningside & Finch
4+2 Bedrooms 4 Washroom
Finished & Sep Ent. Basement



Morningside & Finch
4 Bedrooms 3 Washroom



McCowan & Steeles
4 Bedrooms 3 Washroom



McCowan & Highglen
4 Bedrooms 3 Washroom



Please Contact Us...

Ravi Logarajah B.Sc
Tharsi Rajenthiram B.B.A
*Sales Representative

Call: 416-843-7474



HomeLife Today Realty Ltd., Brokerage*

31 Progress Ave., Suite 210, Toronto, ON, M1P 4S6

*Independently Owned and Operated, Realtor

BUS: 416-298-3200 / FAX: 416-298-3440

ARE YOU THINKING OF SELLING BUYING OR INVESTING IN REAL ESTATE MARKET?

THE NAME YOU SHOULD REMEMBER...

SUJAN SHAN

Real Estate Broker

ONE FLOOR



Young & Bloor
65 Storeys
www.1Floor.info

FIVE CONDOS



Yonge St & St Joseph St
45 Storeys
www.FiveCondos.ca

LIBRARY DISTRICT



Bathurst St & Fort York Blvd
29 Storeys
www.LibraryDistrictCondo.Com

ICE CONDOS



York & Bannan
55 & 55 Storeys
www.IceCondo.com



"The person you can rely on for all your Professional Real Estate Needs"

Dir: **416 402 1040**

Bus: 416 321 2228

E mail: sujan.shan@gmail.com

www.NewReleaseCondos.com

RE/MAX

Vision Realty Inc. BROKERAGE
Each Office Independently Owned and Operated
2210 Markham Road, Unit 1
Toronto, Ontario M1B 5V5



காப்புறுதி நட்பாடு

சென்ற இரு மாதங்களாக முறையே வாகன-காப்புறுதி கட்டணமும் வீட்டுக் காப்புறுதிக் கட்டணமும் நிர்ணயிக்கப்படுகிறது என்று கவனித்தோம். இம்முறை அப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தியவர்கள், தங்கள் உரிமைப் பணத்தை (claim) எப்படி பெறுவது என்று கவனிப்போம்.

இது விடயம் பற்றி குறிப்பிடு முன்பு வேறு ஒரு விடயத்தை இங்கு நான் தருவது பயனுடையதாகும். உங்களுக்கு சிறுவயதில் படித்த குரங்கு அப்பம் பிரித்த கதை ரூபகமிருக்கலாம். சுருக்கமாக கூறுவதானால் இரு பூனைகள் அப்பத்திற்காகச் சண்டை பிடிக்கையில் அதனை பிரித்து தருவதாக ஒரு குரங்கு கூறி கடைசியில் அந்தக் குரங்கு முழு அப்பத்தையும் சாப்பிட்டுவிட்டது. அதேபோல் இங்கும் காப்புறுதி அமைப்புகளுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் அப்பம் பிரிக்க முற்படும் குரங்குகள் பலர் உண்டு. அவர்கள் அப்பம் முழுவதையும் உண்டு விட்டு ஏப்பம் விடுகிறார்கள். இப்படியான குரங்குகள் முதலில் உங்களிடம் கையொப்பம் பெற்று உங்கள் ஏகபோக பிரதிநிதியாக தம்மம் வைத்துக் கொண்டு அப்பத்தை சாப்பிட்டு முற்படுகிறார்கள். எனவே எந்த நிலையிலும் ஒரு பத்திரத்தில் கையொப்பமிடு முன் அதில் என்ன கூறப்பட்டிருக்கிறது. உங்கள் எந்த உரிமைகளை விட்டுக் கொடுக்கிறீர்கள் என்பதை தெளிவுசெய்து கொள்ளுங்கள். இதில் வள்ளுவர் கூறிய...

“எப்பொருள் யார் யார் வாங்க் கேட்பினு ம்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்னும் 423வது குறள் பெரிதும் பொருந்தும்.

உரிமைப் பணத்தை கேட்பது பயனுள்ளதுதானா?

அடுத்து உங்கள் உரிமைப் பணத்தைப் பற்றி கவனிப்போம். முதலாவதாக நீங்கள் மனதில் கொள்ள வேண்டியவிடயம் deductible எனப்படும் கழிவுப் பணம். அதாவது நீங்கள் எந்த ஒரு காப்புறுதியிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்துக் கொண்டு மிதி இழப்புகளைத்தான் கொடுப்பார்கள். இந்த கழிவுப் பணம் மாறுபட்டிருக்கலாம். சில காப்புறுதி உடன்படிக்கையில் \$300ஆக இருக்கும் வேறு சிலவற்றில் \$500ஆக இருக்கலாம். எனவே இத்தொகையை அறிந்திருப்பது மிக்க அவசியம். இப்படியான கழிவுத்தொகை இருப்பதற்கு காரணம். சிறு சிறு அசம்பாவிதம் நடக்கும் வேளைகளில் அதன் உண்மை நிலையை அறிவதற்காக பெரும் செலவு ஏற்படுவதாலும், சிறு தொகை ஒருவர் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதாலும் இத்தகைய கழிவுத் தொகை இட்டுள்ளார்கள். இத்தொகையை சிலர் \$1,000 ஆகவும் \$5,000 ஆகவும் வைத்திருந்து கட்டணப் பணத்தை குறைவாக செலுத்துவதை இங்கு குறிப்பிடலாம்.

சில சந்தர்ப்பங்களில் உரிமைப்பணத்தை கேட்பது பயனற்றதாகிவிடும். உதாரணத்திற்கு உங்கள் \$400 டொலர் பொறுமதியான துவிச்சக்கர வண்டி கானாமல் போகும் வேளையில் அதற்காக நீங்கள் பணத்தை கேட்டால் \$300 டொலர் கழித்துக் கொண்டு \$100 டொலர் மட்டுமே தருவார்கள். அதுவுமல்லாமல் கட்டுப் பணமும் 10% விகிதத்தால் கூடிவிடும் எனவே சிறு இழப்புகளுக்கு உரிமைப்பணம் கோருவது அறிவுள்ள செயலாகாது.

மேலும் அடுத்தடுத்து சிறுசிறு தொகையை பெறும் வேளைகளில் காப்புறுதியை இரத்துச் செய்யவும் இடமுண்டு. ஒருவர் முக்கியமாக ரூபகத்தில் இருத்தவேண்டிய விடயம் காப்புறுதி என்பது ஒரு பாராமரிப்பு உடன்படிக்கை அல்ல (Insurance is not a Maintenance Contract)

- பொதுவாக ஒரு வாகன விபத்து நடக்கும் வேளையில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்ட விபத்துகள் நடந்தால் காப்புறுதி அமைப்புக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டிருந்தாலும், உங்கள் தவறினால் ஏற்படும் சிறு விபத்துகளுக்கு நீங்களே செலவு செய்வது, உங்கள் கட்டுத்தொகை அதிகரிக்காதிருப்பதற்கு பெரிதும் உதவும்.
- உரிமைப் பணத்தை கேட்பனவு செய்வதை உரிய காலத்தில் கேட்பதவசியம். உதாரணத்திற்கு ஒரு வாகன விபத்து நடக்குமிடத்து சாட்சிகளின் ரூபகச் சத்தி குறைவதன் காரணமாக உங்களுக்குச் சாதகமானவர் பாதகமாகலாம் அல்லது உங்கள் பேஸ்மன்ட்டில் வெள்ளம் வரும் வேளைகளில், காப்புறுதி செய்தவார் உங்கள் கவலையீனம் காரணத்தால் ஏற்படவேண்டிய நஷ்டத்திலும் அதிகம் ஏற்பட்டதா? என்று சந்தேகப்படலாம். ஆரம்பத்தில் ஏற்பட்ட விபத்தினை நீங்கள் சரி செய்ய முயன்று தேவைக்கதிகம் நஷ்டம் ஏற்பட்டதெனச் சந்தேகப்படுவதுடன் தவறு எங்கு முதலில் ஏற்பட்டது என்பதை தீர்மானிப்பது கடினமாகலாம். இந்நிலையில் உங்கள் நஷ்டத்தின் மூலகாரணத்தை அறிய முடியாமல் நஷ்ட ஈட்டை நிராகரிக்கக்கூட இடமுண்டு எனவே காலதாமதமில்லாமல் நஷ்ட ஈட்டிற்கு படிவங்களை உடனே அனுப்பி வைப்பதவசியம்.
- “பொய் சொன்ன வாயிற்கு பொரி அரிசியும் கிடையாது” என்ற வாக்கு காப்புறுதிக்கு பெரிதும் பொருந்தும் உண்மையை தெரிவிப்பது எப்போதும் உங்களுக்கு நன்மையே தரும். உண்மையை திரித்து கூறும்போது அது பிரிதொருவேளை உங்களுக்கு



செந்தூரன் புனிதவேல்

காப்புறுதி முகவர் -

தீமையைத்தரும். யாருமே தவறு செய்யலாம், ஆனால் அதை மறைக்க அல்லது திரித்துக் கூற முற்படும் வேளையில் தவறு குற்றமாக மாறி உங்களுக்கு எதிராக இயங்கும். இந்நிலையில் காப்புறுதி அமைப்பு உங்களை நேர்மை இல்லாதவர் என்ற காரணத்தால் தொடர்ந்தும் காப்புறுதி செய்ய மறுக்கலாம். அப்படி நடந்தால் மற்றைய அமைப்பும் உங்களுக்கு காப்புறுதி தர மறுக்கும்.

- காப்புறுதி அமைப்பு நஷ்ட ஈட்டாக ஒரு காசோலையை நீட்டும் வேளைகளில் கிடைத்தமட்டில் இலாபம் என்று பெற்றுக் கொண்டு இருப்பது ஒரு நல்ல திட்டமல்ல. சற்றுக் கவனமாக நடந்த நட்புத்தையும், காரணங்களையும், அதற்காக தரப்பட்ட நட்புட்டித் தொகை நியாயமானதா என்று கவனித்துப் பாருங்கள். அத்தொகை மிக்ககுறைவாக இருப்பின் உங்கள் வாதத்தை முன்வைத்து முறைப்பாடு செய்யுங்கள். எப்பொழுதும் ரூபகத்தில் வைக்கவேண்டிய ஒரு விடயம் “சத்தம் போடும் சில்லுக்குத்தான் எண்ணை இடப்படும். எனவே உண்மையாகவே கொடுக்கப்பட்ட நஷ்டஈடு குறைவாக இருப்பின் முறைப்பாடு செய்யுங்கள்.
- உங்களுக்காக நீங்கள் வாதாடுங்கள். ஒருவேளை காப்புறுதி அமைப்பு உங்களை சார்ந்து இருக்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அவர்கள் உங்கள் எதிரியல்ல, இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் யாதெனின் நஷ்டஈட்டை பெறுபவர், தான் சரி என்று எண்ணும் மொத்தத் தொகையையும் காப்புறுதி அமைப்பு தரவேண்டும் என்று நினைப்பது இயல்பனதே அதே வேளை காப்புறுதி அமைப்பு எது நியாயமானது என்று எண்ணுகின்றதோ அத்தொகையை கொடுக்க முன்வரும். ஒரு நஷ்டஈட்டை தீர்ப்பது என்பது ஒவ்வொருவருடைய மனநிலையை பொறுத்திருக்கும் இதனில் உடன்பாடு காண்பது தான் முக்கியம்.

வழக்கறிஞரை நாடுவது:

ஒரு நஷ்ட ஈட்டுத் தொகையை தீர்மானிப்பது என்பது இருவருக்கிடையில் இனக்கப்பாட்டை ஏற்படுத்துவதே. உங்களுக்கு நியாயமான நஷ்ட ஈட்டை கொடுக்க வேண்டிய கடமைப்பாடு காப்புறுதி அமைப்புக்கு உண்டு. ஆனால் நீங்கள் உங்கள் உரிமையைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதவசியம். இந்த நஷ்டஈட்டு பெறுவதில் நீங்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதை மறந்து வடலாகாது. எனினும் பெரும் விபத்துகள், அனர்த்தங்கள் ஏற்படும் வேளைகளில் உங்கள் பிரதிநிதியாக ஒரு வழக்கறிஞரை நாடுவது சிறப்பாகும். அதற்கு முன் உங்களுக்கு காப்புறுதி தந்த முகவரினுடன் கலந்தாலோசியுங்கள். அடுத்து, உங்கள் நஷ்ட ஈட்டைத் தீர்மானிப்பவருடன் கலந்தாலோசியுங்கள். இதுவும் திருப்தி இல்லையென்றால் எல்லா காப்புறுதி அமைப்புகளுக்கும் ஒரு Ombuds Person அல்லது சமரசம் செய்பவர் இருப்பார். அவரிடம் உங்கள் அதிருப்தியை தெரிவிக்கலாம். இதுவும் சரியில்லை என்றால் ஒரு வழக்கறிஞரின் ஆலோசனையை நாடலாம். அதற்காக இடையில் நிற்கும் தரகரை நாடுவது அறிவுடமை யாகாது.

இறுதியாக ஒரு அறிவுரை எந்த ஒரு காப்புறுதியும் ஒரு உடன்படிக்கையே. அதில் உங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டாம். எந்த ஒரு காப்புறுதி கொடுப்பனவும் பேரம் பேசியே தரப்படும் என்பதை மறக்கலாகாது.

senthuran.punithavel@thaiveedu.com



இம்மாதம் முதல் - கனடாவாவில் வதிபவர்களும், ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுமான திருவாளர் Sam என்றழைக்கப்படும் 'சாம்'பசிவராஜனும், Sandra என்றழைக்கப்படும் திருவாட்டி சந்திரவதனகுமாரியும் அவர்களின் ஏகபுத்திரியான (இப்போதைக்கு) சாம்ந்தியும் இடையிடையே தரிசனம் தருவார்கள்.

MORTGAGE

- 1st & 2nd Mortgages
- New Immigrants / Self Employed
- Refinance
- Equity Line of Credit
- Renewal
- All other Financial Arrangement

Kethes Sivasubramaniyam

Mortgage Agent - (Lic # M08006105)

Cell : 416.873.5780



(Lic # 10669) Services Inc.

5200 Finch Ave. E, Suite 304, Scarborough, ON. M1S 4Z5

Tel : 416-548-8005 Fax : 416-548-8006

Head Office : 120 Traders Blvd, Suite 206, Mississauga, ON. L4Z 2H7



**வருமானவரிச்சேவையில்
பலவருடம் அனுபவம்
வாய்ந்தவர்களினால்
நம்பிக்கையான சேவை**

- ❑ Personal Tax
- ❑ Small Business Tax
- ❑ E-File Services
- ❑ Arrange RRSP
- ❑ Maximum Refund
- ❑ Tax Saving Advice



KETVAR

TAX & ACCOUNTING

304-5200 Finch Ave.E, (Middlefield & Finch)
Toronto. ON M1S 4Z5

Tel : 416-873-5780 / 416-548-8005

Email : ketvar@gmail.com

முழு நேர வீடு விற்பனை முகவர்

 \$459,900 Finch & Staines 5 BR + 4 WR	 \$264,900 Neilson & Finch 3 BR + 2 WR	 \$439,900 SOLD Steeles & Markham 4 BR + 3 WR	 \$259,900 Markham & Finch 4 BR + 2 WR	 \$229,900 SOLD Neilson & Sheppard 3 BR + 3 WR	 \$214,900 Middlefield & Finch 2+1BR
 \$289,900 Neilson & Finch 3 BR + 2 WR	 \$229,900 McCowan & Finch 2+1 BR + 2 WR	 \$449,900 SOLD Markham & Passmore 4 BR + 3WR	 \$159,900 SOLD Warden & Finch 3BR + 2WR	 \$369,900 SOLD Finch & Neilson 4+1 BR	 \$159,900 SOLD Birchmount & Finch 3 BR + 2 WR
 \$99,900 Neilson & Finch 2+1 BR + 2 WR	 \$329,900 SOLD Morningside & Sheppard 4+2 BR + 4 WR	 \$349,900 SOLD Salem & Rosland 4 Bedroom 3 Washroom	 \$174,900 Neilson & McLevin 2+1BR + 2WR	 \$389,900 McCowan & Eglinton 3+2BR + 2WR	 \$334,900 Scar. Town Centre 2BR + 2WR

பஞ் சொக்கலிங்கம் Broker

வீடு வாங்கும்போது
உங்கள் மோட்கேஜ்
முகவரிடம் குறைந்த வட்டிவீதத்தை
உறுதிப்படுத்துவது எமது கடமை

Not Intended to Solicit Currently Listed Properties or Buyers Under Contract - Independently Owned Operated

Century 21

Affiliate Realty Inc. Brokerage *

Tel : 416-290-1200

416 PUNCH ME

416.786.2463



Shiamala Ratnasapathi *
Sales Rep. *

மண்ணாகலாமா பொன்னான காலம்

காலம் பொன்னானது. பொன்னைவிட பெறுமதி வாய்ந்தது. பொன்னை பணம் கொடுத்து வாங்கிடலாம். ஆனால் காலத்தைக் பணம் கொடுத்து வாங்க எவராலும் முடியாது. பொன் போனால் மறுபடியும் தேடலாம். ஆனால் கடந்து சென்ற காலங்களை மறுபடியும் பெற்றிட முடியாது.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. காலத்தால் எதையும் சம்பாதிக்க முடியும். ஆனால் எதனாலும் காலத்தைச் சம்பாதிக்க முடியாது.

உலகில் எதை இழந்தாலும் மீண்டும்பெற முடியலாம். ஆனால் காலத்தைச் இழந்தால் மறுபடியும் பெறமுடியாது. காலத்தைப் பற்றி ஒரு ஆங்கிலக் கவிஞன் இவ்வாறு கூறுகின்றார்.

“காலம், ஆற்று நீரல்ல
கையில் ஏந்திய நீர்.
கணநேர கவனக்குறையில்
தவறித் தொலைந்து விடும்”

காலத்துடன் போட்டியிட்டு கால்களில் இறக்கை கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றோம் நாம். ஆனால் எப்படி ஓடினாலும் காலத்தை வென்றவர் எவரும் இல்லை.

காலத்தைக் கட்டிப்போட எவராலும் முடியாது. “காலம் வரும்வரை காத்திருப்போம்” என்பர். காலத்திற்காக காத்திருப்பதைவிட காலத்தை வீணாக்காமல் தனக்கும் பிறருக்கும் பயனுள்ளதாய் மாற்றுபவன் மட்டுமே காலத்தினால் பயன்பெறுகின்றான்.

“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்” என்பர். காலம் அவ்வப்போது எம்முடன் கைகோர்த்துக் கொள்ள விளையும். எமக்காக சாமரம் வீசும். எம்மோடு இசைந்து நடக்கும். அவ்வேளையில் நாம் காலத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். காலத்தை வசப்படுத்திச் சாதனைகள் செய்ய வேண்டும். காலத்தைக் காதலிக்க வேண்டும். “காதலிக்க நேரமில்லை” என்பர் சிலர். நேரம் எங்கும் செல்வதில்லை. நாம் தான் நேரத்தைக் கண்டுகொள்வதில்லை. பொழுதுகளை வீணாக்கி வெறுமனே மடிந்து போகின்றோம்.

காலத்தை பிற்போடுவது எம்மில் பலரது வழமையாகவுள்ளது. காலத்தை போகவிட்டு பின்னால் திரும்பிப் பார்ப்பது தவறு. காலத்தை எதிர்கொள்ளும் போதே முகம் கொடுக்க வேண்டும்.

காரியங்களை முழுமையாக முடிப்பதற்கு நேரமில்லை என்றாலும் நேரத்தைப் பங்கிட்டு காரியங்களைப் பிரித்துப் பகுதி பகுதியாகவேனும் செய்தால்தான் வேலைகள் நிறைவேறும். அதைவிடுத்து கடைசி நிமிடம் வரை செய்யவேண்டிய காரியங்களைப் பிற்போட்டு செய்து முடிக்க முடியாமல் திணறி சிக்கல்களை எதிர்நோக்குபவர்களாக நாம் இருக்கலாகாது.

நாம் காலத்திற்கேற்ப மாறவேண்டும். இல்லையேல் மாற்றப்படுவோம். நெப்போலியன்

வீரத்திற்கு மட்டுமல்ல நேரத்திற்கும் பெயர் பெற்றவன். ஒருமுறை அவனது அமைச்சர்களில் ஒருவர் தாமதமாக அவைக்கு வந்தார். அவ்வாறு தாமதமானமைக்குக் காரணம் என்ன எனக் கேட்டபோது தன் கழகாரம் தாமதித்து ஓடுவதாக சாட்டுச் சொன்னார் அவர். அதற்கு நெப்போலியன் கோபத்துடன் “உங்கள் கழகாரத்தை மாற்றுங்கள். இல்லையேல் உங்கள் பதவியில் இருந்து நீங்கள் மாற்றப்படுவீர்கள்” என கடுமையாகக் கண்டித்தார்.

காலத்தின் அருமையை உணராதவர்கள் வாழ்வின் அருமையை உணராதவர்களுக்குச் சமனானவர்கள். கழகாரத்தை ‘watch’ என்பர். கைக்கழகாரத்தை வெறுமனே காப்பு, சங்கிலி மாதிரி அலங்காரப் பொருளாக கருதி அணியக்கூடாது. “நேரத்தை அவதானமாகப் பார்” என்பதற்காகத்தான் watch என அழைக்கின்

“

நேரத்தை வீணடிப்பவர்கள்

தமக்கு மட்டும் தீங்கு விளைவிப்பதில்லை.

தாம் தார்ந்த சமுதாயத்திற்கும்,

ஏன்

இந்த ஓட்டு மொத்த உலகுக்குமே

தீங்கிழைக்கின்றார்கள்.

”

றனரோ என எண்ணத் தோன்றுகின்றது.

நேரத்தை மதிப்பவர்கள் வீணாகப் பொழுதைக் கழிக்கமாட்டார்கள். வீண் பேச்சு, வீண் செயல், வீண் நினைப்பு என வீணான எதையும் நாடமாட்டார்கள். காலத்தில் மதிப்பு வைத்து வாழ்வைச் சிறப்பாக வீணாக்காமல் வாழ்வார்கள். ஒரு பொழுதில் ஒரு விடயத்தில் மட்டும் புலனைச் செலுத்தி நேர அட்டவணையிட்டு வேலை செய்பவர்கள் வேலைகளை திட்டமிட்டு செயலாற்றி வெற்றிகரமாக முடிப்பர். அது மட்டுமன்றி நாம் செய்யும் விடயம் செவ்வனவே நேரத்தியாக செய்யப்பட வேண்டுமானால் அதில் புலனை முழுமையாகச் செலுத்துவது அவசியமாகும். சிதறாத சிந்தனை செயல்களை வலுவாக்குவதோடு வீண் பதற்றத்தையும் தவிர்க்கும். “பதறாத காரியம் சிதறாது” என்பர்.

அதிகாலைப்பொழுது பட்சிகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் புத்துணர்ச்சியூட்டும் பொழுதாகும். சுறுசுறுப்பாக ஆற்றவேண்டிய வேலைகளைச் செய்வதற்கு உகந்த காலம் காலைப்பொழுது. எத்தகைய பொழுதானாலும் கிடைத்த பொழுதை வீணாக்காமல் செலவிடக் கற்றுக்கொள்ள பழகினோமேயானால் நேர வீணடிப்பை தவிர்த்து கருமங்களை தவறாமல்

ஆற்றலாம்.

பலர் தம் வாழ்நாளில் பெரும் சாதனைகளைச் செய்ய ஆர்வம் கொண்டாலும் அவற்றை எட்டாக்கனவு என்றும் நேரமில்லை என்றும் எண்ணிக் கைவிடுவர். ஆனால் நேரப்பங்கீட்டை கற்றவர்களுக்கு எத்தகைய கனவையும் இலட்சியமாக வகுத்து உழைத்து முன்னேறி இலக்கை அடைய முடியும்.

சார்ல்ஸ் சி.ப்ராஸ்ட் என்னும் காலணி தைப்பவர் ஒருவர் தினமும் தன் வாழ்நாளில் ஒரு மணி நேரத்தை கல்வி கற்பதற்கெனச் செலவிட்டு வந்ததனால் பின்னாளில் அமெரிக்காவின் மிகச்சிறந்த கணித மேதையாகி சாதனை புரிந்தார்.

எதிர்காலம் எமதாக வேண்டுமானால் இன்-

சிவவதனி
பிரபாகரன்



படுத்தப்பட்டு அட்டவணைப்படுத்தப்படவேண்டும்.

அறிஞர் ‘பெர்னாட் ஷா’விடம் ஒருவர் “ஏன் இப்படி தாடி வளர்த்துக் கொள்கிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு ஷா சொன்ன பதில் “சவரம் எடுக்கும் நேரத்திற்கு நான் ஒரு நாடகத்தையே எழுதி முடித்துவிடலாம்” என்று. கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் அவரது பதிலில் இருந்து நேரத்தைக் குறித்த அவரது விழிப்புணர்வினை ஊன்றிக் கவனிக்கலாம். நிறைய புத்தகங்களை வாசிக்க வேண்டும், நிறைய எழுத வேண்டும் என்பதற்காக சுருக்கெழுத்தில் எழுதக் கற்றுக் கொண்டவர் ஷா. இவரைப் போன்ற பலரும் நேரத்தை போற்றி உலகப் புகழ் பெற்றவர்களாக உயர்ந்துள்ளனர். கடந்து சென்ற காலத்தை எண்ணி கலங்குவதை விடுத்து நிகழ்காலத்தில் நாம் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். எதிர்காலம் நலமாக வேண்டுமானால் நிகழ் காலத்தில் உழைக்க வேண்டும் “உலகத்தின் கொடைகலெல்லாம் உழைப்பவர்க்கே உரியவை” என்றார் துளசிதாசர். “பாடுபடுபவர்க்கே இந்த பாரிடம் சொந்தமையா” என்றார் பாரதிதாசன். காலம் தானாக கணியும் என இலவு காத்த கிளியாக காத்திருப்பது முட்டாள்தனம். காலம் கணிய வேண்டுமானால் நாம் பாடுபட வேண்டும். மந்திரத்தால் எங்கும் மாங்காய் காயக்காது. மண்ணுக்குள் வேர் நடத்தும் போராட்டத்தினதும், உழைப்பினதும் விளைச்சலே மரத்தில் தொங்கும் கனிகள். தலை குனிந்து படிப்பது தலை நிமிர்ந்து வாழ்வதற்கு. இன்றைய உழைப்பே நாளை வெற்றி.

முடிந்த பொழுதுகள் மடிந்து போனவை. அவற்றை எண்ணி வருந்தும் வெறுமையை விடுத்து இருக்கும் பொழுதுகளில் இறக்காமல் இருப்புக் கொண்டால் பொழுதுகள் என்றும் இறவா. இறவாப் பொழுதுகளோடு வாழ்ந்தவரை ‘காலமாய் ஆனார்’ என்கின்றோம். ஆனால் சாதாரணமாய் வாழ்ந்த மனிதர்கள் இறந்தாலோ காலமானார் என்கின்றோம். நாம் இவ் உலகை விட்டுச் செல்கையிலே ‘காலமாவோமா’ அல்லது ‘காலமாய் ஆவோமா’ என்பதை நாம் வாழும் வாழ்க்கைக் காலம் நிர்ணயிக்கின்றது. எவ்வளவு காலம் வாழ்கின்றோம் என்பதை விட எப்படி வாழ்கின்றோம் என்பதே எம் வாழ்க்கைக் காலத்தை பொருளுள்ளதாக மாற்றுகின்றது. நாமும் காலத்தை கண்ணெனக் கொண்டு கருத்துாற்றிப் போற்றி பயன் பெறுவோமாக. காலம் போற்றும் நல் மாந்தர்களாக வையகம் போற்றும் பெருவாழ்வு வாழ ஒவ்வொரு மானிடனும் உறுதி பூண்டால் போதும் பூமியெங்கும் அன்புப் பூங்காவாகி நறுமணம் வீசும்.

sivavathani.p@thaiwedu.com



ALL YOUR FINANCIAL NEEDS



V.S. Thurairajah
President, Commissioner of Oaths



COMMUNITY
FINANCIAL SERVICE GROUP INC.
Serving You, For Your Secure Future

416-548-7300 / 647-829-4044

2100 Ellesmere Road, Unit 105,
Scarborough, ON. M1H 3B7

@ Markham & Ellesmere (North West Corner)

ALL YOUR MORTGAGE NEEDS



RBC
Royal Bank

Logi Thurairajah

Mobile Mortgage Specialist

Cell : 416-278-2972

Fax : 416-548-7865

Royal Bank of Canada

1761 Victoria Street East,
Whitby, ON L1N 9W4
logi.thurairajah@rbc.com

வாழ்க்கை சவர்க்களமாக இனிய இல்லங்களில்...

Elagupplai (Mike) Srinathan B.Sc

Sales Representative

Dir: 416-276-1225 Off: 905-470-9800

Email: esrinathan@trebnet.com



Kennedy/Eglinton

\$211,800

Condo Apt, Bed rooms 2+1, Washrooms 1, 24 Hr Security, Ensuite Laundry. Walk To Ttc Kennedy Station And Go Station. Shops



Meadowdale/Sheppard

\$284,900

Townhouse 2 Storey, Bed rooms 3, Washrooms 2 Less Than 5 Yrs New . Mins To Hwy 401, Toronto Zoo And All Amenities



Markham/Lawrence

\$319,900

Detached Bungalow Bed rooms 3+1, Washroom 2 All Brick Bungalow, 3 +1 Bedrooms. Finished Basement With 2nd Kitchen.



Brimley / Denison

\$369,000

Link 2 story, Bed rooms 3, Washrooms 3, 1600 Sq Ft, Finished Basement With 3Pc Bath, Possible Separate Entrance; 4 Car Parking



14th Ave/Riverwalk

\$389,900

Townhouse 2 Story Bed-rooms 3, Washrooms 3, 3Yrs Old Home, Close To Shopping, Schools, Parks And Much More!



Mccowan/Major Mackenzie

\$398,000

Link 2 Story, Bedrooms 3, Wasroom 3 Great School Zone. Hard-wood Floors On Main With Matching Oak Staircase



Markham/14th

\$399,900

Link 2 Story, Bed rooms 3 Washrooms 3, Beautiful Family Home In A Excellent Location, Steps To Bus, Costco, Canadian Tire



9th Line & 19

\$419,000

Detached 2 Story, Bed rooms 3 Washrooms 3 3 Years New, Double Garage Detach Home, Close To Shopping, Park, Transits, School,



9th Line/Castlemore

\$429,000

Detached 2 Story, Bed rooms 4, Washrooms 3 9 Ft. Ceilings And Extra 4th Bedroom On M/F; Fully Fenced Yard



Middlefield/Denison

\$445,000

Link 2 story, Bed rooms 4 Washrooms 3, Fenced Yard, Enclosed Front Porch & Side Door Garage. Close To Schools, Shopping And Trans-



9th Line & Hoover Park Road

\$453,000

Detached 2 Story, Bedrooms 4, Washrooms 3, Less Than 1 Yr! All Brick Detached Home Over 2000Sq Ft. Double Car Garage



Mccowan/Highglen

\$455,000

Link 2 Story, Bed rooms 4+1, Washrooms 4 Brand New Bsmt Apt With Sep Ent, Upgraded Baseboards, Walk To School.



Steeles Ave / Staines

\$463,000

Detached 2 Story, Bedrooms 4, Washrooms 3, Located In High Demand Area, Steps To T.T.C., Schools, Shops, Parks Double Door Entry



Bur Oak/Alfred Paterson

\$489,000

Detached 2 Story, Bedrooms 4 Washrooms 3, Bright & Clean Home, Close To Mount Joy Go Station, School, Park And Other Amenities,



14th Ave/9th Line

\$529,000

Detached 2 Story, Bedrooms 5, Washroom 3 A Modern Kitchen **Hardwood Floors Thru-Out The House, Walk To Longo's Supermarket, Shops



Morningside / Finch

\$529,900

Detached 2 Story, Bedrooms 4, Washrooms 3, 6 Years Old House, Basement With Extra Large Window, Hard-wood Flooring On Main Floor



14th Ave & 9th Line

\$549,900

Detached 2 Story, Bedrooms 4 Washrooms 3 Granite Counter Tops, Gas Fireplace In The Great Room & So Much More!



Markham Rd/Elson/Steeles

\$599,900

Detached 2 Story, Bedrooms 4+3 Washrooms 5, Sep Entrance Finished Bsmt, About 7 Yrs New, 3,112 Sq Ft Steps To Ttc, School, Park



Markham Rd/Bur Oak

\$633,800

Detached 2 Story Bed rooms 5, Washrooms 4 Absolutely Stunning Royal Park Home, 9Ft Ceilings, Granite Kitchen Counters



West Of Mccowan/Highglen

\$749,000

Detached 2 Story Bed rooms 4+2, Washrooms 5, Professionally Finished Basement, Large Deck, Shed, Play Area For Kids, Triple Car Garage



Rossland/Salem

\$284,900

Detached 2 Story. Bed rooms 3, Washrooms 2, Excellent Condition, Upgraded Kitchen Cabinets Close To All Amenities



GAS STATIONS

Excellent Opportunity To Own An Amazing ESSO Gas Stn. Excellent Income From Gas, Convenience Store, Car Wash And Rental Income From Tim Horton. Business With Property For Sale.



Sales of Business

\$199,000 For Sale Sale Of Business Without Property Gas Stations. Full Service Gas Station With Variety Store

RE/MAX
Realtron Realty Inc. Brokerage
Independently Owned and Operated
7800 Woodbine Ave. Penthouse, Markham, ON. L3R 2N7

**'I can also assist you with: Mortgage Financing
Home Inspection, Real Estate Lawyer'**

HomeLife Future Realty

7 Eastvale Dr #205 | Office: 905-201-9977
 Markham, Ontario | Fax: 905-201-9229
 L3S 4N8

Kennedy/Steeles
 \$580,000



- 4+2 Bedrooms
- 4 Washrooms
- Fin.Bsmnt w/Two Bdrms
- New Hardwood Flooring

OPEN HOUSE

Sandalwood/Queenmary
 \$379,900



- 3+1 Bedrooms
- 4 Washrooms
- Finished Bsmnt w/Sep. Ent.
- Bsmnt Professionally Finished by Builders

June.6th.2010
 2pm - 4pm

Midland/Lawrence
 \$142,900



- 2 Bedrooms
- 1 Washroom
- In Demand Location
- Large Balcony



Lokan Sundaram
 Broker

416-450-3984
 lsundaram@trebnet.com



416-230-6462
 kkathir@trebnet.com



Kathir Kandiah
 Broker

Making Your Dream Home a Reality

Independently Owned and Operated. This is not intended to solicit properties currently listed for sale.

இவரின் புன்னகைக்கான காரணம்



வயது: 75

காப்புறுதி தொகை: 25,000

வைத்திய பரிசோதனை: இல்லை

மாதாந்த கட்டணம்: \$282.53

வாங்கிய திகதி: மே, 20ம் திகதி

காப்புறுதி முகவர்: கென் கிருபா



KEN KIRUPA

Life Insurance Broker
 759 Warden Ave., Toronto, ON
 www.familyprotection.ca

Non-Medical Insurance

No medical exam required. Offered to individuals from 40 to 85 years of age. Premiums and coverage will never change. Coverage ranging from \$1,000 to \$50,000. Immediate coverage — no waiting period. Benefits could triple in case of accidental death.

CELL 416-830-8191 OFFICE 416-759-5453

உங்கள் வீட்டை விற்பது எப்படி?

'How to sell your Home' என்றும் 'OREA'வின் புத்தகத்தினை மூலமாகக்கொண்டு வாசகர்களின் நன்மை கருதித் தொகுக்கப்பட்ட தொடர் இது.

உங்கள் வீட்டிற்கு விற்கும் விலையை நிர்ணயிப்பது எப்படி வீடு விற்கும் விஷயத்தில் நீங்களும் உங்கள் விற்பனை முகவரும் நிர்ணயிக்கும் வீட்டின் விற்கும் விலையே விற்பனையின் முக்கிய அம்சமாகும். விற்பனைக்கு பட்டியல் இடப்பட்ட முதல் சில வாரங்கள் மிக முக்கியமானவை. உங்கள் வீட்டின் விலையைக் குறைந்து விளம்பரம் செய்தால் நீங்கள் வீட்டை விற்கும் போது, நீங்கள் பெறவேண்டிய பெருந்தொகைப் பணத்தை இழக்க வேண்டி நேரிடும். ஒரு சிலர் உங்கள் வீட்டை வாங்க விரும்பினாலும், அந்த வீட்டின் விலை குறைவாக இருப்பதால், வீட்டில் ஏதோ குறையிருக்க வேண்டும். அதனால்தான் குறைந்த விலைக்கு விற்க முயற்சிக்கிறார்கள் என்று நினைத்து, உங்கள் வீட்டைப் பார்க்காமலே போய்விடுவார்கள். அதே போல் இன்னொரு வீட்டின் விலை அதிகமாக இருந்தால், உங்கள் வீட்டைப் பார்க்காத தவிர்த்து நியாயமான விலை குறிப்பிட்ட இன்னொரு வீட்டைப் பார்க்கச் சென்று விடுவார்கள். நீங்கள் உங்கள் வீட்டின் விலையை இப்போது குறைக்க நினைத்தாலும் உங்கள் வீட்டை விற்க நீங்கள் நீண்டநாள் காத்திருக்க வேண்டும். இது உங்களிற்கு ஒரு பாதகமான விளைவை ஏற்படுத்தும். காரணம் நீண்டநாள் விற்கப்படாமல் இருப்பதால் அதை மிகக் குறைந்த விலையில் வாங்க எல்லோரும் பேரம் பேசுவார்கள்.

எனவே அதிக விலையோ, குறைந்த விலையோ வீட்டை விற்க உதவாது. ஆகவே வீட்டுச் சந்தையை நன்றாக ஆராய்ந்து, வீட்டின் பெறுமதியையும் ஆராய்ந்து ஒரு நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும். வீட்டு முகவர்கள் இந்த ஆய்வில் நல்ல அனுபவமுள்ளவர்கள். ஆகவே அவர்கள் இந்த விடயத்தில் ஒரு சிறந்த முடிவு எடுக்க உதவுவார்கள்.

“சந்தைப் பெறுமதி” என்றால் என்ன?

வீட்டின் பெறுமதியை நிர்ணயிப்பவர்களின் தேவைக்கேற்ப, வீடுகளின் பெறுமதி மாறுபடும். உதாரணமாக ஒரு காப்புறுதி நிறுவனம் வீட்டின் மறு அமைப்பின் பெறுமதியைக் கணக்கிடும். அதாவது ஒரு வீடு தீ அல்லது வேறு விபத்தில் அழிந்தால் அதை புதிதாக நிர்மாணிக்க எவ்வளவு செலவாகும் என்று தான் அவர்கள் சிந்திப்பார்கள். மறு அமைப்பின் பெறுமதி அந்த வீட்டின் காணியின் விலையை, புது நிர்மாண விலையில் சேர்க்க மாட்டார்கள். மறு விற்பனைக்காக அநேக விற்பனையாளர்கள் தங்கள் வீட்டைக் கணிக்கப்பட்ட

சந்தைப் பெறுமதிக்கு ஒப்ப நிர்ணயிப்பார்கள். இதனால் திறந்த சந்தையில் கட்டும் போட்டியின் மத்தியிலும் நல்ல விலைக்கு அந்த வீட்டை விற்கக் கூடியதாக இருக்கும்.

ஒரு போட்டி நிறைந்த திறந்த சந்தையில் பின்வரும் காரணங்கள் நல்ல விலையைப் பெற்றுத்தர வல்லன:

- வீட்டுச் சந்தையைப் பற்றி நன்கு அறிந்த ஒரு விற்பனையாளரும், வாங்குபவரும் நியாயமான சந்தை பற்றிய செய்திகளின் மூலம், மாற்று வழிகளை அறிந்து கொள்வார்கள்.
- வாங்கும் விற்கும் நபர்கள் தங்களுடைய தேவைக்கேற்ப செயல்படுவார்கள்.
- தேவையற்ற அழுத்தத்தை வாங்குபவர்களோ விற்பவர்களோ மற்றவர் மீது ஏற்படுத்தாமல் செயல்பட வேண்டும்.

சந்தைப் பெறுமதி என்பது விற்பனைச் சந்தையில் உங்கள் வீடு விற்பனைக்கு வந்து, ஒரு குறிப்பிட்ட காலத்தில் சரியான விளம்பரம் செய்யப்பட்டு விற்கப்படுவதே.

அனுபவம் மிக்க விற்பனை முகவர்களிற்கு உங்களின் வீட்டின் சந்தைப் பெறுமதியை கணித்துச் சொல்லக் கூடிய அறிவும், அனுபவமும் நிறைய உண்டு. இதனால் ஒரு நியாயமான விற்கும் விலையை பெற்றுத்தர அவர்களால் முடியும். அதனால் உங்கள் விற்கும் நோக்கமும் நிறைவேறும். உங்கள் முகவரை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது, உங்கள் வீட்டிற்கு உரிய நியாயமான விலையை அந்த முகவர்கள் மூலமே அறிந்து கொள்ள முடியும்.

உங்கள் வீட்டின் சந்தைப் பெறுமதியைக் கணிப்பது:

உங்கள் வீட்டின் சந்தைப் பெறுமதியை ஏற்படுத்தக் கூடிய சமூக, அரசியல், பொருளாதார அறிவு நிறைந்தவராக உங்கள் முகவர் இருப்பார். உதாரணமாக உங்கள் பகுதியில் பெரிய குடும்பங்கள் வீடு வாங்க விரும்புவதை அவர்கள் அறிந்தால் (மூன்று அல்லது நான்கு படுக்கை அறைகளுடன் பெரிய பின் காணி நிலத்தையும் கொண்ட வீடுகள்) சிறு வீடுகளை விட பெரிய வீடுகளிற்கு தேவை அதிகமாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டாலும், வீடுகளின் விலைகள் அதிகரிக்கும்.

இவை சாதாரண காரணிகளாகும். உங்கள் வீட்டின் சந்தைப் பெறுமதி அது அமைந்தி-

அலகு - 8

ருக்கும் இடம் கட்டிடத்தின் தன்மை, அதன் அளவு அதற்கு உபயோகித்த கட்டிடப் பொருட்கள் அண்மையில் உங்கள் பகுதியில் விற்பனை வீடுகளின் விலை ஆகியவற்றில் அடங்கியுள்ளது.

முகவர்கள் இந்தக் காரணிகளை மதிப்பீடு செய்து உங்கள் வீட்டின் விலையை நிர்ணயிக்கிறார்கள். இவ்வாறு நிர்ணயிக்கும் முறையை “Comparative Market Analysis” (CMA) என்பர். இம் முறைப்படி அண்மையில் உங்கள் பகுதியில் விற்பனை வீடுகளின் விலைகளுடனோ, அல்லது விற்பனைச் சந்தைக்கு வந்துள்ள விலைகளுடனோ ஒப்பிட்டுப் பார்த்து உங்கள் வீட்டின் சந்தை விலையை நிர்ணயிக்கிறார்கள். தங்களிற்கு வேண்டிய விபரங்களை M.L.S முறையில் விற்பனை முகவர்கள் அலுவலகங்களிலுள்ள பதிவுகளிலிருந்தும் பெற்றுக் கொள்கின்றனர்.

மிக அரிதாக ஒப்பிடப்படும் வீடுகள் எல்லா விதத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் உள்ள மேலதிக வேலைகள் அலங்காரங்கள் முதலியனவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உ+ம் ஒரு வீட்டில் பூரணமாக முடிவடைந்த ஒரு Basement இருக்கலாம் மற்றையதில் அது இல்லாமல் இருக்கலாம்.

வீடுகள் அண்மையில் விற்கப்பட்டிருந்தாலும், ஒரு சில விஷயங்களில் மட்டும் வேறுபாட்டிருந்தாலும் உங்கள் வீட்டின் சந்தைப் பெறுமதியை காண்பது சலபம். இல்லாவிடின் Comparative Market Analysis (CMA) முறையில் உங்கள் வீட்டின் சந்தைப் பெறுமதியை நிர்ணயிக்க வேண்டும்.

உங்கள் வீட்டின் விற்கும் விலையை நிர்ணயித்தல்:

இதுவரை நாங்கள் பார்த்த விடயங்கள்



S.K. பாலேஸ்
- வீடு விற்பனை முகவர் -

அனைத்தும் உங்கள் வீட்டின் பெறுமதியை நிர்ணயிக்கும் ஒரு வழியே அல்லாமல் அது ஒரு சரியான கணிப்பு அல்ல. எனவே நீங்கள் இரண்டு அல்லது மூன்று விற்பனை முகவர்களுடன் பேசி, அவர்களில் தகுந்த ஒருவரைத் தெரிந்து எடுக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் மூவரினது கணிப்பும் ஒரே மாதிரியாக இல்லாமலும் இருக்கலாம்.

நீங்கள் உங்கள் வீட்டிற்கு நிர்ணயிக்கும் விலை அப்போதைய விற்பனைச் சந்தையின் விலையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம். ஆனால் வேறு விடயங்களையும் கணிக்க வேண்டும். அதாவது சந்தையின் போக்கு, வட்டி வீதம், மக்களின் வேலை வாய்ப்புகள், விற்பனைச் சந்தையில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை, எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் உங்கள் வீட்டை விற்பனை நோக்கம் ஆகியவை யாகும்.

புதிய விற்பனை பட்டியலில் உள்ள வீடுகளைப் பார்ப்பதற்கும், அதன் விலையை அறிவதற்கும். தமது வாடிக்கையாளருக்கு அதை விற்க முடியுமா என அறிவதற்கும் முகவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். எனவே உங்கள் வீட்டிற்கு நீங்கள் நிர்ணயிக்கும் விலை நியாயமானதாகவும் சந்தைப் பெறுமதிக்கு நிகராகவும் இருக்க வேண்டும்.

சிலவேளை உங்கள் வீட்டிற்கு நீங்கள் எதிர்பார்த்ததை விட சற்றுக் குறைந்த விலை கிடைத்தால் நீங்கள் பேரம் பேசுவதின் மூலம் உங்கள் வீட்டின் இறுதி விலையை நிர்ணயிக்கலாம். முற்றும்.

skbales@thaiveedu.com



Tution Classes

(McCowan & Dennison சந்திப்பிற்கருகில்)

தமிழ், ஆங்கிலம் (English), கணிதம் (Math), ஓவியம் (Art), விஞ்ஞானம் (Science), வீட்டுவேலை உதவி (Homework Help).

இளமழலை முதல் தரம் 12 வரையான மாணவர்களுக்கு.

1 to 1 or Group classes

905-554-2496, 416-522-3314

<h3>Condo Townhouse</h3> <p>Victoria Park & N Of St. Clair 2 - Bedrooms, 3 - Washrooms</p>	<h3>House for Sale</h3> <p>Church & Delaney 4 Bedrooms, 3 Washrooms</p>
---------------------------------------------------------------------------------------------------------------	--------------------------------------------------------------------------------------------

<p>Canadian Home Appraisals Inc.</p> <p>Residential & Commercial Appraisals</p> <p>CHAI S.K. Bales CRA, CAR, MVA, FRI, CRES Managing Director</p> <p>Tel: 905-201-0929 Fax: 905-201-8482 www:chainc.ca email:.chai@chainc.ca</p>	<p>MY PROFESSIONAL DESIGNATIONS:</p> <ul style="list-style-type: none"> ★ CRA (Canadian Residential Appraiser) Designation with Real Estate division of University of British Columbia and The Appraisal Institute of Canada Car: (Certified Appraisal Reviewer) Designation with Canadian National Association of Real Estate Appraisers. ★ MVA(Market Value Appraiser-Residential) Designation with The Canadian Real Estate Association ★ FRI (Fellow of the Real Estate Institute) Designation with Real Estate Institute of Canada ★ CRES (Certified Real Estate Specialist) Designation with Real Estate Institute of Canada ★ RESIDENTIAL AND COMMERCIAL REAL ESTATE BROKER Real Estate Broker licence with Real Estate Council of Ontario.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------	--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Affiliate Realty Inc.

S.K. Bales
CRA, CAR, MVA, FRI, CRES
Real Estate Broker
Residential & Commercial

TEL: 416-290-1200
CELL: 416-801-3219

Commercial Member

மருத்துவக் கேள்வி பதில்

டாக்டர், அந்தக் காலத்தில் பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட மூலிகை மருந்துகள் போல் இப்பொழுது மருந்துகள் முழுமையாக செயல்பட வில்லையோ, இது எனது சந்தேகம். எனது சந்தேகம் தீர இதனை கேட்குகின்றேன்.

அமுதவல்லி.

உங்கள் சந்தேகம் சரிதான். இதற்கான மூன்று காரணங்களைக் கூறலாம்.

முதலாவது காரணம்:

எட்டு விதமான செய்கைகளை கொண்ட எட்டு வித மூலிகைகள் என்று நாம் சித்தர் வழியில் படிக்கின்றோம்.

- தம்பன வகை - நோய் பரவ விடாமல் தம்பனம் செய்தல்.
- வசிய வகை - தான் வசப்படுத்துதல்.
- மாறண வகை - கிருமிகளை அழித்தல்.
- பேதன வகை - பேதப் படுத்துதல்.

வித்துவேஷன் மூலிகைகள் அவற்றை உடலிலிருந்து வெளியேற்றுகின்றன. இதன்படி பார்த்தால் முதல் இரண்டு வகை மூலிகைகள் கட்டாயம் இருக்க வேண்டும். தம்பனம், வசியம் மற்ற 6 வகைகளில் வைத்தியர் எதை சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து சேர்க்க வேண்டும். கடைசியில் கட்டாயம், மாறணம், வித்வேசனம், பேதனம், இதில் ஏதாவது ஒரு மூலிகை இருக்க வேண்டும். எட்டுவித மூலிகைகளில் எதுவும் இல்லையெனில் மருந்தினால் பயன் இல்லை. இவ்வாறு அஷ்டகர்ம முறைப்படி சேர்க்காததால் மருந்துகள் தோல்வியடைகின்றன என்பது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம் - பத்தியம்

இந்திய வைத்தியத்தில் அன்று மருந்துடன் கட்டாயம் ஏதாவது ஒரு பத்தியம் வைத்தனர். பத்தியம் தான் நோயாளிக் கு முதல் மருந்து, இரண்டாவது தான் மூலிகைகள். பத்தியம் இல்லா விட்டால் மருந்துகளினால் பயன் இல்லை. இதனால் நல்ல மருந்துகள் கூட தோல்வியடைகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு பக்க தலைவலி தலையில் நீரேற்றம், கண்களில் இருந்து சதா நீர் வருதல், தலைக்குத்தல், என்னும் நோய்களை 3 நாட்களில் பரிபூரண குணமடையச் செய்யலாம். முதல் நாள் காலை தலையில் பீனிச தைலம், அல்லது மிளகாய் தைலம் அல்லது சீரக தைலம் இதில் ஏதாவது 1 தைலத்தை வைத்து தலை முழுக்கி பின்பு, கடுக்காய் 10 கிராம், 10 மிளகு, வைத்து கஷாயம் செய்து சாப்பிட 1 அல்லது 2 தடவை பேதியாகலாம். இவ்வாறு 3 நாள் செய்தால் பரிபூரண குணமாகும். ஆனால் இதில் பத்தியம் முக்கியம். பகலில் தூங்க கூடாது. படித்தல், டி.வி. பார்த்தல் வெய்யிலில் உலாவுதல் கூடாது.

பச்சை அரிசிக் கஞ்சியும், பருப்பும் மட்டும் தான் உணவாக உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் 3 நாளில் குணப்படும். பத்தியம் இல்லாமல் 30 நாள் செய்தாலும் குணப்படுவதில்லை. பத்தியம் 3 நாட்கள் வரைதான் இருக்க வேண்டும் என்பது விதி. எனவே பத்தியம் இரண்டாவது காரணமாகின்றது.

மூன்றாவது காரணம் - விதிகள் மாற்றப்படுகின்றன : (உ.ம்) சரக்கு சுத்திகள்:

சுக்கு, மிளகு, திப்பிலி முதல் வீரபாஷாணம் வரை எல்லா மூலிகைகளும், கடைச்சரக்குகளும் மூலத்தில் உள்ளபடி சுத்தி செய்யப்பட வேண்டும் என்பது விதி.

சுத்தி என்பது அதிலுள்ள மருத்துவ குணங்களுக்கு எதிரான குணங்களை நீக்குவது அன்றுபோல் எல்லா மருந்துகளும் சுத்தி செய்யப்பட்டு தயாரிக்கும் முறைகளை கையாளும் நிறுவனங்களும், மருத்துவர்களும் குறைவே. வியாபார சந்தை பெரிது என்பதால் சாத்தியம் இல்லை.

எல்லா மருந்துகளிலும் முக்கியமாக இடம் பெறும் மருந்துகள் ஆடாதொடை, தண்ணீர்

விட்டான் கிழங்கு, சீந்திற்கொடி, கொடிசம்பாலைபட்டை, சோம்பு, அமுக்கிரா கிழங்கு, நன்னாரி வேர், நிலவேம்பு முதலியன. இவைகளை எப்போதும் பச்சையாக சேர்க்க வேண்டும். ஆனால் இன்று இவைகள் காய்ந்த சரக்குகளாகவே சேர்க்கப்படுகின்றது. இதனால் இவைகள் சேர்க்கப்பட்ட மருந்துகள் தோல்வி அடைகின்றன.

இதே போல் வாய்விளங்கம் திப்பிலி, வெல்லம், தேன், கொத்தமல்லி ஆகியவைகள் 1 வருடத்திற்கு மேற்பட்டதாய் இருக்க வேண்டும். ஆனால் இன்று தேன் உடனடியாக சேர்க்கப்படுவதால் லேகிய முறைகள் யாவும் எதிர்பார்த்த அளவு வேலை செய்யாமல் தோல்வியடைகின்றன. இதே போல் மாசிக்காய், கடுக்காய் போன்ற துவர்ப்பு மூலிகைகளை, இருமலில் அரைக்கக் கூடாது என்பதும் விதி.

இப்படி மருந்து தயாரிப்பதிலே அன்றும் இன்றும் ஒப்பிட்டு பார்க்கையில் இவ்வளவு முரண்பாடுகள் உள்ளன. மேலும் இன்று நவீன வழிவழி தயாரிக்கப்படுவது மருந்துகளின் வீரியத்தை குறைக்கத்தான் செய்கிறது. அன்று எல்லா மருந்துகளுக்கும் கவசம் போடப்பட்டதில்லை. அப்படியே சாப்பிடலாம். மருந்து நாக்கில் பட்டவுடனேயே உமிழ் நீரில் கலந்து வயிற்றை அடைந்து ரத்தத்தில் கலந்து வேலை செய்தது.

இன்று கூட்டுக் குளிசை மூலம் தரப்படுவதால் உமிழ்நீரோடு கலப்பதில்லை. எனவே இதனாலும் மருந்தின் வீரியம் குறையலாம். இவை பொதுவான காரணங்கள். இவைகளை இனங்கண்டு இக்குறைகளை களைந்தால் நிச்சயமாக மருந்தின் செயல்பாடு நூற்றுக்கு நூறு இருக்கும்.

இருதய நோய் என்று கண்டுபிடிக்கப்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய வைத்திய - வாழ்க்கை குறிப்புகள் என்ன?

- கேசவன்

இருதய நோயாளிகள் - அவர்களது நாளங்களில் கொழுப்பு படிந்து அவற்றின் விட்டம் குறைந்திருப்பதால் ஏற்படுகிறது.

மென்மையான மரக்கறி, பழவகை உணவுகள், கொழுப்பில்லாத தயிர் ஆகியவை உண்ணலாம். சீனிச்சத்து, உப்பு இவற்றைக் குறைப்பது அவசியம். செந்தாமரைப்பூ இதழ்களை கஷாயம் செய்து தேன், கொழுப்பில்லாத பால் சேர்த்து காலையில் குடித்தால் இருதய நோய் படிப்படியாக குணமாகும்.

இருதயநோய் உள்ளவர்கள் தினம் மென்மையான உடற்பயிற்சி செய்தல் அவசியம். சுவாசப்பயிற்சி மற்றும் நடக்குதல் தினமும் இரு முறையாவது செய்தல் அவசியம்.

ஓரிடத்தில் நிமிர்ந்து இருக்கவும் வாயை நன்கு மூடிக்கொள்ளவும். வாய்க்குள் நாக்கை கீழ்முரசுடன் அழுத்தி வைத்துக் கொள்ளவும். (இது உடம்பைத் தளர்த்திய நிலை). கண்ணையும் மூடிக்கொள்ளவும். மூக்கால் மூச்சை நன்கு உள் இழுக்கவும். சில வினாடிகள் உள்ளே வைத்திருந்து பின், இழுத்த நேரத்திலும் இருமடங்கு நேரத்தில் மூச்சை வெளியே மெதுவாக விடவும். இப்படி 15 முறை செய்யவும். தினம் மூன்று முறையாவது இந்தச் சுவாசப்பயிற்சி செய்தால் உடம்பு நன்கு தளரும். புகைத்தல், மதுபானம் தவிர்க்கப்பட வேண்டும், மனதை அமைதியாக வைத்திருத்தல் அவசியம். இரவில் படுக்கு முன் சீமை அத்திப்பழம் மூன்றை கொழுப்பற்ற பாலில் காய்ச்சிக் குடிப்பதும் இந்த நோயாளிகளுக்கு நற்பலன் தரும். கடுக்காய் கொட்டையை நீக்கி அதன் சதையை இடித்து சூரணம்செய்து அந்தத் தூளைக் கொழுப்பற்ற பாலில் காய்ச்சி இரவில் குடித்தால் இருதயம் பலப்படும். மருதம்பட்டை மிகச் சிறந்த மருந்து.

டாக்டர், வயாக்ரா, சியாலிஸ் இவைகளில் எது நல்லது?

- சரவணமுத்து

இரண்டுமே தற்காலிக தீர்வை தருவன. பக்க விளைவுகள் உண்டு. இதய நோயாளிகள் இதனை எடுக்க முடியாது. வயாக்ரா உடலை மோசமாக்கி உயிரையும் போக்கிவிடுகிறது. வயாக்ராவை விடபல மடங்கு அதிக பலனளிக்கும் அற்புத மருந்துகள் நம் பாரம்பரிய மருத்துவத்தில் உண்டு. இந்த மருந்துகள் எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. ஆண்களுக்கு தாம்பத்திய சுகத்தையும் நீடித்து தருகின்றது. இந்தியாவில் விளைந்த பாசுமதி, மஞ்சள் இன்னும் பல மூலிகைகளுக்கு அமெரிக்கா சொந்தம் கொண்டாடி வருவதுபோல் ஆயுர்வேத மருந்தான அமுக்கிரா கிழங்கையும் அமெரிக்கா திருடிவிட்டது. அமுக்கிராவும் வயாக்ரா போன்றதுதான் என்பது ஆயுர்வேத வைத்தியர்கள் அனைவருக்கும் தெரியும். அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரணமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் இணையிலா இன்பத்தை நல்கும். அமுக்கிரா சூரணம், மாத்திரை மற்றும் அமுக்கிராவை முதன்மையாக வைத்து மற்ற கடைசரக்குகளுடன் சேர்த்து லேகியமாக செய்த அசுவகந்தா லேகியம் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும். அதனை பயன்படுத்தி எப்பேர்பட்ட ஆண்மைக் கோளாறுகளையும் சரி செய்து இல்லற வாழ்வில் வெற்றியடைய வைக்கும். செலவும் மிகவும் குறைந்தது. மனிதன் நீடித்த ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வைத்திருக்க காரணமான மருந்துகள் உண்டு. அமுக்கிரா மட்டுமல்ல காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காயை ஒரு மண்டலம் உண்டு வந்தாலே எவ்வித வயாக்ராவும் தேவையில்லை என்பது தேரையர் வாக்கு... காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டுவர கோலையுன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பேன என்கிறார் தேரையர். அதுமட்டுமல்ல திரிபலாகூரணம் என்று ஓர் அற்புத சூரணம் உண்டு. அதனை இரவில் மட்டும் பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டு பின் பசும்பால் உண்டு வர 21 நாட்களில் அபாரமான சக்தி பெறலாம். கருவேலம்பிசினை சுத்தமாக்கி பொடித்து நெய்யில் பொரித்து எடுத்து சாப்பிட்டுவர விந்து இறுகும். அதைப் போலவே ஆலம்பிசின், முள்ளிலவம் பிசின், முருங்கை பிசின் போன்றவைகளும் அற்புத சுகத்தை அளிக்கும். ஆனால் இம்முன்றையும் குறிப்பிட்ட அளவு தண்ணீரில் 12 மணிநேரம் ஊற வைத்து பின் வடித்து அந்நேர அருந்திவர வேண்டும். நமது இந்திய மருத்துவத்தில் அமுக்கிராவுடன் உடலுக்கு வலிமையூட்டும் மற்ற கடைச்சரக்குகள் சேர்க்கப்படுவதால் நம் ஆயுளை வளர்க்கிறது. ஆனால் அமெரிக்க வயாக்ராவில் எதை எதையோ எப்படியோச் சேர்ப்பதால் நம் உயிரை எடுத்துவிடுகிறது. இளமையோடு இருக்க நெல்லிக்காய், ஆண்மையோடு வலம் வர சின்ன வெங்காயம் என்று இரண்டு விஷயங்கள் போதுமே. இன்னும் விவரமாக அறிந்து கொள்ள நேரடி ஆலோசனைப் பெறுதல் அவசியம் என்று அறிவுறுத்துகின்றேன்.

டாக்டர், எனது மகளுக்கும், மனைவிக்கும் அடிக்கடி Antibiotic எடுக்கும் நிலை உள்ளது. இது நல்லதா அல்லது இயற்கையாக ஏதேனும் எடுக்கும்படி சொல்வீர்களா?

ரஞ்சன்

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ரூபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிச் கஷாயம் கொடுத்தால் போதும். ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் அன்டி-பயாட்டிக் அதிகம் எடுப்பது நல்லதல்ல. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை



இராஜசேகர் ஆத்தியப்பன்

உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக்கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி. இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5 மி.லி. காலை, மாலை சாப்பிட்டுவர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிக்குக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்து சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.

பேன் தொல்லை நீங்க துளசியை இடத்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும். துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும் வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது. துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ரூபக சக்தியையும் வளர்க்கிறது. எளிமையான கருத்தடைக் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

குணமாகும் வியாதிகள்.

- உண்ட விஷத்தை முறிக்க.
- விஷஜூரம் குணமாக.
- ஜன்னிவாத ஜூரம் குணமாக.
- வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
- காது வலி குணமாக.
- தலை சுற்று குணமாக.
- பிரசவ வலி குறைய.
- அம்மை அதிகரிக்காதிருக்க.
- மூத்திரத் துவாரவலி குணமாக.
- வண்டுக்கடி குணமாக.
- நோய் எதிர்ப்பாற்றலுக்கு...
- தோல் சம்பந்தமான நோய் குணமாக
- அஜீரணம் குணமாக.
- கெட்டரத்தம் சுத்தமாக.
- குஷ்ட நோய் குணமாக.
- குளிர் காச்சல் குணமாக.
- மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.

தேன், இஞ்சி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, துளசி, வேம்பு போன்ற விடயங்கள் கொடிய நோய்கள், தொற்று நோய்கள் எல்லாவற்றிலும் இருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாக்கும்.

rajasekar.a@thaiveedu.com



கேரளா ஆயுர்வேதா

314-4005, டான்மில்ஸ் ரோடு, டான்மில்ஸ்/ஸ்டீல்ஸ்
தொலைபேசி: 416 995 0416

www.ayurvetha.com / ayurvetha@gmail.com



- ☉ வெண்புள்ளி - Viteligo.
- ☉ காளான்படை - Psoriasis.
- ☉ படர் தாமரை.
- ☉ கண்டமாலை.
- ☉ சொரி, சிரங்கு.
- ☉ கரப்பான்.
- ☉ கட்டி.
- ☉ அடங்காத தோல் நோய்கள்.
- ☉ அரையாப்பு.
- ☉ கிரந்தி.
- ☉ காலாணி.
- ☉ குட்டம்.
- ☉ செற்றுப் புண்.
- ☉ படுக்கைப் புண்.
- ☉ முகப் பரு.

- ☉ தேமல்.
- ☉ தலை பொடுகு (சொடுகு).
- ☉ யானைத்தோல் சொரி.
- ☉ தவளைச் சொரி.
- ☉ பித்த வெடிப்பு
- ☉ கால் ஆணி.
- ☉ நரம்பு சிலந்தி.
- ☉ மேக நோய்.
- ☉ தோல் புற்று நோய்.
- ☉ முடி உதிர்தல்.
- ☉ வெள்ளைப்படுதல்.
- ☉ கர்ப்பப் பை கட்டிகள்.
- ☉ உதிர்ப் போக்கு.
- ☉ மாதவிடாய் வலி.
- ☉ கரு தங்காமை.

18 வருடங்களாக மூலிகை மருந்துகளை
பொதிகை மலையில் இருந்து வழங்கி வருகின்றோம்.

ஆஸ்த்மா, அலர்ஜி, தலைவலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, வாத நோய்கள்,
குழந்தை பேறு, குடிப்பழக்கம், போதை அடிமை போன்ற நோய்களுக்கு..

கேரளா ஆயுர்வேதா
Since 1992



Dr. Irappan ஆதிபான் M.D., F.H.M.S.S.,

எளிய கட்டணத்தில், இந்தியாவில் தங்கி சிறந்த சிகிச்சை பெற
முன்பதிவு செய்ய வேண்டும்.

டாக்டர். இராஜசேகர் ஆத்தியப்பன் M.D., F.H.M.S.S.,
Tel: 416 995 0416 Fax: 1-416-946-1638

E-mail: ayurvetha@gmail.com, Website: www.ayurvetha.com

தமிழர் உணவகங்களும் தமிழ் முதியோர் உடல் நலமும்

(Tamil Eateries and Old Tamil's Health)

கனடாவில் வாழும் தமிழர்களுக்குத் தமிழர் உணவகங்கள் பெரும் பணியாற்றி வருகின்றன. இதை எவரும் மறுக்கமுடியாது. கிழமை நாட்களில் வேலைக்குச் செல்வோர் அநேகம்பேர் விடிகாலையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் உணவகங்களில் தங்கள் காலை உணவை வாங்கிக்கொள்கின்றனர். மேலும் பல தமிழர்கள் தங்கள் மாலை உணவின் ஒரு பகுதியை அல்லது முழுமையாக இந்த உணவகங்களிலேயே பெற்றுக்கொள்கின்றனர். தமிழ் உணவகங்களின் அருகே தொழில் புரிபவர்களும், மற்றும் வீட்டில் இருப்போரும் அடிக்கடி தங்கள் மதிய உணவை இந்த உணவகங்களிலேயே வாங்கிக்கொள்கின்றார்கள். வாரஇறுதியில் அநேகமான தமிழர்கள் இந்த உணவகங்களை நாடிச் செல்கின்றனர்.

தமிழ்க் குடும்பங்களில் பெரும்பாலும் தமிழர் உணவக உணவை நுகர்வோர் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். இவர்களை இரு வகையாகப் பிரிக்கலாம். இழையோர் (முப்பது வயதிற்கும் ஐம்பது வயதிற்கும் இடைப்பட்டோர்), முதியோர் (ஐம்பது வயதிற்கு மேற்பட்டோர்) - இந்தப் பாகுபாட்டிற்கும் வழமையான பாகுபாட்டிற்கும் தொடர்பு இல்லை.

பொதுவாக ஐம்பது வயதிற்கு மேல் மக்கள் தாம் உட்கொள்ளும் உணவைப்பற்றி மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். ஏனெனில் உணவுப் பண்டங்களின் உள்ளீடுகளின் (Ingredients) மேல்மிச்சமான அளவுகள் அவர்களுக்கு பல வியாதிகளைக் கொண்டுவந்து அவர்களின் வாழ்நாட்களைக் குறைத்துவிடும். இந்த உள்ளீடுகளில் கொழுப்பு, உப்பு, சீனி போன்றவை முக்கியமானவை.

வயோதிபர்கள் தனித்து வாழும்பொழுது தங்கள் உணவுகளை உணவகங்களில் வாங்கி உண்ணுதல் அவர்களுக்கு சிரமமற்ற விடயம். அதுமட்டுமல்ல முதியோர் உணவை மையப்படுத்தி உணவகங்களும் பயன்பெறமுடியும். இவ்வாறு பயன்பெற நினைக்கும் உணவகங்கள் முதியோர் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். மேலும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவெனில் முதியோர் மட்டுமல்ல இளையோர்களும் அவர்களின் பிந்திய காலங்களில் கொழுப்பு, உப்பு, சீனி, போன்றவற்றில் கட்டுப்பாடாக இருக்கவேண்டும்.

தமிழர்களின் மரபுரிதியான பல உணவுப் பண்டங்கள் எண்ணெயில் பொரித்து எடுக்கப்படுகின்றன. இவற்றில் இயலுமானவற்றை எண்ணெயில் பொரித்தெடுப்பதற்குப் பதிலாக சூளை அடுப்பில் (Oven) சுட்டுக்கொள்ளலாம் (bake). இவ்வாறு செய்வதனால் உணவுப் பண்டத்தின் கொழுப்புள்ளிக்கத்தைக் நன்றாகக் குறைத்துக்கொள்ளலாம். ஏற்கனவே சில தமிழ் உணவகங்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றியும் உணவுப்பண்டங்களைத் தயாரிக்கின்றார்கள். அவர்களின் முதியோர் மீதான கரிசனை பாராட்டுக்குரியது!

உணவின் அடுத்த கரிசனைக்குரிய உள்ளீடான கறியுப்பை (Table Salt) பொறுத்தமட்டில் தமிழர் உணவகங்கள் எதுவித கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு ஒரு காரணம் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுவகைகளில் சேர்க்கப்படவேண்டிய உப்பின் அளவு சார்பான எதுவித உத்தரவையும் (Mandate) அரசாங்கம் விதிக்கவில்லை. மற்றையது அநேக தமிழர் உணவகங்கள் தமிழ் முதியோர், இளையோர் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.

முன்றாவது கரிசனைக்குரிய உள்ளீடான சீனியைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்களிலும் மிகையான சீனியைச்

சேர்த்தே தயாரிக்கின்றார்கள். டபுள் - டபுள், டபுள் - சிங்கிள், சிங்கிள் - சிங்கிள், டபுள் - சீறோ, சிங்கிள் - சீறோ போன்றவை இந்த உணவகங்களுக்கு உணவுப் பண்டங்களைத் தயாரிக்கும் போது ஞாபகத்திற்கு வரவில்லையா?

எனவே தமிழர் உணவகங்கள் தாங்களாகவே முன்வந்து தாங்கள் தயாரித்துப் பரிமாறும் உணவுப் பண்டங்களில் கொழுப்பு, உப்பு, சீனி மற்றும் மிளகாய் போன்றவை சார்பாக ஒரு தரக்கட்டுப்பாட்டை ஏற்படுத்தாத வரையில் இவர்களின் உணவகங்களில் உணவுப்பண்டங்களை வாங்கி உண்ணும் முதியோரும், பிந்திய இளையோரும் வெகுவிரைவில் நோயாளியாகுவதற்குரிய சாத்தியக் கூறுகள் மலிந்தே காணப்படும்.

இந்தப் பரிதாபகரமான முதியோரினதும் பிந்திய இளையோரினதும் நிலையைத்தடுப்பதற்கு இக்கட்டுரை ஆசிரியர் சில ஆலோசனைகளை



(இவை ஒன்றும் கனடியப் பெருநீரோட்ட உணவகங்களில் புதிதல்ல) வழங்கலாம் என்று நினைக்கின்றார்.

முதலில் தமிழர் உணவகங்களில் வேலைக்கு அமர்த்தப்படும் சமையற்காரருக்கு (Cooks/Chefs) முன்சேவைப் பயிற்சி அளிக்கப்படவேண்டும். ஏனெனில் பல தமிழர் உணவகங்களில் சமையல்செய்வோர் அநேகமாக அனுபவரீதியான சமையற்காரர்கள். இவர்கள் உணவுப்பண்டங்களில் ருசி (taste)க்கு மிக முக்கியத்துவம் கொடுத்து சமையல் செய்து பழக்கப்பட்டவர்கள், ருசி வேண்டுமெனில் பொழுப்பு, உப்பு, சீனி, மிளகாய் கணிசமான அளவில் போடப்பட்டே உணவுவகைகளைத் தயாரிக்கவேண்டும். ஆனால் இங்கு முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடயம் நாம் உணவு உண்பது உயிர்வாழ்பவதற்கு. நாம் உண்ணும் உணவே எமது உயிரைக்குடிப்பதாக இருக்கக்கூடாது. ஆகவே உணவு தயாரிக்கப்படும் போது நுகர்வோரின் வயது அடிப்படையில் இவர்களுக்கு உகந்ததான உள்ளீடுகளின் சரியான அளவுகளில் தயாரிக்கவேண்டும். கும்பலில் கோவிந்தா என்ற வகையில் பலதரப்பட்ட வயதெல்லையைக் கொண்ட நுகர்வோருக்கு ஒரே உள்ளீட்டுச் சூத்திரத்துடன் உணவு தயாரித்தல் நுகர்வோரின் நலன்களைப் புறக்கணிக்கும் செயல். இதனை தமிழர் உணவகங்கள் தவிர்த்துக் கொள்வது அவர்கள் தமது சமுதாயத்திற்கு செய்யும் பெரிய உதவியாகும்.

பயிற்சி பெற்ற சமையற்காரர்கள் உணவுப் பண்டங்களைத் தயாரிக்கும் போது உள்ளீடுகளை அளந்து போடுவார்கள். பயிற்சி இல்லையெல் ஒரு மதியத்தில் (estimate) போடுவார்கள். இதனால் உள்ளீடுகளின் அளவு

ஒவ்வொரு தடவையும் ஒரு குறித்த பண்டத்தைத் தயாரிக்கும்போது வேறுபடும்.

தமிழர் உணவகங்களில் தயாரித்துப் பரிமாறப்படும் உணவுப்பண்டங்களை அவற்றின் நீர் உள்ளடக்க அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:

- 1- திரவத்தன்மையான அல்லது களித்தன்மையான (liquid or semi-solid) உணவுப் பண்டங்கள்.
- 2- திண்மமான (Solid) உணவுப் பண்டங்கள் இக்கட்டுரை ஆசிரியரின் ஆலோசனை என்னவெனில் முதல்வகை உணவுப்பண்டங்களை தயாரிக்கும்போது (குறிப்பாக) முதியோரையும், பிந்திய இளையோரையும் மனதில்வைத்து உப்பு, சீனி போன்றவற்றை அவர்களுக்கு உகந்ததான அளவிற்கு போடவேண்டும். பின்மேலதிக உப்பு, சீனி போன்றவற்றை மற்றைய வயது நிலைகளில் உள்ள நுகர்வோர் தமது தேவைக்கேற்பவும், ருசிக்கு ஏற்பவும் போட்டுக்



கந்தையா பரந்திருபசிங்கம்

உணவகங்கள் உப்பற்ற, உப்புக்குறைந்த, உப்புள்ள என மூன்று வகையாக அவர்கள் உணவுப்பண்டங்களைத்தயாரிக்க வேண்டும். இதேபோல் சீனியை உள்ளீடாகக் கொண்ட உணவுப்பண்டங்களுக்கும் செய்ய வேண்டும். இதற்கு தமிழர் உணவகங்கள் எடுக்கும் சிறிய அசௌகரியம் அவர்களுக்கு பல நுகர்வோரை புதிதாகச் சேர்த்துக்கொள்ள உதவும்!

மேலும் தமிழர் உணவகங்களில் உணவுப் பண்டங்களில் கணிசமான (மேலதிகமான) அளவு மிளகாய் பயன்படுத்தப்படுகின்றது. உதாரணமாக சில தமிழர் உணவகங்களிலும், தமிழர் உணவுத் தொழற்சாலைகளிலும் தயாரித்து விற்கப்படும் பகோடா போன்ற பண்டங்கள் வாயில் வைக்க முடியாமல் இருக்கின்றது. இவர்கள் பகோடாவைத் தயாரிக்கும் போது மதுவருந்தும் தமிழர்களை மனதில் வைத்து தயாரிக்கின்றார்களா? தமிழர்கள் எல்லா வயதினரும் மருதுவருந்தா நிலையில் (sober) பகோடாவை விரும்பிச் சாப்பிடுகின்றார்கள்! பகோடாவில் மிளகாய் மட்டுமல்ல உப்பும் சகித்துக் கொள்ள முடியாத நிலையில் சிலவேளைகளில் இருந்துவிடும். இவற்றை நோக்கும் போது, பகோடாவைத் தயாரிப்பவர் மது அருந்திய நிலையில் அதனைத் தயாரிக்கின்றாரோ எனச் சந்தேகம் கொள்ளவேண்டியுள்ளது (இதனை ஹாசியமாக எடுத்துக் கொள்ளலாம்).

முடிவாக இக்கட்டு ஆசிரியரின் வேண்டுகோள் என்னவெனில், தமிழர் உணவகங்கள் உப்பைத் தரநிர்ணயம் செய்து முதியோரையும், பிந்திய இளையோரையும் உயர்குருதியுடனும், இருதய நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாத்தும், சீனியை தரநிர்ணயம் செய்து நீரிழிவு, நினைவற்ற நிலை (coma) போன்றவை வராமல் தடுத்தும், எண்ணெயை தரநிர்ணயம் செய்து கொலெஸ்ட்ரோலைக் குறைத்தும் (Cholesterol) சடுதிக்குருதிக்குளாய்டைப்பு (Stroke) வராமல் தடுத்தும் வயதிபத் தமிழர்களின் வாழ்நாட்களை நீடிக்க உதவவேண்டும். இதனால் எமது சமுதாயமும், உணவகங்களும் பெரும் பயனைப் பெற முடியும்.

இக்கட்டுரையின் நோக்கம் இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள் தாங்கள் தமிழர் உணவுக்கடைகளில் வாங்கி உண்ணும் உணவுப்பண்டங்கள் பற்றிய சிறு விழிப்புணர்வைப் பெறுவதே. என்ன பொருட்களை நாம் வாங்கும் போதும் நுகர்வோர் பாதுகாக்கப்படுகின்றார்கள். இதற்கு தமிழர் உணவகங்களிலிருந்து நுகரப்படும் பண்டங்கள் விதிவிலக்கில்லை. எமது தமிழினத்திற்கு ஒரு பெரும் குறைபாடுண்டு. அது என்னவெனில் அபரிமிதமான இனக்கலாச்சாரச் சகிப்புத் தன்மை (Ethnocultural Tolerance). இந்தச் சகிப்புத்தன்மையால் சேவை வழங்குவோர் அக்கறையற்று தாங்கள் நினைத்தாற்போல் தொழிற்பட்டுக் கொண்டே இருப்பர். எனவே இச்சகிப்புத் தன்மைக்கு ஓர் எல்லையை வகுத்து சேவை வழங்குபவர்களை விழிப்படையச் செய்வது நுகர்வோரின், அவர்களது நலம் சார்ந்த நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

“தமிழர் உணவகங்களின் நுகர்வோர் நலம் ஓங்கட்டும், அவ்வுணவகங்களின் வியாபாரம் பெறுகட்டும்!”



நாடு கடந்த தமிழீழ அரசு

தமிழ் மக்கள் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்க உதயம்.

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளின் அரசவை மே மாதம் 17ம் திகதி தொடக்கம் 19ம் திகதிவரையில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசிய அரசியலமைப்பு மையத்தில் கூடியது

பின்னணி:

தமிழ்பேசம் மக்களின் அரசியல், பொருளாதார, சுதந்திரம் பற்றிய நியாயமான போராட்டங்கள் இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் தொட்டு இன்றுவரை பல வடிவங்களில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. ஆனால் தமிழ்பேசம் மக்களின் நியாயமான மொழி, பிரதேச, கலாச்சார, சுதந்திரங்களை பிரித்தானியர்கள் ஒப்படைத்துச் சென்ற சிறிலங்காப் பாராளுமன்ற சிங்களப் பெரும்பான்மை தனது வலுவைக் கொண்டு மறுத்து வந்தது மாத்திரமல்லாது பாராளுமன்ற அதிகாரங்களைக் கொண்டு தமிழ்மக்களின் மொழி, பிரதேச, கலாச்சார கூறுகளை அபகரித்ததுடன் தொடர்ந்தும் அரசியல் அடக்கு முறையால் டி.எஸ் சேனநாயக்கா, பண்டாரநாயக்கா, சிறிமா பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, பிரேமதாசா, சந்திரிகா, ராஜபக்ச வரை ஒவ்வொரு கால கட்டத்திலும் மிக மோசமான அரசு, இராணுவ வளங்களைப் பயன்படுத்தி தமிழ்மக்களின் அடையாளங்களையும் பிரதேசங்களையும் அழிக்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக நடாத்தியது.

கட்சி அரசியல் மூலமும், பாராளுமன்ற மக்களாட்சியின் மூலமும் இப் பிரச்சினைகளை தீர்த்து விடலாம் என எண்ணிய ஈழ மக்கள் அங்குள்ள அரசியல் கட்சிகள், அரசியல் வாதிகள், பாராளுமன்றம் ஆகியவற்றில் நம்பிக்கை

வைத்து 30 ஆண்டுகளுக்கும் மேல் செயற்பட்டனர். கட்சி அரசியலும் பாராளுமன்ற வழிமுறைகளும் தமிழ் மக்களுக்கு விடிவினைத் தராத பட்சத்தில் ஆயுதப் போராட்டம் கையில் எடுக்கப்பட்டு மேலும் 30 ஆண்டுகள் வடிவ மாற்றம் செய்யப்பட்ட போராட்டம் தொடரப்பட்டது. இப் போராட்டமானது மே மாதம்

கின்றது. இதற்கிடையில் பல்வேறு விதமான அரசியல் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற இம் முப்பது ஆண்டு இடைவெளியில் இலட்சக்கணக்கில் தமிழ் பேசம் மக்கள் தமது பிரதேசத்தை விட்டு புலம் பெயர்ந்தார்கள். இந்தப் பூமிப்பந்தில் ஐந்து கண்டங்களிலும் பரவி வாழ்கின்ற புலம் பெயர்ந்த இப் பத்து இலட்சம்



வலுவை ஆதாரமாகக் கொண்டு, தமிழ்மக்களின் நலனைப் பேணுவதற்காக ஒரு புதிய நெறிமுறை தெரிவு செய்யப்பட்டது. பல்வேறு விதமான அறிஞர்களைக் கொண்ட மதி உரைஞர் குழுவினால் செயல் வடிவமாக்கப்பட்டது தான் நாடு கடந்த அரசாங்கமாகும். ஒரு அரசிற்கு கட்டாயமாக ஓர் அரசாங்கம் அவசியமாகின்றது. அரசாங்கம் என்னும் போது அரசு இருந்தால் தான் அதற்கு அரசாங்கம் இருக்க முடியும். இங்கு அரசாங்கம் என்னும் போது அரசு ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது அல்லது நடைமுறையில் உள்ளது என்பது வெளிப்படையாகின்றது.

புலம் பெயர் மண்ணில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்க வேண்டியமைக்கு பல காரணங்கள் இருந்தது.

முதலாவதாக ஈழத் தமிழ் மக்களை யார் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்கள். பல்வேறு விதமான அமைப்புக்கள் இருப்பினும் நேரடி மக்கள் தெரிவில் எந்த ஒரு அமைப்பும் இல்லாத சூழ்நிலையில் சர்வதேசம் தமிழ்பேசம் மக்கள் தொடர்பான கருத்தாடல்களையும் தமிழ் மக்கள் தங்கள் தொடர்பான கருத்துக்களையும் யார் யாருக்காக, எங்கு, எவ்வாறு பேசுவது என்பது ஒரு கேள்விக்குறியாகிவிட்டது. இந் நிலையில் ஒருசில பேர்களை மாத்திரம் அங்கத்தவர்களாகக் கொண்ட "கனடா தமிழ்மக்களுக்கான சன-

30ம் பக்கம் பார்க்க...



2009 வரையில் தொடரப்பட்டு மௌனிக்கப்பட்டது. இந்த ஆயுதப் போராட்டத்தினை ஒரு சாக்காகக் கொண்டு பல ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களுடைய பிரதேசம், உடமை, உற்றார் உறவினர், உயிர் என்பவை பறிக்கப்பட்டு அநாதரவாக்கப்பட்டு வாழ்வாதார வழிமுறைகள் சிதைக்கப்பட்ட நிலையில் நிர்க்கதியாக்கப்பட்டனர். இன்னமும் தொடர்ந்து இந்த நிலை நீடித்துக் கொண்டே இருக்க-

மக்கள் தான் 1980இற்குப் பின் ஈழவிடுதலைக்கான ஆதார மூலவளமாக இருக்கின்றனர்.

ஈழ மண்ணில் சகல விதமான போராட்ட வடிவங்களும் முடக்கப்பட்ட நிலையில் தற்போதுள்ள முடக்கப்பட்ட அடக்கு முறைக்கு உள்ளான பாராளுமன்ற அரசியல் பலனளிக்காத இந்த நிலையில் புலம் பெயர் நாடுகளிலுள்ள தமிழ்பேசம் மக்களால் மக்களாட்சி

Buy & Sell Residential and Commercial Properties



Raj. A. Rasaratnam
Sales Representative

416-726-8055
argaccountax@rogers.com



HomeLife/ GTA Realty Inc.
Real Estate Brokerage*

1711 McCowan Rd., Suite #206,
Scarborough, ON. M1S 3Y3

Bus: (416) 321-6969
Fax: (416) 321-6963

*Independently own and operated

\$214,900



Midland & Danforth

2+1 br Condo. Close to TTC, shopping, Go, school, Gym, pool, tennis, squash, billiards, sauna and other facilities in building.

\$284,900



Markham & Sheppard

3 br townhouse. Corner unit. Close to TTC, school, library & shopping. Upgraded kitchen, hardwood flooring, wood staircase, large underground parking spaces.

\$339,000



Bellamy & Lawrence

3+2 br Detached Bungalow. Close to TTC. Hardwood floors, pot lights, separate entrance to finished basement, glass covered sunroom, 4 car parking on driveway.

\$399,900



Markham & 14th Ave

3+2 br Link. 2 br basement Apartment w/ separate entrance. Gorgeous property w/ Upgrades. Hi efficiency furnace, hardwood and ceramic floors.

\$519,900



16th & 9th Line

4 br Detached. Finished basement apartment. Very clean home in desirable markham location. Hardwood floors, no sidewalk.

\$549,900



9th Line & 14th Ave

4 br Detached. Close to school and shopping. Lots of upgrades! Hardwood flooring, 9 ft ceiling.

Mortgage arrangement, Business incorporation
and corporate tax preparation

(416) 726-8055



Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

www.compute.edu

A Career College near you ...



Looking for jobs in Banks Get job ready in weeks !

Bank Teller

CSC (Canadian Securities Course)

IFIC (Investment funds Institute of Canada)

FOREX Trading

SAP Training - FI & CO , BPC

Canadian Payroll Assoc (CPA) - Exam Prep

Food Handler Certification

A+ (Computer Assembly & Troubleshooting)

CCNA (Cisco Certified Network Admin)

Programming (C++ / JAVA)

Diploma

Get ready for job in 6 - 12 months !

If you are :

- Currently receiving E.I. benefits
- Received E.I. within 3 yrs
- Received maternity benefits within 5 yrs

You may be eligible for HRDC funding

Are you not qualified for HRDC Funding Assistance ?
Is your HRDC funding REJECTED?

You may still qualify for other Financial Assistance
Please call us for details

Network Engineering

- CompTIA A+
- CCNA
- Linux 1
- MCP, MCSA, MCSE
- Network +

Weekdays, Week-end and Evening Classes

Personal Support Worker (PSW)

Early Childcare Asst.(ECA)

Computerized Accounting

Business Administration

Medical Office Admin (MOA)

Financial assistance available to those who qualify

Markham Campus	Scarborough Campus	Toronto Campus
Markham / Steeles 202 - 7 Eastvale Drive. Markham L3S 4N8	Kennedy / Sheppard 301-2347 Kennedy Road Scarborough M1T 3T8	Kennedy / Eglinton 248-2390 Eglinton Ave E Toronto M1K 2P5
905.471.3344	416.321.9911	416.285.9941

NOT ALL THE COURSES ARE AVAILABLE AT ALL THE CAMPUSES

நாடு கடந்த

29ம் பக்கத் தொடர்ச்சி...

நாயக முன்னணியோ" அல்லது ஆயிரம் இரண்டாயிரம் மக்களை அங்கத்தவர்களாகக் கொண்ட அமைப்போ தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவது அவர்கள் தாம் சார்ந்த குழுநிலைகளைப் பிரதிபலிப்பதேயன்றி கூட்டு மொத்தமான புலம் பெயர் தமிழ் மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்க மாட்டாது என்பது யாவருக்கும் தெளிவாகத் தெரிந்தது. இதன் காரணமாக நாடுகடந்த தமிழ் அரசிற்காக அரசாங்கத்தினை அமைப்பதற்கு அதாவது கூட்டு மொத்த தமிழ் பேசும் மக்களின் குரலினை பிரதிபலிப்பதற்கான அங்கத்தவர்கள் எல்லா நாடுகளிலும் மக்கள் வாக்களிப்பினால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படை நோக்கில் வாக்கெடுப்பு நடைபெற்று அரசாங்கம் அமைக்கப்பட்டது.

இவ்வாறு அமைக்கப்பட்ட அரசாங்கம் பிலடெல்பியாவில் கூடுவது என தீர்மானிக்கப்பட்டது. மே மாதம் 16ம் திகதி காலையில் இருந்தே உலகின் பல்வேறு நகரங்களிலிருந்தும் பேராளர்கள் பிலடெல்பியா வரத் தொடங்கி விட்டனர். முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டதுபோல விமான நிலையங்களிலிருந்து வரும் பிரதி நிதிகளை வரவேற்று, முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Holiday Innஇல் தங்க வைத்தார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்க அங்குரார்ப்பணம்:

16ம் திகதி இரவிற்கு முன்னர் பெரும்பான்மையானோர் வந்து சேர்ந்துவிட்டனர். வந்தவர்கள் அனைவரும் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசிக் கொண்டனர். வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த போதும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பான வெவ்வேறு சிந்தனைத் தளங்களில் தான் அவர்களது கருத்துகளும் இருந்தன.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் மூன்று தளங்களில் பயணிக்க வேண்டி இருக்கின்றது.

- புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில்
- தாய்த் தமிழீழத்தில்,
- சர்வதேச அரசியலரங்கில்.

இம் மூன்று தளங்களிலும் நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் சரிவரப் பயணிக்க வேண்டியிருக்கும்.

புலம் பெயர்ந்த மக்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது வைக்கப் போகும் நம்பிக்கையும் நன்மதிப்பும் தான் மேலும் திட்டமிட்டபடி பல காரியங்களைத் தொடர்வதற்கு உறுதுணையாக இருக்கும். அப்படியான ஒரு ஆதார தளத்தை எப்படி சர்வதேச ரீதியாக புலம் பெயர் மக்கள் மத்தியில் உருவாக்குவது. இந்த முதலாவது தளத்தின் வெற்றியில்தான் மற்றைய இரண்டு தளங்களும் தங்கியிருக்கின்றது.

2009 மே யில் முள்ளி வாய்க்கால் முடக்கத்தின் பிறகு ஈழத்தில் மாத்திரமல்ல புலம் பெயர் தமிழர்களின் அரசியல் தலைமையிலும் பெரும் பலவீனம் ஏற்பட்டிருந்தது என்பதையும், எதையுமே உண்மையா பொய்யா என்றே தெரியாத நிலையில் வாய்க்காலும் வதந்திக்குமிடையில் ஏற்பட்ட போராட்டத்தில் புலம் பெயர் மண்ணில் வதந்திகள் வெற்றி கொண்டன. இதனால் அமைப்புக்களில் சந்தேகம், தனி மனிதர்களில் சந்தேகம். ஊடகங்கள்கூட இல்லாத சில எதிரிகளையும் துரோகிகளையும் உருவாக்கி நிழல் யுத்தம் நடாத்தி தம்மை வீரர்களாக்க முற்பட்டன. அதே வேளை அமைப்புக்களுக்கிடையில் பனிப்போர்கள் மூண்டன. இவ்வாறு இந்த நிழல் யுத்தங்களாலும் பனிப்போர்களாலும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எதிலும் நம்பிக்கையற்ற ஒரு சூழல் ஏற்பட்டது. இவை அனைத்தையும் தாண்டி வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கும் நாடு கடந்த அரசாங்கத்திற்குமான தேர்தல்கள் கூட இடம்பெற்றன.

மூன்று இலட்சம் தமிழ் மக்கள் வாழும் கனடாவில் 48,000 வாக்குகள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கும், 31,000 வாக்குகள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் பதிவாகி இருப்பது மக்கள் குழப்ப நிலையில் இருப்பதனை எடுத்துக்காட்டுகின்றது. மக்களின் மத்தியில் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கைச் சரிவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நிமிர்த்தவில்லை என்றால் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே இருக்கும். இந்த நம்பிக்கைச் சரிவு தமிழர்கள் அனைவர்க்கும் பின்னிடவினையே தரும். இது நாடு கடந்த அரசாங்கத்தின் முக்கிய சவாலாக இருக்கப் போகிறது. எமது மக்களுக்கு எங்களால் நம்பிக்கை ஊட்ட முடியவில்லை என்றால் எவ்வாறு சர்வதேச அரசுக்கும் தமிழீழத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கும் நம்பிக்கை ஊட்ட முடியும்.

16ம் திகதி மாலை ஏற்பட்ட சந்திப்பில் இவை முன்வைக்கப்பட்டன. பின்னர் அனைவருக்கும் கருத்து ரீதியான ஒரு ஒற்றுமை ஏற்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. ஒருவரை ஒருவர் தெரிந்தவராயும் புரிந்தவராயும் இருக்க இச் சந்திப்பானது வழிவகுத்தது என்றே சொல்லலாம். வெவ்வேறு சிந்தனைத்தளத்தில் பயணித்தவர்களில் ஒத்த சிந்தனை கருத்துருவாக்கம் ஏற்பட்டது.

இவை அனைத்தினையும் வந்திருந்த பிரதிநிதிகள் அனைவரும் உணர்ந்திருந்தார்கள். தீர்மானங்கள் எடுக்கும் போதும் பிரேரணைகள் செய்கின்ற போதும் மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் பொறுப்புடனும் நடந்து கொண்டனர். வாதங்கள் பிரதிவாதங்கள் ஏற்பட்டு பின்னர் ஒரு நல்ல முடிவுக்கு வரும் ஒருமைப்பாட்டினை பெரும்பாலானவர்களிடம் காணக்கூடியதாக இருந்தது.

இவ் அமர்விற்கு அமெரிக்க அங்கத்தவர்கள் உட்பட அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், டென்மார்க், பிரித்தானியா, சுவீட்சலாந்து ஆகிய நாட்டுப் பிரதிநிதிகள் நேரிலும் கவீடன், பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே பிரதிநிதிகள் கண்ணொளி மகாநாட்டின் மூலமும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா அரசு பயங்கரவாதத்தில் உயிர் பறிக் கப்பட்டவர்களுக்கான மலர் வணக்கத்துடன் அவை ஆரம்பிக்கப்பட்டது. சட்டத்துறைப் பேராசிரியரான பிராச்சில் பொய்ல், ஜனனி ஜனநாயகம் ஆகியோரின் சிறப்புரை நிகழ்த்தினர். சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் அமெரிக்க செயலாளர் திரு. டோமச் ரோ (Domach Rauch), அமெரிக்க முன்னாள் சட்டமா அதிபர் திரு. ராம்சே கிளார்க் (Ramsey Clark) ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசின் அங்குரார்ப்பணப் பகுதியில் உரையாற்றினர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றனாக திரு. உருத்திரகுமார் தெரிவுசெய்யப்பட்டார். மேலும் ஏழு பிரதிநிதிகள் போட்டியின்றி இடைக்கால நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாகவும் அத்துடன் கல்வி, பாரம்பரியம் சுகாதாரம், விளையாட்டுத் துறை, வர்த்தகத் துறை, அனைத்துலக அதரவு திரட்டலுக்கான குழு, இடம் பெயர்ந்தோர் மற்றும் மனித உரிமைகள் விடயங்களுக்கான குழு, மாவீரர்கள் போராளிகள் குடும்பநலன் பேணும் குழு, போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு, போர்க்குற்ற விசாரணைக்குழு, சிறுவர் முதலாதையர் நலன் பேணும் குழு போன்ற பல செயற்குழுக்கள் அமைப்பது என தீர்மானம் எடுக்கப்பட்டது. மேலும் நாடுகடந்த அரசின் முதலாவது அமர்வின் சபாநாயகர் தெரிவும் இடம்பெற்று அனைத்து அங்கத்தவர்களும் சத்தியப் பிரமாணமும் எடுத்துக் கொண்டனர்.

புலம் பெயர் மக்களின் இடைவிடாத முயற்சியும் உழைப்பும் இந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமைப்பிற்கு அத்திவாரமாக இருக்கிறது. இன்னமும் தொடர்ந்து இம் முயற்சியில் அனைவரும் ஒன்றுபட்டுச் செய்யவேண்டிய காரியங்களும் கடமைகளும் நிறையவே உண்டு.

pon.balarajan@thaiweedu.com



உங்கள் மனைகள் மாளிகைகளாகிட...

Reduced

\$149,000



Midland/ Mcnicoll

Office Building, Unit Has A Reception Area With Four Rooms. Steps To T.T.C. Close To Everything

\$149,000 Stock



Scarborough

Party rental business for sale in Scarborough for \$149000.00 plus stock

\$749,900



Alton, Ontario

Location-Location 30Min. From Brampton, Well W/Owner Operator. New Pumps. Volume 6-7000 Ltrs Per Day

\$799,000



Welland, Ontario

Sale Of Business, Great Investment !! Self-Serve Esso Gas Station - Country Style Approved Or Touchless Carwash.

\$799,900



Port Elgin

Gas Station, (Esso) Convenient Store + Restaurant (Leased) + Four Apartments (Leased) With Steady Income

\$469,990



Jane/Rutherford

Detached 2-Storey, 3 Bedrooms, 3 Washrooms, High Demand Neighbourhood In Maple

\$444,000



Mccowan & Eglinton

Detached 2-Storey, 4 Bedrooms, 3 Washrooms, Premium Lot-Extra Large Size, 80 Feet Frontage, Close To Mod Children Park, Go Train

\$499,800



Taunton/Salem

Detached 2-Storey, 4+1 Bedrooms, 4 Washrooms, Lot In A Desirable Ajax Community. With Fireplace In Family Room And 9Ft Ceiling On The Main Floor

\$169,000



Weston / Sheppard

Condo Apt, 2 Bedrooms, 2 Washrooms, Newer Laminate Floors, Newer Kitchen Cupboards And Countertop. Steps To Ttc, Close To Schools, Shops

\$339,000



Middlefield/Finch

Condo Townhouse 2-Storey, 3 Bedrooms, 3 Washrooms, ok-geous Home In Prime Location With Many Upgrades



முழுநேர வீடுவிற்பனை முகவர். Emerald Award Winner

சத்தி மருதப்பா

Sales Representative

416.816.1500

Not intended to solicit properties currently listed for sale.



Century 21

Affiliate Realty Inc., Brokerage
208-80 Corporate Drive, Toronto, ON M1H 3G5
Bus: 416-290-1200, Fax: 416-290-1900

Century 21

For All Your Real Estate Needs

HomeExpertTeam.com
416-496-2625

King's Quay Real Estate Inc. Brokerage
Bus: 905-940-3428 Fax: 905-940-0293 7300 Warden Ave., Suite 401 Markham, On L3R 9Z6

Committed to Providing Real Estate Service to attain results beyond your expectations.
Knowledge + Experience + Team work = Result



AMIR RAMALINGAM *
Masters Hall of Fame
CENTURION Honor Society

Flexible & competitive commission!



PRATHEEP BALASUBRAMANIAM **
Masters Ruby (2003-2007)
Masters Diamond (2008)



THAYA SUBRAMANIAM *
Masters Silver (2007)
Masters Diamond (2008)



JUGA SUREES *



ATHAVAN KULARAJASINGHAM *

* Sales Representative ** Broker

உங்கள் வாடகைப்பணத்தில் சொந்தமாக வீட்டை அமைத்திட இன்றே அழையுங்கள்

416-496-2625

Top Producers Award Winning Team


முழுநேர வீடு விற்பனை முகவர்கள் உங்களுக்கு உதவக்காத்திருக்கின்றோம் நம்பிக்கை நேர்மை நட்பான சேவை !

Plant Your Seed for a Great Investment Return

Special V.I.P. Brokerage price

Price Starting mid \$300,000

THIS IS YOUR FANTASY ONE BLOOR



One Bloor will rise to 65 storeys. Interiors designed by Cecconi Simone. Two amenity floors on the 6th and 7th floor offer one of a kind amenities, including a large spa area with three treatment rooms, plus separate his and hers cold plunge, hot plunge, jet massage, experience showers, Laconium and Tepidarium steam suites... Much Much more included.

Call us today to reserve your units !!!

அறியவில்லையானால் அறிந்துகொள்ளுங்கள் - கனடாவில் சில தகவல்கள்

வெளிநாட்டில் அடி, உதை உபாதைகளுக்குட்பட்டவர்கள் கனடாவில் இழப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு சுற்றுலாவின்போது அடி, உதை வாங்கியவர்களுக்கு கனடிய அரசின் நட்பு.

சில தசாப்தங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு தாயக மண்ணிலிருந்து நம்மவர்கள் முதன் முதலாக படை எடுத்துப் போய் இறங்கிய காலம்! வீதிகளில் ஐரோப்பியர்கள் தங்கள் வளர்ப்பு பிராணியான நாய்களுடன் பாதையோரம் நடந்து வரும் போது அந்த நாய்க்கு அருகே நம்மவர்கள் சென்று வலிய உடரவி பார்ப்பார்களாம்!

ஏனெனில் அந்த நாய் கடித்து காயமடைந்தால் சிறு நட்பு வசூலிக்கலாம் என்பது அவர்களின் ஆழமான முனைப்புகளிலிருந்து வந்த ஒரு சிந்தனை துளி! இது ஒருவருக்கு ஒருவர் வழங்கிய இலவச ஆலோசனை! ஏனெனில், ஊரில் பல தடவை நாய்களிடம் கடி வாங்கிப் பழகியவர்களுக்கு ஐரோப்பாவில் கடிவாங்குவது கடினமான காரியமில்லை. பணம் பெறும் நோக்கில் சில நேரங்களில் இந்த மனிதர்கள் நாயை உராவப்போய் அதனை தாக்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றம் ஏறியவர்களும் சிலர் என்பது பரபரப்பான ஒரு செய்தி.

ஆனால் இங்கு கனடிய மத்திய அரசின் நீதியமைச்சு, கனடிய பிரஜை ஒருவர் கனடாவிலிருந்து ஏனைய நாடு ஒன்றுக்கு விஜயம் செய்யும் போது அங்கு அடி, உதை, தாக்குதல், உடற் காயங்கள், உயிரிழப்பு என ஏதேனும் ஒர் நிலையினை எதிர்கொண்டால், இந்த பாதிப்பு நிலையினை கனடாவின் நீதித்துறை பிரிவினருக்கு ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் போது ஒரு தொகை இழப்பீடு பெறமுடியும். (ஆனால், நிரபராதியான நிலையில் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தால் வேண்டும். நீங்கலாகச் சிக்கலிலும் மாட்டுப்பட்டு, ஏதாவது குற்ற செயல்கள், வீண்வம்புகளுக்குப் போய் அடி உதை வேண்டிக் காயப்பட்டால் இழப்பீடு பெறமுடியாது).

“Consular Affairs Bureau at Foreign Affairs of Canada” என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் கனடிய நிறுவனம் ஒன்று எடுத்த புள்ளி விவரப்படி 2005 -2006ம் ஆண்டு காலத்தில் ஏனைய நாடுகளுக்கு செல்லும் கனடியப் பிரஜை ஒருவர் தாக்குதல், ஆட்கடத்தல், உடல்காயங்கள், கொலை என சுமார் 260 சம்பவங்கள் முறைப்பாடு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கின்றன. (இவ்வாறு பாதிக்கப்பட்டு பதிவுகளில் இல்லாது இருப்பது ஏராளம் இருக்கலாம்)

வேறு நாடு ஒன்றில் கனடியப் பிரஜை ஒருவர் எத்தகைய பாதிப்பினை எதிர்கொண்டால் கனடிய நீதி அமைச்சு இழப்பீடு வழங்குவார்கள்?

- ஆட் கொலை (Homicide)
- பாலியல் வன்முறை (Sexual Assault)
- மோசமான தாக்குதல் (Aggravated assault)
- குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்குதல் உட்பட பயங்கரவதை செயற்பாட்டால் ஏற்படும் தாக்குதல்கள்.

தகவல் தொடர் - 41

(Assault with serious Violence Inculding against a child)

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்பு வழங்க என ஒரு நிதிதிட்டத்தினை கனடிய மத்திய அரசின் நீதித்துறை ஏப்ரல் 01, 2007 யிலிருந்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இவ்வாறு நிதியினைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் யார்?

- கனடா தவிந்த வேறு நாடு ஒன்றில் பயங்கரவாதத்தினால் அல்லது வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கனடிய பிரஜை.
- கனடா தவிந்த வேறு நாடு ஒன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தால் அவரது குடும்பத்தினர், நட்பு கேட்டு விண்ணப்பிக்கலாம்.
- கனடா தவிந்த வேறு நாடு ஒன்றில் கனடிய பிரஜையாக உள்ள சிறுபிள்ளை ஒன்று பாதிக்கப்பட்டால் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள். இங்கு நட்பு கேட்டு விண்ணப்பிக்கலாம்.

ஏனைய நாடு ஒன்றில் கனடியப் பிரஜை ஒருவர் உடல்நீதியாக தாக்குதல், மோதல் காயங்கள் என ஏற்பட்டால், அவருக்கு ஏற்படும் எத்தகைய செலவுகளுக்கு இவ் நட்பு தொகையினை கனடிய அரசு வழங்குகின்றது.

- பாதிக்கப்பட்டவருக்கு அந்த இடத்தில் ஏற்படும் உடனடி அவசர செலவுகள்.
- பாதிப்புக்கு உள்ளானவர் கனடாவுக்கு திரும்பி வரும் பிரயாண செலவுகள்.
- பாதிப்பினை எதிர்கொண்டவர் கனடாவுக்கு திரும்பி வந்த பின்பு மீண்டும் இப் பாதிப்புத் தொடர்பாக ஏதாவது சட்டரீதியான விசாரணைக்காக அதே நாட்டுக்கு திரும்பச் செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய பிரயாண செலவுகள்.

மொத்தமாக பிரயாண செலவுகள் தவிர \$5,000 டொலர் வரை நட்பு நிதினை கனடிய மத்திய அரசின் நீதித்துறை வழங்கும்.

இவ்வாறு நிதியினை பெறுவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

Report this Crime to the Canadian Embassy or Consulate.

எந்த நாட்டில் நிற்கும்போது தாக்குதல்கள், பாதிப்புகளை அப்பாவியாக நின்று எதிர்கொண்டீர்களோ, அந்த நாட்டில் உள்ள கனடியத் தூதுவராலயம் அல்லது உதவி தூதுவராலயத்தில் இச் சம்பவம் பற்றி முறைப்பாடு முதலில் செய்து கொள்ளல் வேண்டும்.

ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கும் கனடா தூதுவராலயம் என்பது அந்த நாட்டில் செயல்படும் கனடாவின் அரசாங்கம் போன்றது. அந்த நாட்டுக்கு விஜயம் செய்யும் கனடா பிரஜை ஒருவர் இத்தகைய பாதிப்புகளை எதிர்கொண்டு அங்கு முறைப்பாடு செய்யும் போது,

- அவசர மருத்துவ உதவி,
- அந்த நாட்டில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய வழிகாட்டல்கள்,
- சில சமயங்களில் மரணமானால் அது தொடர்பான புலன் விசாரணைக்கு உத்தரவிடுதல், குடும்பத்தவர்களுக்கு அறிவித்தல், போன்ற உதவிகளை தூதரகாலயம் செய்து கொடுக்கும்.

Contact Local Police:

அந்தந்த நாட்டிலுள்ள உள்ளூர் பொலிசாருக்கு நடந்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்து அது தொடர்பான பத்திரங்களையும் பெற்று வைத்திருந்தல் வேண்டும். (இப்பத்திரத்தில் நிரபராதி என்ற நிலையில் பாதிக்கப்பட்டவராக இருந்தல் வேண்டும்.)

Apply to the Department of Justice for emergency financial assistance:

முன்றாவது கட்டமாகவே பாதிக்கப்பட்டவர் அவசர கனடிய அரசின் நிதி உதவிக்கு விண்ணப்பித்தல் வேண்டும். விண்ணப்ப படிவங்களை அந்தந்த நாட்டு கனடிய தூதுவராலயத்தின் உதவி பெற்று நிரப்பி, ஏற்கனவே அந்த நாட்டு உள்ளூர் பொலிசாருக்கு முறைப்பாடு செய்த பத்திரங்கள் தூதுவராலயத்தில் முறைப்பாடு செய்த பத்திரங்கள் ஆகியவற்றின் பிரதிகளுடன் தொலைநகல் மூலமாகவோ, மின்அஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைத்தல் வேண்டும். அத்துடன் உடல்காயமடைந்தவர் மேலதிக மருத்துவ சேவைகள் பெற்று இருந்தால் இவ் மருத்துவ அறிக்கைகளையும் ஒரு அத்தாட்சியாக அனுப்பி வைக்கலாம்.

கனடாவுக்கு விண்ணப்ப படிவத்தினை அனுப்ப வேண்டிய முகவரி பின்வருமாறு

Victims Fund Manager
Programs Branch – Department of Justice
284, Wellington Street 6th Floor
Ottawa
Ontario K1A 0H8
Fax: 613 941 2269
Email: Vlctims-abroad-fund-Manager@justice.gc.ca

விண்ணப்பம் கிடைத்தவுடன் துரிதகதியில் பரிசீலனை செய்து நிதிஉதவி கிடைப்பதற்கு தகுதியுடையவரா? என்பதும் அவ்வாறு தகுதியுடையவராக இருந்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்ற விபரங்கள் உறுதிபடுத்தி விரைவாக அறிவிப்பார்கள்.

விண்ணப்ப படிவத்தினை பின்வரும் கனடிய நிதித்துறையின் இணைய தளத்திலிருந்து பதிவு இறக்கம் செய்து பிரதி எடுத்து



சிவ பஞ்சலிங்கம்
- ஆயுட்காப்புறுதி பிரதிநிதி -

அனுப்பலாம். இணையதள மின்அஞ்சல் மூலமாகவும் (Online) அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்ப படிவம் பெறும் இவ்இணைய தளத்தின் விபரம் பின்வருமாறு:

www.justice.gc.ca/eng/pi/pcvi-cpcv/form/form1.cfm

இங்கு இவ்விண்ணப்ப படிவத்தில் பின்வரும் தகவல்கள் வழங்கப்படல் வேண்டும்.

- விண்ணப்பிப்பவர் பெயர்
 - கடவுட் சீட்டு இலக்கம்/ காலாவதியாகும் திகதி/ பிரஜா உரிமைப் பத்திர இலக்கம்.
 - கனடாவிலிருந்து புறப்பட்ட நாள்/அந்நிய நாட்டுக்கு சென்ற நோக்கம்.
 - பிரயாண காப்புறுதி உள்ளதா?
 - அவசர நிதியினை பெறுவதற்கான கனடாவின் விலாசம், தேவைப்பட்டால் அந்நிய நாட்டில் தங்கும் இடத்தின் விலாசம் மற்றும் விபரங்கள்.
 - பாதிப்பின் தன்மை.
 - பாதிப்பு நடந்த இடம், திகதி விபரங்கள்.
 - பொலிஸ் அறிக்கை இணைக்கப்பட்டதா?
 - இப் பாதிப்பால் எதிர் கொள்ளும் அவசரச் செலவுகள்.
- இப்படி விண்ணப்பத்தின் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு ஒழுங்கான முறையில் பதில் வழங்குதல் வேண்டும்.

கனடிய நீதித்துறையின் (Department of Justice) பின்வரும் இணையதளத்தில் இதன் விவரங்களை பெறலாம்.
www.justice.gc.ca/eng/pi/pcvi-cpcv/financ.html
அல்லது
www.justice.gc.ca/eng/pi/pcvi-cpcv/financ.pdf

இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம்.

- கனடாவிலிருந்து இன்னொரு நாட்டுக்கு எடுத்து கொண்டு போகும் பிரயாணிகள் காப்புறுதி (Travel Insurance) அல்லது ஏனைய மருத்துவ காப்புறுதிகள் மூலம் இத்தகைய பாதிப்பினை எதிர்கொண்டவர்கள் அவசர நிதி பெற்றால் திரும்பவும் கனடிய அரசிடமிருந்து பெறமுடியாது.
- விஜயம் செய்யும் நாட்டில் நாமாக ஏதாவது வீண் வம்புகள், குற்றச்செயல்களில் ஈடுபட்டுப் பாதிக்கப்பட்டாலும் நட்பு பெற முடியாது.

(கனடாவினுள் இந்த நிலையில் பாதிக்கப்பட்டால் 'Criminal Injuries Compensation Board' என்னும் நிறுவனம் கைகொடுக்கின்றது).

siva.panchalingam@thaiveedu.com

எலி பூச்சித் தொல்லையா...?
RUBAN PEST CONTROL

- ▶▶ வீடுகள்
- ▶▶ தொடர்மாடி வீடுகள்
- ▶▶ தொழிற்சாலைகள்
- ▶▶ வியாபார நிலையங்கள்

 ஆகிய அனைத்து இடங்களிலும் எலி, பூச்சித் தொல்லைகளை அறவே நீக்க அழைப்புங்கள்!

KANTHAN
416-291-3997

உங்கள் சகல காப்புறுதிகளுக்கும்
பல்வேறு வகையான காப்புறுதி கம்பனிகளிலும் விலைகளை அறியவேண்டுமா
To shop around insurance price please call

Siva Panchalingam, B.Com.
(Licensed Insurance Broker)

Office: 1 888 651 1955
Home: 416-321-0999, Cell: 416-990-4908
400, Bradwick Drive., Suite 102, Concord, ON



Shan Thayaparan

Sales Representative

Dir: **416.567.7675**

Bus: **416.321.2228**

www.shan123.com

E mail: Shan123@rogers.com



Vision Realty Inc.

2210 MARKHAM ROAD, UNIT 01 TORONTO, ONTARIO M1B 5V6

Scarborough



\$179,900
SOLD

Largest Unit
Well kept & Well managed Condo. No worries about reserve funds. Newly painted, Newer Floor, Newer Appliances.

Markham



\$569,900
SOLD

2800 Sqf. New Starlane Home
Larger 4 Bedrooms, 3 Full Washrooms. Upgraded Large Kitchen, Oak Staircases, Formal Living and Dining & More

Markham



\$598,900

2900Sqf. Starlane Home
4 Bedrooms, 3 Full Washrooms, Upgraded Extra large kitchen, Hardwood main floor, Pot lights, Inviting open concept. Call for appointment!!!

Brampton



\$389,900
SOLD

Priced to Sell!!!
Large 4 Bed Rooms, 2 Full Wash Rooms. Steps to all schools, transit & shopping. Double garage, Entrance to Garage

Brampton
Wanted
a
House
for Sale

Scarborough



\$760,000

You Must See to Believe it!!!
More than 3500 sqf. 5+2 Bedrooms, Hardwood Floors throughout, Finished Basement Backing on to Ravine. \$175,000 upgrades alone!!!

Scarborough



\$379,900
SOLD

Extra Large/Finished Bsmt
Large 3 Bed Rooms & 3Bedrooms in the Basement. Close to Scar. Town center. School 401. & TTC

Scarborough



\$598,900

Gorgeous House & Great Location
Large 4 Bed Rooms, Custom interior Design, Granite Counter top, Pot Lights, Looks like a model house. Upgraded cabinets. \$60,000 in upgrades.

Scarborough



\$549,000

\$Excellent Value\$
4 Bed Rooms, with 3 full washrooms executive home on a premium lot. Upgraded cabinets. Hardwood main floors.

Scarborough
Wanted!!!
Condos
in
100 Mornelle Court
for
Top Dollars

Scarborough



\$439,900
SOLD

Mattamy Built/ 4+2 Bedrooms
4 Bed rooms, 3 Full washrooms. Finished Basement/ Separate Entrance. Close Schools, TTC & Shopping.

Scarborough
Wanted!!!
Condos
in
180 Markham Road.
for
Top Dollars

Scarborough



\$339,900

McCown/Finch
Full Brick Renovated Home, Large Driveway. Close to TTC, Temple, Schools & Shopping. 3 Bedrooms with Finished Basement

Scarborough
Wanted!!!
Condos
in
2500 Bridle Town Cir.
for
Top Dollars

Wanted
a
House
for Sale

Ajax



\$319,900
SOLD

One Year Old Semi
Very Spacious, Well Maintained House. Upgraded Kitchen, Washrooms, Stainless Appliances. Close to Transit, Shopping & 401

Daisy Mart



\$99,000

Real Money Maker
Steady Weekly Sales \$10,000. Ideal Family Business.

Stouffville



\$345,000
SOLD

Beautiful Semi.
3 Large Bed rooms, 2 Full washrooms. Upgraded Kitchen, Upgraded Washroom. Stainless Appliances. Close to GO Station

Wanted
a
House
for Sale

Scarborough
Wanted!!!
Condos
in
400,410,430,480
McLevin Ane
Top Dollars



Viki Velauthan

Sales Representative

Dir: **416.457.7162**

Bus: **416.321.2228**

E mail: vvelauthan@yahoo.com



Vision Realty Inc. Brokrag

2210 MARKHAM ROAD, UNIT 01 TORONTO, ONTARIO M1B 5V6

அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்

நண்பர்களை உருவாக்குவது எப்படி என்பதற்கு விஷேட பாடங்கள் தேவையில்லைத்தான், ஆனால், நண்பர்களை எவ்வாறு இனம் கண்டறிந்து பழகுவது, அல்லது புதிய நபர்களை நல்ல நண்பர்களாக்கி அவர்களுடன் நல்ல நேரங்களைச் செலவழிப்பது என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே இருக்கின்றது.

ஒன்று தெரியுமா? உங்களுக்கு, முன்பே அறிமுகமானவர்கள் கூட உங்களுக்கு நல்ல நண்பர்களாக அமைய வாய்ப்புக்கள் அதிகம். சமூகநல வாழ்க்கையில் தம் வாழ்க்கையை அத்தியாயப் படுத்துபவர்களுக்கு பலபேரைத் தெரிந்திருக்கும். அந்நேரத்தில் அவர்கள் நண்பர்களாக இருந்திருக்க முடியாது, வெறும் அறிமுகம் மட்டுமே அங்கு காணப்பட்டிருக்கலாம். வெளியில் போய், பலருடன் பழகிப் பார்த்து, ஒருசிலரை உற்று நண்பராகக் காணவேண்டும் என்ற அவசியம் கிடையாது. அறிமுகம் உள்ள நபர்களுடைய நல்ல நண்பர்களாக நிச்சயம் அடையலாம், அது பாதுகாப்பானதும் கூட.

அறிமுகமானவர்கள் என்று யாரைச் சொல்லலாம்?

வழியில் தினமும் பார்க்கும், நம் வயது, கலாச்சாரத்திற்கு ஏற்ற ஒரு நபர்.

வேலைத்தளம் மற்றும் பள்ளிக்கூடங்களில், நம்முடன் எல்லாவிதத்திலும் ஒத்துப்போகும் நபர்கள்.

நமக்கு அறிமுகமானவர்களுக்குத் தெரிந்த நபர்களுடன் நாம் நன்றாகப் பழகியிருக்கும் நபர்கள்.

உங்களுடன் பழக ஒருவர், கடந்த காலத்தில் நிறைய ஆர்வம் காட்டியிருந்தும், அதுபற்றி நீங்கள் இதுவரை நினைத்துப் பார்க்காமல் இருந்திருக்கலாம், அப்படியான நபர்கள்.

விடுபட்டுப் போயிருந்த பழைய நண்பர்கள்.

நமது வயதுக்குச் சமமான, நம் சகோதர, சகோதரிகள் மற்றும் உறவினர்கள்.

இதில் ஏதோ ஒரு உறவில் இருந்தும் நல்ல நட்பை எதிர்பார்க்கலாம். என்றாலும், அது தொடர்ச்சியாக, நல்ல நட்புறவைக் கொடுக்கும் என்று சொல்வதற்கில்லை. ஒரு காலகட்டத்தில் உங்கள் மனதிலேயே புதிய நட்புகளைத் தேடிப்போக வேண்டிய மனநிலை ஏற்படும்.

தினம் தினம் நாம் போகும் இடங்களான வேலைத்தளம் மற்றும் பள்ளிக்கூடங்களில் தான் நாம் நிறைய நண்பர்களை வகுத்துக் கொள்ளலாம். நம் தினசரி நடவடிக்கைகளின் ஒரு அத்தியாயமாக, நம்முடன் வேலை செய்பவரோ, படிப்பவரோ கட்டாயம் இருப்பார்.

நல்ல, சுவாரசியமான, மகிழ்வான நபர்கள் ஓரிருவரைத் தேடிப் பழகும்போது, அவர்களுடன் நண்பர்களாக இருக்கும் நபர்களையும் உங்கள் கைக்குள் போட்டுக் கொள்ளுங்கள். பதினைந்து பேர் இருக்கும் கூட்டத்தில் நீங்கள் இருக்கும் பட்சத்தில், பதினைந்து பேரையும்

தனித்தனியாகத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

பொழுதுபோக்கும் விதங்கள், மற்றும் குழுக்களாகச் சேர்ந்து செய்யும் செயற்பாடுகள் ஆகியவற்றின் மூலம் உங்களைப்போலவே பலவிடயங்களில் ஈடுபாடு கொண்டவர்களை அடையாளம் கண்டுகொண்டு நண்பர்கள் ஆக்கிக் கொள்ளலாம்.

நீங்கள் சாதாரணமான, அசுவாரசியமான ஒரு நபராக இருந்தால் உங்களை ஒருவரும் நாடிவர மாட்டார்கள். இது பிரச்சினைக்கே வழிவகுக்கும். அதை மாற்றிக் கொள்ளுங்கள்.

உங்களுக்கும் இன்னொருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்களும், விருப்பங்களும்

“

தன்னைப்பற்றி, அல்லது

தனக்கு அந்தரங்கமான ஒரு விடயத்தைப் பற்றி,

உங்களிடம் மனமாறப் பகிர்ந்து கொள்கின்றாரா?

அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருங்கள்.

இன்னொருவரிடம்

அவர் சொன்ன சம்பவங்களைச் சொல்லி,

விவாதிக்காதீர்கள்.

”

இருந்தால், அதைச் சரியாகப் பயன்படுத்தி, நீங்கள் இருவரும் சேர்ந்து ஈடுபடக்கூடிய பொழுதுபோக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம்.

நல்ல நண்பர்களை நம் வசிப்பிடத்தின் வட்டத்துக்குள்ளேயே நட்பாக்கிக் கொள்ள facebook மற்றும் my space போன்ற இணையத்தளங்கள் நல்லதொரு தொடர்புத்துறைச் சாதனங்களாகும்.

நிறைய விளையாட்டுத் துறைகள் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும், இலவசமாகவே இணைவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. இவ்வாறு, நமக்குப் பிடித்தமான, விளையாட்டுத் துறைகளில் குழுக்களாக நம்மை இணைத்துக் கொள்வது மூலம், நல்ல நண்பர்களைத் துணைக்கிணைத்துக் கொள்ளலாம். உங்கள் குழு தோற்பதோ, ஜெயிப்பதோ இங்கு முக்கியமல்ல, நல்ல நட்பின் அடையாளம் மட்டுமே இங்கே தேடப்படுகின்றது.

இலவச சேவைகள், மற்றும் வேலைகள் செய்வதன் மூலமாக சமூக நிகழ்வுகளிலும், கழகங்களிலும், பலவிதப்பட்ட, பல்வகை வயதுக்குட்பட்டவர்களுடனும் நாம் நட்புப் பாராட்டலாம். இவ்வகை நட்புகள் மிகவும் ஆரோக்கியமானவையாகும். இதில் நம் வயதுக்கு முத்தவர் கூட நம் இணைபிரியா நண்பராக மாறலாம்.

வாயைத் திறந்து ஒரு இடத்திலும் பேசாமல், நண்பர்களை நீங்கள் தேடி இணையப் போவதில்லை. மனம் திறந்து பேசவேண்டியது முக்கியம். உங்கள் மனம், குணம் தெரியாமல், உங்கள் உருவத்தை மட்டும் பார்த்து, யாரும் உங்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டப் போவதில்லை. நம் அடிமனதில் இருந்தே இந்த அன்பும், நேசமும் இயற்கையாக வரவேண்டும்.

நல்ல அந்நியோன்யத்தைப் பிரதிபலிப்பது நமது கண்களும், உதடுகளில் சதா தவமும் புன்சிரிப்பும் தான். புதிய நண்பர்களை அறிமுகம் செய்துகொள்ள விருப்பம், ஆனால் நம் உதட்டில் குறுநகை இல்லாதவிடத்து, நம்மை நாடிவரவே பலர் தயங்குவர். “இது சிடு-

மஞ்சளா
ராஜலிங்கம்



வேறு ஒரு அவசர, சரீர உதவி வேண்டி இருந்தால், அந்த இடத்தில் உங்களுக்கும் நேர, காலங்கள் ஒத்துழைத்தால், தயங்காமல் கேட்கும் உதவியை, உங்களைப் பாதிக்காத வகையில் செய்யுங்கள்.

ஒருவர் பேசும்போது, அக்கறையுடன் கேட்கும் தன்மை நம் கண்களில் தெரிய வேண்டும். ஒரு சம்பவம் பற்றி சொல்லும்போது, நாம் முகத்தை கூறுபவர் பக்கமும், கண்களை நாலாபக்கமும், அலைபாயவிட்டு, சொல்லும் சம்பவத்திற்குக் காதை மட்டும் கூர்மைப்படுத்துவது நல்ல செயலல்ல. கண்களை நேருக்குநேர் பார்த்து பேசப்படும், சொல்லப்படும், கேட்கப்படும் சம்பவங்கள் போலியற்றவை. வலிமையானவை. நம்பிக்கையின் நதிமூலங்கள். அடிமனதின் உண்மையான உணர்வுற்றுக்கள்.

நண்பர்களுடன் எல்லா விடயத்திலும் போட்டிகள் ஏற்படுவதைத் தவிருங்கள். நல்ல நட்பின் நடுவில் பேதங்கள் இல்லை. “என்னிடம் நல்ல கார், மாளிகை போன்ற வீடு, நல்ல கைத்தொலைபேசி, கடனட்டைகள் எல்லா வங்கிகளிலிருந்தும் எடுத்து வைத்திருக்கிறேன்” என்ற பெருமை பேசும் நிலைமைகள் வரக்கூடாது. அதுபோல், அவரிடம் இருப்பது என்னிடம் இல்லையே என்ற பொறாமையும் இருத்தல் கூடாது. சாதி, மத பேதமின்றி வருவது காதல், அதிலும் வலிமையாக, வித்தியாசங்களையே சுட்டிக்காட்டாமல் வருவது நட்பு.

நட்பைப் பற்றி இன்னும், இன்றும் சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் ஆரம்ப நட்பின் ஆழத்தைப் பேணும் நுட்பங்கள். நம் மனது எதையும் சாதனையாக எடுத்துக்கொண்டு, நட்பை கொச்சைப்படுத்தாமல், அழகாக வாழ்க்கையில் கொண்டு சென்றால் அந்த அன்பிற்கும் அடைக்கும் தாள் கிடையாது என்பதைக் கருத்தில் கொள்வோமாக.

manjula.rajalingam@thaiivedu.com

தாய்விடு பத்திரிகை பற்றிய

விமர்சனங்களை

எதிர்பார்க்கின்றோம்.

விமர்சனங்கள் எம்மை ஓர்

ஆரோக்கியமான

பாதையில் இட்டுச்செல்லும்.

E-mail:thaiivedu@gmail.com

Fax: 416-849-0594

Tel: 416-646-3422

விஷயங்களை எளிதாக்குவதற்கு
இன்றே நல்ல நாள்

உங்கள் வாழ்க்கைக்குப் பொருந்தும் காப்பீடு மற்றும் முதலீட்டுத் தீர்வுகள்.



Ahilan Balachandran CFP CLU B.Comm. CFP
Bus 416-894-2009
ahilan.balachandran@sunlife.com
www.sunlife.ca/ahilan.balachandran
2075 Kennedy Road, Suite 1300, Scarborough ON MIT 3V3

உங்களுக்கு நான் உதவ முடியும்:

- ஆஷன் காப்பீட்டுடன்
- தீண்டாமைப் பாதுகாப்புக் காப்பீட்டுடன்
- RESPக்களுடன்
- ஒய்வுக்காலத் திட்டமிடல்
- நிதித் திட்டமிடல்
- தீவிர நோய்க்கான காப்பீடு
- உடல் மனத்திற்கான காப்பீடு
- RRSPக்கள்/RRIFக்கள்;
- லாபிஸ்டர் மேலிடுக் கண்காண
- மேலிடுத் திட்டங்கள்

Sun
Life Financial

R & S AUTO SALES

TOP QUALITY USED CAR DEALER

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பது எமது விசேட திறன்

34 வருட அனுபவம்

- We Sell Bank Repossed Cars
- Accident Vehicle Repair
- Computerized Painting
- Motor Vehicle Accident
- Traffic Tickets



HONDA
TOYOTA
GM-MINI VANS

தமது சிறப்பான சேவையால் அதி உயர் வீடுகு பெற்ற

Radha

**R & S Auto Sales Inc.
Radha Motor Inc.**

5310 Finch Ave. East, Unit 23
Scarborough, ON M1S 5E8


416-412-3838

416-836-5825



வீடோ, வியாபாரமோ?

வீசயம் தெர்ந்தவர்களை நாடுங்கள்



Vivek Subramaniam
Sales Representative

Direct: 416 898 4846

7 Eastvale Drive, Unit 205, Markham, On. L3S 4N8

Bus: 905 201 9977, Fax: 905 201 9229

Independently Owned and Operated

To Buy or Sell Real Estate.....

To Buy or Sell your Home for the Right Price please call me...



Karu Kandiah FRI. CRES,
Real Estate Broker / President
Cell: 416-616-7278



Looking for a New Real Estate Career

Join a winning team for your success

- Help & guidance for newly licensed agents
- Regular Sales Training from Experts
- Referral leads
- Free Real Estate Classes

Trusted for Service and Respected for Results



2+1 Bedroom, 2 Washrooms
Close To All Amenities



3 Bedrooms, 4 Washrooms
Appr. 3 Years Old Newer Home



5 Bedrooms, 3 Washrooms
A Good Investment Opportunity



3 Bedrooms, 2 Washrooms
Super Convenient Location



2+1 Bedrooms, 2 Washrooms
Approx 1250Sq.Ft



3 Bedrooms, 3 Washrooms
Gleaming Hardwood Flrs And Stairs



3 Bedrooms, 2 Washrooms
Ideal For 1st Time Buyers.



1+2 Bedrooms, 2 Washrooms
Ideal For First Time Buyers



4 Bedrooms, 3 Washrooms
Close To School And Transit



3 Bedrooms, 2 Washrooms
Close To Transport & Hwy 410



4 Bedrooms, 3 Washrooms
Beautiful 4 Years All Brick



2 Bedrooms, 2 Washrooms
24 Hour Ttc; Direct Bus To Subway



4 Bedrooms, 2 Washrooms
Mostly Hardwood Floors



3+1 Bedrooms, 3 Washrooms
Less Than Two Years Freehold



3 Bedrooms, 2 Washrooms
Location! Location! Location!



4 Bedrooms, 3 Washrooms
\$\$\$\$\$spent On Upgrades

May, June, July 3 Month Special



FOREX

Personal & commercial transaction services

Personal and Business Needs

இலங்கை, இந்தியா, தூரகிழக்கு மற்றும்
ஐரோப்பிய நாடுகளுக்கு பணம்
அனுப்பவும் எடுக்கவும்

வெளிநாட்டு நாணயங்கள் (US, EURO, POUNDS)
வாங்கலாம் விற்கலாம்



Summer Saving

விசேட சேவையாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மல்லாவி உட்பட
யாழ்ப்பாணத்தின் எப்பாகத்திற்கும் உடன் பணம் அனுப்பலாம்.

இலங்கையில் எப்பாகத்தில் உள்ள
வங்கிகளிலும் பணவைப்பு செய்யலாம்

இலங்கையில் எப்பாகத்திலிருந்தும்
கனடாவிற்கு பணம் எடுக்கலாம்

* இலங்கையில்

மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம்,
பருத்தித்துறை, நெல்லியடி, சாவகச்சேரி, மீசாலை,
சிலாபம், வவுனியா, புத்தளம், நீர்கொழும்பு,
கொழும்பு, (வத்தளை முதல் மொரட்டுவ வரை)

* இந்தியாவில்

சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர்,
தஞ்சாவூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, காரைக்குடி, நாமக்கல்,
நாகர்கோவில், நாகபட்டினம், சிதம்பரம், வேலூர், சிவகாசி
பெங்களூர் உட்பட தமிழ் நாடுக்கும்

* தூரகிழக்கில்

சிங்கப்பூர், மலேசியா, அவுஸ்திரேலியா, டுபாய்


* ஐரோப்பாவில்

லண்டன், சுவிஸ், ஜெர்மனி, பிரான்ஸ்,

சேமியுங்கள்



Tel: 416-261-0003, Fax: 416-261-9592
1143 Morningside Ave, Unit #5, Scarborough, ON M1B 0A7



MAY

Only to
Jaffna
Trinco Madras & UK

\$5 OFF

JUNE

Only to Vavuniya
Negombo,
Pattalam & France

\$5 OFF

JULY

Only to
Colombo, Jaffna
Trinco & Swiss

\$5 OFF

கடன் தொல்லை?



- கடன் பிரச்சினையால் நிம்மதியற்ற வாழ்க்கையா?
 - நாளாந்த வாழ்கை கைநழுவிப் போகிறதா?
 - வீடு, கார் பறிமுதலாகிவிடும் என்ற ஏக்கமா?
- Collection Agencyயின் தொலைபேசி மிரட்டலா?
- உங்கள் சம்பளம் கடன் தந்தோரால் பறிமுதலாகும் என்ற கவலையா?

நாங்கள் ஒரு புதிய ஆரம்பத்திற்கு வழிகாட்டுகிறோம், இனி

- நிம்மதியான தூக்கம்
- மீண்டும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கலாம்
- ஏக்கத்தை விட்டொழிக்கலாம்
- உங்கள் மேலிருக்கும் அந்தச்சமையை அகற்றிவிடலாம்
- உங்களைப் பற்றி பெருமையாயும், ஆனந்தமாயும் உணருங்கள்
- இனி கட்டவேமுடியாத Billகளைப்பற்றி கவலையில்லை.
- நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கும் சிறுமையும் இனி இல்லை

அனைத்து கடன் பிரச்சினைகளுக்கான இலவச ஆலோசனைகளுக்கு

SRI

CREDIT SOLUTION CENTRE

Trustee in bankruptcy இணைந்து ஒரே கூரையின் கீழ்
இயங்கும் ஒரு தமிழர் நிறுவனம்

80 Corporate Drive, Suite 309
Scarborough, ON M1H 3G5
Tel: **416.439.0224**

Fax: 416.439.0226
creditsolutioncentre@gmail.com



திவால் நிலைமை - அபாய அறிகுறிகள்

கனடிய அரசின் வருவாய் மற்றும் திவால் நிலைமை தடுப்புத் துறை:

நீங்கள் செலுத்த வேண்டிய வரிகளுக்காக கனடிய அரசின் சங்கவரி மற்றும் வருவாய் துறை ஆணையத்தடன் (CRA) நீங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளமுடியும். நீங்கள் உங்களுக்காக திவால் நிலைமை கோருவதை விட, வரிகளை தவணை முறைகளில் செலுத்துவதற்கோ அல்லது திவால் மற்றும் கடனைத் தீர்க்க வகையற்ற நிலை (BIA) சட்டத்தின் கீழ் உரிமைகள் கோரவோ வேண்டுகோள் விடுக்க முடியும்.

தவணை முறைகளில் செலுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்துதல்:

நீங்கள் CRAக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியினை முழுமையாக செலுத்த முடியவில்லை என்றால், CRAயிடம் உங்கள் நிதி நிலைமையை விரிவாக எடுத்துக்கூறி தவணை முறையில் செலுத்தும் சலுகையைக் கோரலாம். உதாரணமாக நீங்கள் 1,000 டொலர் செலுத்த வேண்டுமெனில், அடுத்த பத்துமாதங்களுக்கு மாதந்தோறும் 100 டொலர் வீதம் செலுத்துவதற்குரிய சலுகையை பெறலாம். CRA இந்த சலுகையை உங்களுக்கு வழங்கினாலும், நீங்கள் உங்கள் கடன் முழுவதையும் செலுத்தும் வரை, அதற்குரிய அபராதங்கள் மற்றும் வட்டியை நீங்கள் தொடர்ந்து செலுத்தியேயாக வேண்டும்.

தவணை முறை சலுகையை பேச்சுவார்த்தை மூலம் நீங்கள் பெறமுடியாமல் போனால் நீங்கள் செலுத்தவேண்டிய வரிகளை வசூல் செய்ய CRA உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் உங்களுக்கு தர வேண்டிய வரிசலுகைகள் மற்றும் GST போன்றவற்றைத் திருப்பித்தர மாட்டார்கள். உங்கள் சம்பளங்கள் அல்லது உங்கள் கணக்குப்படி தரவேண்டிய வேறு தொகைகளை முடக்கியும் வைக்கலாம். உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு பணத்தை தடுத்துவைக்கும் அதேநேரம் உங்கள் கடன் முழுவதையும் நீங்கள் செலுத்துவது வரை உங்கள் சொத்து அல்லது உடைமை மீதுள்ள உரிமையை GRA சொந்தமாக்கி கொள்ளும். அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தேவையில்லை என்பதால், நடவடிக்கைகளை அவர்கள் மிக விரைவில் எடுக்க முடியும்.

Consumer Proposal செய்தல்:

கடன் தீர்க்க வகையற்ற உங்கள் திவாலான நிலையை வங்குரோத்து நிலைப் பொறுப்பாளரிடம் தெரிவிப்புகள். நீங்கள் செலுத்த வேண்டிய கடனில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மட்டுமே உங்களால் செலுத்த முடியும் என்று நுகர்வோர் ஆலோசனையை (Consumer Proposal) முன்வைப்புகள். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் திவால் ஆகும் நிலையை தடுக்க முடியும். நுகர்வோர் ஆலோசனை மனுவில் உங்களுக்கு இருக்கும் அனைத்து சொத்துகள் மற்றும் உங்களுக்கு கடன் தந்தவர்கள் ஆகிய அனைத்து விபரங்களும்

பகுதி - 6

இருக்க வேண்டும். நுகர்வோர் ஆலோசனை மனுவை ஒரு licensed Trustee மூலமே நீங்கள் அளிக்க வேண்டும். உங்கள் நிதிநிலைமையை பொறுத்தே உங்கள் நுகர்வோர் ஆலோசனை மனுவின் அம்சங்களும் அமையும்.

கீழ் வரும் நிபந்தனைகளுக்கு தக்கவாறே CRA உங்கள் நுகர்வோர் ஆலோசனை மனுவை ஏற்றுக் கொள்ளும்:

- அனைத்து வரிகள் சம்பந்தமான விவர அறிக்கையை நுகர்வோர் ஆலோசனை மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முன் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
- நுகர்வோர் ஆலோசனை மனு சமர்ப்பிப்பதற்கு முன்பு உள்ள வரிகள் மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே செலுத்தப்பட்ட மற்றும் செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான தகவல்கள் அளிப்பது அவசியம்.
- நுகர்வோர் ஆலோசனை மனு மூலம் மறுமதிப்பீடு செய்து வரிச்சலுகை அளித்த பின், திருப்பித்தரப்படும் பணம் CRAக்கு கட்டவேண்டிய வரிப்பணத்தில் கழித்துக் கொள்ளப்படும்.
- சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தேவைப்படும் கூடுதல் நிபந்தனைகளை CRA விதிக்க முடியும்.

கடனை ஈடுசெய்தல் (Credit Repair)

ஒரு நபர் தான் திவாலாகி விட்டேன் அல்லது முழுக்கடனையும் தீர்க்க வகையற்ற நிலையில் இருக்கிறேன் என்று அறிவிக்கும் போது அதை Superintendent of Bankruptcy அலுவலகம் Credit bureauவுக்குத் தெரிவிக்கும்.

இந்த நிலையிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்ட பிறகு, கீழ்க்கண்டவைகளை செய்வதின் மூலம் நீங்கள் திரும்பவும் உங்கள் கடன் தகமையைப் புதுப்பிக்க முடியும்:

உங்கள் வங்கியாளரிடம் பேசுங்கள். புதிதாக கடன் வாங்கும் உங்கள் விருப்பத்தை அவரிடம் தெரிவிப்புகள்.

ஒரு சேமிப்பு நிதி கணக்கை தொடங்குங்கள்.

தொடர்ந்து பணத்தை சேமிப்பு கணக்கில் போடுங்கள். உங்கள் சம்பளத்தில் 5 சதவீதத்தை இப்படி சேமிப்புகள்.

உங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை ஈடாக வைத்து ஒரு சிறிய கடனை வாங்குங்கள். பின்னர் அந்த பணத்தை திரும்ப அடைத்துவிடுங்கள்.

உங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை ஈடாக வைத்து குறைந்த பண மதிப்பிலான

ஒரு credit cardக்கு விண்ணப்பிப்புகள்.

ஒரு புதிய Credit Cardஐ பொறுவதற்கு உங்களுக்கு சிரமமாக இருந்தால் உங்கள் தனியார் நிதிநிறுவனத்திலிருந்து ஒரு Secured Cardஐ பெறுவதற்கு விண்ணப்பிப்புகள்.

நீங்கள் வங்கியில் வைத்திருக்கும் பணத்தின் மதிப்பை வைத்துத் தான் ஒரு "Secured Card" உங்களுக்கு வழங்கப்படும். கனடாவில் பல நிதி நிறுவனங்கள் Security Cardகளை வழங்குகின்றன. அவற்றில் சில...

Home Trust Company
Horizon Plus
Capital One.

ஒன்று அல்லது இரண்டு Credit Cardகளுக்கு மேல் விண்ணப்பிக்காதீர்கள். கடன் வாங்க நீங்கள் எழுதும் ஒவ்வொரு விண்ணப்பமும் உங்கள் நிதிநிலைமையை எடுத்துக் கூறும். ஒன்று அல்லது இரண்டு நிதிநிறுவனங்களை மட்டுமே அணுகுங்கள்.

உங்கள் Credit Card பாக்கிகளை சரியான நேரத்தில் செலுத்தி விடுங்கள்.

கனடாவில் திவால் நிலைமை - அபாய அறிகுறிகள்.

- உங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் நீங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகைகளுக்காக உங்களை தொடர்ந்தும் துரத்திக்கொண்டிருக்கிறார்களா?
- உங்கள் Credit Cardகள் மீதுள்ள குறைந்த பட்ச பாக்கி தொகைகள் மட்டுமே நீங்கள் எப்போதும் செலுத்தி வருகிறீர்களா?
- உங்கள் மாதாந்திர செலவுகளுக்காக உங்கள் Credit Cardகளிலிருந்து முன்பணத்தொகைகளை பெறவோ அல்லது உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடமிருந்து கடன் வாங்கவோ செய்கிறீர்களா?
- உங்கள் சம்பளங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதா அல்லது உங்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா?
- நீங்கள் செலுத்த வேண்டிய பாக்கிகளுக்காக உங்களை வரி வசூலிப்பவர்கள் அல்லது வசூல் செய்யும் நிறுவனங்கள் உங்களை அடிக்கடி சந்திக்கின்றனரா?
- உங்கள் அனைத்து கடன்களையும் நீங்கள் சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்பதால் அதற்காக கூடுதல் வட்டி மற்றும் சேவை கட்டணங்கள் எப்போதும் நீங்கள் செலுத்துகிறீர்களா?
- நீங்கள் வாடகை அல்லது அடமானம், வீட்டு பராமரிப்பு மற்றும் பிற பணிகளுக்காக நீங்கள் வீட்டிற்கு கொண்டு வரும் உங்கள் சம்பள பணத்திலிருந்து 40 சதவீதத்தை விட அதிகம் செலவழிக்கிறீர்களா?
- நீங்கள் செலுத்த தவறிய கடன் தொகைகளுக்கான நஷ்ட ஈடு பணத்தை நான்



வ. சிறி

கட்டிவிடுகிறேன் என்று உங்களுக்கு கடன் கொடுத்தவர்களிடம் நீங்கள் கூறிவருகிறீர்களா?

இந்த கேள்விகளில் எதற்காவது நீங்கள் ஆம் என்று பதில் கூறினீர்கள் என்றால் நீங்கள் ஒரு கடன் பிரச்சினையில் சிக்கி இருக்கலாம் அல்லது இனிமேல் ஒரு கடன் பிரச்சினை உங்களுக்கு வரலாம்.

கனடாவில் திவால் நிலைமை - சாத்தியமான தீர்வுகள்

- உங்களுக்கு கடன் கொடுத்தவர்களிடம் உங்களுடைய கஷ்டங்களைப் பற்றி விர்வாக எடுத்துக் கூறுங்கள்.
- நீங்கள் பெற்ற பொருள்களை திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று யோசியுங்கள்.
- நீண்ட கால, சிறிய தவணை முறையில் உங்கள் பாக்கி தொகைகளை கட்டுவதற்கான சம்மதத்தை பெற முயற்சியெய்யுங்கள்.
- வங்கியிலிருந்து ஒரு இணைகடன் பெறுவது தொடர்பாக உங்கள் வங்கியாளர்களிடம் பேசுங்கள். வங்கி, Credit Cardகள் அல்லது மற்ற நிதி நிறுவனங்களை விடக் குறைந்த வட்டியில் உங்களுக்கு கடன் தந்து, அதை நீங்கள் நீண்டகால சிறிய தவணைகளில் கட்டுவதற்கும் சம்மதிக்கலாம்.
- உங்கள் நிதிநிலைமைகளை மேலாண்மை செய்யும் ஆற்றலை பெற Credit Colution Services நடத்தும் கருத்தரங்கங்களில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
- ஒரு ஊழியரின் நிதிநிலைமையை மேலாண்மை செய்ய உதவும் திட்டம் ஒன்றை உங்கள் நிறுவனம் செயல்படுத்துகிறதா என்பதை உங்கள் முதலாளியிடம் விசாரிப்புகள்.
- கடன் வாங்குவது சம்பந்தமான ஆலோசனைகளை உங்கள் உள்ளூர் குடும்பத்தினர் அல்லது சமுதாய சங்கத்திடமிருந்து ஆலோசனைகளை பெறுங்கள்.
- நீங்கள் வாங்கிய 100 சதவீத கடன்களையும் ஒரு நீண்ட காலத்திலாவது ஒழுங்கான தவணை முறையில் அடைப்பதற்கான அனுமதியை கோரி Credit Colution Service இடம் விண்ணப்பிப்புகள்.
- உங்களுக்கு பணம் கொடுத்தவர்களிடம் விவரமான தகவல் தெரிவிக்க அல்லது பணத்தை settle செய்ய மேலும் Bankruptcy and insolvency Actன் கீழ் நீதிமன்றத்தில் உங்கள் தீர்மானத்தை தெரிவிக்க ஒரு trusteeஐ நியமிப்புகள்.

இந்த நடைமுறைகளின் படி நடந்தால் திவால் அறிவிக்க வேண்டியதில்லை.

sri.v@thaiveedu.com




ARE YOU THINKING OF SELLING, BUYING OR INVESTING IN REAL ESTATE MARKET?

SUJAN SHAN
Real Estate Broker

416 402 1040
Bus: 416 321 2228
E mail: sujanshan@gmail.com

www.NewReleaseCondos.com



RE/MAX
Vision Realty Inc. BROKERAGE
Each Office Independently Owned and Operated
2218 Markham Road, Unit 1
Toronto, Ontario M1B 5Y6

மரணத்தை விஞ்சி...

4ம் பக்கத் தொடர்ச்சி...

இலங்கை அரசும் செய்து வருகிற அதே உத்திதான்.

இவற்றைவிட மேலானது. இந்தியாவைத் தனது கைக்குள் போட்டுக் கொண்டு தனது ஒரு நாடு என்ற கொள்கையினை நிலைநிறுத்த எடுத்துவரும் இலங்கையின் முயற்சி. இதே பாணியைத்தான் இஸ்ரேலும் பின்பற்றுகிறது. அரபு நாடுகளைத் தன்வலையில் போட்டுக் கொண்டு பாலஸ்தீனத்துக் எதிரான தொரு பயங்கரப் போரை இஸ்ரேல் நடத்தக் கொண்டிருக்கிறது. எகிப்து, ஜோர்டான், சௌதி-அரேபியா போன்ற அயல்நாடுகள் இஸ்ரேலின் நாடுகடந்த அரசியலாதிக்கத்தினால் வாயடைத்துப் போன நிலைமையினைச் சாதகமாக்கிய இஸ்ரேல் பேரினால் மட்டும் எதையும் சாதித்து விடவில்லை. போர் ஏற்படும் என்ற பயத்தினைப் பாலஸ்தீனியர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலைமையினால் போரின் அவலங்களை அனுபவித்த அராபியர்களுக்குக் கொடுக்கும் உளவியற் போரினால்தான் இஸ்ரேல் தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது.

அரசியற் புவியியலில் எல்லைகள், இனங்களின் வாழ்விடத்தினை மையமாகக் கொண்டு வரைவு செய்யப்படலாம். இயற்கையால் வரைவு செய்யப்பட்ட கடல், மலை, ஆறு போன்ற எல்லைகள் போலன்றி இனங்களின் வாழ்விட எல்லைகள் என்றும் ஒரு மாதிரியாக இருப்பதில்லை. மரண பயத்தால் எல்லைகளைச் சுருக்கிக் கொள்ளுவதும் ஆதிக்கத்தால் எல்லைகளைத் தக்கவைத்துக் கொள்ளுவதும் இலங்கைத் தமிழர்களின் வடக்குக் கிழக்கு என்ற மாகாண அலகுக்குள் இருக்கும் மக்கள் வாழிட எல்லைகள் எவ்விதம் மாறுபட்டு வந்தன என்பதனைத் துலாம்பரப்படுத்திக் காட்டியுள்ளன. இதே போன்றதொரு மாதிரி வடிவம்தான் பாலஸ்தீனியர்களைக் காஸா, மேற்குக்கரை என்ற இரு பகுதிகளாகப் பிரிக்க

வைத்ததும் கூட. மக்கள் மரணபயத்தால் ஒன்றாக வாழவேண்டும் என்ற குறிக்கோளினாலும் இயலாமையினாலும் தமது வாழ்விட எல்லைகளைச் சுருக்கிக் கொண்ட வரலாறு தான் இலங்கைத் தமிழர்களும் பாலஸ்தீனியர்களும் இதுவரை பின்பற்றி வந்த செயற்பாடு.

யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே செல்ல விரும்பாத தமிழர்கள் எப்படி வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறினார்கள் பனிக்கும் குளிக்கும் தங்களை இனமாக்கிக் கொண்டு வாழுகிறார்கள் என்றால் அதற்குக்காரணம் பொருளாதாரம் என்பதல்ல அல்லது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது என்ற கூற்றும் அல்ல செந்த நாட்டில் வாழ்ப்பயம். எப்பொழுதும் தமது உயிருக்கும் உடைமைகளுக்கும் உத்தரவாதம் கிடைக்கப் போவதில்லை என்ற பயத்தின் வெளிப்பாடுதான் அது.

பாரம்பரிய தமிழ்ப்பிரதேசத்தினைச் சுற்றிய சிங்கள எல்லைக்கிராமங்கள் படையினருடன் மெல்ல மெல்லத் தமிழர் வாழிடங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு ஏற்றதாகத் தமிழர் பாதுகாப்பும் கேள்விக் குறியாகி மரணபயம் விஞ்சியிருக்கும் நிலை தோற்றம் பெற்றுவிடுகிறது.

எல்லைகள் மாற்றம் பெற்று வருகின்றன. எல்லைக் கோடுகளை நோக்கிய கவனம் மட்டும்தான் எங்களிடையே இருக்கிறது. அது தான் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் எல்லை. மறைமுகமாகப் பல தடவைகளில் எல்லைக்கோடுகளை மாற்றும் முயற்சிகளில் அரசாங்கங்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. தமிழீழம், வடக்குக்கிழக்குச் சுயாட்சி, சமஸ்தி என்னும் கூட்டாட்சி, மாகாணசபை, மாகாணவரைவுக்குப்பட்ட மாவட்டசபை என்ற கோட்பாடுகள்தான் எங்கள் கண்முன்னே தோற்றம் பெறுகின்றன. ஆரசியற்புவியலின் நடைமுறைகள் இவற்றுக்கும் அப்பாற்பட்டு எங்கோ சென்று கொண்டிருக்கின்றன.

வறுமையானது நிலங்களை, நகைகளை, ஆடு மாடுகளை, சொத்துக்களை, ஏன் பிள்ளைகளையே விற்கின்ற நிலைமைக்குத் தள்ளிவிடக் கூடியது. இதனை ஏற்படுத்துவது யார். கடந்த அறுபது வருடங்களாக வடக்கிலும் கிழக்கிலும் சேர்த்து வைத்த சொத்துக்கள் போர் என்ற போர்வையில் குறையாடப்பட்டுவிட்டன. பாதுகாப்பு வலயம் என்ற வடிவத்தில் நிலங்கள் பறிபோயின. இராணுவக் குடியிருப்புகள் என்று குடியிருக்கும் பகுதிகள் பறித்தெடுக்கப்பட்டன. நல்ல தண்ணீர் கிணறுகளும் தென்னந் தோட்டங்களும் அதனைச் சுற்றிய மூன்றுபோகம் நெல்விளையும் வயல்நிலங்களும் கண்ணி வெடி விதைக்கப்பட்டுப் பாதுகாப்பு வலயங்களாக்கப் பட்டுள்ளன. மனிதப்புகைகுழிகளுக்கு மறைப்புக் கொடுக்கும் பகுதியாக மாறிவிட்டன.

யாழ்ப்பாணக் குடாநாடு ஒரு பெரிய அகதி முகாம் என்று சொன்னால் இன்று அதன் தாக்கத்தினை ஒருவரும் அறிந்திருக்கவில்லை. இது இன்று நேற்றல்ல இராணுவத்தின் கைகளுக்குள் என்று தமிழினம் சிக்கியதோ அன்று உருவாக்கப்பட்டது. தமிழர் தமிழருக்கொரு மாநாடு நடத்த முடிந்ததா, தன்னிச்சையாகத் தொழிற்சாலைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்று உருவாக்கமுடிந்தா அல்லது விரும்பிய இடத்தில் வீடு கட்டமுடிந்தா விவசாயம் செய்யமுடிந்தா மீன் பிடிக்க முடிந்தா இன்று இளம் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்குத் தனியாக அனுப்பமுடிகிறது இதற்கு மேலாக ஒரு இளம்பெண் இளம் பெண்ணாக, ஒரு வாலிபன் வாலியானாக, மாணவர் மாணவராக இருக்க முடிகிறது ஏனிந்த அகதி வாழ்க்கை. அகத்துள் இருந்து சிந்தனை செய்வதானது இனஒற்றுமை, சகிப்புத்தன்மை என்பவற்றுக்கு உதாரணமான பல வடிவத்தைக் கொடுக்கலாம் ஆனால் புறத்திருந்து செய்யும் சிந்தனையானது எவ்வளவு தூரம் மரணபயத்தினால் மக்கள் இவற்றினைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வரக்காரணமாக அமைகிறது.

இஸ்ரேல் கொடுத்த பாடத்தை ஏன் இலங்கை அரசுதான் பின்பற்ற வேண்டுமா தமிழர்கள் பின்பற்றக் கூடாதா, தமிழர்களின் உதவியுடன்

தமிழர்வாழ்வு மலரமுடியாதா, போர் போர் எனச் சொல்லிக்கொண்டு நாலுபோர் முடிந்தாயிற்று. ஐந்தாம் போரும் தொடங்கிவிட்டது. நாங்கள் அனுபவித்தவை இழப்புக்கள், உயிர், உறவுகள், உடமைகள், உலகத்தின் நம்பிக்கை. கல்வி ஒன்றுதான் ஒரு இனத்தின் உயர்வு அது அழிக்கப்பட்டது. பல்கலைக் கழகம் வரை பேனாவர்கள் இன்று பாதாளக் குகைகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும்பலர் பாதாளப் புகைகுழிகளுக்குள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். கட்டாயக் கல்வி என்பதும் இலவசக் கல்வி என்பதும் ஐந்து வயதுப் பாலகனின் கையில் கிடைக்கும் ஒரு கவளம் சோற்றுக்கு இணையாக முடியாது என்ற அகதிகளுக்கு எங்கே கல்வி கிடைக்கப் போகிறது.

நூலகங்கள் எரிக்கப்படலாம் பாடசாலைகள் அகதிமுகாங்களாக இராணுவ வலயங்களாக மாற்றப்படலாம். மக்கள் இனியும் வாழத்தான் வேண்டும். அறிஞர் அண்ணா கூறியது போல் விதைக்குவைத்த நெல்லை உணவுக்குப் பயன்படுத்தக்கூடாது மாணவர்களை அரசியல் என்ற ஒரு பணியில் ஈடுபடுத்தக் கூடாது அவர்கள் கல்வியை முடிக்கட்டும் கோட்பாடுகளில் தெளிவைப் பெறட்டும் சிந்திப்பது எப்படி என்பதனைத் தெரியவைத்த பின் நல்ல அரசியல் வாதிகளாக அவர்களது கைகளில் ஆட்சியை நாம் கொடுக்கத் தேவையில்லை அவர்களே எடுத்துக் கொள்ளுவார்கள்.

அரசியல் ஒரு சகதியல்ல அரசியலை அரசியல்லாபம் தேடும் ஒரு சிலர் சேர்ந்து சகதியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் என்பது புனிதமான சேவை அரசியலை அடாவடித்தனத்துக்கும் அடக்குமுறைக்கும் பயன்படுத்தும் நிலை மாறி அடுத்தவர்களது சுகந்திரத்துக்கு வழி செய்து கொடுக்கும் பணியாக மாற்றப்படுகின்ற பொழுது மரணபயம் நீங்கி மறுமலர்ச்சி ஏற்படுகிறது. அந்தப் பாதையை நோக்கிய எமது பயணம் இனி நன்றாகவே அமையட்டும்.

kanapathipillai.a@thaiveedu.com



HomeLife/Future Realty Inc., Brokerage

<p>Birchmount & Ellesmere</p> <p>\$349,900</p> <ul style="list-style-type: none"> • 4 Bed Rooms • 3 Wash Rooms 	<p>Brimley & Ellesmere</p> <p>For Rent</p> <ul style="list-style-type: none"> • 3 Bed Room • 3 Wash Rooms • 3 Kitchens • Separate Entrance 	<p>Sheppard & Brimley</p> <p>\$119,000</p> <p>Business Unit</p>
<p>Steeles & Staines</p> <p>\$439,900</p> <ul style="list-style-type: none"> • 3 Bed Rooms • 3 Wash Rooms 	<p>McCown & Eglinton</p> <p>Call For Price</p> <ul style="list-style-type: none"> • 3+2 Bed Rooms • 2 Wash Rooms • 2 Kitchens • Separate Entrance <p><small>*Newly Renovated Bottom to Top</small></p>	<p>Midland & Lawrence</p> <p>\$157,900</p> <ul style="list-style-type: none"> • 3 Bed Rooms • 2 Wash Rooms
<p>Downtown Condo</p> <p>X2 & ICE2 ONE BLOOR</p> <p><small>With More VIP Price Condos</small></p> <p>Call NOW</p>	<p>Scarborough Condo</p> <p>Starting Price \$147,800</p> <p>For Sale or Rent</p> <p>Call NOW</p>	<p>Markham Condo</p> <p>Starting Price \$189,000</p> <p>For Sale or Rent</p> <p>Call NOW</p>

RAJ NADARAJAH
Sales Representative

வீடு வரங்க வீடுக
கேள்விகள் தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள்

Direct: 416-333-6115
Office: (905)-201-9977
FAX: (905)-201-9229
E-mail: nanohomes@gmail.com

7 Eastvale Dr., Unit 205, Markham, ON, L3S 4N5
*Independently Owned and Operated, REALTOR®

Buying/Selling Your Home ?

Call Now! Lets Talk!

Direct: 416-333-6115

16 YEARS ஆண்டுகள் தமிழர்களின் போதாவை விற்ற **NaNo Computer** ஸ்தாபனத்தின் வீடுவழிநடத்தப்பட்ட உங்கள் முகவர்

பங்குச் சந்தையில் முதலிடுவது எப்படி

பங்குச் சந்தை பற்றி இதுவரை Fundamental Analysis என்றால் ஒரு உண்மை என்றும் Technical Analysis என்றால் ஒரு நம்பிக்கை என்றும் பார்த்தோம். மேலும் பங்குகளில் முதலீடு செய்யுமுன் அவற்றைப்பற்றி நன்றாக ஆராய்ந்து சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தோம்.


நாம் Technical Analysis செய்வதற்கு சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்களால் சில உருவ அமைப்புகள் உருவாக்கப்படுகிறது. இந்த உருவ அமைப்புகளை வைத்து எவ்வாறு எதிர்கால விலை ஏற்ற இறக்கங்களை எதிர்வு கூறலாம் என்று பார்ப்போம்.

ஒரு பங்கு ஒரு குறிந்த நாளில் 4 வகையான விலைப்புள்ளிகளைப் பதிவு செய்கின்றது. அதாவது காலை 9.30 மணிக்கு சந்தை தொடங்கும் நேரத்தில் முதலாவதாக ஆரம்பிக்கும் விலை Open price ஆகும். பொதுவாக இந்த Open price அதிகமாக யார் முதன் முதலில் அதிக விலையை கேள்வியாக நிர்ணயிக்கிறாரோ அதிலிருந்துதான் ஆரம்பமாகும். இடையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் அன்றைய நாளின் ஒரு நேரத்தில் ஏற்பட்ட அதிகூடிய விலை அந்தப்பங்கின் High Price ஆகும், அதேபோல் அந்த குறிந்த நாளின் ஏதாவது ஒரு நேரத்தில் ஏற்பட்ட மிகக்குறைந்த விலை அந்தப்பங்கின் Low price ஆகும், மாலை 4.00 மணிக்கு சந்தை மூடப்படும் போது கடைசி நிமிடத்தில் ஏற்படும் கடைசி விலை Close price ஆகும், மறுநாள் மீண்டும் சந்தை ஆரம்பிக்கும் போது அன்றைய நாள் தொடக்க விலை அந்த நாளின் Open price, இந்த விலை நேற்றை Close price என்று தவறாக எண்ண வேண்டாம்.

இந்த 4 புள்ளிகளும் ஒரு பங்கு பற்றிய Technial Analysis செய்வதற்கு மிக முக்கியமான புள்ளிகளாகும். இந்த 4 விலைப்புள்ளிகளை பயன்படுத்தி Candle stick எனப்படும் ஒரு வகை உருவ அமைப்பை உருவாக்கி அந்த Candle stick இன் வெவ்வேறு வகை-

யான வடிவங்களை ஆராய்ந்து எதிர்கால விலை ஏற்ற இறக்கங்களை எதிர்வு கூறலாம். மேலும் இந்த 4 விலைப்புள்ளிகளில் ஒன்றை வைத்து Moving Average எனப்படும் மிக முக்கியமான Technical Indicator யும் உருவாக்கி ஒரு பங்கின் எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பதையும் எதிர்வு கூறலாம்.

முதலில் Candle stick எவ்வாறு பங்குச் சந்தைக்குள் வந்தது என்று பார்ப்போம். (தானாக எதுவும் வராத யார், எப்படி கொண்டு வந்தார்கள் என்று பார்ப்போம்). அதாவது



1850ம் ஆண்டளவில் Japan இல் Homma Sakata என்பவரால் அரிசி விற்பனையின் விலை ஏற்ற இறக்கங்களைப் பதிவு செய்யும் ஒரு முறையாக இதனை பயன்படுத்தினார். அதாவது குறித்த நாளிலோ அல்லது மாதத்திலோ அரிசிக்கு சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்களை ஒரு விதமான உருவ அமைப்பு மூலம் பதிவு செய்யும் முறை. (அரிசிக்கும் மென்குவாத்தி Standக்கும் என்ன தொடர்பு என்று கேட்காதீர்கள்) பின்னர் 1920ம் ஆண்டளவில் Steve Nison என்பவரால் மேற்குலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது பங்குச்சந்தையின் விலை ஏற்ற இறக்கங்கள் ஆராயும் ஒரு முக்கிய குறியீடாக நாம் பயன்படுத்துகிறோம்.

மேலும் Candle stick ஐ இரண்டு வெவ்வேறு நிறங்களைப் பயன்படுத்திப் பார்ப்பதன் மூலம் இலகுவாக விலை ஏற்ற இறக்கங்களை கண்டு கொள்ளலாம். அதாவது பச்சை/வெள்ளை நிறமானது பங்கு விலை ஏற்றத்தையும் சிவப்பு/கறுப்பு நிறமானது விலை இறக்கத்தையும் குறித்து நிற்கும். ஒரு Candle stick 4 விதமான விலைப்புள்ளிகளை கொண்டிருப்பதைப் போல் Real body, Upper shadow and Lower shadow எனப்படும் 3 விதமான உருவ அலகுகளையும் கொண்டிருக்கும். படத்தை பார்க்கவும்.

இதே போன்று குறிந்த நாளில் தோன்றும்



கண்ணன் காங்கேசு

அமைப்பு Doji எனப்படும். இந்த Doji யில் Morning Star Doji மற்றும் Evening Star Doji என இரண்டு வகை உண்டு.

மேலும் குறித்த விலை இறக்கத்திற்கு பின்னர் ஒரு Morning Star Doji ஏற்படும் போது அந்தப் பங்கு தொடர்ந்து இறங்காமல் விலை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் இருப்பதாக அனுமானிக்கலாம். அதே போல் நல்ல விலை ஏற்றத்தின் பின்னர் ஒரு Evening Star Doji ஏற்படும் போது தொடர்ந்து விலை ஏறாமல் அடுத்தடுத்த நாட்களில் விலை இறக்கத்திற்கான Indicator என்று எடுத்துக்கொண்டு பங்குகளை வாங்கி வைத்திருந்தால் விற்பதற்கான வழிமுறைகளை ஆராயலாம் (மீண்டும் கூறுகிறேன் விறறால் தான் ஏதாவது மிஞ்சும் இல்லாவிட்டால் சிலநேரம் Account தான் மிஞ்சும்)

கடைசியாக வேட்டைக்காரன் படத்தில் வரும் கவிஞர் கபிலனின் ஒரு நல்ல பாடல் இடைவரிகளைப் பாருங்கள் “காலம் கடந்து போச்சுதென்னு கவலைப்பட்டு ஏங்காதே கனவு ஜெயிக்க வேண்டுமெண்ணா கண்ணை மூடித்தூங்காதே...”

வயது வித்தியாசம் இல்லாமல் நேரம் காலம் பார்க்காமல் செய்யக்கூடிய ஒரே தொழில் பங்குச்சந்தையில் ஒரு சிறிய முதலீடு செய்வதுதான். மேலும் பல வகையான Candle Stick களையும், வெவ்வேறு Technical Analysis ஐயும் தொடர்ந்து பார்ப்போம் மீண்டும் சந்திக்கலாம்.

kannan.kankesu@thaiveedu.com



Stocks Option & Forex

Free Seminar

பங்குச் சந்தையில் இலகுவாக முதலீடு செய்வதற்கு மிகத்தெளிவான விளக்கங்களுடன் தமிழிலேயே கற்பிக்கப்படுகிறது வீட்டில் இருந்துகொண்டே பகுதி நேரமாக மிகக்குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கலாம்



- MOST POWERFUL TRADING TECHNIQUES
- LEARN EXACTLY WHEN TO BUY OR WHEN TO SELL
- LIFE TIME SUPPORT

Kannan Kankesu
416-418-5189

உங்கள் வெற்றி உங்கள் கையில்

வாழ்வு வெற்றி தோல்விகளால் எழுதப்படுகின்றது. வாழ்வின் வெற்றியை பல காரணிகள் நிர்ணயித்தாலும் அடிப்படைக் காரணியாக தனி மனித பொருளாதார வளர்ச்சியும் அதில் நாம் ஈட்டும் வெற்றிகளுமே பிரதானமாக ஒருவரது வாழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்கின்றது.

பொருளாதாரம் என்பது வாழ்வாதாரமாக இருக்கின்றது. இன்றைய உலகில். இன்றைய பொருளாதார நிலைகளைப் பாதிக்கும் காரணிகளாக பல இருந்தாலும் எந்நிலையில் நிலை தளராதிருக்க தனிமனித பொருளாதார நிலை வலுப்பெற்றிருப்பது அவசியமாகும்.

ஒரு நாட்டின் பொருளாதார நிலையோ அல்லது உலக பொருளாதார நிலையோ தனி மனித பொருளாதார நிலையைப் பாதிக்காதிருக்க வேண்டுமானால் தனிமனித பொருளாதாரத்தை உறுதியாக கட்டியெழுப்பும் அடிப்படை விடயங்களை நாம் அறிந்து பின்பற்றுவது அவசியமாகும். புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரிடமும் வெற்றி பெறவேண்டும் என்ற வேகம் 'வெற்றி'யாக மாறி வருகின்றமையைக் காணலாம்.

வெற்றி என்னும் இலக்கை இலட்சியமாக வகுக்கின்றோமேயொழிய அதனது பாதையில் எம் கவனங்கள் நிலைப்பதில்லை. பொருளாதார வெற்றி என்பது பொருளாதார நிர்வாகத்தின் நேர்த்தியிலும் சின்னச்சின்ன வெற்றிகளிலும் தங்கியுள்ளது. எதிர்கால பொருளாதார சுதந்திரத்தை நாம் அடைவதற்கு இன்றைய பொருளாதார அடிப்படை அறிவுடனான திட்டமிடல்கள் உதவுகின்றன. இது குறித்த அடிப்படை அறிவானது எல்லோரிடமும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனினும் அடிப்படை பொருளாதார அறிவின் அவசியத்தை உணர்த்துமுகமாக எழுதப்படுகின்றது இத்தொடர்.

தனி மனித பொருளாதாரச் சுதந்திரம் ஒரு இனக் குழுமத்தினதும் அது சார்ந்த தேசத்தினதும் பொருளாதார வெற்றிக்கு உதவும் என்னும் நோக்கில் தொடரும் இத்தொடர் குறித்த உங்கள் கருத்துக்களை தவறாமல் அறியத்தாருங்கள்.

அடிப்படைப் பொருளாதார அறிவை ஆலோசனைகள் மூலமோ சுயதேடல்கள் மூலமோ பெறுவது அவசியம் எனப் பார்த்தோம். அவ்வாறு பெற்ற அறிவைக்கொண்டு முனையால் உழைத்து எய்தும் பொருளாதார வளர்ச்சிக் கான பாதையினூடாக உங்களை அழைத்துச் செல்ல விளைகின்றேன்.

முன்னேறுவதற்கான உழைப்புகள் இருவகைப்படும்:

- உடலால் உழைத்தல்.
- முனையால் உழைத்தல்.

'உழைத்து முன்னேறினேன்' என உடலால் பாடுபட்டு உழைத்து முன்னேறுபவர்கள் சொல்லும் கதைகளைப் படித்து அவ்வாறு பாடுபடுவதொன்றே வெற்றிக்கான ஒரே வழி என எண்ணுவீர்களாயின் உங்கள் எண்ணத்தை

தொடர் - 1

மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் உடலை விட முனையின் உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்ளுங்கள். Rather work harder work smarter.

பொருளாதார வெற்றியை எய்திய சாதனையாளர்களை எடுத்து ஆராய்ந்தால் அவர்கள் யாவருமே இரண்டாவது வகை உழைப்பாளிகளாகவே இருந்ததைக் காணமுடியும். எத்தகைய உழைப்பிலும் வாய்மை, நேர்மை, தூய்மை இல்லாது போனால் உண்மையான வெற்றியை எய்த முடியாது. அங்ஙனம் வெறுமனே பொருளாதார வெற்றியை பெற்று விட்டால் மட்டுமே அது வெற்றியல்ல. வெற்றி பெற்ற பாதையில் உழைத்திட்ட உழைப்பி-

“

ஒரு நாட்டின் பொருளாதார நிலையோ அல்லது

உலக பொருளாதார நிலையோ

தனி மனித பொருளாதார நிலையைப்

பாதிக்காதிருக்க வேண்டுமானால்,

தனிமனித பொருளாதாரத்தை

உறுதியாக கட்டியெழுப்பும்

அடிப்படை விடயங்களை

நாம் அறிந்து பின்பற்றுவது அவசியமாகும். ”

லுள்ள நேர்மையே அவ்வெற்றியை நிறைந்த மனதோடு உணர வைக்கின்றது. மனம் நிறைவுடனான வெற்றியே உண்மையான வெற்றியுமாகும்.

எவரையும் பாதிக்காமல் எமது நேரத்தையும் உழைப்பையும் வீணாகாமல் சரியான பாதையில் உயர்வதற்கு பொருளாதார, நிதிநிர்வாக, திட்டமிடல் அறிவு இருப்பது அவசியம். வரி விலக்கு திட்டமிட்ட முதலீடுகள் போன்ற பலதரப்பட்ட அறிவும் தனி மனித பொருளாதார வளர்ச்சிக்கு துணைநிற்பவை. நிதி நிர்வாகம் குறித்த அறிவானது அத்தியாவசியமான அறிவாற்றலாகும்.

முதலீடு என்பது மிக எளிமையானது. இலாபம் என்னும் ஒற்றை விடைக்கான கணக்கே முதலீடு ஆகும். முதலீடுகளைச் செய்ய பெருந்தொகையான முதலீட்டுப்பணம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. குறித்த இடத்தில் குறித்த நேரத்தில் மட்டுமே முதலீடுவேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை. முதலீட்டிற்கு மந்திர தந்திரமோ அதிஸ்டமோ தேவையில்லை. முன்னனுபவமோ

நிதியியலில் சிறப்புத் தேர்ச்சியோ இருந்தால்தான் சிறந்த முதலீட்டாளராக இருக்கமுடியும் எனக் கட்டாயமும் ஏதும் இல்லை.

அப்படியாயின் முதலீடுவதற்கு என்ன வேண்டும்?

முதலில் சரியான திட்டம் வேண்டும். உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு சிறந்த திட்டமிடல் முதல்படியாகும். எந்த ஒரு பயணத்திற்கும் முன்பாக திட்டமிடல் அவசியம். ஒரு இடத்திற்குச் செல்வதற்கு தேவையான வரைபடமும் பாதைக்குறிப்புகளும் திட்டமிடலும் முன்னாயத்தப்படுத்துதலும் முக்கியம் வகிப்பதுபோல் எதிர் கால பொருளாதார வளர்ச்சி நோக்கிய பயணத்திற்கும் திடமான திட்டம் அவசியமாகும். இத்திட்டமானது வாழ்வில் எதிர்பாராமல் எதிர்நோக்கும் நெளிவு சுளிவு-

சொக்கலிங்கம் பிரபாகரன்

- வீடு விற்பனைப் பிரதிநிதி -



எம்மில் பலரும் 'எம் வாழ்க்கையில் அதிஷ்டம் கிட்டாதா? திடீர் பணக்காரர் ஆகமாட்டோமா?' என அதிஷ்டலாப சீட்டுகளின் பின் தம் கனவுகளை விரித்து விட்டு காத்திருக்கின்றனர். சின்னச்சின்ன திட்டமிடல்களுடனான பொருளாதார வெற்றிக்கான வழிகள் நிச்சயிக்கப்பட்டதாக எமக்காகக் காத்திருக்கின்றது. அத்திட்டமிடலில் பின்வரும் 10 கட்டளைகள், கொள்கைகளைக் கைக்கொண்டு வெற்றி நோக்கி பயணிப்போமாக. அவையாவன:

(அ) ஆரம்பித்தல்:

- நாளை பார்க்கலாம் என பிற்போடாது இன்றே ஆரம்பித்தல்.
- நமக்காக முதலில் முதலீடுதல்.
- நேரத்தைப் பயன்படுத்தலும் அதை மாறாது பின்பற்றுதலும் (தொடர்ச்சியான பின்பற்றல்கள்).
- அவசரகால நிதியை வளர்த்துக்கொள்ளல்.
- சரியான வாழ்க்கைக் காப்புறுதித் திட்டத்தைக் (Life Insurance) கொண்டிருந்தல்.

(ஆ) தொடர்ந்து செயற்படுதல்:

- வரி செலுத்தும் தொகையை RRSP முதலீடுகள் மூலம் குறைத்தல்.
- சொத்துரிமையாளராதல், கடனாளியாகாதிருத்தல்.
- சரியான நிர்வாகத்தின் கீழ் முதலீடுதல். தொடர்ந்து முதலீடுதல்.

(இ) மேலதிக உதவிகள்:

- குடும்ப பொருளாதார பாரம்பரிய வழிமுறையை உருவாக்குதல்.
- வெற்றியீட்டிடத் தேவையான நம் மனத்திறனை வளர்த்தல்.

மேற்சொன்ன 10 கட்டளைகள் / கொள்கைகள் வெற்றியாளர்களின் வெற்றிக் குறிப்புகளிலிருந்து பெறப்பட்டவை. எந்த பாதையையும் புதிதாக நாம் கண்டுபிடிப்பதைவிட முன்னைய வெற்றியாளர்கள் பயணித்த பாதையிலிருந்து பெறுவது எமது காலத்தையும் முயற்சியையும் வீணாக்காமல் பயன்படுத்த உதவும்.

வெற்றி என்பது தேடுபவனுக்கு தொடு தூரத்தில் உள்ளது. நாடாதவனுக்கோ எட்டாக்கனி. (தொடரும்..)

prabakaran.s@thaiveedu.com

இணைந்து கொள்ளுங்கள்

'தாய்வீடு'

facebookஇல்
www.facebook.com/thaiveedu





இரமணன் திரு
(முன்னாள் பெக் கனடா ஊழியர்)

Telephone and Voice Mail Systems
Voip Phone Systems - Wireless Networks
Surveillance Cameras
Voice and Data Structured Cabling
Professional Cable Fishing for
Residential and Commercial Buildings

416.203.0344



TWO FULL TIME REALTORS ONLY ONE COMMISSION

<p>Sheppard & Neilson</p>  <p>\$ 194,900 2+1 Bedrooms + 2 Washrooms</p>	<p>Mccowan & Steeles</p>  <p>\$ 209,000 2+1 Bedrooms + 2 Washrooms</p>	<p>Markham & Denison</p>  <p>\$ 279,900 2+1 Bedrooms + 2 Washrooms</p>	<p>Westney & Williamson</p>  <p>\$320,000 3 Bedrooms + 3 Washrooms</p>	<p>Brimley & Danforth</p>  <p>\$ 359,900 3+1 Bedrooms + 2 Washrooms</p>
<p>Middlefield & Denison</p>  <p>\$ 445,500 4 Bedrooms + 3 Washrooms</p>	<p>Hardwood & Rosslard</p>  <p>\$ 419,000 4 Bedrooms + 3 Washrooms</p>	<p>Rosslard & Harwood</p>  <p>\$ 439,000 4+2 Bedrooms + 3 Washrooms</p>	<p>Gore & Ebenezer</p>  <p>\$386,000 3+1 Bedrooms + 4 Washrooms</p>	<p>Mccowan & Lawrence</p>  <p>\$ 363,900 3+1 Bedrooms + 2 Washrooms</p>
<p>Brimley & Highglen</p>  <p>\$ 579,400 4 Bedrooms + 3 Washrooms</p>	<p>Chinguacousy & sugarhill</p>  <p>\$ 399,900 4 Bedrooms + 3 Washrooms</p>	<p>Creditview & Wanless</p>  <p>\$ 409,900 3 Bedrooms + 3 Washrooms</p>	<p>Salem & Williamson</p>  <p>\$424,900 4 Bedrooms + 3 Washrooms</p>	<p>Markham & Steeles</p>  <p>\$ 545,000 4 Bedrooms + 4 Washrooms</p>
<p>Markham & Golden</p>  <p>\$359,900 3+1 Bedrooms + 4 Washrooms</p>	<p>Markham & 16th Ave.</p>  <p>\$ 499,000 4 Bedrooms + 4 Washrooms</p>	<p>9th Line & 16th Ave.</p>  <p>\$ 549,000 4 Bedrooms + 3 Washrooms</p>	<p>Markham & Bur Oak</p>  <p>\$605,000 4 Bedrooms + 4 Washrooms</p>	<p>9th Line. & Bur Oak</p>  <p>\$ 445,000 4 Bedrooms + 3 Washrooms</p>

No Intended to solicit Currently Listed Properties or Buyers Under Contract

Experience, Knowledge, Professionalism, Team work & No Pressure



Thamil Suberamaniam
Salesrepresentative
Direct: 416-358-6200

YOUR HOME SOLD GUARANTEED!

LET US YOUR HOME FAST AND FOR THE BEST PRICE!



Mugunthan Nadarajah
Salesrepresentative
Direct: 416-276-8025



HomeLife/Future Realty Inc. Brokerage*

7 Eastvale Dr, Suit 205, Markham ON. L3S 4N8
Bus : 905-201-9977 Fax : 905-201-9229
www.realhouse.ca

*Independently Owned and Operated

SOLD

புதிய முகவரி தேடும் உங்களுடன் முகவர்களாய் நாங்கள்

காப்புறுதியில் ஏற்படும் குழப்பங்கள்

கேள்வி - பதில்

எனது மனைவியார் வயது 42. கடந்த 2 வருடங்களில் 80 இறாத்தல் எடை குறைந்துள்ளது. இவருக்கு காப்புறுதி மனு செய்யலாமா?

வயது குறைவு, எடை குறுகிய காலத்தில் அதிகப்படியாக குறைந்தபடியால் மருந்துவரீதியாக காப்புறுதி அளிப்பது சற்றுக் கடினமாக இருக்கும். காரணம், இந்த மாதிரியான திடீர் நிறைக்குறைவு சலரோக வியாதி, அதிகப்படியான யோசனை காரணமாக அல்லது வேறு ஏதாவது தீராத வியாதி காரணமாக ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு உண்டு. பதிலாக, மருத்துவரீதியின்றி கொடுக்கும் காப்புறுதி திட்டத்தில் இந்த கேள்விகள் கேட்கப்படமாட்டாது என்ற காரணத்தால் உடனேயே அமுலுக்கு கொண்டுவரும் காப்புறுதி வெவ்வேறு நிறுவனம் மூலம் அதிகப்படியாக \$375,000 வரை விண்ணப்பிக்க முடியும். மருத்துவ ரீதியாக விண்ணப்பிக்க முயன்று நிராகரிக்கப்பட்டால் இந்த இரண்டாவது வகை திட்டத்தினை மனுச்செய்யமுடியாது. ஆனால் 2 வருடத்திற்கு பின் அமுலுக்கு கொண்டு வரும் காப்புறுதி திட்டத்திற்குத் தான் மனுச் செய்யலாம். இதற்கான மாதாந்த கட்டுத் தொகை சற்று அதிகமாக இருக்கும்.

எனது நண்பருக்கும் எனக்கும் ஒரே வயது. ஆனால் அவர் \$250,000 இற்குக் கட்டும் தொகை \$200,000 இற்கு நான் கட்டும் தொகையிலும் பார்க்க குறைவு. இது நியாயமா?

அநேகமான நிறுவனங்கள் அதிகப்படியான காப்புறுதிக்கு மனுச்செய்யும்போது "Preferred Plus" அல்லது "Elite" என்ற வகையில் தேக

நிலை மிகவும் சிறப்பாக இருந்தால் மட்டும் மாதாந்த அல்லது வருடக் கட்டுப்பணத்தை கொடுக்கின்றன. அத்துடன் மனுச்செய்யும் திட்டத்தைப் பொறுத்து வருடாந்த கட்டுப்பணத்தை செலுத்தும்போது ஏறத்தாழ 11 மாதத்திற்குரிய கட்டுப்பணத்தை மட்டும் அறவிடுகிறார்கள். உதாரணமாக உங்கள் மாதாந்த கட்டுப்பணம் \$100ஆக இருப்பின் வருடாந்த கட்டுப்பணம் ஏறத்தாழ \$1,110ஆக இருக்கும். இந்த கழிவிற்கும் காப்புறுதிக்கும் ஒருவித தொடர்பும் கிடையாது.

காப்புறுதிக்கு ஆரம்பத்தில் நான் மனுச்செய்யும் போது புகையிலைப் பதார்த்தங்கள் ஒன்றும் உபயோகிக்கவில்லை. ஆனால் காப்புறுதி ஒப்பந்தம் கிடைத்து 3 வருடங்களிற்கு. பின்னர் புகையிலை உபயோகிக்கிறேன். இதன் காரணமாக எனது மாதாந்த கட்டணத்திலோ அல்லது காப்புறுதி ஒப்பந்தத்திலோ ஏதும் பாதிப்பு ஏற்படுமா?

இந்த உபயோகம் பற்றி உங்கள் குடும்ப வைத்தியரிடம் அறிவித்து வைப்பது நல்லது. காரணம், ஏதாவது காரணம் கொண்டு நிறுவனம் குடும்ப வைத்தியரிடம் உங்களைப் பற்றிய தகவலைக் கேட்க முயற்சித்தால் அது நிச்சயமாக உங்களுக்கு சாதகமாக அமையும். அத்துடன் உங்கள் கட்டணத்திற்கோ அல்லது காப்புறுதி ஒப்பந்தத்திற்கோ ஒரு விதமான பாதிப்பும் ஏற்படாது. மாறாக ஆரம்பத்தில் புகையிலை பதார்த்தம் உபயோகித்து முற்றாக நிறுத்தியிருந்தால் அதையும் குடும்ப வைத்தியரிடம் அறிவிக்கவும். 1 வருடத்திற்கு

மேல் தொடர்ச்சியாக புகையிலை பதார்த்தம் உபயோகிக்கவில்லை என நிரூபித்தால் ஏறத்தாழ மாதாந்த கட்டணத்தில் 45 சதவீதம் கழிவு ஏற்படும். அது உங்களுக்கு சாதகமாக அமையும்.

இங்கிலாந்தில் இருக்கும் எனது சகோதரருக்கும் எனக்கும் சலரோகம் இருக்கிறது. அவர் தவணைக் காப்புறுதிக்கு மனுச்செய்தபோது காப்புறுதி மனுச்செய்தபடி அளிக்கப்பட்டது. ஆனால், எனக்கு மனுச் செய்த மாதாந்த கட்டுப்பணத்திலும் பார்க்க சற்று அதிகமாக அறவிடப்பட்டது. காரணம் என்ன?

இங்குள்ள தவணைக்காப்புறுதி தவணைக்காலம் முடிந்ததும் நீடிக்க அனுமதிக்கிறார்கள். அத்துடன் நீங்கள் விரும்பினால் இதை ஆயுள் காப்புறுதியாக 100 வயது வரை (ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை தவிர) மருத்துவ ரீதியின்றி மாற்றக்கூடிய சலுகையுண்டு. ஆனபடியால் எதிர்காலத்தில் இப்படி மாற்றும்போது நிறுவனத்திற்கும் சவாலை (Risk) ஏற்படுத்தும். ஏனெனில் சலரோக வியாதி இலகுவில் குறுகிய காலத்தில் மாறக்கூடிய வியாதியல்ல. அதை கட்டுப்பாட்டுக்குள் வைக்காவிடின் அது வேறு ஏதாவது பாதிப்பான வருத்தங்களான Kidney Failure, நிரந்தர ஊனம் ஆகியவற்றை உருவாக்கும். இதை கருத்தில் கொண்டே நிறுவனமும் உங்கள் மாதாந்த கட்டுப்பணத்தை சற்று அதிகமாக ஆரம்பத்திலேயே அறவிடுகிறார்கள். ஆனால் இங்கிலாந்தில் இந்த மாதிரியான தவணைக்காப்புறுதித் திட்டம் கிடையாது. குறிப்பிட்ட தவணை முடிந்ததும் காப்புறுதி ரத்து செய்யப்படும். ஆனபடியால்



சக்திவேல்

- ஆயுட் காப்புறுதி முகவர் -

நிறுவனத்திற்கும் பெரும்பாலும் நட்டம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு இல்லை. ஏனெனில் குறிப்பிட்ட தவணைக்குள் மரணம் ஏற்படுவது மிக மிக குறைவு.

எனது வயதுபோன தாயாருக்கு இந்த வருட ஆரம்பத்தில் காப்புறுதிக்கு மனுச்செய்தேன். ஆனால் இதுவரை நிறுவனத்திடமிருந்து ஒருவித பதிலும் இல்லை. விசாரித்தபோது "உங்கள் தாயாரின் குடும்ப வைத்தியரிடமிருந்து இது வரை ஒரு வித பதிலும் கிடைக்கவில்லை," குடும்ப வைத்தியரிடம் விசாரித்தபோது "நேரமில்லை நிறைய விடயங்கள் எழுத வேண்டியிருக்கிறது" என்றார். இந்த முறையில் இதை விரைவுபடுத்த வேறு ஏதாவது வழி இருக்கிறதா?

இரண்டு வழியிருக்கிறது. முதலாவது உங்கள் தாயாருக்கு எந்த Pharmacyஇலிருந்து மருந்துகள் எடுக்கிறீர்களோ அவர்களுக்கு எழுத்து மூலம் காப்புறுதி நிறுவனத்திற்கு நேரடியாக என்னென்ன மருந்துகள், எந்த காரணத்திற்கு, எவ்வளவு காலமாக உபயோகப்படுத்துகிறார்

46ம் பக்கம் பார்க்க...

சக்தி என்றால் காப்புறுதி



1983ஆம் ஆண்டிலிருந்து காப்புறுதித்துறையில் முழுநேர நெறியான சேவை

"சகல காப்புறுதி நிறுவனங்களினதும் பிரதிநிதி"

- ▶▶ பாரபட்சமின்றி எந்த நிறுவன திட்டமாக இருப்பினும் தெளிவான துல்லியமான இலகுவில் கிரகிக்கும் வண்ணம் விளக்கம்.
- ▶▶ 10,000 இற்கும் மேற்பட்ட திருப்திகரமான வாடிக்கையாளர்கள்
- ▶▶ 160 துரித காப்புறுதி இழப்பீடுகள். 30 நிரந்தர ஊன இழப்பீடுகள்
- ▶▶ எனது வாடிக்கையாளர் பட்டியலில் ஒருசில
 - வருமான வரி இலாகா, கணக்கியல் சோதனையாளர்கள் (Revenue Canada Auditors) .
 - நிதியமைச்சு அதிகாரிகள் (Ministry of Financial Services),
 - காப்புறுதி பிரதிநிதிகள், அவர்கள் குடும்ப அங்கத்தவர்கள், முதியோர், சிறார்கள்,
 - பிரபல வர்த்தகர்கள், குடும்பத்தவர்கள்,
 - பிரபல எழுத்தாளர்கள்,
 - வைத்தியர்கள்,
 - வழக்கறிஞர்கள்
- ▶▶ 85 வயதுக்குட்பட்ட எவருக்கும், எச்சுழ்நிலையிலும், நிச்சயமாக காப்புறுதியளிக்கும் திறமை (நிறுவனங்களின் நிபந்தனைப்படி)
- ▶▶ எக்காப்புறுதித் திட்டமாக இருப்பினும், விளக்கத்துடன் மன ஆறுதல் திட்டமாக பெற்றிட தயங்காமல் நாடுங்கள்
- ▶▶ மருத்துவ ரீதியின்றி 375,000 வரை காப்புறுதி

- சக்திவேல் -

தொலைபேசி: 416.706.3530, 905.428.9299, 905.763.8912

Fax: 905 428 9307 Email: george14@sympatico.ca

மன்னிக்கவும்!

வாகனக் காப்புறுதி (Car Insurence), தீ காப்புறுதி (Fire Insurance) செய்வதில்லை!

மருத்துவ ரீதியின்றி ஆயுள் காப்புறுதி

.85 வயதிற்குட்பட்ட எவரும் \$375,000 வரை மனுச்செய்யலாம்.

.சலரோகம், சலரோக தடுப்பூசி, மாரடைப்பு, இரத்த அழுத்தம் (BLOOD PRESSURE), கொழுப்பு சத்து கூடியுள்ளவர்கள் (HIGH CHOLESTEROL).

.பகுதி ஊனம், நிரந்தர ஊனம் உள்ளோர்.

.மற்ற காப்புறுதி நிறுவனங்களினால் நிராகரிக்கப்பட்டோர்.

.நிறை கூடியுள்ளோர் (OVER WEIGHT)

.அதிகூடியான கை கால் வலி, மூட்டு வலியுள்ளோர்.

உங்கள் வருத்தங்களை பொறுத்து, நிலவரத்தை பொறுத்து தகுந்த காப்புறுதி திட்டத்தை நிச்சயமாக அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

சக்திவேல்

416 706 3530



Kuga Raveendrarajah
Broker

Direct: **416-843-8585**



\$444,900
Morningside & Finch
4 Bedrooms 3 Washroom

வீடு வாங்க விற்க



\$399,999
Brimley & Denison
3+1 Bedrooms 4 Washroom



Mathan Selvendarakumaran
Sales Representative

Direct: **416-625-2870**



\$79,900

Davis Dr / Yonge

Cafe



HomeLife Today Realty Ltd., Brokerage*

31 Progress Ave., Suite 210, Toronto, ON, M1P 4S6

Bus: **416-298-3200**

*Independently Owned and Operated, Realtor

இலங்கையிலும் கனடாவிலும் தச்சுவேலையில் பல வருடம் அனுபவம் வாய்ந்தவர்களினால்

- **Basement**
Complete Basement
Separate Entrance Cutting
Window Cutting
- **Kitchen**
Custom Kitchen Cabinets
Kitchen Modification
Kitchen Backflash
Counter tops Granite and Wood
- **Bathroom**
Custom Bath Cabinets
Bathroom Modification
Counter Tops Granite and Wood

- **Floor**
Hardwood Flooring
Laminate Flooring
Vinyl Tiles
Ceramic Tiling
Carpet
Stairs
- **Wall and Ceiling**
Painting
Crown Mouldings Work
Ceiling and Stucco Work
- **Back Yard**
Custom Deck with Design
Fence Work
Storage


- **Repairs**
Plumbing Repairs
Basement Repairs
Kitchen Cabinet Repairs
Bathroom Repairs
Floor Sanding and Polishing
Door and Window Replacement & Repair
Kitchen and Washroom Fan (Exhaust) Changing
Washing Machine and Dishwasher Fixing

Arul
RENOVATION

Expert in Sri Lankan & Canadian Carpentry

6 Months or 1 Year
No Payment
No Interest
some conditions may apply

5200 Finch Ave. East, Unit 304,
Toronto, ON. M1S 4Z5
Tel : 416-728-2222/416-268-2993



Quality • Commitment • Satisfaction

இடைநிறுத்தப்பட்ட

EcoEnergy திட்டம் தொடருமா?

முன்னைய கட்டுரையில் நாம் எப்படி சரியான முறையில் ஒப்பந்த காரர்களை ஒப்பந்தம் செய்வது போன்ற விடயங்களை ஆராய்ந்திருந்தோம். இக் கட்டுரைக்கு தங்கள் கருத்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக் கட்டுரையின் முக்கிய நோக்கமாக ஏப்பிரல் மாத இறுதியில் மத்திய அரசால் இடைநிறுத்தப்பட்ட EcoEnergy திட்டத்தைப் பற்றிப் பார்ப்போம்.

இத் திட்டத்தைப் பற்றி முன்னர் நீங்கள் அறிந்திருக்காவிடில்...

'EcoEnergy' எனப்படும் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட வேலைத் திட்டத்தின் நடைமுறைச் செயற்பாடே Energy Audit ஆகும். இதனால் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டுத் திருத்த வேலைகளைச் செய்து சக்தி விரயத்தைக் கட்டுப்படுத்த முடியும். பின்னர் அதற்கான ஒரு ஊக்கத் தொகையாக அரசாங்கம் 'Rebate' மூலமாக ஒரு தொகையை வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்குகிறது. இதைச் செய்வதன் மூலம் கனடா, புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தும் உலக வேலைத்திட்டத்தில் அதன் பங்கைச் செலுத்துகின்றது. வீட்டு உரிமையாளர்கள் rebate பெறுவதோடு மட்டுமல்லாமல் மாதாந்தம் தங்கள் சக்தி விரயத்தைக் கட்டுப்படுத்தி பணத்தையும் சேமிக்க முடியும்.

மத்திய அரசினால் தொடங்கப்பட்ட இவ் வேலைத் திட்டத்தில் முடிவுத் திகதியாக மார்ச் 31, 2010 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் வீட்டு உரிமையாளர்களை கவர்ந்து விடவே மேலும் பலர் இத் திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள். கவர்ச்சிகரமான பணத்தொகை மக்களை தங்கள் வீட்டு வேலைகளை திருத்தி சக்தியை சேமிக்க ஊக்கப்படுத்தியது. அரசாங்கம் எதிர்

பார்த்ததை விடவும் அதன் வளர்ச்சியும் வெற்றியும் பல மடங்காக இருந்தது. இத்திட்டத்திற்காக அதற்குரிய பணத்தை அரசாங்கத்தால் ஒதுக்கமுடியவில்லை என்ற காரணத்தை முன்நிறுத்தி, மத்திய அரசு இவ்வேலைத் திட்டத்தை மார்ச் 31, 2010ஆம் ஆண்டுடன் இடைநிறுத்தியுள்ளது. இவ்வறிவித்தலை மார்ச் மாதத்தின் இறுதிநாளான 31ஆம் திகதி அன்று மத்திய அரசு அறிவித்தது. சரியாக ஓர் ஆண்டிற்கு முன்னதாகவே இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இத்திட்டத்தில் பங்குகொள்ள எண்ணியிருந்த பலர் ஏமாற்றமடைந்துள்ளனர். முன்னரே இத்திட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டோர் எவ்வித மாற்றங்களுக்கும் உள்ளாகாமல் முழுமையான பயனை அடையமுடியும்.

மத்திய அரசின் இத்திட்டத்தில் மாநில அரசுகளும் தங்கள் பங்களிப்பைச் செய்திருந்தன. ஒன்றாயோ அரசு மத்திய அரசு செலுத்தும் அதே மடங்கு தொகையை வீட்டு உரிமையாளர்களுக்குச் செலுத்தியது. மத்திய அரசினால் இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டதினால், மாநில அரசுகளும் செய்வதறியாது இத்திட்டத்தை உறங்கு நிலையில் வைத்திருந்தார்கள். ஆனால் நல்ல ஒரு செய்தியாக, பல மாநில அரசுகளைப் போல், அவர்களைத் தொடர்ந்து, ஒன்றாயோ அரசும் இத்திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டியிருக்கின்றது. மாநில அரசு ஏப்ரல் 14ம் தேதி இச் செய்தியை வெளியிட்டிருந்தது. இவ்வறிவித்தலின் படி ஒன்றாயோவில் வசிப்பவர்கள் தொடர்ந்தும் இத்திட்டத்தில் பங்கெடுத்து அதற்கான ஒன்றாயோ அரசு வழங்கும் rebate தொகையைப் பெறமுடியும்.

"Due to the sudden nature of the federal announcement to cancel a partnership program, Ontario is reviewing its options to create and deliver effective conservation programs to Ontarians. Until such time a decision is

made and notice given, Ontario will continue to fund new pre-retrofit audits. This means we will continue to pay 50% of your home's audit, up to \$150. Audits will qualify you for up to \$5,000 in provincial retrofit grants. Please continue to check back here for further information and updates" source: <http://www.mei.gov.on.ca/en/energy/conservation/ohesp/>

மத்திய அரசு இத்திட்டத்திற்கு அதி கூடிய தொகையாக \$5,000 டொலர் வரை அறிவித்திருந்தது. பல மாநில அரசுகள் இதற்கு ஏற்ப தங்கள் பங்களிப்பையும் வழங்கியிருந்தன. ஒன்றாயோ அரசு இதற்கு முன்னோடியாக மத்திய அரசின் தொகைக்கு சமமான தொகையை வழங்கியிருந்தது. மத்திய அரசால் இத்திட்டமானது இடைநிறுத்தப்பட்டிருக்கின்ற வேளையில் நாம் மாநில அரசால் வழங்கப்படும் தொகையை மட்டுமே பெற முடியும்.

ஒரு வீட்டின் உரிமையாளர் மிகக் கூடிய தொகையாக \$5,000 டொலரை இப்போது பெறமுடியும். அதாவது,

Furnace	\$625 - \$770
Attic A/C	\$125 - \$750
Toilet	\$65
Basement Insulation	\$1,250
Wall Insulation	\$1,750

என அதனுடைய தொகை அமைகிறது. அத்துடன் இத்திட்டத்தில் இணைந்து கொள்ள செலுத்தப்படும் தொகையிலிருந்து மீள்தொகையாக \$150 டொலரை ஒன்றாயோ அரசு தொடந்தும் வழங்குகின்றது. நீங்கள் ரொறன்-ரோவில் வசிப்பவராயின் குறிப்பிடப்பட்ட சில திருத்த வேலைகளுக்கு \$1000 டொலர் வரை மேலதிகமாகப் பெறமுடியும்.

நாம் எமது சக்தி விரயத்தைக் கட்டுப்படுத்த எல்லா வழிமுறைகளையும் பின்பற்றவேண்டும்.

பிரபா சின்னா



அரசாங்கத்தினால் அறுமுகப்படுத்தும் திட்டங்களில் பங்கெடுத்துக்கொள்வது பல நன்மைகளைத் தரும். காலப்போக்கில் சக்தியின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகத் தென்படுகின்றன. அதற்கு அமைய நாம் இத்திட்டத்தில் பங்கெடுத்து சக்தி விரயத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் சக்தி விலை அதிகரிப்பைச் சமாளித்துக் கொள்ள முடியும்.

இவ்வேலைத்திட்டத்தை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டி நாம் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கலாம். குறைந்த வருமான முள்ளவர்களைச் சென்றடையும் மிக நல்லதொரு வேலைத் திட்டமாக இத்திட்டம் விழங்குகிறது. இத்திட்டம் மேலும் மேலும் வளர்வதனால் பல நன்மைகள் உருவாகும். Global Warmingஐ கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் வீட்டு உரிமையாளர்களின் பங்காகக் கூட இது அமைகிறது. எனவே நாம் இதற்கான ஆதரவை மத்திய மாநில அரசுகளுக்கு தெரிவிப்பதன் மூலம் நாம் அனைவரும் நன்மை அடைய முடியும்.

இக்கட்டுரை குறித்த விமர்சனங்களைத் தகவல்களை எமது மின்னஞ்சலுக்கு அறியத்தருவதன் மூலமாக அதற்கான பதிலைப் பெறமுடியும்.

அடுத்த இதழில் மேலும் பல தகவல்களுடன் உங்களைச் சந்திப்போம்.

prabha.sinna@thaiveedu.com

காப்புறுதியில் ஏற்...

44ம் பக்கத் தொடர்ச்சி...

என்றும் இந்த மருந்துகளில் ஏதாவது மாற்றங்கள் இருந்தனவா என்றும் அனுமதி கொடுத்தால் இந்த சிரமம் ஏற்படுவதை ஓரளவு குறைக்கலாம்.

இரண்டாவது வழி 4 அல்லது 5 வைத்தியர்கள் உள்ள Walk in Medical Clinicஇல் சிகிச்சைக்கு சென்றால் ஏதாவது ஒரு வைத்தியர் நிச்சயமாக தேவையான தகவலை விரைவில் கொடுப்பார். பொதுவாக இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் 2 மாதத்திற்கு மேல் ஒருவித பதிலும் வராவிடின் உங்கள் தாயாரின் மனுப்பத்திரம் மூடப்பட்டு, அந்த பத்திரத்திற்கான மாதாந்த கட்டுப்பணமும் திருப்பி அனுப்பப்படும். அத்துடன் 4 அல்லது 5 மாதமுடிவில் காப்புறுதி ஒப்பந்தம் அளிக்கப்பட்டால் நிறுவனத்தை பொறுத்து அந்த காலவரையில் ஒருவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தவேண்டும். மாதாந்த கட்டுப்பணத்தை திரும்பி அனுப்பிய

நாளிலிருந்து காப்புறுதி ஒப்பந்தம் கொடுக்கும் வரையிலான இடைவேளையில் தீவிர மரணம் ஏற்படின் உங்கள் தாயாரின் காப்புறுதி இழப்பீட்டுத் தொகையும் கிடைக்கப் போவதில்லை. இந்த மாதிரியான சம்பவம் மொன்றியாலில் ஒரு சில வருடத்திற்கு முன் ஏற்பட்டது. இதன் காரணமாக வாரிசு தாரராக நியமிக்கப்பட்ட மகன் குடும்ப வைத்தியருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து மனுச்செய்த \$100,000இனை மீள்பெற்றார்.

பொதுவாக ஒவ்வொரு காப்புறுதி நிறுவனமும் விண்ணப்பிக்கும் காப்புறுதி தொகையில் 40 வீதத்திற்கு மட்டும் பொறுப்பொடுத்து மீதி 60 சதவீதத்திற்கான பொறுப்பை வேறு ஒரு நிறுவனத்திடம் பொறுப்பளிப்பார்கள். இந்த இரண்டாவது வகை நிறுவனத்தையே ஆங்கிலத்தில் RE INSURERS என்று அழைப்போம். ஒரு சில நிறுவனங்கள் ஏறத்தாழ 6 RE INSURERS உடன் ஒப்பந்தம் செய்திருக்கிற படியால் நிறுவனங்களுக்கிடையில் போட்டி

என்று வரும் போது குறைந்த விலையில் காப்புறுதி பெற்றுக் கொள்ளும் வசதியும் ஏற்படுகிறது. கனடாவை பொறுத்தவரை ஒரு காப்புறுதி நிறுவனமும் Bankruptcy செய்ய முடியாது. இந்த மாதிரியான கெடுபிடியான சட்டங்கள் வேறு ஒரு நாட்டிலும் கிடையாது

என்று குறிப்பிடும்போது அது நிச்சயமாக மன ஆறுதலை எமக்கு கொடுக்கும் என்றால் மிகையாகாது.

saththivel@thaiveedu.com

கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம்

நடை பவனி
Canadian Tamils' Chamber of Commerce Presents Walk-A-Thon

June 05, 2010

காலை 7:30

Birchmount & Finch

3159 Birchmount Road

Santha - 416-200- 5470, Kalyani- 647-296-7157,

Sri - 416-918-9771, Ken - 416- 294-9322.

First step to receiving Provincial and Toronto rebates is an

ENERGY AUDIT

Prabha Sinna

Tel: 416.655.9464

Do the pre-audit > Do the retrofit > Do the post-audit > Get the cheque in the mail

THINKING OF BUYING OR SELLING

\$285,000  Markham/Denison	\$329,000  Morningside/Sewells	\$210,000  Ellesmere/Orton Park	\$509,000  Open House Sat 2-4PM 9th Line/Reeves Way
\$587,990  Good Investment Yonge/Sheppard	\$279,900  Brock/Rosland	\$359,000  Brimley/Steeles	\$577,500  Bank Sale Bayview/Elgin Mills

NEW RELEASE CONDOS!!

One Floor PEARS encore

This is Your Fantasy

Tridel Westvillage

nexus Condos

nexus NORTH

Krish Sivapatham is a VIP Sales Rep. He can get you a Unit VIP Discount Price.. Don't Miss This Golden Opportunity.....!!! Many More Investment Condos In GTA and Markham Call Krish For VIP Discount Price & Floor Plan

More Houses Visit
www.krishhome.ca

HOMELIFE
HIGHER STANDARDS

Krish Sivapatham
Sales Representative
Full Time Realtor
Direct : 416-895-4457
HomeLife/ Future Realty Inc.,
Brokerage
205 - 7 Eastvale Dr, Markham, ON, L3S 4N7
Bus:905-201-9977 Fax: 905-201-9229
Independently Owned and Operated, REALTOR
This is not intended to solicit properties currently under contract/ some conditions may apply/ I Do Not Represent The Developer



வீடு வாங்கவும், விற்கவும்.....

Listing of the Week!

\$459,900

9th Line/North Of 407

4 Bedrooms, 3 Washrooms
Beautiful 4 Years All Brick Home,
Detached Double Garage,
Double Door Entry, 9 Ft Ceiling,
Hardwood Floors, Lot Of Pot Lights,
Newly Painted, Great Location,
Close To Hwy 7/407,
Schools, Shopping.

\$579,900

14th And 9th Line

4 Bedrooms, 4 Washrooms
Built Less Than 5 Years By Starlane

\$99,900

Nelson/Sheppard

2 Bedrooms, 2 Washrooms
Ideal For First Time Buyers

\$329,999

Markham/Eglinton

2+1 Bedroom, 2 Washrooms
5 Years Old Town Home

\$129,900

Kennedy/Hwy 401

1+2 Bedrooms, 2 Washrooms
Ideal For First Time Buyers

சகல விதமான
படிவங்களும்
நிரப்பிக்
கொடுக்கப்படும்

இரஞ்சன் or
செல்வா
416.816.1220

RED CARPET
Royal Realty Ltd., Brokerage
INDEPENDENTLY OWNED AND OPERATED

Real Estate Services

RANJAN FRANCIS XAVIER
Sales Representative
Cell: 416.816.1220
Office: 416.284.5555
880 Ellesmere Road, Suite 204, Scarborough, ON.



வளமான வாழ்விற்கு வதிவிடம் வாங்கிட.....

Arajen Beauty Centre

- Make Up
- Hair Style & Hair Care
 - Dying & Highlighting
- Bridal Make Up & Arangetram
- Skin Care (All Kind of Facial)
 - Threading & Waxing
 - Skin Treatment
 - Nail Art
- Dress Making (Saree & Blouse)
 - Permanent Hair Removal
 - Pedicure, Manicure
 - Mehindi
- Bouquet, Sadainagam
- Cryotherapy
- Micro Dermabrasion

Beauty Classes

அழகியல் கலையை கற்க
விரும்புகிறீர்களா? எங்களது கலை
வகுப்புகளில் இணைந்து
கொள்ளுங்கள்

Certificate Courses & Seminars

அரஜன் அழகு நீலையம்

2605-A Eglinton Ave. E., Scarborough, ON M1K 2S2

(இரா சுப்பர் மார்க்கட் மேல் மாடியில்)

Tel: 416.509.7978

Web: www.arajenbeauty.ca, E-mail: sasi@arajenbeauty.ca

இப்போது ஆண்களுக்கான சேவைகளும்

பாதநாட்டிய வகுப்புகள்

வகுப்பு நடைபெறும் இடம்:



A1 ACME PHOTO
Brimbly & Eglinton

Contact: Malini Para
416 - 997 24 28



நாம் அழகாய் இருக்க

கைகளைச் சுத்தம் செய்தல் (Manicure)

கை விரல்களும், நகங்களும் சுத்தமாகவும் அழகாகவும் தோன்றும்படி செய்ய அழகுபடுத்தும் முறைகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். கவனக் குறைவாலும் கால்சியத்தின் பற்றாக்கல் குறையினாலும் நகங்களில் பல குறைகள் உண்டாகலாம். அத்துடன் பாத்திரம் துணிகள் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் Liquidகளாலும் பல குறைபாடுகள் தோன்றலாம்.

குறைவான இரத்தத்தாலும், நகப்பூச்சுக்களை அடிக்கடி மாற்றி உபயோகிப்பதாலும் நகங்களில் குறைகள் ஏற்படலாம். முகத்தை 'மேக்கப்' செய்து அழகுபடுத்திக் கொண்டு, பிறர் மெச்சும்படி வாழ நினைப்பவர்களில் பலர் இதில் கவனம் செலுத்துவதில்லை. இது தவறு கை, கால்களில் சுருக்கங்களும் நகங்களில் கோளாறுகளும். அவர்களின் வயதைக் காட்டிவிடுவதுடன் விகாரமாகவும் விளங்கும். இதனால் கைகளுக்கு Manicure செய்து கொள்வதும், கால்களுக்கு Pedicure செய்து கொள்வதும் மிகவும் அவசியம் அகும்.

தேவையான பொருட்கள்:

Nail Cutter: நகங்களை வெட்டவும் நக ஓரத்திலுள்ள தோலை வெட்டவும் உதவும். க்யூடிகல் புஷர் (Cutical Pusher) நகத்தில் அடிப்பாகத்திலுள்ள இறந்த திசுக்களை (Dead Tissues) அகற்றப் பயன்படும்.

Cutical Stick: நகங்களின் உட்பாகத்திலுள்ள அழுக்கை எடுக்க உதவும் உருண்டையான மெல்லிய குச்சி போல் நுணி சற்றுக் கூர்மையாக இருக்கும்.

Hoot blade: நக ஓரங்களிலிருந்து திசுக்களையும் அழுக்குகளையும் அகற்ற உதவும்.



க்யூடிகல் ரிமூவர் (Cutical Remover): நக ஓரங்களில் உண்டாகும் கடினமாக தோல் பகுதியை அகற்றப் பயன்படுவது தான் இது.

இவற்றுடன்...

- பஞ்சு
- நகப் பாலிஷ் ரிமூவர்
- நகம் வெட்டி
- க்யூட்டிகல் கிரீம்
- அமோனியா சிறிதளவு
- டெட்டோல்
- நைட்ரஜன் பராக்கைசு
- போரக்ஸ் பவுடர்
- நகப் பாலிஷ்

செய்முறை:

கை விரல்களை ஒரு துணியின் மேல் வைத்து நகப்பாலிஷ் ரிமூவரினால் சுத்தம் செய்யவும். நகத்தை அழகாக வெட்ட

தொடர் 09

வேண்டும். வெட்டும் போது, முதலில் வலப் புறத்திலிருந்து, நடுப்பகுதி நோக்கியும், பின் இடப் புறமிருந்து நடுப்பகுதி நோக்கியும், பின் நடுப்பகுதியையும் வெட்ட வேண்டும். எப்படி வெட்டினோமோ அப்படியே File ஆல் லேசாகத் தேய்த்து விட வேண்டும்.



இதன் பின் அளவான சூடான நீரை ஒரு பெரிய கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு, அதில் டெட்டோல் 4 துளிகள், நைட்ரஜன் பராக்கைசு 1 மேசைக்கரண்டி, அமோனியா 5 துளிகள், போரக்ஸ் பவுடர் 1/2 தேக்கரண்டி, இவற்றை விட்டு நன்றாகக் கலக்கிக் கொள்ள வேண்டும். விரல்கள் மூழ்கும் அளவுக்கும் கிண்ணத்தினுள் கைகளை வைக்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு கைகளை வெளியே எடுத்துக் சுத்தமான துணியினால் தண்ணீரை ஒற்றி எடுக்க வேண்டும்.

இப்போது கைகள் மிக மென்மையாக இருக்கும் கியூட்டிகல் ரிமூவரால் இறந்த கலங்களை மிக கவனமாக பிடுங்கி எடுக்க வேண்டும். பின் Cutical Stick ஆல் நகங்களில் உட்பாகத்திலுள்ள அழுக்கை எடுக்க வேண்டும்.

க்யூடிகல் புஷரால் நகத்தின் அடிப்பாகத்தை தள்ள வேண்டும். Hoot Blade ஆல் நக ஓரங்களில் இறந்த திசுக்களையும் அழுக்குகளையும் அகற்ற வேண்டும். இதன் பிறகு Manicure Scrup கைகளில் போட்டு மசாஷ் செய்யவும். பின் Massage Cream போட்டு மசாஷ் செய்யவும்.

விரல் மசாஜ்:

ஒவ்வொரு விரலின் மேற்பாகத்திலும் நக நுணியில் தொடங்கிச் சுற்று வட்டமாகத் தேய்த்து, மணிக்கட்டில் விரல்கள் சேரும் வரை மசாஜ் செய்ய வேண்டும்.

மணிக்கட்டை நன்கு சுழற்ற வேண்டும்.

ஐந்து விரல்களையும் ஒரே சமயத்தில் மடக்கி விரிக்க வேண்டும்.

சிட்டிகை போடுவது போல் எல்லா விரல்களினாலும் சிட்டிகை போட வேண்டும்.

நான்கு விரல்களின் நகத்தையும், கட்டை விரலால் உள்ளீடுக்கி மடக்கித் தண்ணீரைத் தொட்டுத் தெளிப்பது போல் செய்ய வேண்டும்.

ஒரு கையின் உள்ளங்கையை மறுகையின் கட்டை விரலால் மெதுவாக அழுத்திவிட வேண்டும். இம் மாதிரி இருகைகளிலும் செய்து கொள்ள வேண்டும்.

இரண்டு கை விரல்களையும் சேர்த்துப் பின்பு வேகமாகப் பிரிக்க வேண்டும்.

மேற்சொன்ன மசாஜ்கள் ஐந்து நிமிடம் முதல்

பத்து நிமிடம் வரை செய்யலாம். இதன் பின்பு மறுபடியும் நீரில் ஐந்து நிமிடங்கள் கைகளை வைத்திருக்க வேண்டும்.

பின்னர் கைகளைத் துணியினால் துடைக்க வேண்டும். நகங்களில் எண்ணெய்ப்பசை இருந்தால், நகப்பாலிஷ் ஓட்டாது. பஞ்சினால் நகங்களின் ஓரங்களை நன்கு துடைக்க வேண்டும்.

சசி நரேன்

Cosmetologist & Aesthetica



Manicure செய்ய முடியும் என்பதில்லை விட்டில் உள்ள சில பொருட்களை வைத்துக் கூட செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்:

- இளஞ்சூடான வெந்நீர்
- டெட்டோல்
- எழுமிச்சம் பழச்சாறு
- உப்பு ஒரு சிட்டிகை
- சோப்புத் தூள் சிறிதளவு

இவற்றைக் கலக்கிக் கிண்ணத்தில் வைத்துக் கொண்டு, இந்த முறையைச் செய்து கொள்ளலாம். முன்பு கூறியுள்ள சாதனங்களுக்குப் பதிலாக, நம்மிடம் உள்ள நகம் வெட்டியே போதுமானது. நகம் வெட்டியில் 3 பாகங்கள் உண்டு. அதில் ஒன்று நகம் வெட்டுவதற்கும் மற்றொன்று அரம்போல் உபயோகிப்பதற்கும், இன்னொன்று நகத்தில் உள்ள அழுக்கை எடுப்பதற்கும் பயன்படும். க்யூட்டிகல் 'கிரீம்' இற்குப் பதிலாக பால் ஏடு (பாலாடை), 'வசலின்' ஏதாவது ஒரு எண்ணெய் இவைகளில் ஒன்றை உபயோகிக்கலாம். இம்முறையை வாரம் ஒரு முறையாவது அனைவரும் செய்து கொள்ளலாம்.

sasi.naren@thaiveedu.com

மேலே கூறிய பொருட்கள் இருந்தால் தான்

KESAVAN LAW OFFICE

இலவச ஆரம்ப ஆலோசனை
மாலை, வார இறுதி நாட்களிலும்
சந்திக்கலாம்

- Real Estate
- Business Law
- Immigration Law
- Family Law
- Last Wills
- Power of Attorney
- Affidavits

சட்டம் சம்பந்தமான சகல
தேவைகளுக்கும்
கேசவன் சட்ட நிறுவனம்

THANGAVEL M. KESAVAN
(Barrister & Solicitor)

5200 Finch Ave. East, Unit 302,
Scarborough, ON M1S 4Z5
(Middlefield & Finch)
Web: www.lawyers.com/kesavanlaw
E-Mail: kesavanlawoffice@bellnet.ca

Tel: 416-754-9843
Fax: 416-754-2362

ஐரோப்பிய ஐக்கிய நாணயத்தை ஆட்டம் காண வைக்கும் கிரேக்க தேசம்

ஐரோப்பிய ஐக்கியத்தின் 27 அங்கத்தவர்களில் 16 நாடுகளில் பாவிக்கப்படும் நாணயம் Euro ஆகும். உலகில் இரண்டாவது பெரிய அந்நிய செலாவணி சேமிப்பு நாணயமும் ஆகும். வெளிநாட்டு நாணயச் சந்தையில் பரிமாற்றத்தில் இரண்டாவது இடத்திலும் இது இருக்கிறது. 2002 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நாணயம் கிரேக்க நாட்டின் கடன் பிரச்சினை காரணமாக பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

கிரேக்கத்தின் கடன் பிரச்சினை என்றால்? அரசாங்கங்களுக்கு கடன் பிரச்சினை வருவதுண்டா? ஆமாம் கடன் படுபவர் யாராக இருந்தாலும் ஒரு அரசாங்கமாக இருந்த போதிலும் திருப்பிப் கட்டுவதில் சிரமம் ஏற்படும் சாத்தியக்கூறு நிறையவே உண்டு.

இரண்டாம் உலக மாகாயுத்தத்தின் பின் 108 தடவைகள் அரசாங்கம் கடன்களை கட்டத் தவறியுள்ளன. இந்த சந்தர்பங்களில் Debt/GDP ratio 70 வீதமாகும். சராசரி மீளாக்கப்பட்ட விகிதசாரம் 50 வீதமாகும். பல்வேறு சந்தர்பங்களிலும் இந்தக் கடன்கள் மீள் கட்டமைக்கப்பட்டு குறைந்த வட்டி வீதத்துடனேயே நீடிக்கப்பட்ட முதிர்வு காலத்துடனேயே வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த புதிய நிபந்தனைகள் திருப்பிக் கொடுக்க வேண்டிய பணத்தின் அளவைக் குறைத்திருக்கின்றன. இந்த கடனைக் கட்ட தவறிய நாடுகளுள் வெனிசூலாவிற்கு சிறப்பான ஒரு இடம் என்ன வென்றால் 1830ல் சுதந்திரமடைந்ததில் இருந்து பத்துத் தடவைகள் தவறியிருக்கிறது. சில சந்தர்பங்களில் நாடுகள் தாமாகவே முன் வந்து கடனை மீள்கட்டுமானம் செய்-

துள்ளன.

1999ல் உக்ரேயின் நிறுவனங்களைப்போல நாடுகள் வங்குரோத்து நிலைக்குப் போவதில்லை. ஆனால் கடனைக் கட்டாமல் விடும் நிலை Cost Benefit ஆய்வின் பின் அரசியல் சமூக நிலவரங்களைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படுகிறது. இதனால் அரசாங்கங்கள் பணம் முழுமையாக இல்லாமல் போகும் முன்னேயே இந்த நடவடிக்கையை எடுக்கின்றன. இந்த முடிவுகள் கட்டுமானத்தை தொடர்ந்து செய்ய முடியுமா என்பதைவிட செய்ய வேண்டுமா என்ற நிலையிலேயே எடுக்கப்படுகிறது. 2008ல் ஈக்குவடோர் வட்டியைக் கட்டுவதை நிறுத்தி Bonds குறிப்பிடத்தக்கவற்றை விதிகளுக்கு புறம்பானவை என அறிவித்து 65 வீத பெறுமானக் குறைப்பையும் செய்தது.

கடந்த நாற்பது வருடங்களில் debt to GDP ratio சராசரியாக 70 வீதமாகும். ஆனால் இது 20 வீதத்தில் (துருக்கி - 1978, ஈக்குவடோர் 2008) இருந்து 100 வீதத்திற்கு (கோஸ்டா ரிக்கா - 1981) மேலாக தனிப்பட்ட சந்தர்பங்களில் இருந்திருக்கிறது. சரித்திர ரீதியாக மீள்கட்டுமானத்தில், முதலீட்டின் 50 வீதம் திருப்பிப் பெறப்பட்டுள்ளது. ஆனால் இது கூட 20 வீதத்தில் (சுசியா 1998) இருந்து 95 வீதம் (டொமினிகன் குடியரசு) வரை தனிப்பட்ட சந்தர்பங்களில் வேறுபடுகிறது. முதலீட்டாளர்களுக்கு ஒரு போதும் முழுமையான இழப்பு ஏற்படவில்லை.

பலவிதமாக இந்தக் கடன்கள் மீள் கட்டமைப்புச் செய்யப்படலாம். முதிர்வடையும்

காலம் நீடிக்கப்படலாம். கூப்பன் வீதம் உடனடியாகக் குறைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக எதிர்காலத்தில் அதிகரிக்கப்படலாம்.

துருக்கி ஒரு வரி ஒன்றை விதித்தது. இது வட்டி வீதத்தைக் குறைக்கும் நடவடிக்கையாகும். 1999ல் உக்கிரியின் anonymous holdersக்கு வட்டி தருமானத்தை நிறுத்தி ஏனையோருக்கு உள்ளூர் நாணயத்திற்கு கடனை மாற்ற சந்தர்பத்தைத் தந்தது. 2002ல் ஆர்ஜென்ரினா கடனைக்கட்டத் தவறிய போது IMF உதவ மறுத்தது. December 2001இலும் 2002 Januaryஇலும் டொலருக்கு பெசோவை மாற்ற எல்லோரும் விழைந்தார்கள். மிகவும் கடுமையான பேச்சுவார்த்தைகளின்பின் புதிய நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. முடிவாக முதலீட்டாளர்களுக்கு 65 வீதக் குறைப்பு ஏற்பட்டது.

கடந்த கால அனுபவங்களில் இருந்து பார்த்தால் கிரேக்கத்தில் நடப்பது அரசியல் முடிவு. ஆனால் கடந்த கால அனுபவங்களையிட இது வித்தியாசமாக, இது ஒரு நாணய ஐக்கியத்துக்குள் நடக்கின்றது. கிரேக்கத்தின் நடவடிக்கைகள் Euro நாணயத்தின் மீது நம்பிக்கையை இல்லாது செய்துவிடும். இதனால் கிரேக்கத்தின் நடவடிக்கையை சரியாக நடத்த அயல் நாடுகள் முன் நிற்கும். ஆனாலும் கிரேக்கத்தில் நடப்பது ஐரோப்பிய ஐக்கிய நாணயத்தில் இருக்கும் மற்றைய பலவீனமாக இருக்கும் போத்துக்கல், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளையும் செய்யத் தூண்டும்.

இவற்றையெல்லாம் ஜேர்மன் வாக்காளர்கள்

ராகுலன்
- Accountant -



அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். கிரேக்கத்திற்கு ஜேர்மனி 115 Billion தருவதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி மற்றைய நாடுகள் கையை விரித்தால் அதனால் ஜேர்மனிக்கு கிடைக்கும் பொறுப்பு காரணமாக ஜேர்மனி எப்படி நடக்கும் என்பதில் இந்த கூட்டு நாணயத்தின் விதி தங்கியிருக்கின்றது. இந்த நாணயத்திற்கு ஜேர்மன் மார்க்தான் முதுகெலும்பு. அவர்கள் கையை விரித்தால் நாணயத்தின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.

ragulan@thaiveedu.com

இணையத்தளத்திலும்

‘தாய்வீடு’

www.thaiveedu.com

Law Office

T. JEGATHEESAN

(Barrister, Solicitor and Notary Public (on))



உங்கள் சட்டப் பிரச்சினை எதுவாகிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆலோசனைகளுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் தொடர்பு கொள்ளுங்கள்.

தி. ஜெகதீசன்

(Barrister, Solicitor and Notary Public (on))

Off: 416 • 266 • 6154
Res: 416 • 449 • 0358
Fax: 416 • 266 • 4677

2620 Eglinton Ave., East # 201
Scarborough, ON
M1K 2S3

N.K.S

Drapery & Blinds Fabric LTD

திறமையான

சேவையால் பல

விருதுகளை பெற்ற

நிறுவனம்

உங்கள் வீட்டுக்குனுத் தேவையான சகலவித யன்னல் திரை வகைகளையும், கேட்டின் துணி வகைகளையும் மிகவும் மலிவான விலையில் பெற்றுக் கொள்ள அழைப்புங்கள்.

கேதா நடராஜா

416.321.6420

Ketha Nadarajah

(President)

Tel: 416.321.6420, 905.944.0218

Fax: 416.321.2217

www.nksdrapery.ca

Drapery & Blinds Fabric Ltd., 210 Silver Star Blvd., Unit #825, Scarborough, ON M1V 5J9



CREDIT RECOVERY CANADA

- வங்கிக்கடனில் 25% மட்டும் செலுத்தி உங்கள் கடன் சுமையிலிருந்து விடுபடல்!
- COLLECTION AGENCY களின் தொலைபேசித் தொல்லைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துதல்!
- சம்பளப்பணத்தை பறிமுதல் செய்வதை தவிர்த்தல்!
- உங்கள் RRSP, RESP மற்றும் வீடு வாகனங்களை பாதுகாத்தல்!
- சிறிய மாதாந்த கட்டுப்பணத்தின் மூலம் BANKRUPTCY செல்வதை தடுத்தல்!

**கடன் சுமையிலிருந்து
உடனடியாக மீளுங்கள்..!**

Suren Sornalingam
Certified Credit Counsellor

இலவச ஆலோசனைகள்

CALL: (416) 264 1272

55 TOWN CENTRE COURT SUITE 700 - SCARBOROUGH, ONTARIO
INFO@CREDITRECOVERYCANADA.COM - WWW.CREDITRECOVERYCANADA.COM

வீடு வாங்கவும், விற்கவும்...

**Barrie**

4 Bedroom
3 Washroom
Light Airy Decor,
Neutral Tones and 9'
Ceilings
\$349,900

**Oakville**

4 Bedroom
3 Washroom
Fantastic Premium
Lot Greepark Home
\$599,900

**Win.Church/
Britannia**

3 Bedroom
2 Washroom
Beautiful All Brick
Semi-Detached
Home
\$340,000

**Mccowan / 16th**

5 Bedroom
5 Washroom
9" Ceiling, Oak
Staircase, Open
Concept
\$599,000

**9th/Hooverpark**

3 Bedroom
3 Washroom
Fabulous Detached
Home In Most
Desirable Area Of
Stouffville
\$394,900

**Jane/Major Mac**

Established South
Asian Grocery, Fish,
and Video Store
\$125,000 Plus
Stock

**9th/14 Ave**

Established South
Beautiful Well
Maintained Arista
Built Detached
Home With
Charming Porch
\$479,900

**Jane/Major Mac**

Restaurant For Sale.
Easy To Manage,
Right Next Across
Wonderland
\$224,000

**Morningside /
Finch**

4+2 Bedroom
4 Washroom
Basement Finished
With Two Bedrooms
With Seperate
EntranceHome
\$439,900

**Finch/
Morningside**

4 Bedroom
3 Washroom
Brazilian Cherry
Hardwood Floors, &
Fenced Yard.
\$449,500

NO • Pressure
• Commitment
• Cost



**Ganesh
Thangarajah**
Real Estate Broker
416-994-9046



**Raj
Ariyanayagam**
Real Estate Broker
416-930-4663



HOMELIFE TODAY REALTY LTD., BROKERAGE

Independently Owned And Operated

31 Progress Avenue, Suite 210, Toronto, ON M1P 4S6 • Office: 416-298-3200



தளம் எல்லாம் தளமல்ல
iwishtomove.com மாத்திரமே
உங்கள் வீடு வாங்குதல், விற்பனையுக்கான இணையத்தளம்

NEW LISTINGS EVERYDAY

www.iwishtomove.com

ITS FAMOUS FOR HOME BUYERS AND SELLERS



Ahilan Thanabalasingham

Sales Representative

416.617.1767

Office: 905.471.0002

Fax: 905.471.7441

RE/MAX

Dynasty Realty Inc., Brokerage
Independently owned and operated



Toronto - London - Doha - Colombo

\$990

From + Tax



Toronto - London - Colombo

\$1330

From + Tax



Toronto - Abudhabi - Colobmbo

\$1270

From + Tax



Toronto - Brussels - Chennai

\$900

+ Tax

JET AIRWAYS

Toronto - Abudhabi - Chennai

\$820

+ Tax

الإتجاه
ETIHAD
AIRWAYS

Toronto - Dubai - Chennai

\$1145

+ Tax

الإتجاه
Emirates

Toronto - London - Colombo - Chennai

\$1330

+ Tax

الإتجاه
Srilankan
AIRWAYS

Colombo - Jaffna

Expo Aviation Tickets Avialble Here

SPECIAL GUIDED TOURS

India • Malaysia • Thailand • Cambodia • Indonesia • Vietnam • Laos • Myanmar • Hongkong • China • Korea • Japan



Serandib Travel

Your satisfaction is our success

2075 Lawrence Ave, E, Suite 202,
Toronto, ON
(Warden & Lawrence)

416.750.0009

7 Eastvale Drive, Unit 207
Markham, ON
(Markham & Steeles)
905.201.6660



www.serandibtravel.com

Montréal : 514-448-1389, Calgary: 403-770-9647, Ottawa: 613-482-6590
Vancouver: 604-625-0495, Mississauga: 905-564-7564

* Above fares are seat sale fares. Certain conditions and restrictions apply. Prices are subject to availability of the seats. Taxes vary from \$325 - \$400.

போவோமா ஊர்க்கோலம்...

இந்தோனேசியா!

அடுத்தது என்ன? என்று கேட்டுக் கேட்டே பழகிவிட்ட சமூகம் நம் சமூகம். தானாகச் சிந்தித்து முடிவெடுக்கும் பக்குவம் இன்னமும் நமக்கு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கும்பலில் 'கோவிந்தா' போடுவது போல் எல்லோரும் மூட்டை கட்டி தாயகம் புறப்படும் நேரம் ஆரம்பமாகிவிட்டது. எங்கே விமானச் சீட்டு என்ன விலை, எப்படிப்போவது வருவது என்று பலரின் பயணப்பட்டியல் தயாராகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த நேரத்தில் சன நெரிசலில் தள்ளு முள்ளுப்பாடாது, எங்காவது புதியதொரு இடத்திற்கு இந்த வருடம் போனால் என்ன என்று ஒரு பகுதியினர் கேள்விக்குறியுடன் நிற்கின்றனர். உலக வரைபடத்தில் உட்கார்ந்து நாலா திசையையும் அலசி எங்கே போகலாம் என்று கண்ணை மூடி ஞான திருஷ்டியில் கண்டு பிடிக்க ஒரு பகுதியினர் எத்தனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பயணம் என்பது புறப்படும் நேரம் முதல் திரும்பி வரும்வரை மனதிற்கு இதமாக வருடிக் கொடுப்பதாக இருக்க வேண்டுமே தவிர ஓடித்திரிந்து களைத்து வெறுத்து நாடு திரும்புவதாக இருக்கக்கூடாது. நிம்மதி என்பது வழிப்பயணத்தில் நிச்சயம் இருக்க வேண்டும். இதற்காக இன்றைய உலக நடைமுறையில் விஞ்ஞான முன்னேற்றத்தில் சுவாமமாகவே பயணத்தை மேற்கொள்ள வழி நிறையவே இருக்க, நாம் ஏன் மண்டையைப் போட்டு உடைக்க வேண்டும். Relaxஆக போய்வர உலகத்தில் பல நாடுகள் இருக்கின்றனவே! இதற்கெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று போட்டுக் குழப்பி உள்ளதையும் கெடுத்த கதையாக முடியக்கூடாது.

அப்படிச் சுவாரசியமாய் ஒரு சுற்றுச் சுற்றி சுழன்றடித்துப் பார்த்துவிட்டு வர இருக்கவே இருக்கிறது இந்தோனேசியா.

230 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட உலகின் நான்காவது சனத்தொகை கூடிய நாடான இந்தோனேசியாவை சுற்றிப் பார்ப்போமா? இந்த 230 மில்லியன் மக்களில் அதிகமானவர்கள் முஸ்லிம் சமூகத்தவரே. ஐகார்த்தாவை தலைநகரமாகக் கொண்ட இந்தோனேசியா தனது நாட்டு எல்லைகளை Papua, New Guinea, East Timor, மலேசியா இவற்றோடு பகிர்ந்து கொள்கிறது. இதன் அண்டை நாடுகளாக சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், அவுஸ்திரேலியா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் விளங்குகின்றன. இந்தோனேசியா 7ம் நூற்றாண்டில் வர்த்தகத்துறையில் கொடி கட்டிப் பறந்த ஒரு பேரரசாகும் ஸ்ரீ விஜயா (Srivijaya) காலப்பகுதியிலும் பின்னர் வந்த மஜபகித் (Majapahit 1293-1527) காலத்திலும் வர்த்தகத்துறையில் இந்தியாவுடனும், சீனாவுடனும் இந்தோனேசியா சக்கை போடு போட்டது. ஆரம்ப நூற்றாண்டுகளில் இந்தோனேசியாவில் இந்தியக் கலாச்சாரம், சமய சம்பந்தமான ஏற்பாடுகள், அரசியல் அமைப்பு அனைத்துமே இந்திய வழிமுறைகளைப் பின்பற்றியதாகவே இருந்திருக்கின்றது. இந்து, புத்த ஆட்சியமைப்புக்கள் வெகுகாலமாகவே இருந்திருக்கின்றன. இங்கே காணப்பட்ட இயற்கை வளங்களைக் கவரும் நோக்கில் வர்த்தகர்கள் அடிக்கடி வந்து சென்-

றதால், முஸ்லிம்கள் இங்கே வாழ்வதாக மாறியது.

இரண்டாவது உலகப் போரின் பின் இந்தோனேசியாவின் சரித்திரத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அரசியல் குளறுபடிகள், கலாச்சாரச் சீரழிவுகள், இயற்கை அழிவுகள் என்று படிப்படியாக இந்தோனேசியா பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டியதாயிற்று.

இன்றைக்கும் இந்தோனேசியா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது அந்த நாட்டு தலைவரான மறைந்த சுகார்டோவை மறக்க முடியாது. மிகத்திறம்பட ஆட்சியமைத்து அதிகாரத்திலிருந்த சுகார்டோ 1997-1998இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் ஆட்சி பீடத்தைவிட்டு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மே மாதம் 21ம் திகதி 1998இல் சுகார்டோ பதவியை விட்டு சென்றார்.

33 மாகாண அமைப்புக்களைக் கொண்ட நிர்வாக ஆட்சியமைப்பு அங்கேயுள்ளது.



பெரும்பான்மையான உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்திருக்கும் இடங்களாக இங்கே காணப்படும் 5 மிகப்பெரிய தீவுகள் உலக உல்லாச சபைகளால் ஆங்கீகரிக்கப்பட்டுள்ளன. யாவா, சுமத்திரா, கலிமட்டான் நியூஇனியா, சுலவைசி ஆகியவையே அத்தீவுகளாகும்.

தலைநகரமான ஐகார்த்தா மிகப்பெரிய நகரம். இது யாவாவில் அமைந்துள்ளது.

நதிகளுக்கு கிடைவிடான பயணங்களுக்கு சொகுசான Boat வசதிகள் உண்டு. இந்த Boatsகள் மூலம் நாம் ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்கு சொகுசாக சென்று வரலாம். காதுக்கினிய இசையுடன் அதிசய வேகத்தில் இப்படகில் சவாரி செய்வது வாழ்வில் கிடைக்கும் ஒரு அமைதியான இன்பமே.

இந்தோனேசியாவில் 60 சதவீதம் பகுதி இயற்கைவளம் நிறைந்த காடுகளால் நிறைந்திருப்பதால், அங்கே உலகெங்கிலும் அழிந்து வரும் பல அழகிய காட்டுப் பிராணிகள் வளமாக வாழுகின்றன. இவை தமது இனத்தை இலகு வாகவே பெருக்கிக் கொள்ள வாய்ப்பு அதிகம். 600க்கு மேற்பட்ட கண்ணுக்கு குளிர்ச்சியான, உலகில் அரிதான பறவை இனங்களைக் கண்டுக்கலாம். இதைவிட புலி, சிங்கம், Rhinoceros Orangutan யானை போன்றவற்றை நீங்கள் படகில் பயணத்தபடியே பார்த்து இரசிக்கலாம்.

Semeru மலையைக் காண Javaவுக்கு படை யெடுக்கும் மக்கள் தொகை கணக்கிலடங்காது. உலகில் மிகப் பெரிய Volcanic எனப்படும் எரிமலை இதுவாகும். 150 எரிமலைகள் இந்த நாடெங்கும் காணப்படுகின்றன. 19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட எரிமலை அழிவுக்கு Krakajon, Tambora எனப்படும் இரண்டு எரிமலைகளே காரணம் ஆகும். நம் வாழ்வில்



திரு மகேசன்

ரத்தில் இந்தியக் கலாச்சாரத் தாக்கத்தை பெரிதும் காணக்கூடியதாக இருக்கின்றது. இங்கே காணப்படும் கற்சுவர்களில் சமஷ்கிருதத்தில் Sri Kesari Warmadevaவின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றது. மலர்த்தோட்டம் என்பதை விட மலர் காடு என்று தான் குறிப்பிட வேண்டும். கண்களில் காண்பதெல்லாம் அழகிய வண்ணங்களாகவே கண்களுக்கு தெரிந்தன. Bali உல்லாசப் பிரயாணங்களில் சொர்க்கபுரி என்று தான் சொல்லவேண்டும். சீன, ஐரோப்பிய, அராபிய, இந்திய உணவு வகைகள் தாராளமாகவே கிடைக்கின்றன. சோறு, கறி தாராளமாகவே நல்ல மிளகாய்த்தூள் பாவிக்கப்பட்ட நறு-



எரிமலையைப் பார்த்தோம் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ள நிச்சயம் இவற்றைப் பார்க்கவேண்டும்.

யாவாவின் புகழ்பெற்ற புகழ்களில் 70களில் காணப்பட்ட விவசாய முறையை கடைப்பிடிப்பதை கண்டு உள்ளம் நெகிழ்ந்தது. எருமை மாட்டைக் கொண்டு தமது வயல்களை உழுவுததைக் காண மகிழ்வாக இருந்தது. வயல் வேலைகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இலங்கைப் பாணியில் சாரம் அணிந்திருப்பதைக் காணக் கூடியதாக இருந்தது.

Bali தீவுகளுக்கு போய் இங்கியவுடன் அப்பாடா இதைத்தான் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டோமோ என்று மனம் தவித்தது. இங்கே வாழும் 99 சதவீதமானவர்கள் இந்துக்களே (Hindus). Baliயின் கலாச்சா-

மணத்துடன் பரிமாறுகின்றனர். மீன் குழம்பு மூக்கை துளைத்து நம்மை அருகே அழைத்துச் சாப்பிடவைத்தது. இந்தோனேசியாவில் இந்திய உணவுக்கு பஞ்சமே இல்லை.

இந்தோனேசியாவை பற்றி எழுதுவதானால் பல வாரங்களுக்கு தொடர் கட்டுரைகளாக எழுதலாம். ஆனால் ஒரு முறை சென்று அந்த திரில் நிறைந்த அனுபவத்தை நிச்சயம் நீங்களும் அனுபவிக்கவேண்டும்.

இப்போ சென்னையிலிருந்து நிறையவே தமிழர்கள் இந்தோனேசியாவின் அழகை ரசிக்க வருகின்றார்கள். அவர்களில் நாங்களும் முதலிடத்தைப் பிடிக்கப் புறப்படுவோம் இந்தோனேசியாவை நோக்கி.

mahesan.thiru@thaiveedu.com



VEEDU REALTY INC. BROKERAGE

1345 Morningside Ave., Unit #8
Toronto, ON, M1B 5K3
Tel: 416.759.6000
Fax: 416.759.6005

BRAND NEW MATTAMY BUILT 1 BED RM & 1 DEN CONDOS WITH UPGRADES AVAILABLE

- Building permit
- Zoning info.
- Site plan approval
- Rezoning approval

Gop Kalaieswaran
Master in Architecture
Sales Representative
(Residential, Commercial, Institutional)
Dir: 416.723.7467

வாகன விற்பனை முகவரிடம் சொல்லக்கூடாத விடயங்கள்

வியாபார விடயங்களில் அனுபவம் பெறுவது என்பது மிகவும் கஷ்டமான காரியம். ஆனால் அது அப்படி இருக்க வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. நீங்கள் வாங்க நினைக்கும் வாகனங்கள் பற்றிய ஒவ்வொரு விடயத்தையும் நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள். ஆனால் அவற்றை வாங்கும் வியாபார முறையைப் பற்றி இம்மியளவு மட்டுமே உங்களுக்கு தெரியும். உங்கள் மனதுக்கினிய ஒரு புதிய Sedanஐ ஒரு நல்ல விலைக்கு நீங்கள் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் முகவரிடத்தில் என்ன சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக என்ன சொல்லக்கூடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்.

தாங்கள் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்ற காரணத்தினால் வாகனம் வாங்குவது என்றாலே சிலர் மிகவும் வெறுக்கிறார்கள். ஒரு ஆடம்பரமான காரை வாங்குவதற்கு ஒரு சில நூறு டாலர்களை செலவழிப்பது என்பது அவர்களுக்கு பெரிய காரியம் ஒன்றுமில்லை. ஆனால் ஒரு சிறந்த காரை ஒரு நல்ல விலை கொடுத்து வாங்கினோம் என்ற பெருமை தான் அவர்களுக்கு முக்கியம். கவர்ச்சிகரமான விளம்பரம் மூலம் சொகுசு கார்களை வாடிக்கையாளர்களுக்கு வியாபாரிகள் எப்படியாவது விற்பனை செய்கிறார்கள்.

ஒரு அனுபவமுள்ள நுகர்வோர் என்றால் தனக்கு பிடித்தமான ஒரு சிறந்த தரமுள்ள காரை, வியாபாரியிடம் அருமையாக பேசி, தனக்கு சாதகமாக வியாபாரத்தை முடித்து, கார் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்டிச் சென்று விடுவார். வியாபாரத்தில் சிறந்த அனுபவவந்தர் என்ற பெயரும் மற்றும் வெற்றியும் அவருக்கு கிடைக்கும் என்று கூறுகிறார்கள் விற்பனை நிறுவன அனுபவமுள்ள இயக்குனர் Rob Gentile.

வாங்குவதற்கு தயாரான நிலையில் இருங்கள்!

“நான் இப்பொழுதே வாங்க தயாரான நிலையில் இருக்கிறேன்.” பொதுவாக கார் தயாரிப்பு நிறுவனத்தின் விலையை விட சற்று குறைவான விலையை உங்களிடம் கூறி வியாபாரி உங்களை தூண்டிப் போட்டு இழுத்து காரை உங்களுக்கு விற்க முற்படுவார். உங்கள் விருப்பத்தையும் மற்றும் ஆசையையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு விற்பனை பிரதிநிதிகள் உங்களிடம் பேசுவார்கள். ஆனால் ஆரம்பத்திலிருந்தே உங்கள் விலையை விட்டுக் கொடுக்காமல் தன்னம்பிக்கையுடன் நீங்கள் பேசுங்கள். நீங்கள் கார் வாங்க வேண்டுமென்றால் அதற்கு சில குறிப்பிட்ட நிபந்தனைகளை விதியுங்கள் என்று கூறுகிறார் Gentile.

பேச்சுவார்த்தையின் போது விலையைப் பற்றி எச்சரிக்கையுடன் இருங்கள். அனைத்து தள்ளுபடிகள் மற்றும் ஊக்க தொகைகள் கழித்து போகவரும் வியாபாரியின் invoice priceக்கு எவ்வளவு என்பதை கவனமாக கணக்கிடுங்கள் invoice க்கு மேல் ஒரு சில நூறு டாலர்கள் தான் அதிகம் செலுத்துவேன் என்பதில் பிடிவாதமாக இருங்கள். உங்கள் கோரிக்கையை மனதில் கொண்டு வியாபாரியும் தன் பக்கம் கொஞ்சம் விட்டுக்கொடுத்து நீங்கள் சொல்லும் விலைக்கு ஒப்புக்கொள்வார்.

நீங்கள் வாங்க விரும்பும் ஒரு காருக்கு நீங்கள் முதலிலேயே அதிக விலையை கூறி மாட்டி விடாதீர்கள் என்று கூறுகிறார். புதிய கார்களின் வாடிக்கையாளர்கள் தகவல் சேவை மையத்தின் நிறுவனத் தலைவர் James “Spike” Bragg ஊக்க தொகைகள் என்ற பெயரில் வியாபாரிகளுக்கு இன்றைய நாளில் நிறைய லாபம் கிடைக்கும் என்பதால் நீங்கள் உங்கள் கோரிக்கையை விடவேண்டியதில்லை.

பல எண்ணிக்கையிலான வியாபார ஊக்கத் தொகைகள் விற்பனை இலக்குகளை முடித்தவுடனேயே வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டு விடுகின்றன. அதனால் ஒரு குறிப்பிட்ட வாகனத்திற்கு வியாபாரிக்கு எவ்வளவு ஊக்க தொகை கிடைக்கும் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க இயலாது. எந்த வியாபார சலுகை மூலம் ஒரு நியாயமான விலைக்கு நாம் கேட்க முடியும் என்பதையும் நீங்கள் அறியமுடியாது.

ஒரு குறிப்பிட்ட Modelன் மிக அடிமட்ட விலையை முன்கூட்டியே நீங்கள் அறிய



பல்வேறு வியாபாரிகளிடமிருந்து விலை விரபர்ப்படியல்களை பெறவேண்டும் என்று Bragg குறிப்பிடுகிறார். எனவே அறிவிக்கப்பட்ட அனைத்து ஊக்கத் தொகைகளையும் கணக்கில் கொண்டு அவருடைய வாடிக்கையாளர்கள் invoiceஐ விடவும் குறைந்த விலைகளுக்கு வியாபாரம் பேசி வெற்றி அடைய முடிந்தது. ஆகையால் தொடர் ஊக்கத் தொகைகள் (Radar Incentives) அதிகரித்து வரும் இன்றைய நாளில், கடைசியான விலைக்கு நீங்களும் சம்மதிக்க வேண்டியதில்லை. நீங்களும் முயற்சி செய்து பார்த்தால் மிக நியாயமான விலையில் நிச்சயம் பெறமுடியும்.

மாதாந்தத் தொகை:

நான் மாதந்தோறும் இவ்வளவு பணம் செலுத்துவேன் என்று உங்கள் விற்பனையாளரிடம் ஒரு போதும் கூறாதீர்கள். பொருள் வாங்குபவர் வழக்கமாகச் செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான். மாதாந்த தவணை முறை மிகவும் லாபம் தருவது மற்றும் எளிதானது என்று உங்கள் வியாபாரி முதலில் உங்களிடம் கூறுவார். ஆனால் கடைசி நாளில் தான் நீங்கள் எவ்வளவு கட்டவேண்டும் என்று உண்மையிலேயே உங்களுக்கு நினைவுக்கு வரும். ஒரு சில அதிக மாதாந்த தொகைகள் செலுத்துகிறேன். அதனால் விலையில் சில நூறு அல்லது ஆயிரம் டாலர்களை குறையுங்கள் என்று உங்கள் விற்பனையாளரிடம் கூறி அதற்கு அவரை சம்மதிக்க வைக்க முடியுமா என்று பாருங்கள். அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், எதையும் வாங்காமல் வெளியே சென்று விடுங்கள்.

Trade in சலுகை:

உங்களுக்கு Trade in சலுகை இருந்தாலும் விலை தொடர்பாக பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கும் வரை உங்கள் விற்பனையாளர்களிடம் அதுபற்றி கூறாதீர்கள். நீங்கள் கூறினீர்கள் என்றால் அவர்கள் உங்களிடம் உண்மையான விலையைவிட மிக அதிகம் கூறி உங்கள் லாபத்தைக் குறைத்து விடுவார்கள். வியாபாரத்திற்கும் என்று ஏதாவது ஒன்றை செய்து விலையை கூட்டி சொல்வதிலேயே அவர்கள் கருத்தாக இருப்பார்கள். ஆகையால் நீங்கள் வாங்க நினைக்கும் விலையை தீர்மானமாக முடிவு செய்துவிடுங்கள். அவர்கள் உங்கள் பழைய காருக்கு எப்படி விலை



அதீசன்
சர்வானந்தன்

என்னுடைய கனவுக் கார்:

விற்பனை நிலையத்தில் கவர்ச்சிகரமான தோற்றத்துடன் பளபளப்புடன் மின்னும் அந்த காரைக் கண்டவுடன் “ஆஹா! என் வாழ்நாளில் நான் கனவு கண்ட காரை நான் இன்று கண்டு கொண்டேன்” என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் ஆசை வலையில் விழுந்து விட்டீர்கள் என்பதை விற்பனை பிரதிநிதி கண்டுபிடித்து விடுவார் என்று சொல்கிறார் Bragg. விற்பனை பிரதிநிதி காரின் பின் இருக்கையில் இருக்கும் போது இந்த காரை நான் எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா? என்று உங்கள் மனைவியிடம் கூறாதீர்கள். காரைப் பற்றி உணர்ச்சி வசப்படாமல் மிதமாக குறிப்பிடுங்கள். சில நிறை, குறைகளை பற்றி அமைதியாகக் கூறுங்கள். இந்த கார் எனக்கு எப்படியும் வேண்டும் என்று சொல்லாதீர்கள்.

ஒவ்வொருவரும் என்ன விரும்புகிறார்கள்:

ஏற்கனவே நவீன வசதிகள் குவிந்துள்ள ஒரு சொகுசு மாடல் காரில் இன்னும் வசதிகள் உண்டா என்று விசாரிக்காதீர்கள். உட்புற பாதுகாப்பு வசதி அல்லது ஜன்னல் சித்திர வேலைப்பாடுகள் போன்றவைகளை பற்றி நீங்கள் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு மிக கட்டாயமான தேவைகளை மட்டும் சரியாக முடிவு செய்யுங்கள்.

மிககுறைந்த விலைக்கு நீங்கள் கேளுங்கள்:

“எவ்வளவு மிக குறைந்த விலைக்கு நீங்கள் எனக்கு தரமுடியும்?” என்ற உங்கள் கேள்விக்கு சரியான பதிலைத்தர விற்பனைப் பிரதிநிதி தயங்குவார். விலையை பற்றி மேலாளரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறவோ அல்லது உங்களுக்கு ஒத்துவராத ஒரு விலையை கூறவோ செய்வார். இதை தவிர்ப்பதற்கு ஒரு நியாயமான குறைந்த விலையை நீங்கள் கூறுங்கள். மௌனத்தை கண்டு பயந்து விடாதீர்கள். அதைப்போல சிறிது சலசலப்பு ஏற்பட்டாலும் கவலைப்படாதீர்கள்.

கணக்குப் பார்த்தல்:

ஆரம்பத்திலேயே உங்கள் விற்பனை பிரதிநிதி உங்களிடம் நிறைய தொகைகளைக் கூறி கணக்குப் பார்க்கச் சொல்லுவார். நீங்கள் இன்னமும் சரியாக முடிவுசெய்யவில்லை என்பதை அவர் உணர்ந்து கொண்ட பின்னரே இப்படி சொல்வார். அலுவலகத்தில் வைத்து அதற்கு பிறகு நீங்கள் கணக்குப் பார்ப்பது என்பது சற்று சிரமமான காரியம். நீங்கள் எந்த விலைக்கு எதை வாங்கினீர்கள் என்பதை பொறுமையாக கணக்கிடுங்கள்.

அற்ப விஷயத்திற்கு பேரம்ப பேசுதல்

விற்பனையாளர்களை ஏசுவோ அல்லது குறை கூறவோ செய்யாதீர்கள். அவரிடம் பணிவுடனும் மரியாதையுடனும் பேசுங்கள். அவரிடம் கோபப்பட்டால் உங்களுக்கு நியாயமான விலை கிடைக்காது. ஒரு குறைந்த நேரத்திற்காவது உங்கள் நண்பர்களிடம் நடந்து கொள்வது போல அவரிடமும் நடந்து கொள்ளுங்கள். தானாகவே எல்லாம் ஒழுங்காக நடைபெறும். நியாயமான விலைக்கு உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நகரத்தில் வேறு விற்பனை நிலையங்கள் எவ்வளவோ உள்ளன என்று அமைதியாக தெரிவிப்பீர்கள்.



Office Space \$680
Mccowan/Sheppard



\$469,000
BurOak/Markham Rd



\$465,000
BurOak/Markham Rd



\$985,000
Lakeshore/Islington



gas station for sale
with & without property
Call For Details



\$143,900
Morningside/Ellesmere



\$210,000
Orton Park/Ellesmere



\$239,000
Huntingwood/Kennedy



\$249,900
Finch/Warden



\$132,900
Midland/Eglinton



\$332,777
Markham/Eglinton



\$265,000
Kennedy/Ellesmere



\$327,500
Markham/Lawrence



\$329,000
Midland/Lawrence



\$329,900
Ellesmere/Scar.Golf Club



\$338,000
Scar.Golf/Lawrence



\$339,900
Mccowan/Lawrence



\$339,900
Brimley/Lawrence



\$339,999
Markham/Lawrence



\$343,900
Ellesmere/Orton Park



\$375,000
Markham/Ellesmere



\$379,000
Ellesmere/Scar.Golf



\$379,000
Mccowan/Lawrence



\$324,900
Sheppard/Meadowale



\$339,900
Sheppard/Meadowale



\$349,900
Midland/Lawrence



\$409,900
Middlefield/Denison



\$469,000
9th Line/N of 407



\$489,900
Bur Oak/Markham



\$499,000
Markham/16th Ave

புதிய
வரவு

Corner of Hwy 427
& Eva Rd.



westvillage

Book your
Units at
Pre-Construction
Price

\$3000 முதல்
5000 வரையிலும்
தள்ளுபடி
பெறுங்கள்



HomeLife / GTA Realty Inc.
Brokerage
416 321 6969

அழைப்புகள்
Kathir

416 856 6900

S Kathirgamanathan P. Eng.
Sales Representative



மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தல்

மனித உரிமைகள் மனிதர்கள் அனைவருக்கும் இயல்பாக இருக்கும் விட்டுக்கொடுக்க முடியாத, மறுக்க முடியாத, சட்ட அரசியல் வடிவங்கள் உடைய உரிமைகள் ஆகும். இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் அடிப்படை உரிமைகள் ஆகும். வாழும் உரிமை, சுதந்திரம், சித்திரவதைக்கு உட்படா உரிமை, சட்டத்தின் முன் சமநிலை, அரசில் பங்களிக்க உரிமை, தன்னாட்சி, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சமயச் சுதந்திரம், கூடல் சுதந்திரம், நகர்வுச் சுதந்திரம், சொத்து உரிமை, கல்வி உரிமை, உணவுக்கான உரிமை, மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, தேசியத்துக்கான உரிமை உட்பட்ட மனித உரிமைகள் மனிதர்களுக்கு உரித்தான உரிமைகள் ஆகும். இந்த உரிமைகள் மனிதன் சுதந்திரமாக, சுமுகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகும்.

காலம் காலமாக மனித உரிமைகளை வரையறுத்து பல்வேறு வெளிப்படுத்தல்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றுள் 1948ம் ஆண்டு ஐக்கிய நாடுகளால் முன்வைக்கப்பட்டு, பெரும்பான்மை நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலக மனித உரிமைகள் சான்றரை முக்கியமானது. இது அடிப்படை குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளை வரையறை செய்கிறது. ஐக்கிய நாடுகளால் 1976ம் ஆண்டு அமுலுக்கு கொண்டுவரப்பட்ட பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் தொடர்பான அனைத்துலக உடன்படிக்கை மக்களின் தன்னாட்சி உரிமையை மேலும் விரிவாக உறுதி செய்து, கல்வி, நலம், தொழில் சார் உரிமைகளையும் வலியுறுத்துகிறது. இவற்றைப் பல்வேறு நாடுகள் ஏற்றுக் கொண்டாலும், இவற்றை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு அந்தந்த நாடுகளையே சார்கிறது.

இவை கனடா, ஐக்கிய அமெரிக்கா, நேர்டிச் நாடுகளில் இவை சிறப்பாக நிறைவேற்றப்படுகின்றன. குறிப்பாக கனடாவில் இந்த உரிமைகள் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் ஊடாக சட்ட அரசியல் வடிவம் கொடுக்கப்பட்டு மிக நுணுக்காக நிறைவேற்றப்படுகிறது. ஆனால் இலங்கை, ஈரான், சீனா, உருசியா, சூடான், சோமோலியா, சவுதி அரேபியா, வட கொரியா போன்ற பல நாடுகளில் இவை புறக்கணிக்கப்பட்டு, மிக மோசமாக மீறப்படுகின்றன.

மனித உரிமைகள் பேணப்படாததால் இலங்கை சீரழிந்த ஒரு நாடு ஆனதற்கு முதன்மைக் காரணம். பின் வரும் புள்ளி விபரங்களை நோக்குக, இவை இலங்கை மனித உரிமைகள் மீறுவதில் மிக மோசமான நாடுகளில் ஒன்று என்பதை துல்லியமாக காட்டுகின்றன.

- தெற்காசியா மனித உரிமைகள் மீறல்கள் சுட்டெண் - 2008 - #1 (அதி மோசமான நாடு)
- தவறிய நாடுகள் சுட்டெண் - 2008 - #20 (மோசமான தவறிய நாடுகளில் ஒன்று)

- ஊடக சுதந்திர சுட்டெண் - 2008 - 165/173 (அதி மோசமான நாடுகளில் ஒன்று)
- ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் 11,513 (1980-96) ஐநா அறிக்கை, உலகில் இரண்டாம் நிலை.

1948ம் ஆண்டு மலையகத் தமிழர்கள் குடியிருமை இழந்தார்கள், பௌத்தம் அரச சமயம் ஆக அறிவிக்கப்பட்டது, 1956 தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது, கல்லோயாப் படுகொலைகள் நடந்தன, இதைத் தொடர்ந்து தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடைபெற்றது, 1967இல் கல்வித் தரப்படுத்தல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன, 1974 தமிழ் அறிஞர்கள் கொல்லப்பட்டார்கள், 1977இல் தமிழர்கள் நாடெங்கும் கொல்லப்பட்டார்கள், 1981இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது, 83 கறுப்பு யூலை, இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழர் இனப்படுகொலைகள் படு மோசமாக நடைபெற்றன. இலங்கையில் விழுமிய அடிப்படையிலும், நடைமுறையிலும் மனித உரிமைகள் பேணப்படவில்லை. சமூக, அரசியல், சட்ட, சமய தளங்கள் எதுவும் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை. இதனால் தான் போர், அழிவு, அவலம் எல்லாம் ஏற்படுகிறது. இதனால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் ஆவர். இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவது அனைத்து சமூகங்களின் வாழ்விடமே மீறப்பட்ட அவசியமாகிறது.

இலங்கை போன்ற நாடுகளில் மனித உரிமைகளைப் எப்படிப் பேணலாம், மேம்படுத்தலாம். இது ஒரு சிக்கலான இலக்கே. தொடக்க கட்டமாக மனித உரிமை மீறல்கள் கண்காணிக்கப்பட்டு, விரிவாக ஆவணப் படுத்தப்பட்டு, உலக அரங்கில் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். பன்னாட்டு மன்னிப்பு அவை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற மனித உரிமை அமைப்புகள் இதைச் செய்ய முற்பட்டாலும், இலங்கை நோக்கி இவர்கள் தரக்கூடிய அக்கறை மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றது. இலங்கையில் நடைபெற்ற, நடைபெறும் மனித உரிமை மீறல்களை புறவயமாக, துல்லியமாக, ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தி, இத்தகைய மனித உரிமை அமைப்புகளுடனும், மேற்குநாட்டு அரசுகளுடனும், மக்களுடனும் பகிர வேண்டியது ஒரு முக்கிய பணியாகும். இந்தப் பணியை மேற்கொள்வதை தனது முதன்மை இலக்காகக் கொண்டதே போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகும்.

போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஒரு சுதந்திர, இலாப நோக்கமற்ற, பக்க சார்பற்ற, மனித உரிமைகள் அமைப்பாகும். போ.பா.ம.உ.ந போரால் பாதிக்கப்பட்டோரைப் பற்றியவர்களின் தகவல்களையும் மனித உரிமை மீறல்களையும் பன்னாட்டு நியமங்களுக்கு ஏற்ப ஆவணப் படுத்துவதில் முதன்மையாக ஈடுபட்டுள்ளது. இந்த செயற்பாட்டை 10 நாடுகளில் பல்வேறு அமைப்புகளுடன் ரொறன்ரோவை மையமாக வைத்து ஒருங்கிணைத்திருக்கின்றது.

ஆவணப்படுத்தலின் நோக்கம்
ஆவணப்படுத்தலின் ஒரு முக்கிய நோக்கு இறந்தவர்களின் வாழ்க்கைக் கதையை, வரலாற்றைப் பதிவு செய்தல் ஆகும். தமிழர்கள் இறந்த ஒவ்வொருவருக்கும் கல்வெட்டு எழுதும் மரபு கொண்டவர்கள். இன்று பல்லாயிரக்கணக்கில் பாதிக்கப்பட்ட நாம், எம்மவர்களின் கதைகளைப் பதிவு செய்தல் எமது கடமையாகும். கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 20,000 மேற்பட்டோரை இழந்த, பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்ட, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட தகவலை நாம் உலகுக்கு சரிவர கூறவில்லை என்றால், நாம் ஒரு முக்கிய கடமையைச் செய்வதில் இருந்து தவறி விடுவோம். நாளை பல வகைப்பட்ட பரப்புகள் எமது இழப்புக்களை திரித்து, மறைத்து, எல்லோரையும் பயங்கரவாதிகள் என்று கூறிவிடும் அபாயம் உண்டு. இந்த மாதிரி அவலங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, எமக்கு விழிப்புணர்வு அவசியம். ஆவணப்படுத்தலின் ஊடாகவே நாம் அறிந்த உண்மையை, ஆதாரங்களுடன், ஆவணங்களுடன், சாட்சியங்களுடன் மக்களுக்கு, மனித உரிமை அமைப்புகளுக்கு, நாட்டு அரசுகளுக்கு, ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆவணப்படுத்தலின் இன்னொரு நோக்கம் எமது பாதிப்புகளை சிங்கள மக்களுக்கும், குடிசார் அமைப்புகளுக்கும் எடுத்துச் சொல்லி, அங்கு ஒரு கொள்கை மாற்றத்தை, நடைமுறை மாற்றத்தை உருவாக்க உதவுவதாகும். இலங்கையின் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலைய இயக்குனர் பாக்கியசோதி சரவணமுத்து தற்போதைய சூழலில் இந்த மாதிரி ஆவணப்படுத்தலை இலங்கையில் மேற்கொள்வது ஆபத்தானது என்றும், ஆனால் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்த மிகவும் அவசியமான ஒரு பணியும் என்று போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவத்துடன் நடந்த கலந்துரையாடலில் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

தேசிய, அனைத்துலக மனித உரிமை நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்புகள் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களை விசாரணைக்குட்படுத்த வேண்டுமென்று கேட்டு வருகின்றன. இதை அவர்கள் நிறைவேற்ற உகந்த, மனித இனத்துக்கு எதிராக இழைக்க-



இ.நற்கீரன்

கப்பட்ட குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபிக்க ஆதாரங்கள், சாட்சியங்கள், ஆவணங்கள் ஆகியவை அடிப்படையில் அமைந்த ஆவணப்படுத்தல் தேவையாகிறது.

போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் 20 ஆண்டுகளுக்கு மேலாக விருத்தி செய்யப்பட்ட மனித உரிமைகள் தகவல் மற்றும் ஆவணப்படுத்தல் முறைமைக்கு (HURIDOCs - Human Rights Information and Documentation System) ஏற்ற முறையிலே தகவல்களைப் பதிவு செய்கிறது. இது பாதுகாப்பான, கணினி மயப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகிறது. ஒருவர் தரும் தகவல்கள் அவருடைய அனுமதி இன்றி வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. புள்ளி அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்படுகிறது. ரொறன்ரோவில் உள்ள இந்த நடுவம் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பெல்சியம், ஒல்லாந்து, யேர்மனி, நோர்வே, சுவிட்சர், டென்மார்க் ஆகிய நாடுகளிலுள்ள மனித உரிமை நடுவங்களுடன் இணைந்து பெப்ரவரி 15ஆம் நாள் தொடக்கம் ஏப்பிரல் 15 வரை இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டவர்களினதும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களினதும் விபரங்களை ஆவணப்படுத்தும் நாட்களாக பிரகடனப்படுத்தியுள்ளது.

நீங்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் நீங்கள், அல்லது உங்கள் உறவினர்கள் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், நீங்கள் பதிய வேண்டும். இடப்பெயர்வு, ஊனமாக்கப்படல், காணாமல் போதல், சிறைவைப்பு, சித்திரவதை, பாலியல் வன்முறை, படுகொலை என எல்லாவிதமான மனித உரிமை மீறல்களால், போர் குற்றங்களால், இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் ஆவணப்படுத்தலை அனைவரும் இன்றே விரைந்து செய்ய வேண்டும்.

natkeeran@thaiveedu.com

ABC Private Tutoring & Homework Help

French - For grade 4 to grade 10 By a native French speaking teacher from France
Math - For grade 5 to grade 12 In English or French medium Intersection

Victoria park & Ellesmere

Mr. Shanthakumar

647 262 9430




நடந்த உண்மைகளை
இறந்தவர்களாலும் சொல்ல முடியாது
இழப்புகளுக்குள் வாழ்பவர்களாலும் சொல்ல முடியாது
உங்களால் மட்டும் தான் முடியும்!
ஆவணப்படுத்த அழையுங்கள்

போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம்
416-628-1408
www.cwvhr.org



VALLIKANNAN MARUTHAPPAN
Salesperson
DIRECT:
416-623-4989/416-880-6051

HOMELIFE TODAY REALTY LTD., BROKERAGE*
Independently owned and Operated REALTOR™
31 Progress Avenue Suite 210 ✕ Toronto, ON M1P4S6
Phone: 416-298-3200





“Making your dream home come true”

Promotional Offer 2010!
For all my Buyers & Sellers I will pay Your Lawyer Fee & Moving Expense*

* 5% Down, Current Variable Rate and 35 years Amortization
** Some conditions apply - Offer ends at December 31, 2010.
*** Not intended to solicit buyers or sellers already under contract


ALPHAWEB SOLUTIONS.CA / PHONE: (416) 238-7288

For Buying and Selling
Commercial, Residential & Investments...
Call: 416 522 3314












PROPERTY MAX
Realty Inc. Brokerage
www.propertymax.ca/RE/MAX

Sockalingam Prabakaran
Sales Representative
3321 Midland Ave.
Toronto, ON M1V 5B3
Tel: 416 291 3000
Fax: 416 298 9963



For Listing Lowest Commission Starting from 1%

<p>\$315,989</p>  <p>Midland & Lawrence Amazing Opportunity! Det. Oversized Bungalow 3 Bdrms</p>	<p>\$369,900</p>  <p>McCowan/Eglinton Absolutely Gorgeous Well Maintained Home With Oak Kitchen</p>	<p>\$389,000</p>  <p>McCowan & Steeles New Developments & All Amenities Close By. Absolutely Stunning & Gorgeous Home</p>
<p>\$390,000</p>  <p>Brimley/Denison This Home Is Situated In A Quiet Neighbourhood, Close To Transportation.</p>	<p>\$429,000</p>  <p>McCowan/Denison All Brick 4 Bedroom Spacious Home In A Convenient Location.</p>	<p>\$469,900</p>  <p>Highway/Foxdales Well Kept 4 Bedroom House With One Bedroom Basement Apartment.</p>
<p>\$486,000</p>  <p>McCowan / Highway Lovely Near Park, Very Bright Lots Of Windows, Hardwood Throughout Main Floor</p>	<p>\$519,900</p>  <p>Highway/Midfield Well Maintained 5 Bedroom Home, Close To School, Park And All Amenities</p>	<p>\$649,000</p>  <p>McCowan/Denison Just More Than 4 Years Old. Approx. 3,200 To 3,300 Square Feet</p>



INPROBUS REALTY CORPORATION
Specialty Investment, Property and Business Brokers

Men's clothing store

For sale
22yrs in Business

Office space for lease

close to Subway.

Good location for Mississauga, Etobicoke and Down town clients.

Inprobus Realty Corporation

Call : Alan 647-504-2536

நான்கு வார உலகத் திருவிழா

உலகப் பந்தின் ஒவ்வொரு மூலையையும் விழிப்படைய செய்துவிடும் இந்த நான்கு வார உலககிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டிகள். ஜூன் 11ம் திகதி ஆரம்பமாகி ஜூலை 11ம் திகதி இறுதி ஆட்டத்துடன் முடிவுக்கு வர இருக்கிறது. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கிண்ணத்திற்கான போட்டிகள் நடைபெறும் காலம் உதைபந்தாட்ட பிரியர்களுக்கு பிரியமான காலமாகும். 2010 உலககிண்ண உதைபந்தாட்ட போட்டியை நடத்த தென்னாபிரிக்கா தயாராகிவிட்டது. போட்டிகளில் மோதிக் கொள்ள 208 நாடுகளில் 32 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுவிட்டன. இந்த உதைபந்தாட்ட போட்டிகளை நடத்துவதனால் தென் ஆபிரிக்கா நேரடியாக போட்டிகளில் விளையாடும் தகுதியை பெற்றுக்கொண்டது. அத்தோடு உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியை நடத்தும் முதலாவது ஆபிரிக்க நாடு என்ற பெயரையும் பெற்றுக் கொண்டுள்ளது.

FIFA ("Federation Internationale de Football Association")

FIFA என்பது பன்னாட்டு கால்பந்தாட்ட

- இறுதி போட்டிகள் எங்கு நடைபெற வேண்டும் என்பதை FIFA நிர்வாகமே வாக்குகள் அடிப்படையில் தெரிவு செய்யும்.
- உலக கிண்ண போட்டிகள் முதன் முதலில் 1954ம் ஆண்டு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
- 2014ம் ஆண்டு பிரேசில் நடைபெறும் உலக கிண்ண போட்டியே 1978ம் ஆண்டின் பின்னர் தென் அமெரிக்காவில் நடைபெறும் போட்டியாகும்.
- உலக கிண்ண போட்டிகளில் பிரேசிலை சேர்ந்த ரொனால்டோ மூன்று போட்டிகளில் 15 கேல்களை பெற்று முதலாவதாக திகழ்கிறார்.

கழகங்களின் கூட்டமைப்பு ஆகும். இக் கூட்டமைப்பின் பிரெஞ்சு மொழி பெயர்தான் மேலே குறிப்பிடப்பட்டது. இதன் சுருக்க வடிவம் FIFA ஆகும். தற்பொழுது இதன் தலைமையகம் சுவீட்சர்லாந்தின் தலைநகரமான சூரிச் நகரில் அமைந்துள்ளது. இந்த உலக கோப்பைக்கான போட்டிகளை ஒழுங்கு செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பு இவ்வமைப்பையே சாரும். இக் கூட்டமைப்பில் 208 நாடுகளின் தேசியக் கால்பந்தாட்ட கழகங்கள் உறுப்பினராக உள்ளன. 1928ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு முதன் முதலில் 1930ம் ஆண்டு உருகுவே நாட்டில் முதலாவது உலக கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட போட்டியை நடாத்தியது. இந்த போட்டியில் 13 நாடுகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் உருகுவே ஆர்ஜென்டினாவை 4 : 2 என்ற புள்ளி விகிதத்தில் தோற்கடித்து வெற்றி கிண்ணத்தை தனதாக்கி கொண்டது. இப்போட்டியானது சுமார் 93,000 பார்வையாளர்களின் முன் நடைபெற்றது.

அன்று தொடக்கம் இன்று வரை நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை தொடர்ந்து நடந்து வரும் இப்போட்டிகள் 1942இலும் 1946இலும் இரண்டாம் உலக போர் காரணமாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1934ம் ஆண்டு தொடக்கம் 1978ம் ஆண்டு வரை 16 நாடுகள் இப்போட்டிகளில் மோதிக் கொண்டன. இதில் முறையே 1938ம் ஆண்டு 15 நாடுகளும், 1950ம் ஆண்டு 13 நாடுகளும் போட்டியிட்டன. 1982ம் ஆண்டு முதல் இறுதிப்போட்டிகளில் பங்குகொள்ளும் அணிகளின் தொகை 24 ஆக அதிகரிக்கப்பட்டது. பின் 1992ம் ஆண்டு முதல் இதுவே 32 ஆக அதிகரிக்கப்பட்டது. இன்று வரை 32 நாடுகளின் தேசிய அணிகளே இறுதி போட்டிகளில் மோதி வருகின்றன. கடந்த முறை 2006ம் ஆண்டு உலக கிண்ண இறுதிப் போட்டிகளுக்கான தகுதிகான் பேட்டிகளில் 198 நாடுகள் FIFAவில் பதிவு செய்து பங்கு பற்றின. இம்முறை 2010ல் 208 நாடுகள் தகுதி-

கான் போட்டிகளில் பங்கு பற்றின.

பெண்களுக்கான உலக கிண்ண கால் பந்து போட்டிகளும் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் முதன் முதலில் 1991ம் ஆண்டு சீனாவில் நடைபெற்றது. இப்போட்டிகளையும் FIFA அமைப்பே நாடாத்தி வருகிறது. இனி 2011ம் ஆண்டு இப்போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற இருக்கிறது.

உலக கிண்ண போட்டிகளுக்கான நாடுகளை தெரிவு செய்யும் போட்டிகள் இறுதிப்போட்டிகளுக்கு முன்று வருடங்களுக்கு முன்பே ஆரம்பமாகிவிடும். இப் போட்டிகள் உலகின்



ஆறுபிரிவுகளுக்கு இடையில் நடைபெறும். ஆவையாவன ஆசியா, ஆபிரிக்கா, வட அமெரிக்கா, மத்தியஅமெரிக்கா, கரீபியன் தெற்கு, ஓசியானியா, மற்றும் ஐரோப்பா ஆகியனவாகும்.

உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் வழங்கப்படும் உலக கிண்ணத்தைப் பற்றி சில தகவல்களை பார்ப்போம்.

1930ல் இருந்து 1970 வரை இக்கிண்ணம் Jules Rimet Trophy அல்லது World Cup என்னும் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தது. 1970ம் ஆண்டு பிரேசில் மூன்றாவது தடவையாக உலக கிண்ணத்தை தட்டிக் கொண்ட போது இக்கிண்ணம் பிரேசிலிடமே நிரந்தரமாக கொடுக்கப்பட்டது அல்லது தங்கிவிட்டது. எனினும் 1983ம் ஆண்டு அக்கிண்ணம் களவு போனது அதன் பின்னர் அது மீட்கப்படவே இல்லை. இதன் பின்னர் FIFA நிர்வாகம் 1974ம் ஆண்டின் உலக கோப்பைக்காக ஏழு நாடுகளில் இருந்து 53 விதமான வடிவமைப்பாளர்களின் உலக கிண்ணத்திற்கான மாதிரி வடிவமைப்புகளை பரிசீலித்து பார்த்ததில் இத்தாலிய வடிவமைப்பாளரான சில்வியோ கஸ்ஸானிக்கா (Silvio Gazzaniga) என்பவரின் மாதிரியை தெரிவு செய்தது.

இப்புதிய கிண்ணம் 36cm உயரம் உடையதாகவும். 6.175 Kg எடையுமாக 18 கரட்தங்கத்தினால் செய்யப்பட்டது. இதன் அடிப்பாகம் இரண்டடுக்கு Malachite என்னும் பொருளால் செய்யப்பட்டுள்ளது. இப்பாகத்தில்

- குமணன் தம்பிஐயா -

17 பட்டயங்கள் பொருத்த இடமுள்ளது. இதில் வெற்றி பெறும் நாடு ஆண்டு ஆகியன பொறிக்கப்படும். இதில் 2038ம் ஆண்டு வரை நடைபெறும் உலக கிண்ண வெற்றியாளர்களின் பெயர்களைப் பதிவு செய்து வைக்க இயலும். வெற்றி பெறும் அணி இதே கிண்ணம் போன்று தங்கமூலம் பூசப்பட்ட பிரதி கிண்ணத்தை எடுத்து செல்வார்கள். இம்முறை யார் இந்த பட்டயத்தில் தங்கள் பெயரை பொறிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் உலக கிண்ண போட்டி-

களின் முடிவில் ஆறு சிறப்பு விருதுகள் போட்டியிட்ட அணிகளுக்கு இடையில் வழங்கப்படும்.

- சிறந்த கால்பந்தாட்ட வீரருக்காக தங்க பந்து விருது.
- அதிக கோல்களை பெற்று கொடுத்த வீரருக்காக தங்க சப்பாத்து விருது.
- சிறந்த பந்து காப்பாளருக்கு யசின் (Yahin) விருது (Yashin என்பது உலகின் மிகச் சிறந்த பந்து காப்பாளரின் பெயர்).
- சிறந்த இளம் விளையாட்டு வீரர்க்கான விருது.
- பங்கு பற்றிய அனைத்து போட்டிகளிலும் போட்டி விதிமுறைகளுக்கு அமைய விளையாடி அணிக்கான விருது.
- பார்வையாளர்களை மிகவும் பொழுது போக்கி மகிழ்ச்சி கொள்ள வைத்த அணிக்கான விருது.

2006ம் ஆண்டு இந்த உலக கிண்ண போட்டிகளை 715.1 மில்லியன் மக்கள் பார்த்து மகிழ்ந்ததாகத் தரவுகள் கூறுகிறது.

அடுத்த 2014ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகள் பிரேசில் நாட்டில் நடைபெற இருக்கிறது.

எங்கே இவ்வருட உலக கிண்ண போட்டிகளை பார்க்க நான் தயார் நீங்கள் தயாரா?

kumanan.thambiah@thaiveedu.com



இதுவரைநடைபெற்றபோட்டிகளின் விபரம்			
நடைபெற்ற ஆண்டு	போட்டி இடம் பெற்ற நாடு	வெற்றி பெற்ற நாடு	இரண்டாம் இடம் பெற்ற நாடு
1930	உருகுவே	உருகுவே	ஆர்ஜென்டினா
1934	இத்தாலி	இத்தாலி	செக்கோஸ்லோவேக்கியா
1938	பிரான்ஸ்	இத்தாலி	ஹங்கேரி
1942	இரண்டாம் உலக மகாயுத்தம் காரணமாக போட்டி இடம்பெறவில்லை		
1946			
1950	பிரேசில்	உருகுவே	பிரேசில்
1954	சுவீட்சர்லாந்து	ஜெர்மனி	ஹங்கேரி
1958	சுவீடன்	பிரேசில்	சுவீடன்
1962	சிலி	பிரேசில்	செக்கோஸ்லோவாக்கியா
1966	இங்கிலாந்து	இங்கிலாந்து	ஜெர்மனி
1970	மெக்சிக்கோ	பிரேசில்	இத்தாலி
1974	ஜெர்மனி	ஜெர்மனி	நெதர்லாந்து
1978	ஆர்ஜென்டினா	ஆர்ஜென்டினா	நெதர்லாந்து
1982	ஸ்பெயின்	இத்தாலி	ஜெர்மனி
1986	மெக்சிக்கோ	ஆர்ஜென்டினா	ஜெர்மனி
1990	இத்தாலி	ஜெர்மனி	ஆர்ஜென்டினா
1994	அமெரிக்கா	பிரேசில்	இத்தாலி
1998	பிரான்ஸ்	பிரான்ஸ்	பிரேசில்
2002	கொரியா,ஜப்பான்	பிரேசில்	ஜெர்மனி
2006	ஜெர்மனி	இத்தாலி	பிரான்ஸ்

சொர்க்கமே என்றாலும் அது சொந்த வீடு போல வருமா...

Uthayan Alex Sivasambu B.Sc. (Hons), M.B.A
Broker

Ottawa: 613.276.SALE (7253)
Toronto: 416.659.SELL (7355)
alex-sivasambu@coldwellbanker.ca, www.sivasamburealty.com

COLDWELL BANKER

“தமிழர் மத்தியில்” 20^{வது} வெளியீடு

20 வது வருடமாக தொடர்ச்சியான ஆதரவு தந்த வர்த்தகப் பெருமக்கள்

உலகின் முதன்முதலாக தமிழர்களுக்காக வெளிவந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததும், பல வீருதுகளைப் பெற்று வெற்றி வாகை சூழும், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் ஆசிரியையும், ஆதரவையும் பெற்ற எமது கைநூலில் கடந்த 20 வருடங்களாக வீளம்பரம் செய்து தமிழர் மத்தியில் பிரபலமான கீழ்வரும் ஒன்பது வர்த்தக, வியாபார நிறுவனங்களுக்கும் மற்றும் தொழில் நுட்பவர்களுக்கும் எமது உளம் கனிந்த பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

-தமிழர் மத்தியில் குழு



AMBALAVANAR SRITHARAN, "SHANKAR & CO"

திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற வாக்கியத்திற்கு அமைய புலம் பெயர்ந்து வந்த தமிழ் வணிகர் மத்தியில் "தமிழர் மத்தியில்" என்ற முதல் தமிழ் வர்த்தக கைநூலானது திறம்பட 20 வருட வெற்றிகரமான வெளியீடுகளை செவ்வன வெளியிட்ட பெருமையை தமிழர் மத்தியில் வெளியிட்டகம் பெற்றுக் கொள்கின்றது. மேன்மேலும் "தமிழர் மத்தியில்" வெற்றி பெறவும், அபரித வளர்ச்சி காணவும் எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் கிடைக்க வேண்டுகின்றேன். இந்நூலில் நாம் தொடர்ந்து விளம்பரம் செய்ததனால் பெரும் பலனை பெற்றுள்ளோம்.



SUPPIAH GANESH, "APPLEMORE AUTOMOTIVE INC."

நந்தா என்றால் "தமிழர் மத்தியில்" "தமிழர் மத்தியில்" என்றால் நந்தா. இன்று ராகவன் என்ற இளம் வர்த்தகரை பங்காளராகக் கொண்டு இக் கைநூலின் 20வது வெளியீட்டை வெற்றிகரமாக உருவாக்கியமைக்கு எனது பாராட்டுக்கள். எனது வியாபார வளர்ச்சிக்கு தமிழர் மத்தியில் மிகவும் உதவியுள்ளது. இன்று ராகவன் குழுவால் பொறுப்பு எடுக்கப்பட்டு நந்தாவின் ஆலோசனையில் இக் கைநூலும், இதன் துணைக்கைநூலும் வெளியிடுவது எமக்கு ஒரு பலத்தைக் கொடுக்கின்றது. ஒரு வருட நந்தா தினத்தில் எனது வியாபார நிலையத்திற்கு தனது வாகனத்தைக் கொண்டு வந்து இரவு 12மணி முதல் விடியற் காலை 3 மணிவரை அவரது வாகனத்திற்கு பழுது பார்த்தமை எனக்கு இப்போதும் ரூபகத்தில் இருக்கிறது. அவரது சேவை மீண்டும் மீண்டும் உயர் வாழ்த்துகின்றேன்.



CHANDRA THAMBIRAJAH, "YAARL CAKE HOUSE"

உலகத்திலே புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக வெளிவந்த பெருமை "தமிழர் மத்தியில்" நூலுக்கே சாரும். எம்மைத் தொலைபேசியில் அழைக்கும் போது "தமிழர் மத்தியில்" இருந்து உங்கள் விளம்பரத்தைப் பார்த்து அழைக்கின்றோம் என்கிறார்கள். ஏறக்குறைய 70 வீதமான அழைப்புகள் "தமிழர் மத்தியில்" மூலமாகவே கிடைக்கின்றன. நந்தாவின் சிந்தனையில் உதித்த "தமிழர் மத்தியில்"-ன் 20வது வெளியீட்டில் அட்டைப் படம் வழமையோல் பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது. வெளிநாட்டிலிருந்து வரும் உறவினர்கள் கூட "தமிழர் மத்தியில்" பிரதியைக்கேட்டு வாங்கிச் செல்வதிலிருந்து அவர்கள் எவ்வளவு ஆதரவை பெற்றிருக்கிறார்கள் என்பது புலனாகின்றது. அவர்களது வெற்றியே வர்த்தகர்களது வெற்றியென்று கருதுகின்றேன்.



SANTHALINGAM PANCHALINGAM, "SANTHA ELECTRICAL & PLUMBING SERVICES"

பொதுமக்களுக்கும் வர்த்தகர்களுக்கிடையே ஒரு தொடர்பையும் இணைப்பையும் "தமிழர் மத்தியில்" விளம்பரக் கைநூல் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் வர்த்தகரின் வியாபார வளர்ச்சிக்கு இந்நூல் பெரிதும் உதவியுள்ளது. தமிழ் மக்களிடையே எமது வர்த்தகர்களின் வியாபாரங்களை அறிமுகப்படுத்தி கணிசமான அழைப்புகள் கிடைப்பதற்கு துணையாக உள்ளது.

இக்கைநூலை உருவாக்கிய நந்தா பலரதும் பாராட்டைப் பெற்றவர். அத்துடன் பொதுமக்களினதும் அன்பையும் ஆதரவையும் பெற்றவர். நந்தா-ராகவன் இணைப்பு மேன்மேலும் "தமிழர் மத்தியில்"-க்கு பலத்தைக் கொடுப்பதில் ஐயமில்லை. இவர்களது கூட்டு முயற்சி எவ்வாறு வெற்றி பெற்றுள்ளது என்பதை 20வது வெளியீடு எடுத்துக் கூறுகின்றது.



VASANTHAN PATHMANATHAN, "VASANTHA JEWELLERS"

அபரணங்களுக்கு 22 கரட் தரம் எவ்வளவு முக்கியமானதோ அது போல் கனடிய தமிழர்களிடையே "தமிழர் மத்தியில்" ஓர் வைரக்கல். இக் கைநூல் எனது வியாபார வளர்ச்சிக்கு உதவியதுமட்டுமின்றி பல வாடிக்கையாளர்களையும் பெற்றுத் தந்தது. "தமிழர் மத்தியில்" கைநூலின் சீரிய பணிக் கு சிரம் தாழ்த்துவதுடன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அவர்களது 20வது வெளியீட்டுக்கு எமது பாராட்டும் வாழ்த்துக்களும். விரைவில் வெள்ளி விழா கொண்டாட இருக்கும் எமது வியாபார நிறுவனத்திற்கு "தமிழர் மத்தியில்" ஓர் இன்றியமையாத சாதனமாகும்.



GERRARD SIMON PILLAI, "GNS PARTY RENTALS"

"தமிழர் மத்தியில்"-ன் 20வது வருட தரமிக்க சேவைக்கு எமது பாராட்டுக்களும் நன்றிகளும். மிகவும் அற்புதமான ஒரு வியாபார நிறுவனங்களையும் பொதுமக்களையும் இணைக்கும் பலமிக்க பாலமாகும். நந்தா தொடங்கிய போது அவர்கள் பட்ட கஷ்டங்கள் எனக்கு நன்கு தெரியும். நந்தாவைக் கண்டவுடன் எனக்குப் பழைய ஞாபகங்கள் வரும். அன்று சிறிதாகத் தொடங்கிய எனது வியாபாரம் இன்று விருத்தியடைந்ததைப் போன்று அவர்களும் நன்கு முன்னேறியுள்ளார்கள்.

அவர்களது வெற்றிக்கு எமது வாழ்த்துக்கள்.



CARU CARUNAKARAN, "REAL ESTATE AGENT"

"தமிழர் மத்தியில்" ஐ உருவாக்கிய நந்தா ஒரு பதிப்பக உரிமையாளராக பல வருடங்கள் சேவை செய்தார் என்பது பலருக்குத் தெரியும். ஆனால் அவர் 20 வருடங்களாக தொடர்ந்து கனடாவில் பல அடுக்கு மாடி கட்டிடங்களை உருவாக்கிய குழுவின் ஒரு கட்டிட கலை நிபுனர் என்பது பலருக்கும் தெரியாது.

தற்போதைய இளம் சந்ததியினரின் இணைப்பில் உருவான நிறுவனத்தால் இக்கைநூலின் சேவை மேன்மேலும் வளர் வாழ்த்துகின்றேன்.



PRINCE LAWRENCE, "REAL ESTATE AGENT"

அதிகளவில் மக்களிடையே என்னை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் எனது முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குவது "தமிழர் மத்தியில்" ஒன்றே என்பது ஒரு அப்பழுக்கற்ற உண்மை. அதிகளவிலான தொலைபேசி அழைப்புகள் "தமிழர் மத்தியில்" பாலவையாளர்களிடமிருந்தே கிடைக்கின்றன. "தமிழர் மத்தியில்" -ன் 20வது வெற்றி ஆண்டை வாழ்த்தி அவர்களது அபார சேவைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.



JEYA PONNUCHAMY, "JEYA VIDEO PRODUCTION"

"தமிழர் மத்தியில்" ஓர் சாதாரணக் கைநூல் அல்ல. இதில் பல விஷயம் இருக்கின்றது. 60 வீதத்திற்கு மேலான வாடிக்கையாளர்கள் "தமிழர் மத்தியில்" மூலம் உங்களை அடையாளம் கண்டோம் எனக் கூறும் போது மிகவும் பெருமையாக உள்ளது.

எனது வியாபாரம் மட்டுமல்லாது பல வர்த்தகர்கள் முன்னேறியது "தமிழர் மத்தியில்" மூலமே என்று கூறுவது மிகையாகாது. அவர்களது 20வது வெளியீடு உருவாக்கிய நந்தாவும் நிறைவேற்றும் ராகவன் குழுவின் இணைப்பிலும் உருவாகியது. ஓர் இளம் சந்ததியினரை கொண்ட குழுவை இணைத்தது மிகவும் பாராட்டத்தக்கது. அவர்களது தொடர்ச்சியான வெற்றிக்கு எமது வாழ்த்துக்களும், நன்றிகளும்.



Mobi Tel Mobility

\$24 Unlimited talk

- . Unlimited talk
- . Call waiting
- . Call forwarding
- . 3-Way calling



\$40 Unlimited talk & text

- . Unlimited talk
- . Unlimited Canadian and US. Text messaging
- . Voicemail and Call display
- . Call waiting
- . Call forwarding
- . 3 Way calling



Grand Opening Special !!!
This offer Only available at Mobi Tel Mobility locations

Genuine Leather Case



\$1.99
From Reg. \$19.99

Validity period - May 20th 2010 to August 30th 2010
One coupon per family. Customer must bring this coupon to the store. The coupon must be redeemed during the valid redemption period. Mobi Tel Mobility Reserved the rights to terminate the offer any time without notice.

Grand Opening Special !!!
This offer Only available at Mobi Tel Mobility locations

Smart car charger



\$1.99
From Reg. \$29.99

Validity period - May 20th 2010 to August 30th 2010
One coupon per family. Customer must bring this coupon to the store. The coupon must be redeemed during the valid redemption period. Mobi Tel Mobility Reserved the rights to terminate the offer any time without notice.

Grand Opening Special !!!
This offer Only available at Mobi Tel Mobility locations

Headset



\$1.99
From Reg. \$19.99

Validity period - May 20th 2010 to August 30th 2010
One coupon per family. Customer must bring this coupon to the store. The coupon must be redeemed during the valid redemption period. Mobi Tel Mobility Reserved the rights to terminate the offer any time without notice.

**3031 Kingston Road.
Kingston Rd. / McCowan Rd
416.269.7300**

**5514 Lawrance Ave East.
Port Union Rd. / Lawrance Ave.
416.282.6999**

வேலை செய்யும் இடங்களில் வன்முறைகள் / துன்புறுத்தல்களை எதிர்நோக்குகின்றீர்களா?

வேலை செய்யும் இடங்களில் நீங்கள் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்நோக்குகின்றீர்களா?

எங்களில் பலர் வேலை இல்லாமல் மன உழைச்சலுக்குள் வாழுகின்றோம். இன்னும் சிலரோ வேலை தேடித் தேடி அது கிடைக்காமல் போய் சோர்வடைந்து போகின்றோம். ஆனால் மீதியாக உள்ள, தொழில் கிடைத்து தொழில் புரிந்து கொண்டிருக்கும் பலரோ தொழில் புரியுமிடங்களில் நிம்மதி இழந்து தினமும் விருப்பமின்றியே தொழில் செய்து நாட்களைக் கடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். ஒரு கணிசமான அளவினரே தாங்கள் செய்யும் தொழிலை விரும்பி முழு மனதுடன் செய்கின்றார்கள். அந்த வகையில் இன்று, வேலை கிடைத்தும் நிம்மதியைத் தொலைத்து வேலையிடங்களில் வன்முறைகளையும் துன்புறுத்தல்களையும் எதிர்நோக்கியபடியே மிகவும் மன உழைச்சலுடன் வேலை புரிபவர்களிற்கு நீங்கள் வேலை செய்யமிடங்களில் நடைபெறக்கூடிய வன்முறைகள், துன்புறுத்தல்கள் பற்றியும் அவற்றில் இருந்து உங்களை பாதுகாப்பது எவ்வாறு என்பது பற்றியும் இது தொடர்பான உதவிகளை எங்கே பெறவது என்பது பற்றியும் தொழிலாளர்களிற்கான நடவடிக்கை நிலையம் என்ன கூறுகின்றது என்றும் பார்ப்போம்.

வேலை செய்யும் இடத்தில் வன்முறை மற்றும் துன்புறுத்தல் ஆகிய இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

வேலை செய்யும் இடத்தில் வன்முறை (Violence):

நீங்கள் வேலை செய்யும் போது ஒரு மனிதர் தன் உடல் வலிமையால் உங்கள் தேகத்திற்கு தீங்கிழைப்பது இந்த வகை வன்முறை ஆகும். ஒரு தொழிலாளி வேலை செய்யும் போது வேலை செய்யும் இடத்தில் அவருடைய தேகத்திற்கு தீங்கிழைத்தல் அல்லது அதற்கான மிரட்டல் வார்த்தை வன்முறை என்று கருதப்படும்.

வேலை செய்யும் இடத்தில் துன்புறுத்தல் (Harassment):

நீங்கள் ஒரு இடத்தில் வேலை செய்யும் போது ஒரு மனிதர் உங்களை கேலியும் கிண்டலும் செய்தல், பெரும் சத்தமிட்டு உங்களை பரிசாசம் செய்தல், கோபத்துடன் உங்களை பயமுறுத்துதல், உங்களை பற்றி ஆபாசமான நகைச்சுவைகளை கூறுதல் போன்றவை உங்களை கொடுமை செய்தல் ஆகும். மனித உரிமைகள் சட்டத்தின் படி இந்த வகை நடத்தைகளை தண்டிக்க முடியாது என்றாலும் உங்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது என்பதை நிரூபித்தால் சட்டப்படி தண்டனை கிடைக்க வழி இருக்கிறது.

மனித உரிமைகள் ரீதியான பாகுபாடு:

இனம், நிறம், மொழி, பிறப்பிடம், வயது, பாலினம், கலப்பு திருமணம், உடல் ஊனம், திருமணம் மற்றும் குடும்ப அந்தஸ்து, மதம், குடியரிமை மற்றும் மன்னிக்கப்பட்ட குற்றவியல் செயல்கள் ஆகிய வற்றின் அடிப்படையில் வேலை செய்யும் இடத்தில் பாகுபாடு காட்டப்படுவதை மனித உரிமைகள் சட்டம் தடை செய்கிறது. தான் கொடுமை மற்றும் பலாத்காரம் செய்யப்படுகிறோம் என்று ஒரு தொழிலாளி உணர்ந்தால் அதுபற்றி மனித

உரிமைகள் தீர்ப்பாயத்திடம் அவர் புகார் செய்யலாம். Ontario Human Rights Tribunalக்கு புகார் செய்ய சம்பவம் நடந்த தேதியிலிருந்து உங்களுக்கு ஒரு வருடம் கால அவகாசம் உண்டு.

ஜூன் 2010இல் இந்த சட்டப்படியான புதிய பாதுகாப்பு அமலுக்கு வருகின்றது:

Ontarioவில் உள்ள அனைத்து வேலை நடக்கும் இடங்களில் உள்ள தொழிலாளர்கள் மீது காட்டப்படும் பாகுபாடு மற்றும் வன்முறை சம்பந்தமாக Occupational Health and Safety Actல் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் தெளிவாக விவரிக்கின்றன. கொடுமையிலிருந்தும் மற்றும் வன்முறையிலிருந்தும். இந்த சட்டத்தின் மாறுதல்கள் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. வேலை நடக்கும் இடத்தை

“

பாதுகாப்புடன் இருங்கள்.

உங்களுக்கு ஏதாவது ஆபத்து வரும் என்று

நீங்கள் உணர்ந்தால்

காவல்துறையினைத் துணைக்கு அழையுங்கள்.

வேலை செய்யும் இடத்தில் நடக்கும்

அவசரகால சம்பவங்களை எதிர்கொள்ள

அவர்கள் மட்டுமே சரியானவர்கள்.

பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று உங்கள் முதலாளியை இந்த சட்டம் வலியுறுத்தும். உங்கள் மீது காட்டப்படும் பாகுபாட்டை எதிர்கொள்ள நீங்கள் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதையும் இந்த சட்டம் விளக்கும்.

புதிய சட்டத்தின் கீழ், முதலாளிகள் தங்கள் நிர்வாக செயல்பற்றி சரியான விளக்கம் அளிக்க வேண்டும்.

● வேலை செய்யும் இடத்தில் காட்டப்படும் கொடுமை மற்றும் வன்முறையை தடுக்க சரியான கொள்கைகளும் மற்றும் செயல் திட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும்.

● இந்த கொள்கைகள் மற்றும் செயற்குறிப்பிடல்கள் சம்பந்தமான தகவல்கள் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

● வேலை செய்யும் இடத்தில் காட்டப்படும் கொடுமை மற்றும் வன்முறை சம்பவங்கள் பற்றி தொழிலாளர்கள் புகார் செய்ய உதவும் வழிமுறைகள் அறிவிக்கப்பட வேண்டும்.

● துன்புறுத்தல் அல்லது வன்முறை சம்பவங்கள் பற்றி ஏதாவது புகார்கள் இருந்தால் அவற்றை புலன் விசாரணை செய்ய உதவும் வழிமுறைகள் தெரிவிக்கப்பட வேண்டும்.

வேலை செய்யும் இடத்தில் வன்முறையை தடுக்கும் செயல் திட்டங்கள்:

● வன்முறை சம்பவம் நடந்தேறிய பின்

அல்லது நடக்கும் தருவாயில் அவற்றை தடுக்க அவசர கால பாதுகாப்பு முறைகள் தீர்மானிக்கப்படவேண்டும். உதாரணமாக அவசர கால சூழ்நிலையை சமாளிக்க உடனடியாக உதவி எப்படி வரவழைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

● வேலை செய்யும் இடத்தில் நிகழ இருக்கும் வன்முறை சூழ்நிலைகளை முதலாளிகள் முன்கூட்டியே கணக்கிட்டிருக்க வேண்டும். அதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் அவர்கள் தீர்மானித்திருக்க வேண்டும்.

● நீங்கள் வேலை சம்பந்தமாக சந்திக்கும் சக மனிதர் வன்முறை நடத்தை என்ற பின்னணிச் சரித்திரத்தை கொண்டிருந்தால், உங்கள் முதலாளி அவரை பற்றி உங்களிடம் முன்கூட்டியே தெரிவித்திருக்க

- என். மிலான் -

தண்டிக்க முடியாது. போலீஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படை அதிகாரிகள் போன்ற சில ஊழியர்கள் மட்டும் ஒரு வரையறைக்கு உட்பட்டே வேலை செய்ய மறுக்க முடியும்.

முதலில் உங்கள் முதலாளி அல்லது மேற்பார்வையாளரிடம் பேசி பாருங்கள். நீங்கள் பாதுகாப்புடன் வேலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு உங்கள் முதலாளி எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி எழுதிவைப்புகள். பிரச்சினைக்கு அவர் சரியான தீர்வு காணவில்லை என்றால் அவரைப்பற்றி Ministry of Labourக்கு புகார் செய்யுங்கள்.

Occupational Health and Safety Actன் படி அனைத்து நடைமுறைகளையும் உங்கள் முதலாளி சரியாக கடைப்பிடிக்கிறாரா என்பதை Ministry of Labour முடிவு செய்யும். இந்த புதிய சட்ட மாற்றங்களின் கீழ் முதலாளிகள் பல விதிகளையும் மற்றும் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

உங்கள் மீது காட்டப்பட்ட பாகுபாடு, கொடுமை அல்லது வன்முறை பற்றிய ஒவ்வொன்றையும் தெளிவாக எழுதி வைத்திருங்கள். பின்னர் ஒரு புகார் கொடுக்க இவை உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். நீங்கள் வேலையை விட்டு விலக எண்ணினால், உங்களுக்கு Employment Insurance மற்றும் termination and Severance pay கிடைக்க வழிவகை செய்யும்.

வன்முறை மற்றும் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட இது பற்றிய உதவிகளிற்கு நீங்கள் தொடர்பு கொள்ளக்கூடிய இடங்கள்.

Worker's Action Centre:

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்கள் உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் ஒரு திட்டத்தை வகுக்கவும் தேவையான உதவிகளை பெற நீங்கள் தொடர்புபடுகொள்ள வேண்டிய தொலைபேசி எண் 416 531 0778 அல்லது www.workersactioncentre.org என்னும் இணையதளம். உங்கள் அனைத்து அழைப்புகளும் இரகசியமாக வைக்கப்படும்.

Toronto Worker's Health and Safety Legal Clinic:

உடல் நலம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக மேலும் கூடுதல் விபரங்கள் பெற 416-971-8832 அல்லது www.workerssafety.ca

Ministry of Labour Occupational Health and Safety Branch:

வேலை செய்யும் இடத்தில் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை பேணுதல் மற்றும் சட்டத்தின் புதிய மாற்றங்களை செயலாற்றுவதில் சம்பந்தமான மேலும் கூடுதல் விபரங்களுக்கு இலவச தொலைபேசி எண் 1-800-268-8013 அல்லது www.labour.gov.on.ca/english

Human Rights Legal Support Centre:

நீங்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தால் மனித உரிமைகள் சட்ட சேவை மையத்தின் உதவிகளை நீங்கள் நாடலாம். இலவச தொலைபேசி எண் 1-866-625-5179 அல்லது www.hrisc.on.ca.

milan@thaiveedu.com



குழந்தைகள் பார்வையில்... குடும்ப வன்முறை

குழந்தைகளைப் பொதுவாக வெறும் பார்வையாளர்களாக பலர் பார்க்கிறார்கள். ஆனால் பெற்றோர்களுக்கிடையில் வாக்குவாதமோ வன்முறையோ நடைபெறும் பொழுது, குழந்தைகளின் சிறு கண்களும், காதுகளும் எல்லா புலன்களையும் சந்தங்களையும் காட்சிகளையும் உள்வாங்குகிறது. குழந்தைகளின் புரிந்துணர்வு அவர்கள் வயதையும் அறிவையும் குண இயல்புகளையும் சார்த்து மாறுபடலாம். எப்படியோ, வன்முறை அவர்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடுகிறது. சண்டையோ, வாக்குவாதமோ நடைபெறும் போது பிள்ளைகள் பல விதமான விஷயங்களை செய்யலாம். ஓடி ஒளிக்கலாம், சாமி அறைக்குள் இருந்து பிரார்த்திக்கலாம், தலையணையால் காதுகளை மூடிக் கொள்ளலாம், ஏதாவது பாடுவது போல் முணுமுணுக்கலாம், விளையாட்டுப் பொருட்களையோ செல்லப் பிராணிகளையோ அரவணக்கலாம், காதுகளில் இசைக் கருவியை பொருத்திக் கொள்ளலாம், வேறு எதிலோ உன்னிப்பாக கவனம் இருப்பதுபோல் பாவனை செய்யலாம் அல்லது வேறு இடத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளலாம். வளர்ந்த பிள்ளைகள் தம் தம்பி, தங்கையை பாதுகாப்பாக வைத்திருக்க எத்தனிக்கலாம். அவர்களை சார்த்தப்படுத்த முயற்சிக்கலாம். சில விடலைப்பருவத்து பிள்ளைகள் தாய் தந்தைக்கிடையில் சமாதானம் செய்ய, இடையீடு செய்ய, தாயை அல்லது தந்தையை பாதுகாக்க முயற்சிக்கலாம். எனவே குழந்தைகள் பார்வையாளர்கள் அல்ல. எப்படி இந்த வன்முறைக்கு ஈடுகொடுப்பது என்று அத்தியோகம் செய்யக்கொள்ளுங்கள். ஆனால் பல பெற்றோர்கள் இதை புரிந்து கொள்வதில்லை சிலர் புரிந்து கொண்டாலும் மிக ஆழமாகச் சிந்திப்பதில்லை. மாறாக “அவர்கள் சிறு பிள்ளைகள் அவர்களுக்கு ஒரு தாக்கமும் இருக்காது” என்பார்கள் அல்லது குழந்தைகள் வேறு கவனத்தில் இருப்பதாக பாவனை செய்வதை உண்மை என் நம்பிவிடுகிறார்கள்.

குழந்தைகள் மனதில் இந்த நேரங்களில் என்ன சிந்தனைகள் ஓடும்? அவர்கள் விளக்கங்கள் எம்மைப் போல் வளர்ந்தவர்களின் விளக்கங்களில் இருந்து வேறுபடும். பயம், குழப்பம், குற்ற உணர்வு, கோபம், விரக்தி, யோசனை, வயிற்று வலி. இப்படி எதுவாவும் இருக்கலாம். மிகச்சிறிய குழந்தைகளுக்கு மற்றவர்களின் உணர்வுநிலை புரியாது. ஆனால் அழகையோ, ரத்தமோ ஏதோ ஆபத்து என்று அவர்களுக்கு புரியவைக்கும். வளர்ந்த பிள்ளைகள் தாய் அல்லது தந்தையின் நிலையில் இருந்து அவர்களின் உணர்வுநிலையை புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள்.

சில பிள்ளைகள் சண்டையில் அல்லது வாக்குவாதத்தில் இருந்து இயலுமானவரை விலகி இருக்க முயற்சி செய்வார்கள். பிரச்சினைக்குள் நானும் மாட்டிக்கொள்வேனா? என்னைப் பார்த்து சத்தம் போடுவார்களா? எனக்கு அடிவிழுமா? நான் செத்துவிடுவேனா? இப்படி எல்லாம் அவர்கள் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். சண்டை தொடங்குவதற்கு ஏதாவது விதத்தில் காரணமாக பிள்ளைகள் இருந்துவிட்டால், தாய்க்கோ தந்தைக்கோ காயம் ஏற்பட்டால், காவல்துறையால் கைது செய்யப்பட்டால், ஒரு பெற்றார் வீட்டை விட்டு வெளியே போக நேர்ந்தால், அதற்கு தாங்கள் தான் காரணம் என்று தங்களைத் தாங்களே நொந்து கொள்வார்கள் பிள்ளைகள். கடவுளோ அல்லது யாராவது சக்தி வாய்ந்தவர்களோ தம்மை வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று ஏங்குவார்கள். சில பிள்ளைகள், உதாரணமாக, அப்பா சொல்வது போல் அம்மா நடந்தால் என்ன - பணத்தை குறைவாக செலவழித்தால் என்ன, நேரத்திற்கு சமையலை முடித்தால் என்ன, என்று தாயில் அவர்களும் பழியை போடுவார்கள். தந்தை காவல் துறையால் முன்பு கொண்டு செல்லப்பட்டிருந்தால் -

இனியும் அப்படி நடக்குமா என்று பயப்படுவார்கள். சில பிள்ளைகள், தங்களின் பிழையால் சண்டை ஏற்பட்டதென்று, தங்களையும் காவல்துறை அழைத்துச் சென்றுவிடும் என்று அஞ்சுவார்கள். சில பிள்ளைகள் தாயில் கோபப்படுவார்கள், சண்டையை நிறுத்தவில்லை என்று. “நான் கஷ்டப்பட்டு நல்ல பிள்ளையாக நடந்து கொண்டால், அம்மா, அப்பா இனி சண்டைபிடிக்கமாட்டார்கள்” இப்படியும் சில பிள்ளைகள் எண்ணக்கூடும்.

மூன்று வயதிலும் குறைந்த குழந்தைகளுக்கு (0-3 வயது வரை) பலத்த சத்தங்கள் (கத்துதல், பொருட்களை எறிதல்/உடைத்தல்), திடீரென

படலாம். இந்த வயது குழந்தைகளுக்கு, நடக்கும் வன்முறை அவர்கள் தவறல்ல என விளக்கப்படுத்தி அவர்களில் அன்பு காட்டி அரவணக்க வேண்டும்.

பள்ளி செல்லும் வயதை அடைந்த பிள்ளைகள், பெண் ஆனால் தாயுடனும் ஆண் எனில் தந்தையுடனும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் வயது இது. இந்தக் கற்றலும் வளர்ச்சியும் வீட்டில் வன்முறை நடைபெறும் போது தடுக்கப்பட்டு குழப்பநிலைக்கு இட்டுச் செல்லும். உதாரணமாக தாயின் மீது தந்தையால் வன்முறை இழைக்கப்படும் பொழுது, தாய்க்குத் தன்னைத் தானே பாதுகாக்க

“

நம் குழந்தைகள்

பெற்றோரிடையே நடைபெறும் வன்முறைக்கு

ஒரு மெளனமான சாட்சி அல்ல.

அவர்களும் உணர்வுள்ள உயிர்கள்.

வளர்ந்தவர்கள் போல் அல்லாமல் அவர்களில்

வன்முறைக்கான விளக்கங்கள் வேறுபடும்.

நாளடைவில் வன்முறைச் சூழல் நீடிக்குமானால்

ஆறாத காயங்களை

அவர்கள் மனதில் ஏற்படுத்தும்.

வரும் சத்தங்கள், பயத்தை கொடுக்கும். வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் என்று எடுத்துக்கொண்டால், அந்த தாயின் கவனம் பிள்ளையில் இருக்காது. தாய் கவலையாகவும் கவனக்குறைவாகவும் இருப்பது, அல்லது ஒரு தந்தை எதிர்பாராத சமயங்களில் திடீரென மாறுபட்டு நடந்து கொள்வது - இவை எல்லாம் இந்த மழலைகளை பாதிக்கும். வன்முறையால் தற்செயலாக காயப்படும் சந்தர்ப்பங்களும் இந்த வயதினரில் அதிகம். தாய்க்கு பொருளாதார ரீதியில் தந்தையால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால். இந்த வயதுக்கு குழந்தைகளுக்கு உணவு, பால்மா தட்டுப்பாடுகள் மற்றும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் ஆரோக்கிய குறைபாடும் ஏற்படும்.

மூன்றிலிருந்து ஐந்து வயதிற்கு இடையிலான குழந்தைகள், பலத்த வாக்குவாதத்தையோ, வன்முறையையோ பார்க்கும் போது தமக்கு காயப்பட்டு விடுமோ என்று பயப்படுவார்கள். தாம் காயப்படுவது போன்ற கெட்ட கனவளும் இவர்களுக்கு இரவு நேரத்தில் வரக்கூடும். தாம் தான் பிரச்சினைக்கு காரணம் என்று தவறாக கருதுவார்கள். தொலைக்காட்சியில் அல்லது திரைப்படங்களில் வரும் பலம் வாய்ந்த அல்லது அன்பானவர்கள் வந்து தம்மை காப்பாற்ற மாட்டார்களா என எதிர்பார்க்கலாம். ஏதாவது சந்தமிட்டு சண்டையை நிறுத்த முயற்சிக்கலாம் அல்லது விளையாட்டிலோ தொலைக் காட்சியிலோ கவனத்தை செலுத்தலாம். இவ்வேளைகளில் வெளிச்சத்தங்கள் கேட்காததாக பாவனை செய்து புலன்களை அடக்க முயற்சி செய்வார்கள். அந்த வேளையில் இது நல்ல யுக்தியாக இருந்தாலும் நாளடைவில் இது அவர்களுக்கு பாதிப்பை கொண்டு வரலாம். தந்தை வீட்டை விட்டு வெளியேறி விட்டார் எனில் குழப்பம் அடைவார்கள். அம்மாவும் என்னை விட்டுப் போய்விடுவாரோ என அவர்கள் கவலைப்



புஷ்பா
கனகரட்ணம்
- உளவியல் நிபுணர் -

யாராவது தந்தையை குறைகூறினால் கோபப்படுவார்கள்.

13 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள் உடல் ரீதியாக உளரீதியாக பல மாற்றங்களை காணும் பருவத்தில் இருப்பவர்கள். இந்த வயதில் நண்பர்கள், மற்றவர்கள் தங்கள் மேல் வைக்கும் கணிப்புகள் என்பன அவர்களுக்கு முக்கியமாக இருக்கும். அதே வேளை தாய் தந்தையின் கண்காணிப்பும் வழிகாட்டலும் அவர்களுக்கு அவசியமாக இருக்கும் காலம் இது. வன்முறை குடும்பத்தில் நடக்கும் போது அதை இட்டு இவர்கள் வெட்கப்படக்கூடும். தம் குடும்பம் நல்ல குடும்பம் என்ற அபிப்பிராயம் மற்றவர்களுக்கு இருக்கவேண்டும் என விரும்புவார்கள். அப்படி காட்டிக் கொள்ள பல முயற்சிகள் செய்வார்கள். வயது குறைந்த சகோதரர்களை, சிலவேளை தாயை காப்பாற்றும் பொறுப்பை எடுத்து தம் தோள்மேல் போட்டுக்கொள்வார்கள். தாய், தந்தையில் கோபம், தாயின் பாதுகாப்பை இட்டு கவலை போன்றன தோன்றும். இவர்கள் பிழையான இடங்களில் அல்லது வழிகளில் அன்பையும் நெருக்கத்தையும் தேடலாம் (பிழையான நண்பர்கள், இளவயதில் பாலியல் உறவு, தம்மில் அன்பு செலுத்த குழந்தை வேண்டும் என்று இளவயதில் கருத்தரித்தல்). பெற்றோரின் ஸ்தானத்தை எடுத்து தாயை அல்லது சகோதரர்களை காப்பாற்ற முயற்சி செய்வார்கள். தமக்கு உதவி தேவை என்பதை தற்கொலை முயற்சிகள் மூலம், மற்றவர்களுடன் சண்டைக்கு போவதன் மூலம் அல்லது தம்மைத் தாமே காயப்படுத்திக் கொள்வதன் மூலம் தெரியப்படுத்தலாம். தாம் “நல்ல பிள்ளைகளாக” இருந்தால் வீட்டில் பிரச்சினை வராது என எண்ணித் தம் உணர்வுகளை, கஷ்டங்களை வெளிக்காட்டாமல் உள்ளூர்குள்ளே புளுங்கிக் கொள்ளலாம்.

நம் குழந்தைகள் பெற்றோரிடையே நடைபெறும் வன்முறைக்கு ஒரு மெளனமான சாட்சி அல்ல. அவர்களும் உணர்வுள்ள உயிர்கள். வளர்ந்தவர்கள் போல் அல்லாமல் அவர்களில் வன்முறைக்கான விளக்கங்கள் வேறுபடும். நாளடைவில் அதே வன்முறைச் சூழல் நீடிக்குமானால் ஆறாத காயங்களை அவர்கள் மனதில் ஏற்படுத்தும். வன்முறைக்குள் வாழும் குழந்தைகள் மனம் பாதிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் அந்த பாதிப்பில் இருந்து அவர்களை வெளியில் கொண்டுவரவும், அவர்கள் எதிர்காலத்தை வளமாக்கவும் நிச்சயம் முடியும் - நாம் மனது வைத்தால்.

Pushpa.kanagaratnam@thaiveedu.com

LOOKING FOR A NEW CAREER

A GREAT OPURTUNITY



- Full refund of **ALL COST** (Apx. \$600⁰⁰ upon passing exam)
- Direct contract from **RBC** (Only tamil managing general agency)

- No contract. No obligation
- Top of the line supporting web access

- High compensation. Lowest price guaranteed for customer
- You can choose the Company what is good for the client.



Siva Kandiah

CEO & Managing General Agent

Cell: **416.315.8100**

80 Nashdene Rd., Unit 25&26, Toronto, ON M1V 5E4
 Tel: 416.298.4722, Fax: 416.298.4664
 E-mail: siva kandiah@royalbrokers.com



வள்ளுவர் முன்னுக்குப்பின் முரண்பாடுடையவரா?

திருவள்ளுவர் பௌதீக விஞ்ஞானியா என்ற கேள்வியை நான் எழுப்பிக் கட்டுரை எழுதிய போது சிலர் அதுபற்றி என்னுடன் தொலை-பேசியில் கதைத்து தமது கருத்துக்களை பரிமாறினார்கள். அவ்வேளையில் ஒருவர் திருவள்ளுவர் பல சந்தர்ப்பங்களில் முன்னுக்குப் பின் முரண்பாடுடைய கருத்துக்களை கூறிச் சென்றுள்ளார் என்று கூறினார். அதற்கு உதாரணமாக:

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்” - 619

எனும் குறள்பாட்டையும்

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று தழினும் தான்முந்துறும்” - 380

எனும் குறள்பாட்டையும் எடுத்துக் காட்டாக கூறினார்.

முதலாவது குறள்ப் பாட்டில் தெய்வத்தால் இல்லை, முடியாது என்றாலும் முயற்சி தன் உடல் வருந்தி பாடுபட நன்மை பயக்கும் என்ற கருத்துப்படக் கூறிவிட்டு ஊழிலும் வலிமிக்கது ஒன்றுமே இல்லை என்று இரண்டாவது குறளில் குறிப்பிட்டுள்ளார். தலைவி-திப்படிதான் நடக்குமானால் முயற்சி எதற்கு, அல்லது முயற்சி திருவினையாக்குமானால் ஊழின் வலி எம்மாத்திரம். இதுவே மிகச் சிக்கலான தர்க்கம்.

மேலே உள்ள இரு குறள்களை குறிப்பாக கவனிக்குமுன் இன்னுமொரு விடயத்தை கவனத்தில் கொள்வதவசியம். எந்தவொரு இலக்கியப் படைப்பாளியும் சமகால சிந்தனைக்கும் சித்தாந்தத்திற்கும் கட்டுப்பாட்டே தனது

இலக்கியப்படைப்பை வழங்கமுடியும். முற்போக்குவாதியாய் சிந்திப்பதற்கும் அடிப்படை, அக்காலகட்ட சமூக, சமீபிரதாயங்களும் சிந்தனைகளுமே காரணமாகிறது.

வள்ளுவர் வாழ்ந்த காலத்தை வைதீக தர்மத்தின் (இந்து தர்மத்தின்) மறுமலர்ச்சிக் காலம் என்றால் மிகையாகாது. வள்ளுவருக்கு சில நூற்றாண்டுகளுக்கு முந்தான் வட இந்தியாவில் மகாவீரர் என்னும் இந்துமதஞானி இந்துமதத்தின் இடித்துரைக்கும் மதமாக (Protestant) சமன மதத்தை ஸ்தாபித்தார். இவர் உயிர்கொலையினை பெரிதும் எதிர்த்துடன் கர்மவினையின்படியே பிறப்புக்கள் அமையும் என்றும் ஸ்தாபித்ததுடன், சடங்கு சமீபிரதாயங்களை தவிர்த்து, இறைவனக்-கத்தையும் தியானத்தையும் முன்னிலைப்படுத்தினார். இவருக்குப் பின் புத்தர் பகவான் தோன்றி பாரம்பரிய சடங்குமுறைகளை குறைத்து அதேவேளை தியானம், ஐயம் போன்றவற்றையும் ஏற்கும் சமன மதத்திற்கு வைதீக அனுட்டான இந்து மதத்திற்கும் இடை நிலையில் பௌத்த மதத்தைப் போதித்தார்.

இவ்விரு இந்து ஞானிகளுமே இறைவனிலும் பார்க்க கர்ம வினைப்பயனைத்தான் முன்வைத்து ஒரு காரணிய மதத்தை புலால் தவிர்த்தல் போன்ற கொள்கையுடன் அமைத்தனர். இந்த கர்மவினையின் விளைவில் திருவள்ளுவர் பெரிதும் கவரப்பட்டார். மேலும் அவர் வேள்விகளில் உயிர் பலி கொடுத்து பிராயச்சித்தம் பெற முயலும் மதச் சடங்குகளை அறவே மறுத்தவர். இதனால் தான்

“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று” - 259

என்று குறள் படைத்தார். இந்த ஊழ் அல்லது கர்மவினையினைப் பற்றி பல தவறான கருத்துக்கள் உள்ளன. கர்மம் என்பது ஒரு மனிதன் தன் செய்கையால் அடுத்தபிறப்பை நிரைப்படுத்துவதாகும். முன்னைய வினையின் விளைவுகளை அனுபவிக்கும் வேளை அவன் எதிர் காலத்திற்கு விளைவுகளை ஏற்படுத்திய வண்ணமிருப்பான். முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டதெனின் சுயமாக செயல்படுவதென்பது எப்படி? உண்மையில், ஊழ் அல்லது முன் வினை என்பது ஒருவரின் தாய் தந்தையரை சுற்றத்தாரை எந்த சுற்றாடலில் பிறக்கிறோம், எப்படியான ஆரோக்கியத்தில் பிறக்கிறோம். என்பதை மட்டுமே முடிவு செய்கிறது எப்படி வாழ்கின்றோம் என்பதையல்ல.

கடந்த காலம் என ஒன்று இல்லையாயின் ஒரு குழந்தை பிறக்கும்போதே அங்கவீன-ராய், அல்லது ஆரோக்கியமானவராய் பிறப்பதன் விளக்கம் என்ன? இந்த வினைப் பயனை அல்லது ஊழ் எப்படி செயற்படுகிறது என்றால் ஒரு கமத்தில் தரை எத்தன்மையானது, உவர் நிலமா? அல்லது நல்ல செழிப்பான நிலமா? சமதரையா? அல்லது மலைப்பிரதேசமா? ஆகியனவற்றை முன்பே தீர்மானிக்கப்படுகிறது. மேலும் அந்தப் பிரதேசத்தின் சீதோஷன நிலை, மழைவீழ்ச்சி, வெட்ப தட்பம் இவை எல்லாம் ஊழ்போல் முன்பே நிர்ணயிக்கப்பட்டுவிடும். ஆனால் அது சிறப்பாக அமையா விட்டாலும் நல்ல முயற்சியால் சிறந்த விளைச்சலைப் பெறமுடியும். நீங்கள் அவ-தானித்திருப்பீர்கள். அடுத்தடுத்தாய் இரண்டு

முார் புன்தவேல் பக்கம்

காணிகள் இருக்கும். அதில் ஒன்றில் சிறப்பாக பயிர் விளைந்திருக்கும் மற்றையதில் காய்ந்து கருகிக் காணப்படும். இதேபோன்றதே ஊழ்-வினையும், முயற்சியும், முன்னையது முன்பே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. பின்னையது மாற்றமடையக்கூடியது.

ஊழ்வினையை மாற்ற மனிதனால் முடியாது. எனவே ஊழ்வினையை குறிப்பிட வருகையில் வள்ளுவர் அதனிலும் பெரியது யாது உளது என்று வினா எழுப்புகிறார். ஆனால் எத்தனையோ பேர் தம் இடர்களுக்கிடையில் அயரா முயற்சியால் பெரும் சாதனைகள் புரிந்துள்ளதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர்கள் தாமக்குத் தடைக் கல்லாய் அமைந்த ஊழ்வினையை முயற்சியால் படிக்கல்லாய் மாற்றி உயர எழும்புவர்கள். இவர்கள் நிச்சயம் முன்னேறுவார்கள். இங்கு கர்மவினை அல்லது ஊழ்வினையால் நன்மை கிடைக்கா விட்டாலும் முயற்சி எனும் வலுக்கொண்டு முன்னேற முடியும் என ஊக்கத்தை தருகிறார் வள்ளுவர் எனவே உங்களளைப் பற்றி உங்கள் ஊள்வினை பற்றி நீங்கள் பரிதாபப்படாமல் முன்னேறிச் செல்ல முயற்சி எடுங்கள்.

kumarpunithavel@thaivedu.com



Uthayan Nadarajah
Broker
Bus: 416-286-3993
Fax: 416-286-3348
Dir: 416-727-9945
unadarajah@trebnet.com

RE/MAX Rouge River Realty Ltd.,
Brokerage
6758 Kingston Rd. Toronto ON, M1B 1G8
Each office independently owned and operated



ஒரு புதிய தொடக்கத்தின் முதற் புள்ளி...



\$69,000.

Lawrance Ave./ Victoria Park
Well Established 'Daisy Mart' Convenience Store In A Busy Inter Section Of Lawrance & Victoria Park. Weekly Sale \$7000.00 To \$8000.00. Low Rent



\$338,888.

Danforth Rd.
Store with Apartment
2400 Sq Ft.



\$549,900.

Southampton, Ontario
Business + Property. Esso Self-Serve. Convenient Store. Renovated Restaurant With 30 Seats And 4 Apartments



\$799,000.

Port Elgin, Ontario
Three-In-One With Property. Coffee Time Franchise With Drive-Through Self Serve Independent Gas Station Convenient Store



\$89,000.

King/ Dufferin
Profitable Business With Low Rent. Serve The Downtown Clients With Delighted Pizza And Your Own Choice Of Menu



\$499,000.

Tiverton, Ontario
Ideal Mini Plaza For A Small Investor!!! With high volume Daisy Mart. weekly sale \$15,000. + Rental Income from Doctors Office (\$1,000.00/M) Employment Agency (\$1,000.00/M)



\$1,200,000.

Niagara Falls, Ontario



\$648,000.

Belville, Ontario
Gas over 3 million litre sale, Convenient Store sale weekly over \$10,000., 2 Acre Land,

MORTGAGE

கிறடிற் ஸ்கோர் குறைவா? எங்களிடம் தனியார் நிதி வசதிகள் உள்ளன.

Variable

CLOSED

1.65%

for the best rate & only the best rate!



CMP
Canadian Mortgage
Awards 2010

SUGANTHAN THAVARAJASINGAM
Business Development Manager

416-283-2377 Ext 216



35 GRAND MARSHALL DRIVE, SCARBOROUGH ON M1B 5W9 MORTGAGE AGENT #M08010501
Some Conditions Apply. Rates may change without notice. Brokerage Lic # 10473



S.P. IMPORTERS Furniture



அனைத்து தளபாடங்களும் மிக மிக மலிவு விலையில்

NO PAYMENT INTEREST for 1 YEAR 416-266-3077

கொள்வனவு விலையில்

மலிவு விற்பனை



Posturepedic

**Special Sealy
Mattress on SALE**



ஒரே பிளாசாவில் 4 தனிப்பெரும் ஸ்தாபனங்கள்...

2861 Lawrence Ave. East, Scarborough, ON M1P 2S8

(Brimley & Lawrence சந்திப்பில்)

American Standard உபகரணங்கள் நகரிலேயே மிகச்சிறந்த விலையில்...

Government
Rebate
\$1715⁰⁰

AC - from **\$24⁹⁹**
Furnace - from **\$24⁹⁹**
Tankless - from **\$29⁹⁹**



Raman Appliances Inc.

**Grand Opening
Brampton Location**

Raman Chelliah
105 Kennedy Road, Unit 6 (2nd floor) | 3021 Markham Rd., Unit 51&52,
Brampton, ON. | Scarborough, ON.
(Kennedy & Steeles) | (McNicoll & Markham)
Tel: **647-893-4414** | Tel: **416.332.1989**



Fax: 416.332.4967, E-mail: info@raheatingcooling.com

வீடு தரம் உயர்த்துதலுக்கான வங்கிக் கடனுதவி...



- Roofing ✓
- Heating & Air conditioning ✓
- Flooring & Kitchen ✓
- Landscaping (including Drive way) ✓
- Windows & Doors etc... ✓

இந்த சேவைகளுக்கான
கட்டணத்தை
ஒரு வருடம் வரை
செலுத்தத்தேவையில்லை.

போன்றவற்றை உங்கள் வீடுகளில் தரமுயர்த்தும்போது,
இந்த சேவைகளுக்கான வங்கிக் கடனைப் பெறுவதற்கு
ஒழுங்குசெய்து தருகிறோம்.




Raman Appliances Inc.
www.raheatingcooling.com

Raman Appliances Inc.

3021 Markham Rd., Unit 51&52, Scarborough, ON.
Tel: **416.332.1989**, Cel: **647-893-4414**
Fax: 416.332.4967, E-mail: info@raheatingcooling.com

from the firm foundations of creative photos

l a p h o t o g r a p h i e e s t u n a r t



Karuna Photography

digimedia Creations Photography

- Wedding Photography
- Complete Online Workflow
- Online Slideshows
- DVD Slideshows
- Custom Designed Digital Albums
- Parent Albums/ iPhone Galleries
- Online Digital Proofs and Online albums Proofs
- E-Com Site
- Canvas and Metal Printing

facebook

www.facebook.com/digimediaphoto

elegant memorable real

www.digimediaphoto.com

416.467.4952



The Theory of Reliability. Proven by **Honda**



Civic DX Sedan
model FA1E2AEX

Civic

LEASE FOR /APR **\$148[†] @ 2.9%^E** PER MONTH FOR 48 MONTHS WITH \$3,868 DOWN ON APPROVED CREDIT **\$17,420[†]** MSRP For Civic DX Sedan Includes Freight & Fees

"What no competitor matches is this compact's particular fusion of engineering, style, value and reputation for reliability..."

Consumer Guide
- Sept. 2009



PROVEN: Civic is Canada's best-selling car for the 12th straight year.*



Accord LX Sedan
model CP2E3AE

Accord

LEASE FOR /APR **\$248[†] @ 2.9%^E** PER MONTH FOR 48 MONTHS WITH \$5,507 DOWN ON APPROVED CREDIT **\$26,475** MSRP For Accord LX Sedan Includes Freight & Fees

"...what so reliably sets the Accord apart is its platform - as solid and unyielding as a shotgun barrel."

Car and Driver/10Best
- Jan. 2010



PROVEN: Accord has won more Car and Driver 10Best awards than any other vehicle.



Odyssey NHL® SE
model RL3H5AE

Odyssey

LEASE FOR /APR **\$388[†] @ 1.9%^E** PER MONTH FOR 48 MONTHS WITH \$7,206 DOWN ON APPROVED CREDIT **\$39,515** MSRP For Odyssey NHL® SE Includes Freight & Fees

"Top 10 Family Cars"
Kelley Blue Book
- Feb. 2010



PROVEN: Odyssey is a true friend of the family.



CR-V LX 2WD
model RE3H3AEY

CR-V

LEASE FOR /APR **\$268[†] @ 3.9%^E** PER MONTH FOR 48 MONTHS WITH \$5,734 DOWN ON APPROVED CREDIT **\$28,015** MSRP For CR-V LX 2WD Includes Freight & Fees

"Residual Value Award - Best Compact Utility"
Automotive Lease Guide
- Feb. 2010



PROVEN: CR-V value starts high, and stays there.

அதீசன் (SHAN) சர்வானந்தன்

CELL (416) 720-1184

FORMULA HONDA

2240 MARKHAM ROAD, SCARBOROUGH, ONTARIO M1B 2W4. TEL: 416-754-455 EXT.2705, FAX: 416-754-9465

#Limited time lease offers based on new 2010 Honda models. Lease examples based on new 2010 Civic DX Sedan, model FA1E2AEX / 2010 Accord LX Sedan, model CP2E3AE / 2010 CR-V LX 2WD, model RE3H3AEY / 2010 Odyssey NHL SE, model RL3H5AE. Available through Honda Financial Services on approved credit. \$2.9% / 2.9% / 3.9% / 1.9% lease APR for 48 / 48 / 48 / 48 months. Monthly payment (includes freight and PDI, environmental fees and OMVIC fee) is \$148 / \$248 / \$388 / \$268. Down payment or equivalent trade of \$3,868.30 / \$5,507.71 / \$7,206.74 / \$7,206.74, first monthly payment and \$0 / \$0 / \$0 / \$0 security deposit due at lease inception. Total lease obligation is \$12,433.70 / \$19,809.10 / \$21,051.15 / \$29,322.61. Taxes, license, insurance and lien registration (if applicable) are extra. 36,000 kilometre allowance; charge of \$0.12/km for excess kilometres. Retailer may lease for less. Retailer order / trade may be necessary. #Limited time financing offers based on new 2010 Honda models. Available for 60 months on 2010 select Civic and Accord models; available for 36 months on 2010 Odyssey and available for 48 months on 2010 CR-V models. Finance example based on new 2010 Civic DX Sedan, model FA1E2AEX available through Honda Financial Services on approved credit. #MSRP is \$17,420 (includes \$1,430 freight and PDI, and environmental and OMVIC fees) financed at 0.9% APR equals \$297.02 per month for 60 months. Cost of borrowing is \$401.43 for a total obligation of \$17,821.43. Taxes, license, insurance and lien registration (if applicable) are extra. Retailer may sell for less. Retailer order / trade may be necessary. #E/O offers valid from May 2nd, 2010 through May 31st, 2010 at participating Honda retailers. Offers valid only for Ontario residents at Ontario Honda Dealers. Offers subject to change or cancellation without notice. See your Honda retailer for full details. *As reported by Canadian manufacturers for calendar year 2009. NHL and the NHL Shield are registered trademarks of the National Hockey League. © NHL 2010. All rights reserved.

சேலைகளின் சோலை

மகாபாரதத்தில் துரோபதையை துச்சாதனன் துயில் உரியும் காட்சியில் “கண்ணா என் கற்பைக் காப்பாற்று” என அவள் கதறும்போது கண்ணனின் கருணையால் அவள் அணிந்திருந்த சேலை முடிவில்லாமல் போய்க் கொண்டிருந்ததாகவும், துச்சாதனன் சேலையின் முடிவைக் காணாது சோர்வடைந்ததாக இதிகாசம் சொல்கிறது. அவ்வளவுக்கு பெண்மைக்கும் கற்புக்கும் சேலைக்கும் தொடர்புண்டு என்பதை அச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. அந்தக் காட்சியை தழுவி இக்காலத்தில் தமிழ் சினிமாவில் துச்சாதனனுக்குப் பதிலாக வில்லன் கதாநாயகியை கற்புக்கும் நோக்கத்துடன் சேலையை உரியும்போது கதாநாயகன் “எங்கிருந்தோ வந்தான் கண்ணன்” போல் கதாநாயகியின் சேலை உரியப்படாமல் வில்லனுடன் மோதி அவள் கற்பையும் சேலையையும் காப்பாற்றுவதை பல தமிழ் சினிமாக்களில் காட்சியாக வந்துள்ளதைக் கண்டுள்ளோம். சேலையைக் கருவாக வைத்து பல சினிமாப் பாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. “முந்தானை முடிச்சு” என்ற படப்பெயரில் கூட சேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5 யார் முதல் 9.5 யார் நீளமுள்ள துணிக் குள்ள மதிப்புத்தான் என்ன?

கி.மு 5,000 வருடங்களுக்கு முன்னரே சேலை எனப்படும் பருத்தி அல்லது பட்டாலான துணியை ஆண்களும் பெண்களும் அணிந்தார்கள். இராமாயணம், மகாபாரதம் போன்ற வேதகால இதிகாசங்களிலும் குறிப்பிடப்பட்ட பெண்கள் சேலை அணிந்தவர்களே. ஆனால் சேலையை அவர்கள் அணியும் விதம் வேறுபட்டதாக இருந்தது. தனவந்தர்களும் சாதாரண குடிமகனும் சேலையை பெண்களைப் போல் கவர்ச்சிக்காக அணிந்தார்கள் என்றால் பலர் ஆச்சரியப்படுவீர்கள். இன்றும் ஆணும் பெண்ணுமற்ற சபாவம் உள்ள அலி என்பவர்கள் அனேகமாக சேலை அணிவதைக் காண்கிறோம். கி.பி 1,535 ஆண்டில் இந்தியாவில் வரையப்பட்ட பல சித்திரங்களில் ஆண்கள் சேலை அணிந்திருப்பதைப் படமாக வரைந்துள்ளார்கள்.

சேலையைக் குறிக்கும் ‘சாரி’ என்ற ஆங்கிலச் சொல் ‘சிறா’ என்ற துணியைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து மருவியது. இந்தியாவில் வெவ்வேறு பிரதேசங்களில் சேலைக்கு பல விதமான பெயர்கள் உண்டு. சேலையை தங்கள் வசதிக்கு ஏற்ப பெண்கள் அணிவதைக் காண்கிறோம். உதாரணத்துக்கு வயலில் நாற்று நடும் பெண்கள் சேற்றில் சேலை நனையாமல் இருப்பதற்கு முழங்காலுக்கு மேல் சேலையைக் கட்டி ஒரு முனையை இரு கால்களுக்கிடையே எடுத்துச் சென்று பின் பக்கத்தில் இறுக்கமாகச் செருகுவார்கள். மேற்பகுதியை தம் இடையைச் சுற்றிக் கட்டுவார்கள். இதனால் அவர்கள் வேலை செய்வது இலகுவாக இருக்கும். தலையில் மண்சட்டி அல்லது பாரம் தூக்கும் போதும் வெய்யிலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும் சேலையின் ஒரு பகுதியைப் பாவிப்பார்கள். பிராமணப் பெண்கள் சேலை அணிவது ஒரு தனி விதம். அதை வைத்து அவர்கள் பிராமணர்கள் என்று சொல்லி விடலாம். சேலை ஏனையாக குழந்தைகளை தூங்கவைக்கக் கூடப் பாவிப்பதுண்டு. ஆற்றங்கரைகளிலும் குளங்களிலும் மீன் பிடிப்பதற்கும் சேலை உதவு-

கிறது. குளத்தில் போய் நீர் குடத்தில் அள்ளி வரும் பெண்கள் சேலையின் ஒரு பகுதியை சுருட்டி தலைமேல் வைத்து அதன் மேல் குடத்தை வைப்பார்கள். ஜான்ஸி ராணி லஷ்மிபாய், பெல்வாடி மல்லம்மா, கித்தார் சென்னம்மா போன்ற வீராங்கனைகள் சேலையணிந்தே குதிரைமேல் ஏறி போர்க்களம் போய் போர் புரிந்தனர் என்கிறது வரலாறு.

கிட்டத்தட்ட பத்து முதல் பதினைந்து வகையான முறைகளில் இந்தியாவில் சேலைகள் அணியப்படுகின்றன. குஜராத்தில் சேலை அணியும் முறைக்கும் வங்காளத்தில் அணியும் முறைக்கும் வித்தியாசங்கள் உண்டு. ஒரு காலத்தில் பள்ளி மாணவிகள் அரைச்



சேலை (Half Sari) அணிந்தார்கள். இந்த பழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. இம்முறைகள் மரபு வழி தோன்றியவை.

கிரேக்க உடுப்பான “டோகா”வை கிரேக்க சிலைகளில் பார்த்து விட்டு இந்தியர்கள் அணியும் சேலை கிரேக்கத்தில் இருந்து வந்ததாக பலர் கருத்து. கிரேக்க மன்னன் அலெக்சாந்தர் இந்தியாவுக்கு கி.மு 3ம் நூற்றாண்டில் படையெடுத்தபோது சேலையைக் கண்டு அதிசயித்ததாக வரலாறுண்டு. அவன் வருகைக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பருத்தி இந்தியாவில் ஏராளமாகப் பயிரிடப்பட்டு, பருத்தி சேலைகள் நெய்யப்பட்டன. பிரபல ஓவியரான ரவி வர்மாதான் பெண் தெய்வங்களின் உருவங்களை வரையமுன் அத் தெய்வங்களுக்கு உகந்த ஆடையான சேலையையே தெரிந்தெடுத்தார். சேலை பெண் தெய்வத்தின் அங்க அழகையும்

புனிதத்தையும் எடுத்துக்காட்டுகிறது என்றார் அவர்.

பட்டு நூல்

பட்டு இயற்கையின் வரப்பிரசாதம். இதன் சரித்திரம் மிகப் பழமை வாய்ந்தது. பட்டு சீலிங் சீ (Si Ling Chi) என்ற சீன இளவரசியால் 5,000 ஆண்டுகளுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்டதற்கு ஒரு ஐதீகக் கதையுண்டு. தனது அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மரம் ஒன்றின் கீழ் அமர்ந்தபடி தேனீர் அருந்தி கொண்டிருந்த இளவரசி மரத்திலிருந்து ஒரு புழுக்கூடொன்று அவள் அருந்திக் கொண்டிருந்த தேனீருக்குள் விழுந்தது. அக்கூட்டலிருந்து ஒரு வெள்ளை நிற நூல் வெளிவருதை அவள் அவதானித்தாள். அதுவே பின்னர் அவளால் பட்டு நூல் எனக் கண்டு பிடிக்கப்பட்டு பட்டுப்புச்சிகளில் இருந்து பட்டு உற்பத்தியெய்யலாம் என்ற முறை செயலுக்கு வந்தது. ஒரு புழுவின் கூட்டிலிருந்து 600 முதல் 900 மீட்டர் நீளமுள்ள நூல் பெறலாம். இந்த நூல்கள் மிக மிக மெல்லியதானபடியால் நூலைந்து நூல்களை ஒன்றாக திரட்டி ஒரு நூலாக்கிச் சேலை நெய்யப் பயன்படுத்துவர். கி.மு 14ம் நூற்றாண்டில் பட்டு நூல் வியாபாரம் சீனாவிற்கு பெரும் வருமானத்தைக் கொடுத்தது. இசைக் கருவிகளிலும், மீன் பிடிக்கும் உபகரணங்களிலும், வில்லில் உள்ள நாண்களிலும் பட்டு நூல்கள் பாவிக்கப்பட்டன. சீனாவிலிருந்து ஆப்கானிஸ்தானாடாக பட்டு வியாபாரிகள் பட்டு வியாபாரத்துக்காக பாதை அமைத்தார்கள் என்பது வரலாறு. அப்பாதை அண்மையில் தலிபன்களால் சிதைக்கப்பட்ட புத்தர் சிலையிருந்த பாமியன் பகுதியினூடாக அமைந்தது.

நூல் தயாரிக்கும் இரகசியத்தை சீனர்கள் தமக்குள் வைத்துக்கொண்டனர். யாராவது சீனர்கள் பட்டுப் பூச்சிகளையோ அல்லது முட்டைகளையோ வேறு நாட்டுக்கு கடத்தினால் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

கி.மு 200ம் ஆண்டுமட்டில் பல சீனர்கள் கொரியாவுக்கு புலம் பெயர்ந்தபோது பட்டு நூல் உற்பத்தியின் இரகசியத்தை தம்மோடு எடுத்துச்சென்றனர். அதன் பின் 500 வருடங்களுக்கு பின்னரே பட்டு நூல் இரகசியம் இந்தியாவுக்கு வந்தது. ஈரானுடன் இந்தியா பட்டு வியாபாரம் செய்யத் தொடங்கியது. கி.பி 13ம் நூற்றாண்டில் பேர்சியாவிலிருந்து 2,000 பட்டு நூல் நெய்பவர்கள் இத்தாலிக்குச் சென்றார்கள். இத்தாலியினூடாக ஐரோப்பாவுக்கு பட்டு உற்பத்தி முறை போயடைந்தது. இன்றும் சீனாவே உலகில் பட்டு உற்பத்தியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் சேலைகள்

பட்டுச் சேலையென்றவுடன் எம் கண்முன் நிற்பது காஞ்சிபுரம் சேலைகளே. பல நெசவுத் தொழிற்சாலைகளைக் கொண்டது பண்டைய தலைநகரமான காஞ்சிபுரம். நெசவுத் தொழில் அங்கு வாழும் பல குடும்பங்களின் மரபு வழிவந்த தொழிலாகும். ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. காஞ்சிபுரம் நகரம் சிறப்பு பெறுவதற்கு கிருஷ்ண தேவர் காலத்தில் தேவன்காஸ், சாலிகார் என்ற நெசவுத் தொழில் செய்யும் இரு குடும்பங்கள் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து, 129 அழகிய

- பொன் குலேந்திரன் -

வேலைப்பாடுகள் உள்ள கோயில்கள் அமைந்த காஞ்சிபுரத்துக்கு குடிபெயர்ந்தனர். அக்காலத்தில் பட்டு ஆடை திருமணத்துக்கும் மதக்கிரிகைகளுக்கும் முக்கியமாக பயன்படுத்தப்பட்டன. கோயில்கள் அனேகம் அப்பகுதியிலிருந்த காரணத்தால் பட்டுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கையில் அவ்வூருக்கு குடிபுகுந்து தம் தொழிலை செய்ய ஆரம்பித்தனர். தாமரை நாரிலிருந்தும் அவர்கள் சேலை நெய்ததாக பழங்கதைகளுண்டு. பட்டினாலான காஞ்சிபுரம் சேலை உலகிலேயே விலையுயர்ந்த சேலையாகும். அவற்றின் கரைகள் தங்கம் அல்லது வெள்ளி வடிவமைப்புடன் பிரகாசமாக ஜொலிக்கும். காஞ்சிபுரத்தில் கடந்த 150 வருட காலமாக பட்டு சேலை நெய்யப்பட்டு வருகிறது.

சேலைகளுக்கு பிற்காலத்தில் சினிமாப் படங்களினதும் நடிக்காளினதும் பெயர் வைத்தார்கள். கலியாணத்துக்கு மணிபுரி, பெனாரில் சேலைகளும் உடுப்பதுண்டு. மைசூர் பட்டுச் சேலைக்கு ஒரு குறிப்பிட்ட இளம் வயதுப் பெண்களிடம் மதிப்புண்டு. இலங்கையில் சிங்களவர் சேலை அணிவது பண்டைய கண்டி முறையைப் பின் பற்றியே. அவர்களும் திருமணத்துக்கு சேலை அணிவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். மேற்குத் தேசங்களுக்கு புலம் பெயர்ந்த பெண்களிடையே சேலைக்கு நல்ல வரவேற்பிருக்கிறது என்பதை கண்டா இங்கிலாந்து போன்ற தேசங்களில் உள்ள சேலைக் கடைகளின் எண்ணிக்கை ஒரு எடுத்துக்காட்டாகும். கலாச்சாரம், பண்பு, ஒழுக்கம், அழகு, புனிதம் ஆகியவற்றுடன் பிணைந்தே சேலை. மேற்கத்திய பெண்கள் கூட சேலை அணிந்து குங்குமத் திலகம் வைக்கும் முறையை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

பழங்கால பௌத்த ஜெயின் இலக்கியங்களில் ‘சாதிப்பா’ என பக்கிரீத் சொல்லில் இருந்து சேலை என்ற பதம் உருவாகியதாம். கி.மு 2800-1800 ஆண்டளவில் வளர்ந்த சிந்து நதிப் பள்ளத்தாக்கு நாகரீகத்திலும் பெண்கள் சேலை அணிந்தார்கள் என்பதற்கு ஆதாரமுண்டு. கி.பி 1ம் நூற்றாண்டு முதல் 6ம் நூற்றாண்டு வரை கந்தாரா, மதுரா, குப்தா வரலாற்று காலத்தில் பெண் தெய்வங்களின் உருவங்கள், நடனமாதுகள் சேலை அணிந்தார்கள். ‘சோலி’ என்ற பெயரில் சேலையுடன் அணியும் ‘பிளவுஸ்’ எனப்படும் சட்டை பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் விக்டோரிய முறையை பின்பற்றி அடக்கமான கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதாக கருத்துண்டு.

இந்தியாவில் பல பிரதேசங்களுக்கு ஏற்ப சேலை அணியும் முறைக்கு பெயர்களிடப்பட்டன. உதாரணத்துக்கு ஆந்திராவில் ‘நிவி’ என்பர். இந்த முறையில் வேறுபட்டது குஜராத்தில் சேலை அணியும் முறை வேறு. இந்தியாவில் பழங்குடி பெண்கள் பிளவுஸ் அணிவது குறைவு. சேலை அணிந்த முறையைப் பார்த்து அப்பெண் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்று இலகுவில் சொல்லி விடலாம்.

pon.kulendiran@thaiweedu.com



வீடு வாங்குவதற்கும் விற்பதற்கும்

Office : (514) 299-3186
(450) 926-1881

Sugumaran Sinnaiah

Chartered Real Estate Broker

Century 21

Service Plus

5855 Taschereau Blvd (Office)
Brossard, Quebec. J4Z 1A5
Email : sugumaran@sympatico.ca

CTR தகவல் வகை

ROOMS / BASEMENT RENT

DONMILLS & SHEPPARD

3 room basement with separate entrance
Mathi: 416-502-8053

MORNINGSIDE & MORNING VIEW

1 bed room basement for rent from June 1st
Mohan: 416 283 2738 OR 416 786 9293

PASMORE & MARKHAM

1 Bedroom basement for rent from June 1st
Selvan: 416 335 9608

MARKHAM & BRIMOTON

2 bedroom basement for rent
David: 647 996 6977

CENTRAL PARKWAY & HWY 10

2 bedroom basement (Open concept)
Mrs. Thurairajah: 905 949 1075

அச்சவேலி

அச்சவேலி சந்நிதிக்கருகாமையில்
8 பரப்பு காணி விற்பனைக்கு
Rajah: 416 289 2206

SHEPPARD & MIDOWVILLE

2 bedroom basement for rent from June
1st
Kanesh: 416 546 5138

MORNINGSIDE & STAIN

2 bedroom basement for rent from June
1st
Thevaki: 647 350 4194

NELSON & MCLEVAN

1 bedroom basement for rent
Kukan: 416 451 4577, 416 297 9685

BRAMPTON

2 houses. with four bedrooms for rent
Kumar: 416 400 2222

WARDEN & FINCH

1 bedroom basement for rent
Abraham: 416 300 1122

WARDEN & 401

4 bedroom house and 3 bedroom basement
Selvam: 416 754 0233

MORNINGSIDE & SEVELLS

1 bedroom basement for rent
Kiruba: 416 617 0201

DONMILLS & SHEPPARD

3 bedrooms with basement
Mathi: 416 502 8053

SCARBOROUGH

Need 2 bedrooms condo for rent
Vadivel: 416 701 1764

SCARBOROUGH

1 bedroom basement for rent
Kumar: 416 400 2222

SCARBOROUGH

1 basement bedroom for rent
Senthamizhsevai: 416 335 9608

MORNING SIDE & MONU ROAD

1 bedroom basement with a walkout for rent
Mohan: 416 283 2738, 416 786 9293

MARKHAM & LAWRENCE

2 basement bedrooms
Eeswari: 416 438 2660

BRIMLEY & STEELS

2 Basement bedrooms for rent
Tharma: 905 979 3024

MARKHAM & ELLSON

2 bedroom basement
Sutha: 905294 5868, 416 686 4859

EGLINTON & BIRCHMOUNT

1 Bedroom Basement for Rent
(From June 1st)
Ranjan 416-937-2727

BRIMLEY & ELLESMERE

1 bedroom basement
Ravi: 647 456 3142

HOUSE FOR RENT

NELSON & MCCOWEN

House for sales:
Thusi: 647 500 1343

தேனீர்ச்சாலை விற்பனைக்கு
Kajan: Ajax 416-880-7211

AUTO

1994 NISSAN VAN

with 7 seats
David: 647 996 6977

2005 TOYOTA SIENNA

Van - 8 seats
Linkam: 416 519 5705

BMW 2004

with 89000km, \$ 13000
Rani: 905 507 4631, 647 222 5569

2003 TOYOTA COROLLA

\$ 6500
Siva: 416 669 1214

2009 HONDA CIVIC

Price: \$13900
Yoga: 416 481 6898



கனடியத் தமிழ் வானொலி

416 264 8798

McGowan & Lawrence

2 Bedroom Basement for rent

Separate entrance

Gnanam 647 829 8082

A Z வாகன

சாரதிகள் தேவை

கனடாவிற்குள் கனரகவாகனம்
செலுத்துவதற்கு மூன்றுவருடத்திற்கு
மேல் அனுபவமுள்ள A Z வாகன
அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும்
சாரதிகள் தேவை.

தொடர்புக்கு:
பிரபா: 416 716 6785

வீடு விற்பனைக்கு

தமிழ்நாடு

பல்லாவரத்தில் மீனம்பாக்கம்
விமான நிலையத்தக்கு அருகாக
மூன்று அறையும் இரண்டு
குளியலறையும் கொண்ட இரண்டு
மாடித் தனிவீடு விற்பனைக்குண்டு.

தொடர்புகளுக்கு:
416 880 9613

வயுவளிர் சங்கம் - 2010

Cultural Event

JUNE 19TH 2010
5:30PM - 10PM

Tickets:
Adults \$10.00
Child \$5.00

This event is a joint production and celebration of participants
with varied disabilities, family members and their friends.

CONTACT OCTD:
416.293.9499
saumyp@gmail.com

ONTARIO SCIENCE CENTRE
(IMPERIAL OIL AUDITORIUM)

770 DON MILLS ROAD, TORONTO, M3C 1A1

துயர் பகிர்வோம்



திருமதி. பரமேஸ்வரி மகேசன்

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஐயனார்
கோவிலடியை வதிவிடமாகவும், தற்பொழுது நோத்யோர்க் -
ரொரன்ரோவில் வாழ்ந்தவருமாகிய திருமதி. பரமேஸ்வரி
மகேசன் அவர்கள் 25-05-2010 அன்று இறைவனடி
சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் -
சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும். காலஞ்சென்ற
மயில்னாகணம் மகேசன் அனர்களின் அன்பு மனைவியும்.
காலஞ்சென்றவர்களான சவுந்தரநாயகம். Dr. இராஜதுரை.
செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்
திருக்கோன் (திரு - Serendip Travels. M&M Consultants).
சந்திராணி (Montreal), சரோஜினி (Toronto), ஐயந்தினி
(Toronto) ஆகியோரின் அன்புத் தாயாரும். மோகனா
(Toronto). குணசிங்கம் (Montreal), பரந்தாமன் (Toronto)
ஆகியோரின் அன்பு மாமியாரும், மைதிலி, அகிலா,
திவீபன், நிவீதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிவணக்க நிகழ்வு 30-05-2010 அன்று
Torontoவில் நடைபெற்றது

416 629 2319
416 217 9638



இத்தாலி நாட்டைச் சேர்ந்த லூயிகி பிரென்டெல்லோ (1867-1936) கவிஞர், நாவலாசிரியர், மேலாக சிறந்த நாடகாசிரியர். இலக்கியதிற்கான நோபல் பரிசை 1934இல் பெற்றார். உண்மையை அறிவதில் உள்ள சிரமத்தையும் மனித உறவுகளில் உள்ள அன்புக்கான தேவையையும் தன் படைப்புக்களில் கொண்டு வர முயன்றார். யதார்த்தம், அடையாளம், நோக்கம், மனநலம் போன்ற கேள்விகளை விசாரணைக்குட்படுத்தவும் செய்தார். ஒரு குடும்பத்தின் துன்பியலை வியாக்கியானப்படுத்த, உண்மையான இயல்பை அறிய மற்றவர்களால் முடியாது என்பதையும் வலியுறுத்தினார்.

பிரதான பாதையில் உள்ள சுல்மோனாவுடன் தொடுக்கும் பழைய கால உள்நூர் புகை வண்டியில் பயணிகள் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டியிருந்ததால், நோமை விட்டு வந்த இரவு கடுகதிப் புகையிரத்தில் வந்தவர்கள், பேயிறியானோ என்ற சிறிய புகையிரத நிலையத்தில் விடியும்வரை நிற்க வேண்டியிருந்தது.

விடியற் காலையில், காற்றோட்டமற்ற, புகைபடிந்த இரண்டாம் வகுப்பு பெட்டியில் ஏற்கெனவே இரவு முழுவதையும் கழித்த ஐந்து பயணிகளுடன், உருவம் சிதைந்த முட்டையைத் தூக்கி விட்டது போல, ஆழ்ந்த துயரத்தில் இருந்த தடித்த ஒரு பெண்ணையும் உள்ளே தூக்கி விட்டார்கள். சிறிய உருவமான அவள் கணவன் மூசிக் கொண்டும் முனகிக் கொண்டும் அவளின் பின்னால் வந்தான். மெலிந்த உருவம். பலவீனமானவன். முகத்தில் வெளிறிய சாக்களை. சிறிய பிரகாசமான கண்கள். கூச்சமும் மன அமைதியுமற்ற பார்வை. கடைசியில் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு, தன் மனைவிக்கு உதவி செய்த, அவளுக்கு இருக்க இடம் அளித்த பயணிகளுக்கு, பணிவுடன் நன்றி சொன்னான். தன் மேலங்கியின் கழுத்து பட்டையை இழுத்து விட்டுக் கொண்டிருந்த அவளின் பக்கம் திரும்பி, பணிவாக,

‘அன்பே, நீ நன்றாக இருக்கிறாயா?’

அவள் அதற்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, தன் மேலங்கியின் கழுத்துப் பட்டையைத் தன் கண்களைவரை முகத்தை மறைப்பதற்காக தூக்கி விட்டாள்.

‘ஆபாசமான உலகம்,’ கணவன் சோகமான முறுவலிப்புடன் முணுமுணுத்தான்.

சக பயணிகளுக்கு, பரிதாபத்திற்குரிய அந்தப் பெண்ணில் இரக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்குவது தன் கடமையென உணர்ந்து சொல்ல ஆரம்பித்தான். போர் அவளுடைய இருபது வயதுடைய ஒரே மகனையும் எடுத்துச் சென்று விட்டது. அவர்கள் இருவருமே தங்கள் முழு வாழ்க்கையையும் அவனுக்காக அர்ப்பணித்திருந்தார்கள். அவனுடன் செல்வதற்காக, சுல்மோனாவிலிருந்த வீட்டைக்கூட விட்டுச் சென்றார்கள். முதலில் நோமுகு மாணவனாகவே செல்ல வேண்டியிருந்தது. பிறகு குறைந்தது ஆறு மாதம் போர் முனையில் பணி புரிய அனுப்ப மாட்டோம் என்ற வாக்குறுதி வாங்கிக் கொண்டு அவனை போரில் தொண்டனாகப் பணிபுரிய அனுமதித்தார்கள். இப்பொழுது சடுதியாக அவன் மூன்று நாட்களில் போர் முனைக்குச் செல்கிறான், அவனை வழி அனுப்புவதற்கு வரும்படி தந்தி ஒன்று வந்திருக்கிறது.

பெரிய மேலங்கியிலிருந்த அந்தப் பெண் உடம்பைத் திருகிக் கொண்டும் நெளிந்து கொண்டும், சிலவேளை காட்டு மிருகத்தைப் போல ஊளையிட்டுக் கொண்டும் இருந்தாள். அந்த விளக்கங்கள் அனைத்தும் ஒரு சிறு நிழல் அனுதாபத்தையும் எவரிடத்திலும் ஏற்படுத்தாது என்பது அவளுக்குத் தெரியும். ஏனெனில் அவர்களிலும் பல பேர் தங்களைப் போன்ற நிலைமையிலேயே இருப்பார்கள் என்பது அவளுக்குத் தெரியும். அவன் சொன்னதைக் கூர்குறிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவன் சொன்னான்,

‘நீ கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். உன் மகன் இப்பொழுதுதான் போர் முனைக்குப் போகிறான். என்னுடைய மகனை போர் தொடங்கிய முதல்நாளே போர் முனைக்கு அனுப்பி விட்டார்கள். அவன் ஏற்கெனவே இரண்டு முறை போரில் காயப்பட்டு வந்து திரும்பவும் போர் முனைக்கு அனுப்பப்பட்டு விட்டான்.’

‘என் நிலைமை எப்படி? எனக்கு இரண்டு

மகன்களும் மூன்று மருமக்களும் போர் முனையில் நிற்கிறார்கள்.’ இன்னொரு பயணி சொன்னான்.

‘இருக்கலாம். ஆனால் எங்களின் நிலைமை வேறு. எங்களுக்கு அவன்தான் ஒரே மகன்’ என்று சொன்னான், கணவன்.

‘அதில் என்ன வித்தியாசம் இருக்கிறது. நீ வேண்டுமானால் ஒரே மகனுக்குக் அதிக செல்லம் கொடுத்து கெடுத்து விட்டிருக்கலாம். ஆனால் உனக்கு பல மகன்கள் இருந்தால்

கேட்டு மலைத்துப்போன கணவன். ‘ஆனால் ஒரு தகப்பனுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். ஒருவன் போர் முனையில் இறந்து போனால் -அப்படி உங்களுக்கு நடக்கக்கூடாது என்று நம்புவோமாக - மற்றவன் இருக்கிறான் உங்களை ஆறுதல்படுத்த...’

‘ஓம்,’ என்று பதிலளித்தான் மற்றவன் கோபித்துக் கொண்டு. ‘ஒரு மகன் இருக்கிறான், ஆறுதல்படுத்த. இன்னொரு மகனும் இருக்கிறான். அவனுக்காக அந்தத் தகப்பன் உயிர்



வேளி

லூயிகி பிரென்டெல்லோ ஆங்கிலம் ஊடாகத் தமிழில் - என்.கே. மகாலிங்கம்

மற்றவர்களிலும் பார்க்க ஒருவனுக்கு மட்டும் கூடுதலாக அன்பைக் காட்ட முடியுமா? பெற்றோரின் அன்பை, றொட்டியைச் சரி சமமாகப் பிரித்து ஒவ்வொரு பிள்ளைக்கும் சமமாகப் பங்கிடுவது போல, பங்கிட முடியாது. ஒரு தகப்பன் தன் முழு அன்பையும் ஒவ்வொரு பிள்ளைக்கும் வித்தியாசம் பார்க்காமல் கொடுப்பான். பிள்ளைகள் ஒன்றாகவும் இருக்கலாம். பத்தாகவும் இருக்கலாம். நான் என்னுடைய இரண்டு மகன்களுக்காகவும் துன்பப்பட்டால், ஒவ்வொரு மகனுக்கும் அரைப்பங்கு தான் துன்பப்படுகிறேன் என்பதல்ல. மாறாக, இரண்டு மடங்கு துன்பப்படுகிறேன்...’

‘உண்மை, உண்மை,’ என்றான் அதைக்

பிழைத்திருக்க வேண்டும். ஒரே ஒரு மகன் இருக்கும் தகப்பனோ அவன் மகன் இறந்தவுடன் அவனும் இறந்து விடலாம், தன் பேரிழைப்பை முடித்துக் கொள்ள. அந்த இரண்டு நிலைமைகளில் எது மோசமானது? உன்னுடைய நிலைமையிலும் பார்க்க என்னுடைய நிலைமை மோசமானது என்று உனக்குத் தெரியவில்லையா?’

‘அது முட்டாள்தனம்.’ இன்னொரு பயணி இடைமறித்தான். அவன் மொத்தமானவன். சிவந்த முகமுடையவன். பழுப்பேறிய நரை நிறத்தில் இரத்தச் சிவப்பான கண்கள்.

அவன் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தான். பலவீனமான உடல் தனக்குள் அடக்க முடியாத,

கட்டுக்கடங்காத உள்நூர் வாய்ந்த, உள்-ளார்ந்த வன்முறையை வெளியே பீச்சிக் கொண்டிருப்பது போல பிதுங்கிக் கொண்டிருப்பதுபோல அவன் விழிகள் தோன்றின.

‘அது முட்டாள்தனம்.’ முன்னிரண்டு பற்கள் இல்லாதிருப்பதை மறைப்பதற்காக தன் கையால் வாயை மூடிக்கொண்டு திரும்பவும் கூறினான். ‘முட்டாள்தனம். எங்கள் நன்மைக்காகவா நாங்கள் பிள்ளைகளுக்கு உயிர் கொடுத்தோம்?’

மற்றப் பயணிகள் அவனைப் பெரும்புதுபுதுடன் பார்த்தனர். போர் முனையில் முதல் நாளிலிருந்தே இருக்கும் மகனின் தகப்பன் பெருமூச்செறிந்தான். ‘நீ சொல்வது சரி. எங்கள் பிள்ளைகள் எங்களுக்குச் சொந்தமில்லை. நாட்டுக்குத் தான் சொந்தம்..’

‘ஷ்ஷ்ஷ்’ தடித்த பயணி திரும்பி சுடச்சுடப் பதிலிறுத்தான். எங்கள் பிள்ளைகளுக்கு உயிர் கொடுக்கையில் நாங்கள் நாட்டை நினைத்துக் கொண்டா இருந்தோம்? எங்கள் மகன்கள் பிறந்தார்கள், அவர்கள் பிறக்க வேண்டுமென்று இருந்ததால். அவர்கள் உயிர் பெற்றதும் எங்கள் உயிரையும் அவர்கள் தங்களுடன் சேர்த்துக் கொண்டார்கள். அது தான் உண்மை. நாங்கள் அவர்களுக்கு சொந்தம். ஆனால் அவர்கள் எங்களுக்குச் சொந்தமில்லை. அவர்களுக்கு இருபது வயதாகியபோது நாங்கள் அந்த வயதில் எப்படி இருந்தோமோ அப்படி அவர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கும் தந்தை, தாய் இருந்தார்கள். அவர்களைவிட வேறொவ்வையோ இருந்தன... குமரிகள், சிகரெட்டுக்கள், மாயைகள், புதிய தொடர்புகள்... நாடும் தான். அதன் அழைப்பை நாங்களும் ஏற்றுக் கொண்டிருப்போம், இருபதாய் இருக்கும்போது. தந்தையும் தாயும் போகக் கூடாது என்று சொல்லியிருந்தாலும். இப்போ எங்கள் வயதில் நாட்டிலுள்ள அன்பு பெரிதுதான். இருந்தாலும் எங்கள் பிள்ளைகளில் உள்ள அன்பு மேலும் பெரியது. தங்கள் பிள்ளைகளுக்கு பதிலாக அவர்களின் இடத்தை போர் முனையில் தங்களால் எடுக்க முடியும் என்றால் சந்தோசமாக எடுக்காமல் இருக்கும் தகப்பன்மார் யாராவது இங்கே இருக்கிறார்களா?’

அவ்விடம் முழுவதும் அமைதியானது. எல்லோரும் அதை அங்கீகரித்துத் தலையசைத்தார்கள்.

‘அப்படியென்றால்,’ மொத்தமான மனிதன் தொடர்ந்தான். ‘நாங்கள் எங்கள் இருபது வயதுப் பிள்ளைகளின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமா? அந்த வயதில் அவர்களுக்குத் தங்கள் நாட்டின் மேல் வரும் காதல் இயற்கையானதல்லவா? அவர்கள் எங்களில் வைத்திருக்கும் அன்பிலும் பார்க்க அது பெரிதல்லவா? (நான் உண்மையான பண்புள்ள நல்ல பிள்ளைகளைப்பற்றிச் சொல்கிறேன்) பசியினால் நாம் சாகாமல் இருக்க நாம் உணவை உண்பது போல அவர்களும் நாட்டைப் பாதுகாப்பது இயல்பான தேவையல்லவா? அவர்கள் இருபதாக இருக்கையில் அவர்கள் போவார்கள். அவர்களுக்குக் கண்ணீர் தேவையற்றது. அவர்கள் இறந்தால் அவர்கள் மகிழ்ச்சியாகவும் உணர்ச்சிக் கிளர்ச்சியுடனும் இறக்கிறார்கள். (நான் உண்மையான பண்புள்ள நல்ல பிள்ளைகளைப் பற்றிச் சொல்கிறேன்) ஒருவன் வாழ்க்கையின் இழிவான பக்கங்களைப் பார்க்காமல், அதன் சோர்வைப் பார்க்காமல், சிறுமைகளைப் பார்க்காமல், அதன் சிதைவுகளின் கசப்பைப் பார்க்காமல் இளம் வயதில் மகிழ்ச்சியுடன் இறந்தால்... அவற்றிலும் பார்க்க அவனுக்காக நாம் வேறொதைக் கேட்கலாம். எல்லோரும் அழுவதை நிறுத்த வேண்டும். எல்லோரும் சிரிக்க வேண்டும். என்னைப் போல. குறைந்தது கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். என்னைப் போல ஏனென்றால் எனது மகன் சாகப் போவதற்கு முன் எனக்கு ஒரு செய்தி அனுப்பி இருந்தான். அவன் செத்துக் கொண்டிருப்பதாகவும் தான் விரும்பியது போல தன் வாழ்க்கை நிறைவு பெறுவதில் அவனுக்கு முழுத் திருப்தி என்றும் எழுதியிருந்தான். அதனால்தான் உங்களைப் போல நீத்தார் நினைவுடை கூட நான் அணியவில்லை..’

தன் உடையைக் காட்டுவதற்காக தான் அணிந்திருந்த இளமஞ்சள் நிற மேலங்கியை **தொடர்தல் 80ம் பக்கம்**

எனக்கு தூரத்து உறவில் ஒரு மாமா மலேசியாவில் இருந்தார். அவர் தனது சிறிய வயதிலேயே மலேசியா சென்று, அங்கேயே உத்தியோகம் பார்த்து, திருமணம் செய்து குடும்பத்தோடு வசித்து வந்தார். இரண்டாம் உலக யுத்தத்தின்பின் தொடர்ந்தும் அங்கே இருக்கமுடியாத சூழ்நிலையில், இலங்கை திரும்பியிருந்தார். குடும்பத்தோடு வந்த அவர், தன்னோடு கொண்டுவந்த பணத்தில் மலை நாட்டில் தேயிலைத் தோட்டம் ஒன்றை வெள்ளைக்காரரிடம் விலைக்கு வாங்கி அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரரானார். நான் கொழும்பிலே உத்தியோக நிமிர்த்தம் தங்கியிருந்தபோது, ஒவ்வொரு மாதமுடிலும் தோட்டத்துக் கணக்கு வழக்குகள் பார்ப்பதற்காக நான் அங்கே செல்வதுண்டு. மாமா வுடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. இரண்டாம் உலக மகாயுத்தக் கதைகளை, அவர்கள் அங்கே எதிர்கொண்ட கஸ்டங்களை, குறிப்பாக யப்பான் இராணுவத்திடம் அகப்பட்ட கதைகளை எல்லாம் சொல்வார்.

தேயிலைத் தோட்டத்திற்குச் சென்ற புதிதில் அங்கே நான் ஒன்றைக் குறிப்பாக அவதானித்தேன். அதுதான் கோணிப்பை. யாழ்ப்பாணத்தில் அதைச் சாக்கு என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் சாக் (Sack) என்பார்கள். ஒரு சமயம் நான் சாக்கு என்று அதைக் குறிப்பிட்டபோது அவர்கள் சிரித்துவிட்டு சாக்கு அல்ல அது கோணிப்பை என்றார்கள். மலையகத்தில் கோணிப்பை இல்லாத வீடே இல்லை எனலாம். இந்தக் கோணிப்பையைத் தான் மழைக்காலங்களில் தோட்டத் தொழிலாளர்கள் ரெயின்கோட்டாகப் பாவித்தார்கள். கோணிப்பையின் ஒரு மூலையை உள்ளே மடித்து, தலையையும் உடம்பில் பாதியையும் அதனால் மூடியிருப்பார்கள். தேயிலை கொய்யும்போது கூடையை அதற்கு மேல் தான் போட்டிருப்பார்கள். நான் அதைப்பற்றி கங்காணியிடம் விசாரித்தேன். கொஞ்சம் வயதான அவர் வெற்றிலைக் காவி படிந்த பற்கள் தெரியச் சிரித்துவிட்டுச் சொன்னார், இது இன்று நேற்றல்ல எத்தனையோ காலமாய் இவர்கள் இப்படித்தான் கோணிப்பையைப் பாவிக்கிறார்கள், அந்தநாளில் வெள்ளைக்காரனே இதைப் பார்த்து அதிசயத்தான் என்றால் பாருங்களேன் என்றார். வெள்ளைக்காரன் என்றதும், அவரிடம் இருந்து பழைய கதைகள் ஏதாவது அறிந்து கொள்ளலாம் என்பதால் நான் கொஞ்சம் உஷாரானேன். அவர் சொல்ல வந்ததைத் தொடர்ந்தார், 'உங்களுக்குச் சொன்னால் என்ன, பிரிட்டிஷ் காரன் இந்தக் கோணிப்பையைப் பார்த்து விட்டுத்தான், இதற்கு இரண்டு கையும், ஒழுங்காய் பட்டனும் வைத்துத் தைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தான். அதன் பலனாய்க் கிடைத்தது தான் இன்று எல்லோரும் பாவிக்கும் ரெயின்கோட்' என்றார். அட, கோணிப்பைக்கு இங்கே இப்படியும் ஒரு கதையிருக்கிறதா என்று நான் அதிசயத்தேன். சற்று ஏமாந்தால், வெள்ளைக்காரனுக்கு முன்பாகவே எங்களிடம் ரெயின்கோட் பாவனையில் இருந்தது என்றும், இந்த கோணிப்பையில் இருந்துதான் மேலை நாடுகளில் குளிர்க்குப் பாவிக்கும் வின்ட் பிறைக்கர், வின்ரகோட் எல்லாமே உருவானது என்றும் அந்தக் கங்காணி கதை சொன்னாலும் அதிசயப்படுவதற்கில்லை என்ற நினைப்போடு நான் அந்த இடத்தைவிட்டு மெல்ல நகர்ந்தேன்.

யாழ்ப்பாணத்தில் சாக்கு என்று சொல்லுகின்ற இந்தக் கோணிப்பையைப் பலவிதமான பாவனைக்கும் பாவிப்பார்கள். மலையகப்பகுதியில் சாக்கு என்று சொன்னால் அனேகருக்குப் புரியாது. எனது சகோதரி ஒருவர் தமிழ் நாட்டில் படிக்கும்போது அவருக்கு வெறும் போத்தல் ஒன்று தேவைப்பட்டது. தெருவோரம் உள்ள கடைக்குச் சென்று வெறும் போத்தல் இருக்கா? என்று கேட்டிருக்கிறார். அவர்கள் இல்லை என்று சொல்லி விட்டார்கள். அடுத்த கடையிலும் கேட்டிருக்கிறார். அவர்களும் இல்லை என்றே கைவிடுத்து விட்டார்கள். ஒருவேளை பணம் தரமாட்டேன் என்று நினைத்து விட்டார்களோ என்ற எண்ணத்தில் அதற்குப் பணம் தருவதாகவும்

கேட்டுப்பார்த்தார். அப்பொழுதும் அவர்கள் இல்லை என்று சொல்லவே, அங்கே இருந்த வெறும் போத்தலைக் கையில் எடுத்து, இது சுமாதானே கிடக்கிறது, ஏன் இதைத் தரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள் என்று கேட்டாராம். அதற்கு ஆச்சரியமாய் அவரைப் பார்த்த கடைக்காரர் சொன்னாராம், "அட இதையா மா கேட்டீங்க? எடுத்திட்டுப் போங்க, இது வெறும் போத்தலில்லை, காலிபாட்டில்..!" என்றாராம்.

சாக்குமூட்டைகள் அதிகமாகப் பாவிக்கப்படுவது

துறைக்கு வந்துவிடும். கரையிலே மூட்டைகளோடு நிற்கும் படகுகளில் இருந்து மூட்டைகளை இறக்கி, இடுப்பளவு தண்ணீருக்குள்ளால் சுமந்து கொண்டு வந்து கரையிலே உள்ள கிட்டங்கிகளில் அடுக்குவார்கள். 112 இறாத்தல் நிறையுள்ள மூட்டையைத் தண்ணீருக்குள்ளால் சுமந்து கொண்டு கரைக்கு வருவது என்பது அத்தனை இலகுவான காரியமல்ல. அதுவும் அலை அடிக்கும் தண்ணீருக்குள் சுமந்து வருவது என்பது எல்லோராலும் முடியாத காரியம். நல்ல கட்டுமஸ்தான உடம்புள்ள பலசாலிகளால்



- குரு அரவிந்தன் -

துள்ளிக் குதித்த கோணிப்பை

கப்பல்கள் இறங்குதுறையில் வந்து நிற்கும் போதுதான். தொடக்ககாலத்தில், நீண்டதூரத்திற்கு பொருட்களைக் கொண்டு செல்வதற்கு, குறிப்பாக கோப்பிக் கொட்டைகளை ஏற்றுமதி செய்வதற்குத்தான் சாக்குகளைப் பயன்படுத்தினர். அதன்பின் அனேகமாக அரிசி அல்லது மா மூட்டைகளை கப்பலில் கொண்டு வருவதற்குப் பயன்படுத்தினர். 1970களில் யாழ்ப்பாணத்தில் சிறந்த துறைமுக வசதிகள் இல்லாததால், கப்பலில் இருந்து மூட்டைகள் இறக்கப்பட்டு படகுகள் மூலம்தான் கரைக்குக் கொண்டு வரப்படும். கப்பல் வருவதற்கு முதல் நாளே இந்தப் படகுகள் ஊர்காவர்துறைப் பகுதியில் இருந்து கூட்டமாக காங்கேயன்

தான் அப்படிச் சுமக்க முடியும். அதற்கும் அனுபவம் வேண்டும். சில சமயங்களில் இந்த அரிசி மூட்டைகள் தண்ணீருக்குள் விழுந்து நனைந்து விடுவதுமுண்டு. இந்த சாக்குப்பைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான தரத்தில் இருக்கும். அரிசி மூட்டை, மாமூட்டை, வெங்காயமூட்டை, உப்புமூட்டை என்று பொருளுக்கு ஏற்ப அவற்றின் தரமும், தடிப்பும் இருக்கும்.

மாச்சாக்கும், அரிசிச்சாக்கும் மிகவும் தடிப்பானதும், கடினமானதுமாகும். படங்கு செய்வதற்கும், சாக்குத்தட்டி செய்வதற்கும் இவற்றை உபயோகிப்பர். கிராமப் பகுதிகளில்

- குரு அரவிந்தன் -

போக்குவரத்துக்கு உபயோகிக்கும் சில வண்டிகளிலும் சாக்குத் தட்டி கட்டப்பட்டிருப்பதால் அதைத் தட்டிவான் என்றும் அழைப்பர். சில வீடுகளில் மடித்து வைக்கக்கூடிய சாக்குக் கட்டில்களும் உண்டு. அனேகமான வீடுகளில் வெய்யில் வெக்கை அதிகமான நாட்களில் இந்தச் சாக்குக் கட்டிலை முற்றத்தில் போட்டுப் படுப்பார்கள். குளிர் காலங்களில் மெத்தை யாகவும் இதைப் பாவிப்பர். மழைகாலங்களில் ஈரக்காலைத் துடைத்துவிட்டு உள்ளே செல்வதற்காக வாசலில் இதை விரித்து வைப்பார்கள். சில சமயங்களில் இதே சாக்கு வளர்ப்பு பிராணியான நாய்களின் படுக்கையாகவும் இருக்கும். வலைபோல இருக்கும் சாக்குகளை வெங்காயக் கூடைகள் கட்டுவதற்குப் பாவிப்பதுண்டு. காங்கேயன்துறை மரக்கறிச் சந்தையில் இந்த சாக்குகளைத் தரையில் விரித்து அதற்குமேல்தான் விற்பனைக்கான மரக்கறிகளை ஒழுங்காக அடுக்கி வைத்திருப்பார்கள். விரிக்கப்பட்ட சாக்கின் வாய்ப்பக்கம் விற்பனையாளரைநோக்கி இருப்பதால் விற்பனைப் பணத்தை வாங்கி அதற்குள்ள்தான் வியாபாரிகள் வைப்பார்கள்.

மாச்சாக்கு அல்லது அரிசிச் சாக்குப்பையைத் துண்டு துண்டாக வெட்டி சின்னச்சின்னப் பைகளாகக் கைபிடிவைத்துத் தைத்து அதைக் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காகப் பாவிப்பார்கள். விளையாட்டுப் போட்டிகளின் போது சாக்கேஸ் என்று ஒரு விளையாட்டு அதிகமான கிராமங்களில் நடப்பதுண்டு. இந்த விளையாட்டில் கோணிப்பைக்குள் இரண்டு கால்களையும் விட்டுக்கொண்டு துள்ளித் துள்ளியோடிப் போட்டி முடியும் இடத்தை அடையவேண்டும். யார் முதலில் செல்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார். சாக்குச் செய்யும் சணல் நூல் வலிமையானதால் தைப்பொங்கல் வருடப்பிறப்பு காலங்களில் இந்த நூலை எடுத்துப் பெரிய பட்டங்களைப் பறக்கவிடுவர். மெல்லிய நூல்களை எடுத்துக் கடையிலே பொருள் வாங்கும்போது பொருட்களைப் பேப்பரால் சுற்றிக் கட்டித் தருவர். ஆஷ் வெனிஸ்டே (Ash Wednesday) தினத்தின்போது மேலைநாடுகளில் ஊர்வலம் போகும்போது சாக்கால் செய்த ஆடைகளைச் சிலர் அணிவதுண்டு. மேலை நாடுகளில் புதிய புத்தரைகளை உருவாக்க, கோணிப்பைகளில் மண்ணையும் புல் விதைகளையும் போட்டு, வளர்ந்ததும் புதியதரைகளில் பதிப்பதுண்டு.

யாழ்ப்பாணத்தில் ஒரு நண்பரின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் பூனை வளர்த்தார்களாம். பொதுவாக அங்கே உள்ள நாய்கள் வீட்டைக் காக்கும் என்பதால், ஒவ்வொரு வீட்டிலும் நாய்தான் வளர்ப்பது வழக்கம். பூனை அப்படி அல்ல, அது அனேகமாகத் தானாகவே வந்து வீட்டிலே உள்ளவர்களுடன் ஒட்டிக் கொள்ளும். வீட்டிலே எலி இருந்தால் எலித்தொல்லை குறையுமே என்று வீட்டுக்காரரும் ஒட்டிக் கொண்ட பூனையைப் பற்றி அதிகம் கவலைப் படுவதில்லை. அது தன்பாட்டிற்குத் திரியும். அவ்வப்போது ஏசுமனுக்கு விசுவாசமாய் எலி பிடிக்கும். சாப்பாடு வைத்தால் சாப்பிடும். ஆனால் இந்த வீட்டுப் பூனை கொஞ்சம் பழகியதும் மெல்ல மெல்ல சாப்பாட்டறைக்குச் சுதந்திரமாய் செல்லத் தொடங்கி விட்டது. சாப்பாட்டறைக்குச் செல்வது மட்டுமல்ல ருசியாகச் சமைத்து வைத்தால் சில நாட்களில் வீட்டுக்காரருக்கு ஒன்றும் விடாமலே வழித்துத் துடைச்சுச் சாப்பிட்டுவிடும். பசியோடு சாப்பிட வந்தவர்களுக்கு இது ஒரு தீராத தலையிடியாய்ப் போய்விடும். எனவேதான் கூட்டம்கூட்டிப் பூனையாரை வீட்டைவிட்டு அனுப்புவது என்று ஏகமனதாக முடிவுகட்டினார்கள். ஒரு கோணிப்பையை எடுத்து அதற்குள் பூனையைப் போட்டுக் கட்டிச் சுமார் நான்கு மைல்களுக்கு அப்பால் இருந்த பண்ணைப்பாலத்தடியில் கொண்டு போய்ப் போட்டுவிட்டு வந்தார்களாம். வந்தது மட்டுமல்ல தற்செயலாக மோப்பம் பிடித்துத் திரும்பி வந்தாலும் என்ற பயத்தில் நாலைந்துமுறை தலையைச் சுற்றிப் போட்டு விட்டுவந்ததாகவும்

தொடர்தல் 84ம் பக்கம்

JRS COLLEGE

OUR COMMITMENT IS QUALITY TRAINING

Scarborough Campus

English Class (Business Communication)

Starts on Apr 18th 2010 @ 1.00 PM (Sunday)

Cashier Training

Starts on May 2nd @ 9.00 AM (Sunday)

Food Handler Training

FREE COMPUTER BASIC CLASS

Etobicoke Campus Starts on Mar 27th @ 10:00 AM

Are you unemployed or laid off ?

Please call for more Info.
(416) 292-2455

* Some Courses are not available in Etobicoke

DIPLOMA PROGRAMS

Office Assistant



Accounting and Payroll Administration



Computerized Accounting



Health Office Administrator (HOA)



CERTIFICATE COURSES

- ◆ MS Office
- ◆ Business Communication
- ◆ Payroll
- ◆ QuickBooks
- ◆ Accpac

- ◆ Bank Teller
- ◆ Cahier
- ◆ Food handling
- ◆ Tax Class
- ◆ Simply Accounting

SCARBOROUGH CAMPUS

(Midland & Finch)
PH 16-4168 Finch Ave East
Scarborough, ON M1S 5H6
☎: 416-292-2455

ETOBICOKE CAMPUS

(Kipling & Dundas)
300-5359 Dundas St West
Etobicoke, ON M9B 1B1
☎: 416-207-9975

வாகன விபத்தில் காயமடைந்துவிட்டீர்களா?

அனுபவசாலிகளின் ஆலோசனை பெற்றபின் உங்கள் முடிவை எடுங்கள்



Over 50 Years
Combined Experience

- Even if you are:
- unemployed
 - cyclist
 - passenger
 - pedestrian
 - travelling in public transit
 - student
 - housewife

FIREMAN WOLFE LLP

PERSONAL INJURY LAWYERS

CERTIFIED AS A SPECIALIST IN CIVIL LITIGATION

SPECIALIZING IN SERIOUS PERSONAL TRAUMATIC INJURIES AS RESULT OF A

MOTOR VEHICLE ACCIDENT

**FRACTURES • SPINAL CORD INJURY • BRAIN OR HEAD INJURY
SCARRING OR DISFIGUREMENT • INTERNAL INJURIES OR DEATH**

உங்களுக்குத் தெரியுமா?

விபத்து உங்கள் தவறில்லாவிடின் உங்களால் வலி, வருத்தம், வாழ்வில் இழந்த மகிழ்ச்சி ஆகியவற்றுக்காக பணமாக \$330,000.00 வரையும், சம்பள இழப்பீடுகள், அத்துடன் \$172,000.00 வரை இழப்பாகவும் மற்றும் பலவகையான இழப்புகளுக்கு நஷ்டசீடுகள் பெறமுடியும்.

உங்களுக்குத் தெரியுமா?

விபத்து உங்கள் தவறாகியிருப்பின் உங்களால் \$172,000.00 வரையும் வருமான இழப்பீடாக வாரத்திற்கு \$400.00 வரையும், இன்னும் பலவகை இழப்பீடுகளையும் பெறமுடியும்.

If the impairment catastrophic your claim can be:

- Medical and Rehabilitation expenses up to \$1,000,000.00 (Member of The Law Society of Upper Canada)
- Personal care expenses up to \$1,000,000.00

இலவச ஆலோசனைகளுக்கு:

24 Hours Direct Line (416) 624-4751

அனுபவம் இல்லாதவர்களின் ஆலோசனையின் கீழ் விழுந்திடாதீர்கள்

"One of the best personal injury law firm in Ontario"

TORONTO SCARBOROUGH MISSISSAUGA



Jack J. Fireman Q.C. LLM.
Jack J. Fireman Q.C. has been voted to the "Most Frequently Recommended Lawyer" category in L'Expert since 1997 as voted by the his peers from Ontario



William C. Wolfe B.A. LLB
Prior to 2000, Mr. Fireman and Mr. Wolfe defended insurance companies before changing their practices to representing injured people only.

IF YOU HAVE OPTIONAL INSURANCE,
YOU CAN CLAIM UP TO
\$1,000.00 IRB'S PER WEEK

வரை இழப்பதற்கு அனுமதிக்காதீர்கள்

இரண்டிற்கும் நடுவே!!

ஆகாய விமானத்தில் புகைபிடிக்கக் கூடது என்பது நீண்டகாலம் அமலில் இருக்கும் சட்டம். ஆனால் அண்மையில் பல விமான சேவை நிறுவனங்கள் ஆகாயவிமானம் புகைபிடிக்கக் கூடும் என்று அஞ்சிப் பறப்பதை நிறுத்தி இருந்தார்கள். இதன் விளைவு... கோட்டல் (Hotel) நிறுவனங்கள் கொடி கட்டிப்பறந்தன.

ஓர் இனக்கலியாணம் காணும். கலியாணம் என்கிறது ஆயிரம் காலத்துப்பயிர் கவனமாக இருக்கவேண்டும்.

இலங்கையில் எங்களுக்கு என்று ஒரு காணி நிலம் அதற்கு ஒரு எல்லை, எங்களுக்கு என்று ஒரு மாகாணம் அதற்கும் ஒரு எல்லை இருந்தது. எல்லை இருந்த காரணத்தால்

பற்றியும், அம்மி மிதிப்பதன் தத்துவம் பற்றித் தெரிந்தவர்களையும், மற்றவருக்கு விளங்கப்படுத்தத் தெரிந்தவர்களையும் கண்டுபிடிப்பது கடினம். அம்மிக்குப் பதிலாக அதே வேலையைச் செய்யும் கிறைண்டர் (Grinder or mixie) மிதிப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள் பொருத்தமாக இருக்கும். “7 வேகம் உள்ள ஒரு கிறைண்டர் Mixie இந்த இயந்திர உலகில் உன்னுடன் இணைந்து வாழ்ந்து எத்தனை

- கதிர் துரைசிங்கம் -

1990களில் இரண்டு பிள்ளைகளும் வேலை, இரண்டு கார். இரண்டு garage உடன் 4 bedroom Detached House,

1995 - இரண்டு பிள்ளைகளும் கலியாணம் கட்டி விட்டினம், வீடு இரண்டு பேருக்கும் சீதனம்.

2000 கணவனுக்கு இரண்டு Bypass, மனைவிக்கும் இரண்டு / Pressure உடன் Sugar உடன், இரண்டு பிள்ளைகள் இரண்டு வீடு.

2010 கணவன் மனைவி இரண்டு பேரும் முதியோர் இல்லத்தில் (Senior Home). இரண்டு பிள்ளைகளும் இடைக்கிடை வருவினம், வருசத்திற்கு இரண்டு முறை வாறது மட்டும் நிச்சயம்.

முன்னர் திருமணவையத்தில் திருமணத்தம்பதிகள் பால்பழம் உண்ணும் போது திரையால் மறைப்பது உணவு உண்ணல் மறைமுகமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவும், முதல் முறை சந்திக்கும் மணமக்கள் கூச்சப்படுவார்கள் என்பதற்காகவும். ஆனால் இப்போ மணவறைக்கு வரமுன்னரே மணமகனும் மணமகளும் தெரு, பஸ், கந்தோர், கார், கோப்பிக் கடை, கோட்டல் என்று எல்லா இடங்களிலும் பலமுறை கண்டு திண்டு தீர்த்த பின் திரை எதற்கு? கலியாணக் காட்சி காண வந்தவர்கள் கண்படாமல் இருக்க நிற்கவேற்கிறார்கள் நிழல்படக் காரர்களும் ஒளிபடக் காரர்களும்.

kathir.thuraisingam@thaiveedu.com

நூல் வெளியீட்டு விழா, இறுவட்டு வெளியீட்டு விழா செய்பவர்கள் விழாவிற்கு அழைக்கும் போது “நீங்கள் விழாவில் கலந்து சிறப்பிக்க வேண்டும்” என்று கூறுவார்கள். அழைக்கப்பட்டவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டு இருக்கும் வேளையில் சிலரைச் சிறப்புப்பிரதி பெற்று சிறப்பிக்க மேடைக்கு அழைப்பார்கள். இப்படி சிறப்புப்பிரதி பெற அழைக்கப்பட்டவர்கள் சிலரிடம் பையில் பணம் இல்லாமல் இருக்கலாம். சிலரிடம் சிறப்பிக்கிற அளவிற்கு பணம் இல்லாமல் இருக்கலாம், இன்னும் சிலரிடம் சிறப்பை மறைக்க உறை இல்லாமல் இருக்கலாம். எனவே அழைப்பு விடும் அதே வேளை சிறப்புப்பிரதி பற்றிய விவகாரத்தை விளக்கமாகக் கூறுவது சிறப்பாக இருக்கும்.



எல்லைப்பிரச்சினை இலங்கையில் இருந்தது. கனடா வந்த பின்பு தான் இங்கு ‘எல்லை இல்லாப் பிரச்சினை’ இருப்பது பலருக்குப் புரிந்தது.

வேகமோ அத்தனை வேகத்தில் உன்னுடன் நானும் வேலை செய்து வீட்டு அடைமானம் / Mortgage கடன் Credit Card கடன் முதலியன கட்டுவதற்கு உறுதுணையாக இருப்பேன்” என்று உறுதியளிக்கின்றேன்.

“பிள்ளையார் பூசை முடிச்சு, மாப்பிள்ளைக்குக் காப்புக் கட்டி தெற்பையும் போட்ட பிறகு, ஐயர் Cell Phone இல் ஆரோடையோ அலட்டிக் கொண்டு மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கோ என்று இரண்டு தரம் கத்திப்போட்டு இருக்கிறார். ஏன் ஐயர் அரை லூசோ?”

“ஐயர் உஷாரத்தான் இருக்கிறார் உமக்குத்தான் அறிவும் இல்லை விளக்கமும் இல்லை. கலியாணக்காட் (wedding Card) வந்தால் வடிவாய் வாசிக்கிறதில்லை. அழைப்பிதளிலை இரண்டு மாப்பிள்ளைகளின்ரை பெயரும் விபரமாகப் போட்டு இருக்கினம். இது ஒரு

எம்மவர் திருமணங்களில் வேற்று இன மக்களின் பங்களிப்பு அதிகரிப்பதோடு, வேற்று இன வாழ்க்கைத் துணை என்பதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் எங்கள் திருமணங்களில் பாவனையில் இல்லாத அம்மியைப்

2010 June 20

கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தல்
சாயிற்றுக்கிழமை, யூன் 20 ஆம் நாள்

வேட்புமனுக்கள் சனிக்கிழமை யூன் 5ஆம் நாள் மாலை 9 மணிவரையுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

- வேட்பு மனுக்களை தரவிறக்கம் செய்ய தேர்தல் ஆணையகத்தில் இணையத்தளம் www.tamilelections.ca இற்கு செல்லவும்.
- தொடர்புகளுக்கு: தொலைபேசி இலக்கம் 1-888-759-5002 அல்லது மின்அஞ்சல்: info@tamilelections.ca
- அலுவலகம்: 2625 Eglinton Ave East, Unit 02 Scarborough, ON M1K 2S2
- அலுவலக நேரம்: மதியம் 12.00 இரவு 9.00

தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு
 Coalition for TAMIL ELECTIONS CANADA

email: info@tamilelections.com www.tamilelections.ca

J & S ACCOUNTING SERVICE

INCOME TAX SPECIALIST

FOR ALL YOUR PROFESSIONAL ACCOUNTING SERVICE

- * CORPORATE TAX
- * PERSONAL TAX
- * BOOKKEEPING
- * HST FILING
- * PAYROLL SERVICE
- * FINANCIAL STATEMENT PREPARATION
- * BUSINESS START UP ASSISTANCE
- * BUSINESS REGISTRATION
- * INCORPORATING A BUSINESS
- * PREPARING BUSINESS PROPOSAL
- * BUSINESS VALUATION
- * CRA AUDIT REPRESENTATION
- * GST / PST / WSIB RETURNS
- * CORPORATE TAX PLANING AND PREPARATION

INCOME TAX & RRSP
 FREE CONSULTATION WITH APPOINTMENT

J&S ACCOUNTING SERVICE

15
YEARS OF
EXPERIENCE

PLEASE CALL:
 JEYA PILLAI, CGA
 OR SUE SRI, CMA

Excellence!
SERVICE

Tel: 416-826-5306

Email: jsaccountingservice@hotmail.com

அந்தரத்தில் ஓர் அபாயம்

April 13ம் திகதி 1970ம் ஆண்டு இரவு 9 மணி 21 நிமிடம்.

நிலவை நோக்கிய தனது நீண்ட பயணத்தின் இறுதிக் கட்டத்தில் பிரவேசிக்கிறது Apollo 13 விண்வெளிக்கலம். விண்வெளியின் வெற்றிடத்திற்குள்ளால் விரைந்து கொண்டிருந்த அப்போலோவின் மூன்று விண்வெளி வீரர்களும் பூமிக்கான நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியை முடித்துக் கொள்கிறார்கள். பூமியிலிருந்து இரண்டு இலட்சம் மைல்களுக்கப்பால், அமெரிக்காவின் மூன்றாவது நிலவுப் பயணம் இந்த நிமிடம் வரை வெற்றிகரமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அப்போது தான், பின்னாட்களில் மிகவும் பிரபல்யம் பெறப்போகின்ற அந்த வசனம், விண்கலத்தின் பிரதம கட்டளை அதிகாரியான James Lowel இடமிருந்து பூமியிலுள்ள NASA கட்டளை மையத்திற்கு வருகின்றது.

“Houston, We’ve had a problem”.

அடுத்த சில தினங்களுக்கு, உலகின் அத்தனை மக்களும் இன, மொழி, மத வேறுபாடின்றி கவலை தோய்ந்த உள்ளங்களுடன், உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் அப்போலோ 13இனுடைய மூன்று விண்வெளி வீரர்களுக்காக பிரார்த்தித்துக் கொள்ளத் தொடங்கிய நேரம் அது. அதிகளவான மக்கள் சந்திரனை ஒரே நேரத்தில் உற்று உற்று பார்த்த கணம் அது. இலட்சக் கணக்கான மைல்களுக்கப்பால், தவித்துக்கொண்டிருக்கும் தனது மூன்று வீரர்களையும் உயிருடன் பூமிக்கு திருப்பிக் கொண்டு வர அமெரிக்கா செய்த சாதனைகளின் தொடக்கக் கணம் அது.

இந்த மயிர்க்கூச்செறியும் உணர்ச்சிக் கணங்-

படும். குடேறுகின்ற உபகரணங்களைக் குளிராக்கவும், வீரர்களுடைய தேவைகளுக்காகவும் தண்ணீர் பயன்படும். நிலவுக்கு தன்னந்தனியானாய் போய் வர வேண்டியிருப்பதால், Lunar கலம் தன்னுடைய தண்ணீர், மின்சார தேவைகளுக்காக Service கலத்தை நம்பி இருப்பதில்லை. அது தன்னுடைய பற்றரி மின்சாரத்தையே பயன்படுத்தும். பரிசோதனைகளை செய்ய திட்டமிட்டிருக்கும் வீரர்களை நிலவின் மேற்பரப்பிற்கு கொண்டு சென்று, மீண்டும் கட்டளைக் கலத்திற்கு கொண்டு வருவது தான் அதனுடைய வேலை.

கெளடி விண்வெளி மையத்திலிருந்து 1970ம் ஆண்டு, April 11ம் திகதி சரியாக 13:13 மணிக்கு ஏவப்பட்ட அப்போலோ 13இனை James Lowel, John Swigert, Fred Haise ஆகிய மூன்று வீரர்கள் இயக்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டு நாள் பயணத்தின் பின்னர், சந்திரனில் இறங்குவதற்காக தனது Free Return Trajectory எனும் பாதையிலிருந்து விலகி, சந்திரனை நோக்கி பயணிக்கத் தொடங்குகின்றது. இந்த Free Return Trajectory பாதை பற்றி ஒன்றை சொல்லியாக வேண்டும். இந்தப் பாதையில் ஒரு விண்வெளிக்கலம் இருக்கும் வரை, அந்தக் கலம் முற்றிலும் செயல் இழந்தால் கூட, சந்திரனின் ஈர்ப்பு சக்தியின் துணையுடன் கலத்தினை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வந்து சேர்ந்து விடலாம். ஆனால் இந்தப் பாதையிலிருந்து விலகி நிலவை நோக்கிய பாதையில் இறங்கி விட்டால், மீண்டும் இந்தப் பாதைக்கு வந்து சேர என்னுடைய உந்து சக்தி தேவைப்படும்.

பூமியிலிருந்து ஏவப்பட்டு சரியாக 55 மணித்தியாலம், 55 நிமிடத்தில் தான் அந்த

அவர். ஆயினும் இந்தச் சவால் முன்னர் எப்போதும், எவரும் சந்திக்காத சவால். சவரில் ஓடிக்கொண்டிருந்த கடிக்காரத்தின் செக்கன் கம்பியின் ஒவ்வொரு நகர்வும் தன் மூன்று வீரர்களின் உயிர்களையும் மெது, மெதுவாக குடித்துக் கொண்டிருப்பதை அவர் நன்கு அறிவார். எந்தச் சிறு தவறும் இல்லாத கட்டளைகள் பிறப்பிக்க வேண்டிய நேரம் இது. NASA விஞ்ஞானிகள் வெகு வேகமாக வேலை செய்யத் தொடங்குகின்றார்கள். வேகம், வேகம், வேகம். தவறே செய்ய முடியாத வேகம்.

மிகத் துல்லியமாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நிலவில் தரை இறங்குவது இனி



சாத்தியமே இல்லை. இன்னும் பாவிக்கப்படாமல் இருக்கும் Lunar கலத்தினை “உயிர்காக்கும்” கலமாக பாவிக்க முடிவாகின்றது. ஆனால் அதனுள்ளே இரு நாட்களுக்கு, இருவருடைய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய தண்ணீர், பற்றரி வசதிகள் தான் இருக்கின்றன. இருப்பதோ மூவர். பூமிக்கு திரும்பி வர எடுக்கப் போவதோ இன்னும் நான்கு நாட்கள். கட்டளை கலத்தினுள் சிறிய ஒரு பற்றரி இருந்தாலும், அது அதிக நேரத்திற்கு தாக்குப் பிடிக்காது. தேவையற்ற அத்தனை உபகரணங்களும் நிறுத்தப்படுகின்றன. கட்டளைக் கலம் முற்றாக நிறுத்தப்படுகின்றது. பூமிக்கு திரும்புகின்ற கடைசிக் கணங்களில் கட்டளைக் கலம் மீண்டும் செயல்பட்டாக வேண்டும். ஆனால் நான்கு நாட்களுக்கு முற்றாக நிறுத்தப்பட்டிருக்கும் கட்டளைக் கலம் குளிரேறிப் போகப் போகின்றது. தேவையான நேரம் மீண்டும் செயல்படுமா என்பது சந்தேகம் தான். ஆனால் அதைப் பற்றி யோசிப்பதற்கு இப்போது நேரமில்லை. விண்வெளி வீரர்கள் மூவரும் Lunar கலத்திற்கு இடமாற்றப்படுகின்றார்கள். அவர்களுடைய தண்ணீர் பாவனை மிக மிக குறைக்கப்படுகின்றது.

இப்போதுள்ள பாரிய சவால் அப்போலோ 13ஐ Free Return Trajectory பாதைக்கு கொண்டு வருவது தான். ஆனால் அதை கொண்டு வரப் பாவிக்கப்படக் கூடிய கட்டளைக் கலமோ மின்சாரமின்றி செயலிழந்து கிடக்கின்றது. Lunar கலத்தினுடைய சிறிய என்னுடையகளை கொண்டு இதை நிறைவேற்றுவது என்று முடிவு செய்கிறார்கள். ஆனாலும் இங்கேயும் ஒரு பிரச்சினை. Lunar கலத்தில் இருப்பதோ சொற்ப பற்றரி மின்சாரம் தான். அதிக நேரத்திற்கு என்னுடையகளை இயக்க முடியாது. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றாக வேண்டும். தவறைத் திருத்தி மீண்டும், மீண்டும் முயற்சிக்கலாம் எனும் கதைக்கே இடமில்லை. தவறு நடந்து விட்டால், எல்லையற்ற பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு புள்ளியை நோக்கி அப்போலோ பயணிக்கத் தொடங்கி விடும். மிக மிக சிக்கலான சவால் இது. ஏகப்பட்ட கணித கணிப்புகள் மிக துல்லியமாக செய்யப்பட்டாக வேண்டும். நட்சத்திரங்களின் துணை கொண்டு சரியான திசையை கணிக்க முடியும். ஆயினும் வெடித்துச் சிதறிய சிலிண்டரின் துகள்களில் சூரிய ஒளி பட்டு தெறிப்பதால் வீரர்களினால் நட்சத்திரங்களை அடையாளம் காண முடியவில்லை. இறுதியில் சூரியனின் துணை கொண்டு போக வேண்டிய திசை தீர்மானிக்கப்பட்டு, அப்போலோ 13 மிகச் சரியான திசைக்கு திரும்பப்படுகிறது. Lunar கலத்தின் என்னுடையகளை சீறுகின்றன. அப்போலோ 13 தனது பாதுகாப்பு பாதையை

நிமால்
நாகராஜா




நோக்கி பாய்கிறது. மிகத் துல்லியமான பாய்ச்சல் அது. விரிந்த விண்வெளியில் ஒரு குட்டிப் புள்ளி போன்ற அப்போலோவை, இரண்டு இலட்சம் மைல்களுப்பால் இருந்து கொண்டு இம்மி அளவும் பிசகாமல் வழி நடத்தியது ஒரு பெரும் அதிசயம் தான். NASA விஞ்ஞானிகளின் முகத்தில் ஒரு கவலை ரேகை இல்லாமல் போகிறது. ஆனாலும்

சவால்கள் இன்னும் ஓயவில்லை. Lunar கலத்தினுடைய மின்சாரமும், தண்ணீரும் வெகு வேகமாக தீர்ந்து கொண்டிருக்கின்றன. பூமிக்கு வருவதற்கோ இன்னும் 96 மணித்தியாலங்கள் இருக்கின்றன. பயணம் விரைவாக்கப்பட்டால் தான் வீரர்கள் உயிருடன் திரும்ப முடியும் என்ற நிலை. மீண்டும் ஏகப்பட்ட கணித சமன்பாடுகள். முடிவில் மீண்டும் ஒருமுறை என்னுடைய உறுமுகிறது. பயணம் 89 மணித்தியாலமாக குறைக்கப்படுகிறது. விண்வெளிக் கலம் பூமியை நோக்கி விரைகிறது. ஒவ்வொரு செக்கனும் ஒவ்வொரு யுகமாக கடக்கிறது. இப்போது அப்போலோ 13 பூமிக்கு அருகாமையில், அதன் வாயு மண்டலத்திற்கு அருகில் வந்து விட்டது. கட்டளை கலம் ஆரம்பிக்கப்படுகிறது. எந்தவொரு பிரச்சினையுமின்றி அது மீண்டும் உயிர்த்தெழுகின்றது. வீரர்கள் மூவரையும் உயிருடன் தரையிறக்கலாம் என்ற நம்பிக்கை பிறக்கின்றது. வீரர்கள் இப்போது கட்டளைக் கலத்திற்குள் வருகின்றார்கள். Lunar கலமும், Service கலமும் கழற்றி விடப்படுகின்றன. கட்டளைக் கலம் பாதுகாப்பாக பசுபிக் கடலினுள் வந்து விழுகின்றது. ஏற்கனவே காத்துக் கொண்டிருந்த அமெரிக்க கப்பல் மூன்று வீரர்களையும் பத்திரமாக மீட்டெடுக்கின்றது. மிகவும் சோர்ந்து போய், ஆனாளுக்கு 14 இறாத்தல் நிறை குறைந்தபடி, வீரர்கள் கட்டளைக் கலத்திலிருந்து வெளியே வருகின்றனர். “வெற்றிகரமான தோல்வி” என வருணிக்கப்பட்ட உயிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு வருகின்றது. உலகம் நிம்மதி பெருமூச்சு விடுகின்றது.

உலகத்தை கட்டிப் போட்ட இந்த நிகழ்ச்சி பின்னர் திரைப்படமாகியது. Apollo 13 என்றே பெயரிடப்பட்ட அந்த திரைப்படத்தில், ஒஸ்கார் விருதை இரு தடவைகள் வென்றவரும், மிகச் சிறந்த நடிகருமாகிய Tom Hanks நடித்திருந்தார். இத் திரைப்படம் 1995ம் ஆண்டு வெளிவந்து பெரும் வசூலை அள்ளியது.

உலகின் எந்தப் பகுதியில் மட்டுமல்ல, பூமியிலிருந்து இரண்டு இலட்சம் மைல்களுக்கப்பால் அந்தரத்தில் தவித்தாலும், தனது நாட்டு மக்களை தான் ஒரு போதும் கைவிட மாட்டேன் என்று அன்று அமெரிக்கா ஆணித்தரமாக நிரூபித்தது. ஆனாலும் அதே காலப் பகுதியில், அமெரிக்க படைகளினால் தினந்தோறும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த வியட்நாமிய அப்பாவி பொதுமக்களையும் இந்த நேரம் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

nimal.nagaraj@thaiweedu.com



களை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள, அப்போலோ 13இனுடைய அமைப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நிலவில் உள்ள மலைப்பாங்கான பிரதேசமான Fra Mauro பற்றி ஆராயும் நோக்குடன் ஏவப்பட்ட அப்போலோ 13 விண்கலம் மூன்று தொகுதிகளை கொண்டது. Odyssey என அழைக்கப்படும் பிரதான கலமான கட்டளை கலம் (Command Module), கட்டளை கலத்திற்கு மின்சாரத்தையும், தண்ணீரையும் வழங்குகின்ற சேவைக் கலம் (Service Module), நிலவிற்கு அருகில் நெருங்கியதும், வீரர்களை நிலவின் தரைக்கு கொண்டு செல்லக் கூடிய, Aquarius என அழைக்கப்பட்ட நிலவுக் கலம் (Lunar Module). கட்டளைக் கலத்திற்குள் தான் வீரர்கள் தங்குவார்கள். பெரிய சிலிண்டர்களில் அடைக்கப்பட்டிருந்த ஓட்சிசனையும், ஹைட்ரசனையும், ஒன்றாக கலந்து மின்சாரத்தையும், தண்ணீரையும் தருவது தான் Service கலத்தினுடைய வேலை. இந்த மின்சாரத்தினால் தான் கட்டளை கலம் தொழிற்

நிகழ்ச்சி நடந்தது. Service கலத்தினுள்ள ஓட்சிசன் சிலிண்டர் ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறுகின்றது. இந்த அதிர்ச்சியால் அடுத்த சிலிண்டரும் உடைந்து போக, அந்த சிலிண்டரிலிருந்தும் ஓட்சிசன் வெளியேறத் தொடங்குகின்றது. Service கலம் முற்றாக செயலிழந்து போகின்றது. விளைவு, கட்டளை கலத்தின் மின்சாரம் நின்று போகின்றது. தண்ணீர் தயாரிப்பும் இல்லாமல் போகின்றது. கட்டளை கலத்திற்கு மின்சாரம் இல்லாவிட்டால் என்னுடையகளை இயக்க முடியாது. என்னுடையகளை இயக்கப்படாவிட்டால் வீரர்கள் பூமிக்கு திரும்ப முடியாது. மூன்று விண்வெளி வீரர்களுடைய இறுதிக் கணங்கள் எண்ணப்பட தொடங்குகின்றன.

கீழே பூமியில் NASA கட்டளை மையத்தில், முதன்மை கட்டளை அதிகாரி Gene Kranz கைகளை கட்டியபடி குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார். எந்தச் சவால்களையும் சந்திக்கக் கூடிய இரும்பு மனிதர்





வட அமெரிக்காவிலிருந்து முதல் முறையாக நேரடி
இணையப் பல்கலைக் கல்லூரி ஆரம்பம்

VARNAM VIRTUAL ACADEMY

Save Money ! Save Time ! Save Energy !

Save 1500\$ to 6500\$ per year

உங்கள் வீடுகளில் இருந்தே இணையம் மூலம் நேரடியாக
கற்றுக்கொள்வதோடு மேலும் பல சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம்

- * **Grade 1 - 12 Tutoring** * **Kids & Adult Computer**
- * **Western Music** * **Indian Music**

Further information visit -: www.varnamonline.com

You Can Learn From Your Home Face to Face (Live)

Any Where in the World !!!

- * **Vocal (Carnatic) * Violin * Veena* Mirudhangam * Tabla**
- * **Piano * Keyboad * Guitar * Drums * Music Theory * Dance**

வகுப்புகள் நடைபெறும் இடங்கள்

- * **Midland & Ellesmere** * **McCowan & Denison** * **Nellson & Finch**
- * **Dundas & Hwy 10** * **Dixie & Meyer side** * **Dixe & Bovaird**

Contact : Varna.Rameswaran 647.893.4010 / 416.265.8884

சிந்துவெளி நாகரிகம்


(மொழியியல் - அறிவியல் - பொறியியல் - கலை / கலாசாரம்)

சிந்துவெளி எழுத்தென்பது சிறிய சித்திர வரி வடிவங்களையுடையதாகும். இதனை ஹறப்பா - மொஹஞ்சதாரோ நாகரிகங்களில் பாவிக்கப்பெற்ற கருத்துக்களையும் சொற்களையும் பேச்சினையும் பிரதிபலிக்கப் பாவிக்கப்பட்ட எழுத்து வரிவடிவங்களாகவே கொள்ள முடியும். இது கி.மு. 2600 - 1900 ஆண்டு காலப்பகுதியில் பாவனையில் இருந்ததாகக் கொள்ளப்படுகின்றது. இந்த வரிவடிவங்கள் கிமு. 3300களில் காணப்பட்ட சிந்துவெளி வரிவடிவங்களின் பரிணாம வளர்ச்சியில் இருந்து பெற்றதாகவே ஆராச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வரிவடிவங்கள் குறிப்பாக கல்லு வில்லைகளிலும், முக்கோண வடிவ முத்திரைகளிலும், மட்பாண்டங்களிலும் காணப்பட்டன.

தொடர்...

தற்போதைய தமிழ்வரிவடிவமாகவும் கி.மு 3ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற அசோகன் பிராமிக்கும் வித்திட்டதென்பதைக் கொள்ள முடியும். எனது முந்திய கட்டுரைகளில் அசோகன் பிராமியின் வடிவங்களை வெளியிட்டிருந்தேன். மேலேயுள்ள வரிவடிவங்களில் ஒவ்வொரு எழுத்துக்கும் முதலில் எழுதப்பட்டிருப்பதே சிந்துவின் சித்திரவெழுத்துக்களாகும். தமிழே பலமொழிகளுக்கு மூலவரிவடிவத்தைக் கொடுத்ததென்பதை முந்திய கட்டுரையென்றில் தந்ததற்கு இப்பரிணாம வரிவடிவம் மேலும் உறுதி சேர்ப்பதாக அமைகின்றது.

மெய்யெழுத்தாகிய 'க' எழுத்து எவ்வாறாகத் தோன்றியதென்பதையும் அது எவ்வாறாக அசோகன் பிராமியில் பாவிக்கப்பட்டது என்பதையும் கீழே அறிய முடியும்.



அசோகன் பிராமியின் 'க' எழுத்தானது மேலேயுள்ள 'க' பரிணாம வளர்ச்சி வரிசையில் மூன்றாவதாக உள்ள வரிவடிவமாகவே அமைந்துள்ளது. ஆகவே இந்த வரிவடிவங்களும் சிந்து வரிவத்திலிருந்து பிறந்த தமிழ் வரிவடிவமே ஏனைய எழுத்து வரிவடிவங்களுக்கும் காலகொள் இட்டதென்பது எனது தாழ்மையான கருத்தாகும்.



ஆன்றியா குசினியா நாடாத்திய ஆராச்சியில் இதற்கான சான்றுகள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.

பொறியியல்

வீடுகள் செங்கற்களாலும் தட்டை வடிவமான கூரைகளாலும் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வீட்டிற்கும் பின் வளவுடனும் யன்னல் கருடனும் வீட்டின் முன்னிற்கும் பின்னிற்குமான இரண்டு கதவுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீடும் தனிக் குடிநீர் கிணறுகளும் தனிப்பட்ட குளியல் அறைகளும் களிமண்ணினால் செய்யப்பட்ட குழாய்கள் குளியலறைகளுக்கு பாவிக்கப்பட்டிருந்தன. சிறந்த வடிவகாலமைப்பு அக்காலத்தே பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த வடிவகாலின் கழிவு நீர் ஆற்றிலும் கடலிலும் கலக்க விடப்பட்டிருந்தது.

ஹப்பன் நாகரிகம் மிக மெதுவாக வளர்ந்த நாகரிகம் ஒன்றல்ல. பல்லாண்டு காலமாக இடம்பெற்ற இயற்கை அழிவுகளில் மேல் புதிது புதிதாக கட்டப்பட்ட வீடுகளாகவிருந்தன. பல வெள்ளப் பெருக்குக்களினால் அழிவுற்ற வீடுகளின் அழிவுகளுக்கு மேல் வீடுகள் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் அங்கு காணப்பட்டன. மேலே கட்டப்பட்ட வீடுகளின் தன்மைகளில் வளர்ச்சி காணப்பட்டேயிருந்தன.

இவர்களது வீடுகள் நேரான வீதிகளில் மிக உறுதியான வீடுகளாக அமைக்கப்பட்டிருந்தது. விஞ்ஞானிகளின் முடிவின்படி இவர்கள் குடிநீரைத் தேக்கிவைப்பதற்கான நீர்த்தேக்கங்களைக் கட்டி வைத்திருந்ததாகவும் அதிலிருந்து குழாய்களில் நவீன முறைக்கு நிகரான நீர் பம்புகள் கூட பாவிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.

உடைகள்:

ஆண்களும் பெண்களும் பலநிறங்களான உடைகளைப் பாவித்திருந்தனர். தங்கத்தினாலானதும் விலையுயர்ந்த இரத்தினங்களாலான நகைகளைப் பாவித்தனர். ஊதட்டுச் சாயம்கூட தீட்டியதாக அறியப்படுகின்றது. கைகளுக்கான காப்புக்கள் தற்போதைய வடிவங்களுக்கு நிகரானதாகப் பாவிக்கப்பட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


உடைலைச் சுற்றிக்கட்டிய நீண்ட ஆடைகளையே அக்காலத்தே அணிந்தார்கள். மிகவும் இறுக்கமல்லாத தொய்வான உடைகள் மேலாடைகளாகப் பாவிக்கப்பட்டன. தலைப் பாகையும் அணிந்திருந்தார்கள்.

வேத காலத்துப் பெண்கள் விதம்விதமான உடைகள் அணிந்தார்கள். வேட்டி, தோழ்த்துண்டு. இக்காலத்திலும் அங்கிருந்த ஆதிவாசிகள் கீழ் உடை அணிந்தும் மேலுக்கு

80ம் பக்கம் பார்க்க...



முதலாவது ஹறப்பா முத்திரைகள் 1875ல் அலக்ஸாண்டர் கண்ணிங்காம் என்பவரால் வெளியிடப்பட்டது. ஏறத்தாள் 4000 முத்திரைகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. இவைகளில் சில மொசபத்தெமிய முத்திரைகளுடன் தொடர்புடையதாகக் காணப்பட்டன. கிமு. 1900 காலத்துடன் இவ்வரிவடிவம் பாவிக்கும் காலம் ஹறப்பன் காலத்துடன் முடிவற்றதாக ஆராச்சியாளர்கள் குறிப்பிடுவர். ஆரம்ப கால ஆராச்சியாளர்களுடன் கண்ணிங்காமும் 1877ல் சிந்து வெளி வரிவடிவங்களே ஆரம்ப கால பிராமியின் ஆரம்ப வடிவங்களென்றும் இதுவே அசோகன் பிராமியின் தோற்றத்திற்கு வழிசமைத்தது என்றனர். ஆனால் இதனை பல ஆராச்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு சில இந்திய ஆராச்சியாளர்கள் இன்றும் வாதாடுகின்றார்கள் பிராமி எழுத்துக் குடும்பத்திற்கு சிந்துவெளியின் வரிவடிவங்கள் பிராமியின் பிறப்பிற்கு ஆதாரமாகவும், கருவாகவும் அதனையொற்றியதாகவும் அமைந்ததென்பர். ஒரு எழுத்து வரிவடிவங்களைத் தொடர்ந்து பாவிக்கும் போது அப்படியே பாவிக்கப்படுவதில்லை. தமிழ் பிராமிவடிவங்கள் எப்படி காலத்திற்குக் காலம் மாறுபட்டு வந்ததென்பதையும் பிராமி வரிவடிவங்கள் எவ்வாறு தமிழ் பிராமிக்கும் அது பிற்காலத் தமிழுக்கும் எவ்வாறாக வரிவடிவம் அமைக்க உதவியதென்பதனைப் பார்ப்போம். பிராமி வரிவடிவம் என்பதே தமிழ் வரிவடிவம் என்றே கொள்ளமுடியும்.



இதனை 'உ' வரிவடிவத்திற்கும் 'ஊ' வரிவடிவத்திற்கும் பாவத்ததாகக் கொள்ள முடியும்.

மேலே காணப்படும் இரண்டு வரிவடிவங்களும் பாரம் தூக்கும் ஒரு மனிதனைக் குறிக்கின்றது இதில் தூக்கு என்பதனை நோக்கும் போது 'தூ' என்பது 'த்' என்னும் மெய்யும் 'ஊ' என்னும் உயிர் எழுத்தும் புணர்ந்தே 'தூ' என்ற எழுத்து தோற்றம் பெற்று அதில் 'ஊ' என்பது இறுதி ஒலியாக வருகின்றது. தூக்கு என்பதன் இறுதி எழுத்தான 'க்' என்பதும் 'உ' என்பதும் புணர்ந்தே 'கு' என்னும் எழுத்து தோன்றி 'உ' என்பது இறுதி ஒலியாக வருகின்றது. இரண்டாவது வரிவடிவத்தில் காணப்படும் கீழேயுள்ள ஒரு சிறு கோடானது 'ஊ' என்பதனை நெடிலாகச் சித்தரிக்கப் பாவிக்கப்பட்டிருக்கலாம்.


கிமு.3ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற அசோகன் பிராமி எழுத்தும் சிந்துவெளியில் பாவனையில் இருந்த ஆரம்ப கால தமிழ் பிராமியின் தோற்றமாகவே கொள்ள முடியும். அசோகன் பிராமியின் அ, ஆ வின் வரிவடிவம் தமிழ் பிராமியின் சாயலையொற்றியே அமையப் பெற்றது. ஆரிய மேன்மையினைப் போற்றும் சில வடஇந்திய ஆராச்சியாளர்களும் சில தமிழ் நாட்டு ஆராச்சியாளர்களும் அசோகன் பிராமியிலிருந்து தமிழ் பிராமி தோன்றியதென்பது ஒரு வலிந்து புகுத்தப்பட்ட ஒரு கருத்தேயல்லாமல் அதனை ஒரு பச்சைப் பொய்யாகவே கொள்ள வேண்டும்.

விஞ்ஞானம் (அறிவியல்)

சிந்துவெளி மக்கள் மிகவும் துல்லியமான நிறுத்தலுக்கும் நீட்டலுக்கும் உரிய அளவீடுகளைப் பாவித்ததாக அறிய முடிகிறது. ஓரேயளவினதான அளவைகள் எங்கும் பாவனையில் இருந்ததாகக் கொள்ளப்படுகின்றது. முதலில் லொதல் என்னும் இடத்தில் யானைத் தந்தத்தினால் செய்யப்பட்ட அளவு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட 1.704 மி.மீ அளவு கொண்டதாகவிருந்தது. இது மாதிரியான சிறிய அளவீடுகள் பாவிக்கப்பட்டது செப்புக்காலத்திலாகும். ஹறப்பன் காலத்து பொறியியலாளர்கள் தசமதான அளவீடுகளைக்கூட மிகவும் கவனமாகப் பாவித்துள்ளார்கள். அங்கு பாவிக்கப்பட்ட செங்கற்களின் அளவு வீதம் 4:2:1 என்ற அளவிலேயே பாவிக்கப்பட்டுள்ளது. நிறுத்தல் அளவுகள் 0.05, 0.1, 0.2, 0.5, 1, 2, 5, 10, 20, 50, 100, 200 மற்றும் 500 என்ற அளவிலேயே ஒவ்வொரு அலகுகளும் பாவிக்கப்பட்டுள்ளன. இதன் நிறுவைகள் கிட்டத்தட்ட 28 கிறாம்கள் என்ற அளவில் உள்ளன. இது கிட்டத்தட்ட ஆங்கிலேயரின் இம்பீரியல் அளவினதோ அன்றி கிரேக்கரின் யுனிசியா அளவினதாகவோ கொள்ளமுடியும். இக்காலத்திலான வீடுகளின் பொறியியல் பாவனை மிகவும் அறிவுடையதாகவும் தற்போதைய நவீன பொறியியலுக்கும் ஒற்றுமையுடையதாக விருந்தது. வீடுகள் கட்டும்போது அதன் அமைவிடம், காந்தசக்தியின் பாதிப்பு, அலைகளின் பாதிப்பு, நீரோடங்களின் பாதிப்பு என்பனவற்றினைக் கருத்தில் கொள்ளப்பட்டு கட்டப்பட்டுள்ளதாகவுள்ளது.

இக்காலத்தே பித்தளை, செப்பு, காரீயம், தகரம் ஆகியன பாவிக்கப்பட்டு நவீன தொழில்நுட்பம் போன்ற உத்திகளும் பாவிக்கப்பட்டதற்கான சான்றுகளும் காணப்பட்டுள்ளன.

2001ல் மெஹ்ராவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மனித உடல்களின் எச்சங்களில் நாடாத்திய ஆரச்சியின்போது ஆரம்ப ஹறப்பன் நாகரிக வாழ்கையில் உடல் வைத்தியம் மற்றும் பல் வைத்தியம் பற்றிய அறிவு இருந்ததற்கான சான்றுகள் காணப்பட்டன. கிடைக்கப் பெற்ற இந்த இரண்டு உடல்களின் மனிதவுடற் கூற்றியல் பற்றி ஆராந்த மிகு ரி - கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்



இங்கே காணப்படும் அ, ஆ, இ, ஈ, மற்றும் எ, ஏ ஆகிய ஆறு அரிவரி எழுத்துக்கள் சிந்துவின் சித்திரவடிவத்திலிருந்து எவ்வாறாக பரிணாம வளர்ச்சி பெற்றன என்பதனை நோக்கும் போது அதன் வளர்ச்சியினையும், இந்த வரிவடிவத்தின் பரிணாம வளர்ச்சியே



கேளுங்கோ கேளுங்கோ

ஆனந்தமான அனுபவம் ! தகவல்களின் சுரங்கம்
இசையும் ஆழ்ந்த அறிவும் தமிழின் பலமே!

கலசம்
www.KALASAM.com

தமிழின் சுவைகூறும் இணையத்தள ஒலிபரப்பு

சிந்துவெளி நாகரி...

79ம் பக்கத் தொடர்ச்சி...

ஆடை எதுவும் இன்றி இருந்ததாக அறியப்படுகின்றது.



இக்கலை வடிவம் அமானுஷ தோற்றம் பெற்றவையாக இருப்பினும் அதில் உள்ள கலையம்சத்தினை வைத்து இதில் இறையம்சம் உள்ளதாகவோ அன்றி அரச குடும்பமாகவோ இருக்க முடியும் எனக் கண்டறியமுடியும்.



ஒரு பெண்ணின் சிற்பத்தில் உள்ள நளினைத் தினை நோக்கும்போது அக்காலத்தே அவர்களின் சிற்பத்தின் எவ்வளவு மேன்மையுடன்

இருந்ததென்பதினை ஊகிக்க முடிகின்றது.

பண்டைய சிந்துவின் கைவினைத்திறன் சிற்பங்களாகவும், விதவிதமான மட்பாண்ட

உற்பத்திகளாகவும், உலோக கைவினைப் பொருட்களாகவும், தங்க, செப்பு நகைகளாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறிய அளவிலான மிருகங்களின் வெண்களி மண்ணிலாலான உருவங்கள் புதைபொருள் தேடலில் கண்டுபிடிக்கப்பட்டன. சில மட்பாண்ட உற்பத்திகள் மிக உயர்ந்த தரத்திலாலானதாக அறியக்கிடக்கின்றது. சிறிய பெண்களின் உருவச்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகளை பெண் தெய்வங்களின் சிலைகள் எனக் குறிப்பிடமுடியும் என்பது சில ஆராச்சியாளர்களின் முடிவாகும்.

செப்பினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட வட்டத்தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கழுத்தில் அணியும் மாலைகள் மணிகளும் முத்துக்களும் சேர்த்துச் செய்யப்பட்டிருந்தன. உலோக வகையினாலான உற்பத்திகள் சிந்துவில் உற்பத்தி செய்யப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபற்றிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படலாம் அல்லது இவ்வற்பத்திகள் வேற்று நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம்.


சங்கீதக் கலையின் ஆரம்பம்:

முக்கோண வடிவிலான யாழ் போன்ற நரம்பு அல்லது தந்தியினாலமைந்த வாத்திய வடிவம் பதிக்கப்பட்ட இரண்டு முத்திரைகள் லொதல் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆகவே இங்கிருந்துதான் இந்திய கலை

வடிவங்கள் தோற்றம் பெற்றன. திராவிடக் கலைகளிலிருந்தே திராவிடக் கலைகளாகிய கருநாடக சங்கீதமோ, பரதக் கலையோ, சாஸ்திரிய சங்கீதமோ, ஹிந்துஸ்தானி சங்கீதமோ, அன்றி ஒவ்வொரு இன மக்களுக்குமுரிய சங்கீத வடிவங்களும் நடன வடிவங்களான கதகளி, குச்சுப்பிடி, மணிப்பூரி, மோகினிஆட்டம் போன்ற சகல கலைகளுக்கும் அத்திபாரம் இடப்பட்டது சிந்துவின் திராவிடர்களிடமிருந்தே. அத்தோடு மொஹஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பெற்ற ஒரு பதிவு யோக நிலையில் உள்ள ஒரு மனிதன் காலை சம்மாணம் போட்டு இருக்கும் தோற்றமானது தியானத்திலோ அன்றி யோக நிலையிலே இருப்பதற்கான சான்றாகும். ஆகவே யோகக் கலையானது இக்காலத்தேயே தோற்றம் பெற்றது எனக்கொள்ளலாம். அத்தோடு இந்த நிலையிலேயே சிவன் யோகத்தில் இருக்கும் நிலையும் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே சைவ சமயத்தின் ஆரம்ப வடிவங்களும் இங்கிருந்து பிறந்ததென்றும் கொள்ள முடியும்.

சித்திரக் கலைவடிவம்:

கி.மு 5500ஆம் ஆண்டுகால வரலாறுடைய குகைகளில் வரையப்பட்டுள்ள சித்திரங்கள் மத்திய இந்தியாவில் உள்ள இன்றை மத்திய பிரதேஷின் போபால் என்னும் இடத்தைச் சுற்றியுள்ள 100 மைல் விட்ட பரப்பளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வரையப்பட்ட ஓவியங்களாகவும் உருவ சித்திரங்களாகவும் காணப்படுகின்றன. இவை இயற்கைக் காட்சிகளாகவும் மிருகங்கள், மனித உருவத் தோற்றங்கள் அம்பு வில்லுகளுடனும், வாளும்



சிற்பக்கலையின் ஆரம்பகாலத் தோற்றங்கள்.

கோடங்களுடன் உடைய யுத்த வீரனாகவும் வரையப்பட்டுள்ளன. இதனை ஒத்த சித்திரங்களே பிற்காலத்தில் தமிழ் நாட்டுக் குகைகளிலும், மாராஷ்டிராவில் உள்ள எல்லோராவிலும், அஜந்தா குகைச் சித்திரமாகவும் இலங்கையின் சிகிரிய மலைக் குகைச் சித்திரமாகவும் தோன்ற வழிசமைத்தன. இதில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள் இயற்கையான மூலிகைகளிலிருந்தும் இயற்கைக் கனிவளங்களிலிருந்தும் (Minerals) பெறப்பட்டதாகக் கொள்ளப்படுகின்றது. இப்படியான நிறங்கள் பல்லாயிரம்

ஆண்டுகளாக நிறம் மாறாமல் இருப்பதற்கான காரணம் மிக அதிசயமாகவேயுள்ளது. ஆனால் இப்படியான கலைகள் ஆரியர் வருகையின் காலமான கி.மு 1500ற்கும் புத்தரின் காலமான கி.மு 550ற்கும் இடைப்பட்ட காலங்களில் இப்படிப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஓவியங்கள் எதுவும் தோன்றவில்லையென வரலாற்றாசிரியர்கள் கூறிப்பிடுகின்றனர்.

புத்த பகவான் காலத்தினைச் சித்திரக்கும் ஓவியங்களில் காணப்படும் செல்வச் செழிப்பான அரசர்களதும் அவர்களது மாடமாளிகைகள் போன்றவற்றைச் சித்திரக்கும் ஓவியங்களின் காலத்தினை நோக்கும் போது அவை கி.பி 400ஆம் ஆண்டுகளில் வரையப்பட்ட ஓவியங்களாகவே அஜந்தா, எலோரா குகைச் சித்திரங்களின் காலத்தினை ஆராச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

சிந்துவின் வீழ்ச்சிக் காலம்:

கிமு 1900 ஆண்டளவில் சிந்துவின் முடிவு காலம் தொடங்கிவிட்டதென்றே கொள்ளப்படுகின்றது. கிமு 1500 ஆண்டளவில் முழு சிந்துக் குடியிருப்புக்களும் முற்றாகக் கைவிடப்பட்டதாகவே ஆராச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் அழிவுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக முற்றிலும் இப்பகுதிக்கு பரிட்சயமில்லாத வேற்று நாட்டு மக்கள் கூட்டமாகிய ஆரிய ஆக்கிரமிப்பு இம்மக்களை விரட்டியடித்திருக்க வேண்டும். பாரிய காலநிலை மாற்றத்தினால் மிகப் பாரிய வரட்சி தோன்றி பஞ்சம் ஏற்பட்டு அங்கு வாழ்ந்த மக்களின் பெரும்பகுதியினர்

தென்பகுதி நோக்கி நகர்ந்திருக்க வேண்டும். அல்லது பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அங்கு மக்களுக்கான அழுவொ அன்றி அவர்கள் பாதுகாப்பான தென்பகுதிக்கு நகர்ந்திருக்கவேண்டும். அல்லது இக்காரணியாவும் ஒன்று சேர்ந்து அம்மக்களை வேறு இடங்களுக்கு நகர்த்தியிருக்க வேண்டும்.

packiyathan.m@thaiveedu.com

போர்...

73ம் பக்கத் தொடர்ச்சி...

அசைத்தான். மேல் வாயில், பற்களற்ற நீலம் பாரித்த மேல் உதடு நடுங்கியது. கண்கள் நீராகி அசையாமல் நின்றன. கடைசியில் அவன் கீச்சிடும் குரலில் சிரித்தபோது அதை விம்மி அழுவதைப் போலவும் எடுத்துக் கொள்ளலாம்.

‘அது உண்மை. அது உண்மை’ என்று எல்லோரும் ஆமோதித்தார்கள்.

முலையில் மேலங்கியில் பொதியாகக் கட்டப்பட்டது போலிருந்த பெண் நிமிர்ந்திருந்து அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் கடந்த மூன்று மாதங்களாக, தன் கணவனிடமும் அவள் நண்பர்களிடமும் தனது ஆழ்ந்த துன்பத்தைப் போக்கித் தேற்றும் வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தாள். எப்படி ஒரு தாய் தன் மகனை போர்க்களத்திற்கு சாவதற்கில்லாவிட்டாலும் உயிர்ப்பத்திற்கு அனுப்பி விட்டு வாளாவிருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் சொன்ன ஒரு வார்த்தைகூட அவளைத் தேற்றவில்லை. அவளுடைய துயரம் இன்னும் கூடியிருந்ததை ஒருவரும் கவனிக்கவில்லை. அவள் நினைத்தது போல அவளுடைய உணர்ச்சிகளை எவராலும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை.

இப்பொழுது அந்தப் பயணியின் வார்த்தைகள் அவளை திகைக்கச் செய்தன. அத்துடன் அவை அவளை ஏறக்குறைய அதிர்ச்சியடையவும் செய்தன. மற்றவர்களில் பிழையில்லை, தன்னில்தான் பிழை என்று அவள்



திடீரென உணர்ந்தாள். மற்றவர்கள் தன்னைப் புரிந்து கொள்வார்கள் என்பது பிழை. தானே தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று உணர்ந்து கொண்டாள். மற்ற தாய் தந்தையரைப் போல, தம் மகன்கள் போருக்குச் சென்றபோது, சாவுக்கு அனுப்பியபோது, அழாமல் தன்னால் வாளாவிருக்க முடியவில்லை என்பதையும், அவர்கள் உயர்ந்த

தன் மகன் எப்படி வீரனாக, அரசனுக்காகவும் நாட்டுக்காகவும் இறந்தான் என்பதை சந்தோசமாகவும், இழப்பிற்கு இரங்காமலும்...

அளவுக்குத் தன்னால் உயர முடியவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டாள். மொத்தமான அந்த மனிதன் தன் மகன் எப்படி வீரனாக அரசனுக்காகவும் நாட்டுக்காகவும் இறந்தான் என்பதை அங்கிருந்தவர்களுக்கு சந்தோசமாகவும் இழப்பிற்கு இரங்காமலும் சொல்வதை, தலையை உயர்த்தி தன் முலையிலிருந்து வளைந்து கேட்டுக் கொண்டாள். இதுவரை தனக்குத் தெரியாத, தான் கனவு

பின் சடுதியாக அவன் சொன்னது எதையுமே கேட்காதவன் போல, எங்கோ கனவிலிருந்து விழித்தெழுந்தவன் போல, அந்த கிழவன் பக்கம் திரும்பி அவனைக் கேட்டாள், ‘உன்னுடைய மகன் உண்மையாக இறந்து போய் விட்டானா?’

எல்லோரும் அவளையே உறுத்துப் பார்த்தார்கள். தனது பிதுங்கிய, பெரிதாகக் கலங்கிய மென்மையான நரைநிற ஆழ்ந்த பெரிய கண்களால் கிழவனும் அவளைப் பார்க்கத் திரும்பினான். அவளுக்குப் பதில் சொல்ல முயன்றான். ஆனால் வார்த்தைகள் வரவில்லை. அவளைத் திரும்பத் திரும்பப் பார்த்தான். அப்பொழுதுதான் அவளுடைய மடத்தனமான, முரணியல்பான அந்தக் கேள்வியைக் உணர்ந்து கொண்டான். தன் மகன் உண்மையாகவே இறந்து போனான். அவன் போயே விட்டான் என்பதை உணர்ந்தான். அவனுடைய முகம் சுருங்கியது. மிக மோசமாக கோணல் மாணலாகியது. தன்னுடைய சட்டைப் பையிலிருந்த லேஞ்சியை அவசரமாக எடுத்தான். மற்றவர்கள் ஆச்சரியப்பட்டுப்படி, மனவேதனை அளிக்கும் நெஞ்சை பிளக்குமளவு, கட்டுப்படுத்த முடியாதபடி தேம்பித் தேம்பி அழுதான்.

mahalingam.k@thaiveedu.com



வார்த்தக நிறுவனங்கள் வாங்க, விற்க

Home Life

GTA Realty Inc., brokerage

206-1711 McCowan Road, Scarborough, ON. M1S 3Y5

Bus: 416-321-6969 Fax: 416-321-6963



Baskaran Sinnadurai

Commercial & Residential Sales Representative

416-880-8585



Asking 2.5million

Well Maintained Corner Location In Downtown Lindsay,
All Brick With 20 Apartments
And 5 Main Floor Comm/Retail Tenants



\$1,199,900

1.3 million

Space Banquet hall ,coin laundry and
7 office units, Scarborough



Asking 370,000

Restaurant space with zoning
New Delhi Dr ,markham



Asking 229,000

Restaurant in rockwood
50,000 monthly sales

வீட்டுக்கடன் காப்புறுதி திட்டம் Mortgage Life Insurance

வங்கிக் கடன் காப்புறுதி

01. வங்கியே உடமைக்காரர்.
02. வங்கியின் அதிகாரத்தில் இருக்கிறது.
03. கடன் தவணைகள் தவறினால் காப்புறுதி செயலிழந்து விடும்.
04. வங்கியே பாத்தியக்காரர்.
05. உங்கள் காப்பு தொகை குறைந்துகொண்டே வரும்.
06. காப்புறுதிக்கு திரும்பவும் விண்ணப்பிக்கவேண்டும்.
07. காப்புறுதி தொகை, கடன் தொகையை தாண்டக்கூடாது.
08. கடனை முற்றிலும் தீர்க்கவேண்டும்.
09. நீட்டவோ மாற்றவோ முடியாது.
10. திட்டமில்லாத வைப்புகளுக்கு சலுகை இல்லை.
11. காப்புறுதி எடுத்தவர் இறந்த பிற்பாடே வங்கி அதன் தராதரங்களை முற்றாக ஆராயும்.
12. வங்கி காப்புறுதி மிகவும் கூடிய செலவு.
13. வங்கி காப்புறுதியை எப்பவும் லண்டன் லைஃப் காப்புறுதிக்கு மாற்றலாம்.
14. முடிவு உங்களுடையது, வங்கியுடையது அல்ல.

லண்டன் லைஃப் காப்புறுதி

01. காப்புறுதி எடுத்தவரே உடமைக்காரர்.
02. காப்புறுதி எடுத்தவரே அதிகாரம் கொண்டவர்.
03. கடன் தவணைகள் தவறினாலும் காப்புறுதி செயலிழக்காது.
04. உங்கள் பாத்தியக்காரராக யாரையும் நீங்கள் நியமிக்கலாம்.
05. உங்கள் காப்பு தொகை நிரந்திரமானது, காப்புறுதி தவணையும் ஒரே அளவானது.
06. கடன் உதவியவரை மாற்றினாலும் காப்புறுதி தொடரும்.
07. காப்புறுதி தொகையை உங்கள் தேவைப்படும், வசதிப்படும் தீர்மானிக்கலாம்.
08. உங்கள் உரிமைக்காரர் பணத்தை தக்கவைத்துக்கொண்டு அதன் வருமானத்தில் தவணைகளைக் கட்டலாம்.
09. உங்கள் காப்புறுதியை மிண்டும் புதுப்பிக்கலாம் மாற்றலாம்.
10. திட்டமில்லாத வைப்புகளுக்கு சலுகை உண்டு.
11. காப்புறுதிகளின் தராதரம் விண்ணப்ப சமயத்தில், தீர்மானிக்கப்படும்.
12. எங்களுடையது போட்டிகளை எதிர்த்து நிற்கும் வல்லமை கொண்டது.
13. மேற்சொன்ன காரணங்களினால் இதுவே சிறந்தது.



பாலா பாசுந்தரம் B. Eng

சிறந்த விற்பனையாளருக்கான விருது பெற்றவர்

Office: 416-291-0451 Ext.227

Cell: 416-518-9489

300-2075 Kennedy Rd, Toronto. ON M1T 3V3

E-mail: bala.balasundaram@freedom55financial.com | Now Representing Manulife, Sunlife & Greatwest Life.

Buy or Sell

Residential, Commercial & Rental

SALE OF BUSINESS GROCERY/SUPER MARKET



Harwood Road, Ajax

Sale Of Business Plus Inventory, Established Business, Mixed Neighbourhood & Busy Location, Grocery, Vegetables, Soft Drinks, Movies & Many More Items, Rent \$2400/Month - All Inclusive, Renewable Lease, Average Sales \$1000 Daily & \$1500 On Weekends, Chattels List Available, Included In Purchase Price

Price: \$40,000

SPACE FOR LEASE INDUSTRIAL, FACTORY, MANUFACTURING, WAREHOUSE



Kennedy & Danforth

Available For Lease, Truck Level Shipping, Close To City At Reasonable Rates, 2nd Floor Level, Approx. 1800Sq Ft., Vacant, Rental Amount Includes T.M.I.

Rent: \$1,500 per month

SALE OR LEASE BRAND NEW COMMERCIAL UNIT



Markham & 14th

Brand New 'Newtown Square' Plaza commercial unit for sale or lease, 600 sq.ft with Markham Rd Exposure, Costco, Canadian Tire, Home Depot, Future Shop, Shoppers Drug Mart Nearby, one of the best Unit in the fastest growing community. Ideal to start Your Own Business, minutes To 407, Hwy 7.

Sale Price: \$240,000

Lease Price: \$1,800

per month including TMI

HOUSE FOR SALE



Weston & Major Mackenzie

Brand new 5 Bedroom with attached washrooms, Stucco, Brick and Stone exterior-4,381 sq. ft. Custom Designed Kitchen with Granite Counter, 10' Ceiling-Ground and 9' Ceiling-2nd Floor, Upgraded 3 1/2" Strip Hardwood thru' out, Oak Stairs with upgraded railing, Double Garage-direct access to home,

Lot Size: 50 x 105 feet

Price: \$999,900

HOUSE FOR SALE



Weston & Major Mackenzie

4 Bed rooms, Detached "Teramo" Model by Fieldgate Homes, Stucco, Stone, & Brick exterior
Hardwood Floors, Gas Fireplace, Parquet- 2nd Level, Fully Fenced, Stamped Concrete-Front & Side Patio, Planter Box in Backyard, Double Garage & Direct Access to Home, California Shutters Through-Out, Granite Countertop, Balcony, 44 Pot Lights Inside & Outside, Finished Basement with Bedroom, Living Room, 3 pc Washroom & Kitchen, Whirlpool Appliances, Stainless Steel: Fridge, Stove, Built-in Dishwasher, Built-in Microwave, Front Load Washer, Dryer, CAC, CVAC, Alarm System, Garage Door Opener & Remote.

Lot Size: 36 x 86 feet

Price: \$549,000

HOUSE FOR SALE



Steeles & Staines

Executive, Excellent 5 Bedroom Fully upgraded, 3,854 sq.ft. Backing onto Ravine, Brick Built, 9' Ceiling, Upgraded 3 1/2" Strip Cabreuva exotic hardwood for Ground and 2nd Floor, Oak Stairs with upgraded railing, Double Garage-direct access to home, Finished Basement-2 br, wr & kitchen, Extras: Stainless Steel (2 Fridges & 2 Stoves, B/I Dishwasher), Washer, Dryer, All ELF's, CAC, CVAC, Humidifier, Electronic Air cleaner, Custom made California Shutters, Around \$175,000 worth of upgrades.

Lot Size: 50 x 89 feet

Price: \$729,900



Rudy Ruthran

416-587-5583

rudy@ruthran.com



Each office is independently owned and operated
3107 Sheppard Ave East, Toronto, ON. M1T 3J7
Tel: 416.497.9794, Fax: 416.497.5949



Logan Velumailum

416-410-1620

vlogan599@yahoo.com

‘முருங்கையை முறித்து வளர் பிள்ளையை அடித்து வளர்’ என்பது நீண்டகாலமாக ஊரிலே வழங்கி வரும் பழமொழி. இதில் பிற்பகுதி இக்காலத்தில் இங்கு மாத்திரமல்ல அங்கும் அங்கீகாரம் பெறாத ஒன்று. ஆனால் முற்பகுதியில் விசயம் இருக்கவே செய்கிறது. முருங்கையிலே வளர்கின்ற கிளைகளின் இலைக் கக்கங்களிலே தான் மஞ்சரிகளாகப் பூக்கள் தோன்றுகின்றன. ஒரு கிளையினை முறித்துவிட்டால் அதில் இருந்து பல கிளைகள் தோன்றும். தோன்றுகின்ற ஒவ்வொரு புதிய கிளைகளிலும் பூக்கள் தோன்றுவதால் முருங்கைக்காய் சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு உண்டு தானே. அனுபவம் பழமொழியாகியது.

நமது வீட்டுக் கோடியில் முருங்கை மரம் ஒன்று உள்ளது. எப்போது நடப்பட்டது எல்லாம் எனக்குத் தெரியாது. மரம் ஒரு இரண்டடிச் சுற்றளவு உள்ளதாக இருக்கும் சற்றுச் சாய்ந்த நிலையில் உள்ளது.

அதனை ‘உலாந்தா’ வகை என்பார்கள். காய்கள் ஏறக்குறைய மூன்று அடி நீளமாக இருக்கும். சதைப்பற்றுடையவை. சுவையானவை. முருங்கையின் பிரயோசனங்கள் பற்றிப் பட்டியல் இடத் தேவையில்லை. காயும், இலையும் ஏழைகளுக்கு வரப்பிரசாதம் என்பார்கள். ஆனால் முருங்கைக்காயின் சுவை மற்றவர்கள் பார்க்காமல் மறைத்து அதன் தோலைச் சப்புவதில் தான் உள்ளது. அங்கும் இங்கும் திருடனைப் போலப் பார்த்து விட்டு மெல்ல வாயுள் அதனைப்போட்டுக் குதப்பாமல் இருப்பவர்கள் பெரும் பாலும் இருக்க முடியாது. ஆனால் திருட்டுத் தனமாக அதனைச் செய்பவர்கள் தான் அதிகம். அதன் சுவையே சுவை.

எனக்குத் திருமணமாகி நான்காம் நாள் விருந்து வரை மச்சக் கறியைக் கண்ணிலும் காட்ட மாட்டேன் என்று வீட்டில் அம்மா சொல்லி விட்டார்கள். நாலாம் சடங்கின் அன்று தலையில் முழுக்கி கோவிலுக்குப் போய் வந்த பின்னர் தான் மச்சக்கறி சாப்பிடலாம் என்பதில் அம்மா பிடிவாதமாக இருந்தார். எனக்கு இதில் எல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லாத போதும் அம்மாவுடன் பிரச்சினையைக் கிழப்ப மனம் இல்லை. ஆனால் எனது மனைவி ஒரு பிரச்சினையைக் கிழப்பினார். “என்னப்பா உங்கள் ஊரில் வேறு காய்கறி இல்லையா எந்த நாளும் மத்தியானம், இரவு என முருங்கைக்காயாகவே திண்டு அலுத்து விட்டது” என்றார். இதற்குக் காரணம் அத்தான். அவர் தான் சந்தைக்குப் போய் காய்கறி வாங்கி வருவார் ஆதலால் மெல்ல அவரிடம் விசயத்தைச் சொன்னேன். “தம்பி உங்களுக்கு விளங்காது. முருங்கைக்காய் அதுக்கு நல்லது” என்றார். அந்த ‘அது’ என்ன என்பது விளங்க நான் பாக்கியராஜ் அவர்களின் ‘முந்தானை முடிச்சு’ பார்க்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ‘அழிவிந்து புஷ்டியாகும்’ என்கிறது அகத்தியர் குணபாடம்.

விழி குளிரும் பித்தம்போம் வீற ருசி யேகும் அழிவிந் துவும்புஷ்டி யாகும் - எழிலார் ஒருங்கையக லாக்கற புடைவா ணகையே முருங்கையின் பூவை மொழி

அகத்தியர் குணபாடம் ஆனால் அநியாயப் பட்ட நைஜீரியா ஜென்மங்களுக்கு இந்தச் சுவை இன்னும் பிடிபடவில்லை. அவர்களுக்கு பாய்பற்றிய கரிசனை முற்றாகவே இல்லை. ஆனால் இலை மேல் தான் கொள்ளைப் பிரியம். மூன்று பெண்டாட்டியை வைத்திருக்கும் அவர்களுக்கு நான் ‘முந்தானை முடிச்சு’ பற்றிச் சொன்னால் அங்கு தொழில் பார்க்கும் நம்மவர்கள் முருங்கைக் காயுக்கு எங்கே போவார்கள். அங்கே முருங்கை மரத்தினை Devil stick plant என்பார்கள்.

நாம் மாறாக drumstick என்போம். அந்த ஊரிலே அவர்களின் தோட்டக் காணிகளின் எல்லையைக் குறிப்பதற்கு முருங்கை மரங்களைத் தான் நட்பிடுபார்கள். எம்மைப் போன்று முருங்கையைக் கதியால் மூலம் அவர்கள் உண்டாக்குவதில்லை. விதைகளைக் கொண்டே செடிகளை முளைக்க வைக்கிறார்கள். வேகமாக வளர்கின்றன. ஒரு வருடத்துக்கள் காய்க்கத் தெடங்கி விடுகின்றன. ஆனால் எல்லை மரங்களில்

தமிழர்கள் நைஜீரியாவில் தொழில் பார்க்கத் தொடங்கியதும் அந்த மரங்களில் காய்கள் காணாமல் போய்விட்டன. காயினைத் தின்னும் நம்மைக் கிராம வாசிககள் ஆச்சரியமாகப் பார்க்கத் தொடங்கி விட்டனர்.

ஏன் இந்தப் பிரச்சினை என எண்ணிய நான் எனது வீட்டிலே இரண்டு செடிகளை உண்டாக்கினேன். காய்த்துக் குலுங்கின. தாராளமாக நீர் விட்டேன். மரம் பச்சைப் பசேலென



- பொ. கனகசபாபதி -

கோழி தூங்குவதற்கு வீட்டுக் கோடியில் ஒரு கறிமுருங்கை

ஒன்றிலுமே இலைகளைக் காண்பது பஞ்சம். அவர்கள் சூப்புச் சட்டிகளுள் தான் இலைகளைக் காண முடியும். ஆகவே பெரும்பாலான மரங்களில் காய்கள் மாத்திரம் தாராளமாகத் தொங்கும். நிலவு வெளிச்சத்தில் தலைவிரிகோலமாக நிற்கும் இந்த மரங்களைப் யாரும் பார்த்தால் ஒரு பேய் தன் கைகளை விரித்துக் கொண்டு நிற்பது போலத்தான் காட்சி தரும். ஆகவே அவர்கள் வைத்த பெயர் காரணமில்லாமல் இல்லை. இந்திய இலங்கைத்

நிறைய இலைகளுடன் காட்சி தந்தது. நான், மனைவி இருவரும் வேலைக்குப் போவதால் ஒரு நைஜீரியப் பெண்மணியை எமது பிள்ளைகளைப் பார்க்க வேலைக்கு அமர்த்தியிருந்தேன். அவருக்கு எனது முருங்கை மரத்தினைப் பார்க்கப் பார்க்க வாயில் ஊற்றெடுக்கும். பிள்ளைகளைப் பார்த்தாலும் முருங்கை மரத்தில் தான் அவர் கண் இருக்கும். எமக்கும் அவருக்கும் அத்தனை பேச்சு வார்த்தை கிடையாது. காரணம் மொழிப்

பிரச்சினை. ஆகவே சைகை மொழிதான் அதிகம் தொடர்பாடல் மொழியாக இருந்தது. மனுசி அந்த முருங்கை இலைக்காகத் தவண்டை அடிப்பார். இடையிடையே மனைவி கருணை காட்டுவதுண்டு. அடிக்கடி கேட்டால் மனைவி ‘பழையபடி வேதாளம் முருங்கை மரத்திலே ஏறி விட்டுது’ என்பார். நீ பட்டபாடு என நான் பாராமுகமாய் இருந்து விடுவேன்.

முருங்கை மரத்தால் ஒரு பிரச்சினை இருந்ததையும் சிலர் உணர்ந்திருப்பீர்கள். கொஞ்சம் சூரிய ஒளி படாத மரத்தின் பக்கத்தில் மயிர்க்கொட்டிகள் நிறையவே குடி கொண்டிருக்கும். சில வேளைகளில் இலைகளிலும் எரி புழுக்கள் காணப்படும். மதிய வேளை அவை நூல் இழைகள் மூலம் கீழே இறங்குவதைக் காணலாம். தட்டித் தவறி அவை நமது கை மற்றும் உடம்பில் பட்டால் போச்சடா. ஆகவே அம்மாவுக்கு, தென்னோலையில் சூன் கொழுத்தி கீழே பிடித்து அவையாவற்றினையும் பஸ்மீகரம் செய்வது ஒரு மேலதிக கடமை. இறால் சுருண்டு காணப்படுவது போல் மயிர்க் கொட்டிகள் மயிர் நீங்கலாகக் கீழே காணப்படும். அவற்றினை கோழிகள் கபளீகரம் செய்யும். எமது முருங்கை மரத்தினால் மேலதிக பிரயோசனம் ஒன்றும் இருந்தது. அடி மரம் சற்றுச் சாய்ந்த நிலையில் உள்ளமையால் நமது அம்மாவின் கோழிகள் மரத்தில் ஏறுவதற்கு நல்ல வசதி. பொழுது கருகும் வேளையில் ஒவ்வொன்றாய் அவை வந்து தாவி அதில் ஏறும். ஒரு வரிசையாகப் பன்னிரண்டு கோழிகளும் இரண்டு கொப்புளிகளிலே அமர்ந்து கொள்ளும். சேவல்தான் தலைமை ஏற்றிருக்கும். காலையில் பொழுது விடியச் சேவல் கூவியபடி நிலத்தை நோக்கித் தாவும். ஏனையவை பின்பற்றும். கோழிகள் பறப்பதில்லை என்பது தெரிந்ததே, ஆனால் இளம் பராயத்திலே கோழிக் கறி சாப்பிடுதற்கான முதல் முயற்சியின் பொழுது அதனைத் துரத்திப் பிடித்த அனுபவம் பலருக்கு இருக்கலாம் என எண்ணுகிறேன். நீங்கள் அதைக் கலைக்க அது ஓட, நீங்கள் விடாமல் கலைத்து ஓட அது செய்வதரியாமல் காற்றிலே சிறிது தூரம் மிதப்பதைக் கண்டிருப்பீர்கள். அதனைப் பறப்பதாகச் சொல்ல முடியாது. கோழி உண்மையில் பறப்பதில்லை. தொங்கிப் பாய்ந்து காற்றில் மிதக்கும் (gliding) பறப்பதானால் செட்டையை அடிக்க வேண்டும். இதே போன்று தான் காலையிலும் நமது முருங்கை மரத்தில் இருந்து தாவிக் கீழே இறங்கும் போது செட்டையை விரித்தபடி நழுவிச் செல்லும். இங்கே கொஞ்சம் நம்மூர் ‘முருங்கைக்காய்’ பற்றிச் சொல்லியே தீரவேண்டும்.

அவர் பெயர் வைரமுத்து. ஆனால் ஊரிலே அந்தப் பெயரிலும் பார்க்க ‘முருங்கைக்காய்’ என்பது பிரபலம். ஊரிலே வீடு வீடாகச் சென்று தேவைக்கு மேலதிகமாக உள்ள முருங்கைக்காயினைப் பறித்து சங்கானைச் சந்தையில் கொண்டு சென்று அவர் விற்று வருவார். அது அவர் தொழில். ஆனால் அவருக்கு இந்தப் பட்டம் வந்தது அவர் தோற்றத்தின் காரணமாக. ஆறடி உயரமான நோஞ்சான் உடம்பு. விவா எலும்புகள் அத்தனையும் முருங்கைக் காயின் நரம்புகளைப் போன்று வெளியே தள்ளிக் கொண்டு நிற்கும். சுலபமாக எண்ணி விடலாம் நமது ஊர்க்காரர்கள் பெரும்பாலும் விவசாயிகள். அதிகமானோர் தலையில் குடுமியுடன் தான் காட்சி தருவார்கள். இவர் தலை முற்புறம் மழிக்கப் பட்டு பிற்புறத்தில் ஒரு குடுமியுடன் காட்சி தரும். நெற்றி நிறையத் திருந்று பூசி நடுவிலே ஒரு குங்குமத் திலகத்துடன் தான் எப்போதும் சிவப்பழமாகத்தான் காட்சி தருவார். வாய் நிறைய வெற்றிலை இருக்கும். தோளில்

தொடர்தல் 84ம் பக்கம்

வீடு வங்க, வீடு மன்றும் முதலீடு செய்வதற்கு அனுபவம் உள்ள என்னை தொடர்பு கொள்ளுங்கள்

சுஜன் ஷான்
Real Estate Broker
416 402 1040
Bus: 416 321 2228
E mail: sujjan.shan@gmail.com

Vision Realty Inc. BROKERAGE
Last Offer Independently Owned and Operated
2219 Markham Road, Unit 1
Toronto, Ontario M1B 6V6

www.NewReleaseCondos.com


கோழி தூங்கு...

83ம் பக்கத் தொடர்ச்சி...

ஒரு துண்டு இருக்கும் நன்றாகக் குரல் எடுத்துப் பாடக் கூடியவர். இசை ஞானம் இல்லாதவர் என்றாலும் குரல் வளத்தால் ஊரின் எல்லா ஆலயங்களிலும் தேவாரம், திருவாசம் பாடுவதற்கும் வயதானவர்கள் கடைசி காலத்தில் இங்காலேயோ அங்காலேயோ இருக்கின்ற போது இரவோடிவாக தோவாரம் (திருப்பு என்பார்கள்) பாடி அவரை பயணம் அனுப்பதற்கும் பின்னர் திருப்பொற் சண்ணம் பாடுதற்கும் அவரை விட்டால் நமது ஊரிலே ஆளில்லை. ஆகவே ஊரெல்லாம் எப்பொழுதும் அடிபடும் பெயர் முருங்கைக்காய்தான். ஆள் தான் நோஞ்சானே அன்றி மற்றதில் விண்ணம் பத்துப் பின்னாகள். அது வேறு கதை.

எமது ஊர் கொஞ்சம் வித்தியாசமானது. வடகிழக்கே கண்ணகை அம்மன், மினாட்சி அம்மன், மாரி அம்மன் ஆலயங்கள். தென் மேற்கே ஐயனார், நாகம்மாள் ஆலயங்கள் அத்துடன் மேற்கே ஒரு வீரபத்திரர் ஆலயம். பிளையார், வயிரவர் போற வாற இடம் எல்லாம் குந்திக் கொண்டிருப்பது பற்றிக் கூற வேண்டியதில்லை. மற்றைய கோவில்களுக்கிருந்த மவுசு வீரபத்திரருக்கு இல்லை. வருஷத்தில் ஒரு நாள் பொங்கல் வைப்பார்கள் அவ்வளவு தான். ஒரு சிறிய கொட்டிலில் காவல் இருந்தார். ஆனால் நமது முருங்கைக்காய்க்கு அவர் மேல் அலாதிப் பிரியம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவிலைக் கூட்டித் துப்பரவாக்கி விளக்கெல்லாம் ஏற்றுவார். முருங்கைக்காய்க்கு அதுத்தடுத்துப் பெண்பிள்ளைகளாகப் பிறக்க ஊரவர்கள் என்ன வைமுத்து இம்முறையும் பெட்டையாமே என்றால், அவர் பதில், "எல்லாம் வீரபத்திரர் பார்த்துக் கொள்வார்" என்பதே. ஆனால் வீரபத்திரர் பார்த்ததாகத் தெரியவில்லை. ஐந்தாவது பெண்பிள்ளை. முருங்கைக்காயின் பொறுமை எல்லையைத் தாண்டி விட்டது அன்று வெள்ளிக்கிழமை கோவிலைக் கூட்டிப் பெருக்கப் போனவருக்கு என்ன தோன்றிறோ வீரபத்திரருக்கு விளக்குமாறால் வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார். 'அடி இல்லா விட்டால் அண்ணன் தம்பி உதவார்' என்பார்கள். இங்கே முருகக் கடவுளின் சேனாதிபதியான வீரபத்திரரையே அடி குலை நடுங்க வைத்து விட்டது. அடுத்த ஐந்து வருடமும் முருங்கைக்காய்க்கு ஐந்து ஆண் பிள்ளைகள். இப்போ ஊரவர்கள் முருங்கைக்காயினைக் கேட்பது 'எப்போ நிறுத்தப் போகிறாய் என்ற கேள்வி'. அதற்கு அவர் தரும் விடை, "வீரபத்திரர் தருகிறார்" என்பது. எல்லாமாகப் பன்னிரண்டு ஜீவன்கள் எப்படியோ காலத்தை முருங்கைக்காய் ஒட்டிக் கொண்டிருந்தார். ஒருபடியாக தனது மூத்த மகளை உள்ளூரில் ஒரு தோட்டக்காரனுக்குக் கொடுத்து விட்டார்.

ஆனால் அவர் உள்ளத்தில் நிறைந்திருந்தது முன்றாவது பெடிச்சிதான். ஆநியாயம் சொல்லப்படாது, அவன் கறுப்பிதான் என்றாலும் வாளிப்பான உடல். பார்த்தவர்களை இன்னொரு தரம் பார்க்கச் சொல்லும் கவர்ச்சி. முருங்கைக்காய்க்கு அவளையிட்டு பெருமையோ பெருமை. அவளும் எப்படியோ S.S.C பரீட்சையிலும் சுமாராகத் தேறிவிட்டார். யாழ்ப்பாணம் போய் குறுக்கெழுத்து தட்டச்சுப் படிக்கப் போகிறேன் என்றாள் முருங்கைக்காய் மறு பேச்சில்லை. வீட்டிலே அவள் வைத்தது



தான் சட்டம் என்ற அளவுக்கப் போய்விட்டது. பேருந்து மூலம் யாழ்ப்பாணம் பயணம் பல வட்டர்களின் கூரிய கண்பார்வைக்கு ஆளாகிப் போய்வந்தான்.

திடீரென ஒரு நாள் முருங்கைக்காயர் பவனி வந்தார். ஆளே மாறியிருந்தார். குடுமி போன இடமே தெரியவில்லை. நெற்றியிலும் அந்தப் பளிச்சென இருந்த திருநீற்றுக் கீறும் நெற்றித் திலகமும் விடைபெற்றிருந்தன. தோளில் துண்டைக்காணவில்லை. பதிலாக ஒரு பெணியன் உடலை மூடியிருந்தது. என்னப்பா என ஆச்சரியமாகக் கேட்டவர்களுக்கு ஒரு அசட்டுச் சிரிப்புத்தான் கிடைத்த பதில். மெள்ள அரசல் புரஸலாக கதை வெளிவந்தது. அவரின் பெடிச்சிக்கும் யாழ்ப்பாணத்தில் அவளோடு தட்டச்சுப் படிக்கும் ஒரு பெடியனுக்கும் இடையே இதுவாம். அவன் கொஞ்சம் பசையுள்ள பெடியனாம் ஆனால் கத்தோலிக்கப் பெடியனாம். முருங்கைக்காயரும் அதற்கு ஒப்புதல் சொல்லி விட்டதால் பெடியன் வீட்டுக்கே வந்து போகிறானாம் என்றவர்கள், அவன் வருகையால் ஏற்பட்ட மாற்றங்கள் தான் முருங்கைக்காயரின் நடவடிக்கை மாற்றங்கள் என்றனர்.

ஊரவரின் பொறாமைப் பார்வை நீண்ட நாள்

நீடிக்கவில்லை. திடீரென ஒருநாள் ஊரில் சுவாரஸ்யமாக அடிப்பட்ட பேச்சு அந்தப் பெடிச்சி ஒடிப்போய் விட்டாளாம் என்பது. கொஞ்சம் விசயம் அறிந்தவர்கள் முருங்கைக்காய் அவர்கள் காதலுக்குத் தடை சொல்லவில்லையே அப்ப ஏன் அவள் ஓட வேண்டும். எனவும் கேள்வி எழுப்பத் தவறவில்லை. அதற்கான விடை அடுத்த மூன்று நாட்களில் கிடைத்தது. அந்தப் பெடிச்சியின் உயிரற்ற உடல் வெற்றுக் காணி ஒன்றின் கிணற்றில் மிதக்கிறது என்ற கதை ஊரெல்லாம் மின்னல் வேகத்தில் பரவிற்று. முருங்கைக்காயரோ கதி கலங்கியவராய் புலம்பியபடியே வீட்டில் மடங்கிக் கிடந்தார். அவரது

கள் உள்ளனர். இந்தக் காதலை அங்கீகரித்தால் குடும்பத்திலேயே பெரும் பிரச்சினை, ஏன் பிரளயமே நடைபெறும் எனப் பயந்தவர் மகளிடம் இந்தக் காதலைத் துறக்கும் படி கெஞ்சாத குறை. அவளோ விடுவதாக இல்லை. சாதியாவது சமயமாவது எனப் பிடிவாதமாக இருந்தாள் மகள். ஆகவே முருங்கைக்காயருக்கு ஒரே வழிதான் புலப்பட்டது இந்தக் காதலை முடிப்பதற்கு. இரண்டு ஆட்களை ஒழுங்கு படுத்தினார். இரவேடு இரவாக விசயம் நடந்தது. உடலைக் கிணற்றில் போட்டார்கள். மருமகன் மரணவிசாரணை அதிகாரிக்குக் கொஞ்சம் கைக்குள் வைத்தார் படபடவென எல்லாம் நடந்தன. கதை முடிந்தது.

ஊராருக்கு மெல்ல விசயம் தெரிய வந்தது. கொலைகாரன் என்றது ஊர். முருங்கைக்காயர் இப்போ முருங்கைக்காய் வியாபாரம் நடத்த முடியவில்லை. குடுமி போய் விட்டது ஆனால் தாடி முகத்துக்குப் பொலிவு தருகிறது. வீரபத்திரர் ஏதேனும் வழி செய்வாரோ?

இனிக் கொஞ்சம் கறி முருங்கை பற்றி. Moringa oleifera என தாவரவியல் பெயரினால் அழைக்கப்படும் மிகவும் உபயோககரமான இந்தத் தாவரம் உண்மையில் ஒரு அப்பிராணி எனலாம். அதிகம் நீர் தேவையில்லை அதற்காக எம்மை அது வள்சிப்பதும் இல்லை. செழிப்பான மண் தேவையில்லை அதற்காக அது வாளிப்பாக வளருவதற்குத் தவறுவதில்லை. மணற்பாங்கான நிலத்திலேயும் வளரும். கலட்டியையும் கூடாது என ஒதுக்கி விடாது. காய்ப்பதற்கு காலம் நேரம் பார்க்காது. அதன் இலையின் மகத்துவம் படத்தில் தெரிகிறதா?

Moringaceae குடும்பத்தினைச் சேர்ந்த இந்த மரம் யாழ்ப்பாணத்தில் இப்போ விதை மூலமாகவும் உற்பத்தி செய்கிறார்களாம் என டிலிப்குமார் சொன்னார்.



kanagasabapathy.p@thaiivedu.com

துள்ளிக் குதித்த...

74ம் பக்கத் தொடர்ச்சி...

வீட்டுக்காரர் பெருமைப்பட்டுக் கொண்டாராம். மாலை மங்கிய நேரத்தில், மெல்லிய இருட்டில் தெருவிலே துள்ளிக் குதித்த கோண்ப்பையைக் கண்ட சில வழிப்போக்கர்கள் முதலில் பயந்து வியர்த்து விறுவிறுத்துப் போனார்கள். சற்று நேரத்தால் மியால் என்ற சத்தம் கோண்ப்பையில் இருந்து கேட்கவே, உண்மையைப் புரிந்து கொண்டு பூனைக்கு விடுதலை கொடுத்து விட்டுச் சென்றனராம். மறுநாள் வழமைபோல வீட்டுக்காரர் காலையில் எழுந்து வாசற் கதவைத் திறந்தபோது, வாசலில் போட்டிருந்த சாக்கில் பசியோடு படுத்திருந்த பூனை அவரைப் பார்த்து 'மியால்' என்றபோது, வீட்டுக்காரருக்குத் தலையைச் சுற்றாத குறை.

யூட் (Jute) என்று சொல்லப்படுகின்ற சணல் செடியில் உள்ள நாரை உரித்து எடுத்துத்தான் சாக்குச் செய்யப்படுகின்றது. இந்தச் செடி இந்தியாவில்தான் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இந்தச் செடிகள் மூன்று அடி தொடக்கம் பன்னிரண்டு அடி வரையிலான உயரமுடையதாகவும், செடியின் நார் மெல்லிய பழுப்பு நிறமானதாகவும் இருக்கும். கங்கை

நதிக்கரையோரமே சணல் செடி பயிரிடச் சிறந்த இடமாகும். இதனால்தான் இந்தியாவில் மேற்கு வங்காளமும், பங்களாதேஷ் நாட்டில் கங்கைக் கரையோரமும் சணல்செடி பயிரிடுவதற்குப் புகழ் பெற்ற இடங்களாகத் திகழ்கின்றன. இந்தியா, பங்களாதேஷ், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் சணலை அதிகமாக ஏற்றுமதி செய்கின்றன. செயற்கை ஆடைகளின் பாவனை அதிகரித்ததால், சணலின் பாவனை இப்போது குறைந்து விட்டது. ஆனாலும் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்காகப் பொலித்தீன் பைகளை அனேகமான நாடுகள் தடை செய்ததால், மீண்டும் அழகான சாக்குப் பைகள் பாவனைக்கு வரத் தொடங்கிவிட்டன. அதனால் கோண்ப்பைகளின் பாவனையும் மீண்டும் அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கை சணல் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்குப் பிறந்திருக்கிறது. கோண்ப்பைகளைப் பாவித்து, சூழல் மாசடையாமல் இருப்பதற்கு எம்மால் இயன்ற உதவியை நாமும் செய்வோம்.

kururavindan@thaiivedu.com



TORONTO BUSINESS COLLEGE

கணக்கியல் கல்வியில் ஓர் முதன்மை நிறுவனம்

COMPUTERIZED ACCOUNTING DIPLOMA

- EI பெற்றுக்கொண்டிருப்பவர்கள் ✓
- 2005 ஆண்டு JANUARY க்குப்பின் EI பெற்றவர்கள் ✓
- 5 வருடங்களுக்குள் MATERNITY BENEFITS பெற்றவர்கள் ✓

அரசாங்க நிதி உதவியில் இலவசமாகக் கற்கலாம்

DIPLOMA முடித்தவர்கள்	
ACCOUNTS CLERK	PAYROLL CLERK
ACCOUNTS RECEIVABLE	ACCOUNTS PAYABLE
ACCOUNTS ASSISTANT	BOOK KEEPER

போன்ற பதவிகளைப் பெற்று உங்கள் ஏதிர்காலம் மீளிர்வதைக் காண்பீர்

INSTRUCTORS

★ PUSHPA ★ SP

MORE THAN 20 YEARS OF TEACHING EXPERIENCE

CERTIFICATE COURSES

Buy One Get One Free

Windows, Key Boarding, Data Entry, Word, Excel, Power Point Access, Outlook, Quick Books, Simply Accounting, Accpac Certificate Will Be Issued On Successful Completion

416-291-5155

4465 SHEPPARD AVE. EAST #208 (SHEPPARD & BRIMLEY)
SCARBOROUGH

www.t-businesscollege.com t.businesscollege@gmail.com

(REGISTERED AS A PRIVATE CAREER COLLEGE UNDER THE PRIVATE CAREER COLLEGES ACT 2005)

ATTIC INSULATION

There are over 1 million homes without enough attic insulation!

INSULATE YOUR ATTIC NOW

For a limited time government will pay rebate for insulating your attic

Provincial (750) + Toronto (200) = \$ 950

from existing R-12 insulation to raise it up to R50

How can attic insulation help me?

- Reduce the heat loss through attic
- Save on heating & cooling cost
- Prevent roof rot and mold in a well
- insulated & vented attic

Energy Audit செய்தபின் உங்கள் வீட்டின் Attic ஐ Insulate செய்வதனால் அரசாங்கத்திடமிருந்து rebate பெறுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் மாதாந்த கட்டணங்களையும் குறைத்துக்கொள்ளுங்கள்.

Call for no obligation free quote

மேலதிக விபரங்களுக்கு
அளையுங்கள்



ENERecon

INSULATION

Tel 416-847-7171 | Fax 416-847-7181 | info@enerecon.com

Stay warm in winter. Be cool in summer

ஈபிரான்சில்லகோவில் நிகழ்ச்சி. லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பேர்பாங்க் விமான நிலையத்திலிருந்து எனது பயணம் ஆரம்பித்தது. அமெரிக்காசினிமாவின் இயங்குதளமான ஹொலிவுட் இந்த சிறிய விமானநிலையத்திற்கு அருகில்தான் உள்ளது. இப்போது இதற்கு பொப் ஹோப் என்ற நகைச்சுவை நடிகரின் பெயரைச் சூட்டி விட்டார்கள். அது பொருத்தமானதாகத்தான் எனக்கு தெரிகிறது. எனக்கு இங்கு நேர்ந்த அனுபவம் அப்படி.

என்னை அழைத்தவர்கள் நான் பேர்பாங்கிலிருந்து புறப்பட்டு San Jose என்ற இடம்வரை விமானப்பயணம் செய்துவர, அங்கிருந்து 45 மைல் தொலைவில் உள்ள சான்பிராசில்லகோவிற்கு காரில் அழைத்துப் போவதாகவும் சொல்லியிருந்தார்கள். பேர்பாங்க் விமான நிலையத்தில் கூட்டம் அப்படி இருக்கவில்லை. நேரம் தாராளமாக இருந்ததினால், தோளில் ஒரு பிரயாணப்பை தொங்க, கையில் இன்னுமொரு பையுடன் சாவதானமாக அங்குமிங்குமாக நடந்து திரிந்தேன்.

எனது பார்வை வித்தியாசமாக இருந்ததோ அல்லது எனது நிறம்தான், கறுப்பு, வெள்ளைகளுக்கு நடுவே வித்தியாசமாகத் தெரிந்ததோ. ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என்னை பின் தொடர்ந்து வந்து மறித்தார், அவரதுபார்வை சினேகபூர்வமானதாக இருக்கவில்லை.

“எங்கே போகிறீர்” என்று அமெரிக்க ஆங்கில உச்சரிப்புடன் கேட்டார். ‘இதற்கா.. இத்தனை கெடுபிடி’ என்ற நினைப்புடன், வெகு உசாராகவே நான் போகும் இடத்தைச் சொன்னேன். ‘சான் ஜோஸ்’.

அவருக்கு ‘சான்ஜோசை’ தெரியவில்லை. எனக்கு ஆச்சரியமாகப்போய்விட்டது.

கலிபோர்னியாவின் பொலிஸ்காரருக்கு, அந்த மாநிலத்திலேயே இருக்கும் ‘சான் ஜோசை’ தெரியவில்லையென்றால் எப்படியிருக்கும். இவருக்கு ‘சிறுத்தலைவிழான்’ என்று சொல்லியிருந்தால் என்னவாயிருக்கும்?

திரென்று ஒரு யோசனை வந்தது. ஜோஸ் என்பது ஜோசேயாக இருக்குமோ? முயற்சி செய்துதான் பார்ப்போமே! அப்படியும் சொல்லி வைத்தேன். ‘சான் ஜோசே’ அதை இரண்டு, மூன்று முறை சொல்லியிருக்கிறேன். பொலிஸ்காரரின் கண்கள் மேலும் இறுகின.

படிக்கும் காலத்தில் கூட்டல் கணக்குக்கு விடைகேட்கும் வாத்தியாரிடமிருந்து தப்பு-வதற்காக, மாறி மாறி எல்லா எண்களையும் சொல்லிக்கொண்டே, ஒன்றாவது சரியாக வராதா என்று கடவுளை வேண்டிக்கொள்வது மாதிரி நிலை.

எல்லாவிதமான உச்சரிப்பிலும் ‘கடகட’ வென்று சொன்னேன். ‘சன் ஜோஸ்’, ‘சான் ஜோசி’, ‘சன் யோசி’, ‘சன் யோசி’ இப்படியே போய் நில... கவனி... யோசி’ வரையும் போயிருப்பேன். அதற்குள் பொலிஸ்காரர் பொறுமை இழந்துவிட்டார்.

விமானரிக்கெற்றை காட்டும்படி கேட்டார். அவசரம், அவசரமாக பிரயாணப்பையைத் திறந்து, எடுத்து நீட்டினேன். அவர் ‘சட்’ டென்று தயார்நிலைக்கு வந்து, எடுத்தது ரிக்கெற்தான் என்று கண்டதும், சகஜநிலைக்கு திரும்பியதை அவதானித்தேன். பொலிஸ் புத்தி அது.

கொடுத்த ரிக்கெற்றில் அவரது பார்வை


மேய்ந்தது. கூடவே அவர் முகத்தில் புன்னகையும் அரும்பியது. எனது மூச்சு சற்று நிதானமாக வந்துபோனது. (நிமிஷத்துக்கு 16 தடவைதான் நிதானம் என்கிறார்கள்) எனக்கு தெரியாததை சொல்லித்தருவதாக, ஆறுதலாகச்சொன்னார். ‘சா...ன் ஹு...சே’

பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. அந்த ஸ்பானிய மொழிப்பெயரில் ‘ஜே’ என்ற எழுத்து உச்சரிப்பில் ‘ஹு’ என்பதாக உச்சரிக்கப்படும் என்று.

பிறகென்ன... இத்தனை களேபரங்களுக்கு

பின்னொரு காலத்தில், என்னைப்போலவே அவதிப்பட்ட ஒரு வெளிநாட்டுக்காரரின் அனுபவத்தை இணையத்தில் நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார்கள்.

“சான் ஹுசேக்கு போகும் விமானத்தில் ஒரு பிரிட்டிஷ்காரரும் ஒரு உள்ளூர் பெண்மணியும் அருகருகில் இருந்து பயணம் செய்து கொண்டிருந்தார்கள். பிரிட்டிஷ்காரர் அடிக்கடி “சான் ஜோஸ்” என்று (என்னைப்போல) சொல்லப்போக, உள்ளூர்ப் பெண்மணி அதை அக்கறையாக திருத்திக்கொண்டிருந்தார்.



‘சொல்லை’த்தான் நினைக்கிறேன்

காரணமான ‘ஜே’ என்ற எழுத்தை மனதிற்குள் சபித்துக்கொண்டே என் பயணம் சான் ஹுசேக்கு தொடர்ந்தது.

“நாங்கள் ‘ஜே’ என்று சொல்வதில்லை... ‘ஹு’. சான் ஹுசே யென்று சொல்லுங்கள்”

வத்தியா 10
விட்டிலிருந்து
வஸ்குக்கு...
K.S. பாலச்சந்திரன்

பெண்மணி அப்படி அடிக்கடி திருத்திக்கொண்டிருக்க பிரிட்டிஷ்காரருக்கு பெரிய ரோதனையாக இருந்திருக்கவேண்டும். இருப்பினும் பொறுமை காத்தார்.

சிறிது நேரத்தின்பின்னர் பெண்மணி கேட்டார். “நீங்கள் எவ்வளவு காலம் ‘சான் ஹுசே’ யில் நிற்கப்போகிறீர்கள்?”

அதற்கு பிரிட்டிஷ்காரர் சொன்ன பதில்... “ஹுன் தொடக்கம் ஹுலை வரை” (அவர் சொல்ல வந்தது.. ஜுன் தொடக்கம் ஜுலை வரை)

பெண்மணிதான் தாங்கள் ‘ஜே’ பாவிப்பதில்லை. அதற்கு பதிலாக ‘ஹு’ பாவிப்போம் என்று சொல்லிவிட்டாரே. பிரிட்டிஷ்காரர் பார்த்திருந்து பழி தீர்த்துவிட்டார்.

நான் ‘சான் ஹுசே’க்கு போய் இறங்க என்னை அழைத்துப்போக காருடன் வந்திருந்தவரின் பெயர் ‘ஜேயதரன்’. எனக்கு எப்படி இருந்திருக்கும்! “ஹுயதரன்” என்று சொல்லிச் சிரித்தேன்.

அவரோடு அன்று பகல் முழுவதும் சான்-பிரான்ஸிஸ்கோவின் பல பகுதிகளையும் சுற்றிப்பார்த்துவிட்டு, Fremontஇல் உள்ள அவரது அறைக்குப்போனால், நாடகஒத்திகை, வில்லுப்பாட்டு என்று மூலைக்கு மூலை ஒத்திகை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

இன்னும் வேறு நிகழ்ச்சிகள் இருக்கின்றன என்றார்கள். என்னை அழைக்கும்போது தனியாக உங்கள் நிகழ்ச்சிதான் என்றவர்கள், திரென்று இப்படி கலைவிழாமாதிரி இத்தனை நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.

எல்லோரும் மேடையேற ஆசைப்பட்டிருக்கிறார்கள்.

இதன் காரணமாக நிகழ்ச்சியின்போது நேர்ச்சிக்கல் வந்து விட்டது. யாருடையதாவது நிகழ்ச்சியில் கொஞ்சம் வெட்டிக்குறைத்தால் என்ன என்ற யோசனையை தாங்களே முன்வைத்து முயன்றுதான் பார்த்தார்கள்.

உள்ளூர்க் கலைஞர்கள் ‘விடாக்கண்டர், கொடாக்கண்டர்’ என்ற ரீதியில் நிற்கப்போக எனது நேரத்தில்தான் கைவைத்தார்கள்.

எனது நிகழ்ச்சியின் நேரம், விமானநிலையத்தில் பொலிஸ்காரனோடு ‘சான் ஹுசே’க்காக செல்வழித்த நேரத்தைவிட குறைவானதாகவே இருந்தது.

ksbala@thaiivedu.com



ARGENTUM LENDING DIRECT CORPORATION
 Reg # 10466

3621 Hwy 7 East, Suite # 211 Markham, ON, L3R 0G6
 1193 A Brimley Rd, Unit 7, Scarborough, ON M1P 3G9

வீட்டு அடமானக் கடன் பெற்றிட உங்களுக்குத் தேவை நம்பிக்கையான ஒரு முகவர்...

OUR SERVICES:

- 1st & 2nd Mortgage
- Refinancing
- Commercial Loan
- Home Equity Mortgage
- Much more...

Are you a Temporary resident? Self Employed? Bankrupt? New Immigrant? Is Your SIN beginning with 9? Not to worry We will help you

Theven Kankesu, AMP
 (Mortgage Agent)
 FSCO LIC # M08008759
 Direct: 416.939.8786
 Fax: 647.343.0135
 Email: theven.kankesu@migroup.ca

இயூட் காப்பறுதி

Universal Life • Whole Life • Term Life • Non Medical

RESP
+
20% Government Grant
15% Company Bonus

RRSP
Loan Approved
Even SIN Number 9

**CRITICAL
ILLNESS**
Upto 25 Illness



VASANTH VINAYAGAMOORTHY

Insurance Broker

647-885-3012

www.vvinsurance.ca



759 Warden Ave., Toronto, ON M1L 4B5
Office: 416-759-5453, Fax: 416-759-6220



செந்தியின்
கமீழன்
உழிகாட்டி

வர்த்தகர்களின் சங்கமம்

வழங்கும்

JUNE

26 & 27

10 am - 10 pm

Come! & Enjoy!

வர்த்தகர்

சோலை 2010

South Asian Trade Show

Downsview Park

Building # 40

(Keele & Sheppard)

More Info:

Athavan Publications Inc.

416-615-4646 / www.tamilsguide.com

Indoor Shopping
Kid's Corner
Entertainment
Networking
Music Programme &
More..



கடந்த மாதத்தில்... நினைவில் நிற்கும் நிகழ்வுகள் சில...



J&J Swagat Banquet Hallஇல் இடம்பெற்ற Justice For Suresh - Thank You Lunch நிகழ்வில்... (மே 30)



Metro Convention Centreஇல் நடைபெற்ற George Smitherman நிதி சேகரிப்பு நிகழ்வில்.

ரொறன்ரோவில் நடைபெற்ற ஐந்தாவது தமிழியல் மாநாட்டில் (மே 15)

போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் நடத்திய மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் பற்றிய மாநாடு (மே 15)



பாரதி கலைக்கோயிலின் 'திறன் காணல் 2010' நிகழ்வில். (மே 30)

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையின் ஓராண்டு நினைவாக கனடியத் தமிழர் சமூகம் - கனடியத் தமிழ் மாணவர் சமூகம் நடத்திய "போர்க்குற்ற நாள்" நிகழ்வில். (மே 18)



கனடிய நாடாளுமன்றத்தின் உள்ளே, கனடியத் தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட 'மே நினைவேந்தல் அனுட்டிப்பு' நிகழ்வு (மே 12)

ஐந்தாவது தமிழியல் மாநாடு - ஆதரவு நிதி சேர் நிகழ்வில்... (மே 30)



Toronto - ACTIVE BRAIN CENTREன் 3ஆவது ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வில்.

இனப்படுகொலையின் ஓராண்டு நினைவாக கனடாத் தமிழர் இணையம் நடத்திய பிரார்த்தனை நிகழ்வில் (மே 19)



இனப்படுகொலையின் ஓராண்டு நினைவாக றும் தமிழ் ஒன்றியம் நடத்திய மெழுகுவர்த்தி அஞ்சலி வணக்க நிகழ்வில்

Tamil Arts Circle இன் மெழுகுவர்த்தி வணக்க நிகழ்வில். (மே 16)

நிழற்படங்கள்: தாய்வீடு பத்திரிகைக்காக கணா ஆறுமுகம் - www.ninaivukal.com

உங்கள் விழாக்களின் படங்களும் இங்கு இடம்பெறவேண்டுமாயின், விழா பற்றிய விபரங்கள் மற்றும் தொடர்பிலக்கங்களுடன் events@thaiveedu.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைங்கள்.

Formula Honda

Where You're Treated like Family

Rajah Tharmalingam
Dir: 647-833-4998

All are **HONDA Certified Used Vehicles**

2240 Markham Road (at Finch), Scarborough

www.formulahonda.com






























Email: rajah@formulahonda.com

2010 BRAND NEW CARS

2010 Honda  Accord Coupe	2010 Honda  Accord Crosstour	2010 Honda  Accord Sedan	2010 Honda  Civic Coupe	2010 Honda  Civic Hybrid	2010 Honda  Civic Sedan
---------------------------------------------------------------------------------------------------------------------------------	-------------------------------------------------------------------------------------------------------------------------------------	----------------------------------------------------------------------------------------------------------------------------------	----------------------------------------------------------------------------------------------------------------------------------	-----------------------------------------------------------------------------------------------------------------------------------	----------------------------------------------------------------------------------------------------------------------------------

More Demo Cars Are Available

0.9% Purchase Financing for upto 60 Months Excludes Freight

2007 ACURA  RDX Sport Utility 4D \$28,500 74,580 km	2005 HONDA  ACCORD EX-L Coupe 2D \$14,995 61,240 km	2005 HONDA  ACCORD EX-L Sedan 4D \$12,000 135,460 km	2005 HONDA  IVIC 4dr SE Manual \$9,900 92,930 km	2005 HONDA  CIVIC LX Sedan 4D \$13,995 66,170 km	2005 HONDA  CIVIC Value Coupe 2D n/a 78,900 km
2005 HONDA  CIVIC Value Sedan 4D \$11,500 94,960 km	2005 HONDA CR-V  n/a 92,852 km	2005 HONDA CR-V  EX Sport Utility 4D \$16,800 93,966 km	2005 HONDA  PILOT \$23,995 93,624 km	2006 HONDA  CIVIC \$10,800 131,287 km	2006 HONDA  CIVIC 2 door coupe auto \$13,875 80,860 km
2006 HONDA  CIVIC 4dr DX-G Auto \$14,250 94,050 km	2006 HONDA  CIVIC EX Sedan 4D \$16,925 68,630 km	2006 HONDA  CIVIC LX Coupe 2D \$12,800 49,543 km	2006 HONDA  CIVIC LX Coupe 2D \$16,995 58,240 km	2006 HONDA  CIVIC LX Sedan 4D \$16,995 81,421 km	2006 HONDA  CIVIC LX Sedan 4D n/a 42,080 km
2006 HONDA CR-V  EX Sport Utility 4D \$21,995 84,700 km	2006 HONDA  ODYSSEY n/a 79,053 km	2006 HONDA  ODYSSEY EX Minivan 4D \$26,995 92,797 km	2006 HONDA  ODYSSEY EX Minivan 4D \$21,925 78,935 km	2006 HONDA  ODYSSEY EX Minivan 4D \$20,780 96,850 km	2006 HONDA  ODYSSEY LX Minivan 4D \$21,000 45,260 km
2007 HONDA  ACCORD SE Sedan 4D \$18,000 67,550 km	2007 HONDA  CIVIC \$17,995 53,408 km	2007 HONDA  CIVIC \$15,995 96,196 km	2007 HONDA  CIVIC 2 door coupe \$16,995 56,900 km	2007 HONDA  CIVIC DX Sedan 4D \$11,600 74,580 km	

**பேரழிவினைக் கொண்டுவரும்
நீரழிவு நோயினை
இரண்டே இரண்டு மாதங்களில்
முற்றும் முழுதாக கட்டுப்படுத்த
முடியும்!**



டயபீனா திவ்யம் அருந்தக்கூடிய மூலிகை ஆரோக்கிய பாணம். இது உடலில் மிகுதியான குழக்கோசினை குறைக்கக்கூடியதும், இரத்தத்திலுள்ள அழிக்கோசினைல் ஏற்படக்கூடிய நோய்களை ஒழுங்கு முறையாக தடுக்கவும் உதவுகிறது. விநாபுத்தன்மை, பாதங்களில் களுக்கு, அலட்சியத் தன்மை மற்றும் மீண்டும் மீண்டும் வியாதிகளை படிப்படியாக நீக்கிவிடக் கூடியது. டயபீனா கண்டிப்பாக நீரழிவு நோயினால் வருந்துபவர்கள் மட்டுமே பாவிக்கவேண்டியது.

**ஊமைச் சதை பெருகுவதை
தடுக்கிறது!
வாத வலியை நீக்குகிறது!
உடலுக்கு புதுத்தென்பைக்
கொடுக்கிறது!**



க்லூட்டியலா பாணமானது மிகுதியான உடல் கொழுப்பை குறைக்கக் கூடியதும், குறிப்பாக உடலின் இடுப்பு, தொடை, தோற்பட்டை, கைகள் போன்ற பகுதிகளில் ஏற்படக்கூடிய ஊமைச் சதை பெருகுவதை தடுக்கவும், கொழுப்பினால் விளைபக் கூடிய கெடுதியினை கட்டுப்படுத்தவும், உடல் வலியை நீக்கவும், அத்தடன் வாதத்தினால் ஏற்படக்கூடிய வலியினை குறைக்கவும் உதவுகிறது. க்லூட்டியலா உடலுக்கு புதுத்தென்பைக் கொடுப்பதோடு நீண்ட காலமான வாழ்விற்கும் வழிவகுக்கிறது.

**இயற்கை மூலிகையின் உதவியுடன்
உங்கள் கேசத்தை பராமரியுங்கள்!**

The **ERVAMATIN HAIR LOTION**

உங்கள் முடியுதிர்வை தடுக்கவும் மீண்டும் தலைமயிர் வளரவும் மிக உன்னதமாக தொழில் புகிறது. எவாட்டின் மூலிகை ஓள்தம்! உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானவரின் பாராட்டுதலைப் பெற்ற மூலிகைத் தயாரிப்பு, இப்போது எவாட்டின் சாம்புவும் கிடைக்கிறது.



The **ERVAMATIN HAIR LOTION** provides effective and fast therapy for hair loss and its treatment ensures excellent therapeutic results. Recommended as a treatment for hair loss, hair regeneration, dandruff, alopecia, baldness, fragile and dry hair.



**இயற்கை மூலிகையிலான
தலை முடி மை**
இயற்கை மூலிகையான மருதாண்டி கொண்டு செய்யப்படும் இவ் மை உங்கள் தலை முடியையும் நன்கு பராமரிக்கிறது.



Tel: 416 264 8787
www.amazonhealthcare.ca
2602, Eglinton Ave East. (Midland/Eglinton)

Send gifts to your loved ones in Sri Lanka on their birthday, anniversary and other special occasions. Choose from a range of flowers, cakes, food items, groceries, baby items, computers and many more.
www.egiftsender.com

Japan/09-116 275 0070

எனக்குத் திருமணமான பின்னர் தன் சரீர இச்சைகள் புரியப்பட்ட பெண்கள்பற்றி கலாபன் எனக்கு மிதமாகவேதான் எழுதினான் என்று சொல்லவேண்டும். தான் கொண்டிருந்த உணர்வுகள் என்னையும் ஈர்த்துவிடக்கூடாது என்பதில் அவன் கவனம்கொண்டிருந்தான் என்பதை அந்தத் தவிர்த்தலிலிருந்து நான் புரிந்துகொண்டேன். அவனது கடிதங்களால் எழுச்சியடைந்து கப்பலேற சிறிதுகாலம் முயன்றுகொண்டிருந்தவன்தானே நானும்! அதிகமாகவும் அவன் எழுதியவை உடல் மன இச்சைகளுக்கு இயைந்துவிடும்படியான சூழ்நிலைகளை விளக்குவனவாக மட்டுமே இருந்தன.

தாய்லாந்திலிருந்து அவன் எழுதிய கடிதம், அவன் எழுதிய கடிதங்களுள் முக்கியமானது. சரீரார்த்தமான ஆசைகளும், மனோவுணர்வு சார்ந்த காதல் கருணை போன்றனவும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும்பொழுது வாழ்க்கை தளும்பிவிடுகின்றது என அதில் அவன் எழுதியிருந்தான். அவற்றின் ஒரே திசைப் பயணமே ஒருவனை ஏகபத்தினி விரதனாகவும், ஒருத்தியை ஏகபுருஷ விரதையாகவும் ஆக்குவதாக அவன் சொல்லியிருந்தான்.

‘ஒரு குடும்பஸ்தனுடைய மன உடல் உணர்வுகளினது வெவ்வேறு திசைகளினூடான வழிப்பயணங்கள் என்னைப்போன்ற ஊதாரிகளினனத்தான் உருவாக்குகின்றது. நீண்ட காலத்துக்குப் பிறகு இந்த ஊதாரித்தனத்தை இறுக்கமாகக் கவனித்துக்கொண்டிருக்கிறேன். ஒருவனோ ஒருத்தியோ இந்த உடலார்த்தமான இச்சைகளைத் தீர்க்க ஓடுமட்டும் ஓடிச் சென்றாலும், ஒரு புள்ளிக்குமேல் செல்லாமல், மனஉணர்வுகளை மீட்டுக்கொண்டு வாழ பலபேர் வந்துவிடுகிறார்கள். பிற ஆணொருவனோடு பாலியல் தொடர்பு வைத்திருந்த பெண்ணொருத்தி தன்னோடு குழந்தையைக் கூட்டிக்கொண்டு வந்துவிடும்படியான அவனது பல ஆசைவார்த்தைகளையும் உதறித் தள்ளிக் கொண்டு தன் புருஷன், தன் குழந்தையென்று திரும்பிவந்திருக்கிற பல சம்பவங்களை நான் அறிந்திருக்கிறேன். அவ்வாறு போய்ப் போய்த் திரும்பிவந்துகொண்டிருக்கிற பெண்களும் அதிகம்தான். தனிமனிதர்களின் ஒழுக்கவீனமாக இதைப் பார்க்காமல் சமூகம் விட்டிருக்கும் இடைவெளியானது இதற்கான விதையை இட்டு, உரமிட்டு வளர்த்துவிடுகிறது என்பதே எனது கருத்து. கிராமங்களில் இந்த பாலியல் மீறல்கள் உண்டெனினும், அவை நகரங்களில் போல் இல்லை. நகரங்கள் சாபங்களின் கொள்கலன்களாகவே எப்போதும் இருக்கின்றன.’

மெய்யெனவே தோன்றியது. கலாபன் கப்பலேறிச் சென்றிருக்காவிட்டால் ஒருவேளை அவனும் நல்ல ஒரு கணவனாக, நல்ல ஒரு தந்தையாக வாழ்க்கையின் அழைப்புகளில் மிக இயல்பாகச் சென்று வாழ்ந்துகொண்டிருக்கக் கூடும்தான்.

கலாபன் திருந்தவில்லைத்தான், ஆனாலும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறான், இப்போதைக்கு அது போதும் என நான் நினைத்துக் கொண்டேன். அவன் மனைவியும் இப்போது வாழ்க்கையைச் சம்பந்தப்போல எப்போதும் ஒரு நெருக்கத்தில் முக இறுக்கத்தோடு இல்லாமல், கொஞ்சம் கலகலப்பாகவும் செழுமையோடும் இருப்பதை ஊர் சென்றிருந்தபோது கண்டிருந்தேன். அவனது யோசனை குடும்பம் சார்ந்த அக்கறைகளுக்கான செயலூக்கம் கொள்ள ஆரம்பித்திருந்ததின் பிரதிபலிப்பாக அதை நான் கருதினேன்.

கடிதத்தில் இருந்த இன்னொரு நிகழ்ச்சிபற்றிய குறிப்பும் நெடுநாளாக என் மனத்தில் இருந்து கொண்டிருந்தது. தாய்லாந்தில் இருந்தபோது ஒருமுறை கலாபன் கடிதங்கள் அனுப்ப தபால்நிலையம் சென்றிருக்கிறான். தபால் தலைகளை வாங்கி ஒட்ட ஆரம்பிக்கையில் அருகே நின்றுருந்த ஒரு பெண் சொன்னாளாம், ‘உனது கடிதங்கள் ஒழுங்காக விலாசதாரரைப் போய்ச் சேரா’தென்று. கலாபன் திகைத்து ஏனென்று கேட்க அந்தப் பெண் சொன்னாளாம்: ‘தபால் தலையில் இருக்கும் படம் இந்த நாட்டு அரசனதும், அரசியினதுமாகும். நீ அவற்றைத் தலைகீழாகவும், பக்கப்பாடாகவும் ஒட்டியிருக்கிறாய். பக்கப்பாடாக தபால்தலை ஒட்டப்பட்டவை சென்று சேர வாய்ப்பிருக்கிறது, ஆனால் தலைகீழாக

ஒட்டப்பட்டவை செல்லவே செல்லாது.’

அதை ஒரு முடியரசு நாட்டின் மக்களது மனநிலை சார்ந்த முக்கியமான நிகழ்வாகக் கூறி, மிகுந்த சிரமத்தின் பேரில் முத்திரைகளை உரித்தெடுத்து மறுபடி பசை தடவி நேராக ஒட்டி அனுப்பினானாம் கலாபன்.

அந்தக் கடிதத்துக்கான பதிலை அந்த நிகழ்வினை வைத்தே நான் ஆரம்பித்திருந்தேன். ‘செல்லிடம் சேராது எனத் தெரிந்ததும், ஒட்டிய முத்திரைகளை உரித்து நேராக ஒட்டி அனுப்பியிருக்கிறாய். உனக்கே தெரிகிறது உன் செயற்பாடுகள் என்னமாதிரி ஊதாரியாக உன்னை ஆக்குகின்றனவென. உன்னை அந்த வழியிலிருந்து மாற்றி எப்போது திசைதிருப்பப் போகிறாய்?’

திருகோணமலையிலிருந்து நண்பன் எழுதிய கடிதம் கலாபனைச் சென்று சேர்ந்தபோது அவனது கப்பல் பம்பாய் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்தது. பம்பாய்த் துறைமுகத்தை அடைவதற்கு கப்பலுக்கு நீண்டநேரம்

மதியச் சாப்பாட்டுக்கு மேல் எந்திர அறை சென்ற கலாபன் ஐந்து மணிவரை அங்கே வேலைசெய்தான். மேலே வந்து குளித்து வெளிக்கிட்டுத் தயாரானபோதும் இறங்க உற்சாகமின்றி அங்குமிங்குமாய் அலைந்தபடி கப்பலிலேயே இருந்துகொண்டிருந்தான். பிறகு தனது அறைக்கு வந்து பியர் அருந்திக் கொண்டிருந்தான். எட்டு மணிக்கு மேலேதான், முதல் தடவையாக வந்துள்ளபடியால் பம்பாயைப் பார்த்துவிட்டு வரலாம் என வெளியே சென்றான். கூடவர ஒருவன் ஓடிவந்தான். தான் ‘அங்கெல்லாம் செல்லப்போவதில்லையெனக் கூறிவிட்டு பாதை மாறினான் கலாபன்.

பம்பாயில் அழகான பகுதிகள் இருக்கலாம். ஆனால் பம்பாய்த் துறைமுகப் பகுதி அசிங்கமானது. ஒரு பெரும் அளவுக்கு விரிந்துகிடந்த துறைமுகத்துக்கு பல வழிகள் இருந்தன. ஒவ்வொரு வழியிலும் லொறிகள் அடைத்துக்கொண்டு உள்ளே செல்வதும் வெளியே வருவதும் இருந்தன. துறைமுகத் தொழிலாளரின் போக்கும் வரத்தும் வேறு. உள்ளே நிலைமை இப்படியென்றால், வெளியே



ஆவணி மாதமாக இருந்தது அக் காலம். பம்பாயில் அதிக மழை பெய்யும் காலமும் அதுதான். அன்று மழை பெய்ததா தெரியவில்லை, ஆனால் ஒரு மழைக் காலத்தின் அத்தனை அழுக்குகளும் துறைமுகத்தின் வெளித் தெருக்களில் ஒதுங்கியிருந்தன. பாதை ஒரு சீர்கேடு எனில், பாதையின் இரு பக்கங்களிலும் நிறைந்திருந்த சாக்கு, தார்ப்போலின், பொலித்தீன் தாள் குடிசைகள் இன்னொரு சீர்கேடு. வறுமை விலக்கப்பட வேண்டியதே தவிர, வெறுக்கப்பட வேண்டியதில்லையெனத் தெளிவிருந்தது கலாபனுக்கு. அதுவும் அக்



- தேவகாந்தன் -

கூட்டில் இருந்து பெருதலைப்பாக்குதல்

எடுத்ததாகக் கலாபன் கருதினான். உண்மையும் அதுதான். மஹாராஷ்டிரா, தீவுகள் நிறைந்த மாநிலம். பம்பாயே பிரதான பூமியோடு பாலத்தால் இணைக்கப்பட்ட தீவுதான். அத் தீவுகளைத் தாண்டி துறைமுகத்தை அடையவேண்டி இருந்தாலேயே நிறைய நேரம் பிடித்திருந்தது.

தேவையெனக் கேட்டிருந்ததில் பாதிக்கும் குறைவாகத்தான் துறைமுகம் சேர்ந்ததும் எல்லேருக்கும் பணம் கிடைத்தது. கப்பல்காரர் முணுமுணுப்போடு என்றாலும் பணத்தைப் பெற்றுக்கொண்டார்கள். ஒரு காலை பத்து மணியளவில் பணம் கிடைத்ததென்றால், மாலை ஆறு மணிக்கு மேல் வேலையில் இருக்கவேண்டியவர்கள் தவிர மீதிப்பேர் கப்பலில் இல்லை.

நிலைமை படுமோசமாக இருந்தது.

பசிய இலைகளையுடைய அரசு, வேம்பு, வாகை போன்ற மரங்கள் தூசியினால் மூடப்பட்டு கருமையடைந்து கிடந்தன. அவை உதிர்த்த இலைச் சருகுகள் தெருவின் இரண்டு கான்களிலும் நிறைந்து கிடந்தன. மரங்களின் அடிகள் வெற்றிலைத் துப்பல்களால் செம்மை பரவியிருந்தன. அங்கே ஒருவர் இயங்குவதற்கு செலூக்கத்துக்கான ஒரு போதை தேவைப்பட்டதுபோலும். அதை பான் பராக் என்ற பாக்குத் தூள் கொடுத்தது. பான் பராக் வியாபாரம் அபரிமிதமாக இருந்தது பம்பாயில். தொழிலாளர், அலுவலக ஊழியர் மட்டுமல்லாது, அதிகாரிகள் கூட அதன் சிறிதடிமைகளாக இருந்தமை இது காரணத்தால்தான்.

குடிசைகளின் வாசல்களில் கேட்ட தமிழ்ப் பேச்சுக்களும், உள்ளே ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த தமிழ்ப் பாடல்களும் அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புத் தேடி பம்பாய் வந்து வதங்கும் தமிழ்க் குடும்பங்கள் எனத் தெரிந்தபோது அவனால் அனுதாபப்படாமல் இருக்க முடியவில்லை.

பம்பாய் பகலில்தான் நெரிசலும், இரைச்சலும். இரவில் பகலில்போல் அது இல்லை. ஆனாலும் இரைந்து கொண்டும் பறந்துகொண்டுமே இருந்தது. அந்த இரைச்சல் உழைத்துப் பிழைப்பதற்கான நெரிசலும் இரைச்சலுமாக நிச்சயமாக இல்லையென்பதை கலாபனுக்கு அதன் இயங்கு முறை சொல்லிக்கொண்டிருந்தது.

கலாபன் நடைபாதைக் குடியிருப்புத் தெருக்களைத் தாண்டி பம்பாய் விக்டோரியா டெர்மினல் புகையிரத நிலையத்திற்கு வந்தான். அதுதான் பிரபலமான வி.ரி.ஸ்ரேஷன்.

பயணச் சுறுசுறுப்புகள் பகலில்போலவே இரவிலும் அங்கே பறந்துகொண்டிருந்தன. கலாபன் அதையும் கடந்து ஒரு தெருவில் நடந்தான். அழகிய கடைத்தெருவாக இருந்தது அது. அழகழகான ஆண்களும் பெண்களும் அதிகமாகவும் ஆங்கில உரையாடல்களுடன் நடந்துதிரிந்தனர்.

பம்பாய் மஹாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர். இந்தித் திரைப்பட உலகத்தின் தலைமையகமும் அதுதான். அதனால்போலும் துறைமுகம் சார்ந்த பகுதியைத் தவிர அது ஒரு தேடலோடு அலைந்துகொண்டிருந்ததாய் பட்டது அவனுக்கு.

பாலியல் தொழிலுக்கு கொடி கட்டியிருந்த இடமும்தான் பம்பாய். வயதுவாரியாக மட்டுமில்லை, மாநிலவாரியாகவும் அங்கே விலைமாதர் கிடைத்தனராம். கலாபன் அறிந்திருந்தான். ஆனாலும் அதைச் சென்று சேர்கிற வழி தெரியாதிருந்ததோடு, அதற்கான மனநிலையும் அவன் அற்றிருந்தான் அந்தப் பொழுதில். மனநிலை அற்றிருந்ததற்கு இரண்டு காரணங்கள் அவனளவில் இருக்க முடியும். ஒன்று, அங்கே எல்லா மாநிலங்களிலும்போல டாக்ஸி டிரைவர்கள் நம்பப்பட முடியாதவர்களாயிருந்தனர். மற்றது, றெட் லைட் எனப்படும் அங்கீகாரமுள்ள விலைமாதர் பகுதியானது மிக மலிவான பாலியல் தொழில் பெண்களின் இடமாக பால்வினை நோய்களின் மய்யமாக இருந்தது.

தற்செயலாக சிவப்பு, பச்சை, மஞ்சள் விளக்குகளில் மின்னிக்கொண்டிருந்த றெஸ்ற்றோறன்றி ஒன்று கலாபனது கண்களில் பட்டது. கொஞ்சம் குடிக்கவும், கப்பலிலேயே எப்போதும் சாப்பிடுவதால் கொஞ்சம் மாற்றான ஓர் இரவுச் சாப்பாட்டுக்காகவும் அதற்குள் நுழைந்தான்.

நவீன ரகமாக இருந்தது அது. ஒருபால் நேர் இன்னிசை வழங்குநர்கள். மறுபால் அதனை ரசிக்க குடிவகையுடன் முன்னிருந்துகொண்டிருந்தோர். தனிமையை விரும்பியோர் ஒரு பகுதியாக. இப்படி விசாலமான றெஸ்ரோறன்றி அது. பில் அதிகமாகவே வரக்கூடும் என்று கலாபன் நினைத்தான். ஆனாலும் ஒரு கப்பல் காரண முழுங்குகிற அளவாக அது இருக்காதென்று நினைத்து, முதலிலேயே இரண்டுறாம் விஸ்கிக்கு தனக்கு பரிசாரகியாக வந்த ஒரு மெலிந்த பஞ்சாபிப் பெண்ணிடம் சொன்னான்.

ஒரு நடிக்கையையேற்ற எழிலோடு இருந்தான் அந்தப் பரிசாரகி. மெலிந்து உயர்ந்து கண்களில் ஒரு குறுப்பின் துடிப்புடன் துடியோடு இருந்தான். இடையும் துடிதான். ஆனாலும் மேலேயிருந்த வலுத்த தனங்களைத் தாங்கும் சக்தியோடுதான் அது இருந்தது.

நேரம் பன்னிரண்டுக்கு மேலானது. கலாபன் ஆங்கில, இந்தி பாடல்களின் அந்த சத்தக் களேபரத்திலிருந்து வெளியே வந்தான்.

மெல்லிய மழை தூறிக்கொண்டிருந்தது. போதையில் அந்த இரவும், மழைத் தூறலும், அதன் காரணமாய் விரவிநின்ற குளிரும் மேனியில் தகிப்புண்டாக்கத் தொடங்கியிருந்தன. அவன் வந்தபோது வீதியிலிருந்த மக்கள் நடமாட்டத்தில் பாதிக்குப் பாதி அப்போது இல்லை. அந்தச் சூழ்நிலை அவனுக்குப் பிடித்திருந்தது. உடனடியாக கப்பலுக்குத் திரும்புவதென்ற எண்ணத்தோடுதான் வெளியே வந்திருந்தான். அந்த விருப்பத்தை சூழ்நிலை மாற்றிக்கொண்டிருந்தது. அவனிடத்தில் இப்போது இருந்தது வேறு விருப்பம்.

அவன் சிகரெட் எடுத்துப் பற்றவைத்தான்.

அப்போது திடீரென பாதையோரத்தில் ஓர் இருட்டான இடத்திலிருந்த ஒரு மனிதன் வந்து, கடையெல்லாம் பூட்டிவிட்டது, ஒரு சிகரெட் தர முடியுமாவெனக் கேட்டான். தமிழிலேதான். கலாபன் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொடுத்தான். அவனுக்காக லைட்-டரைத் தட்டி சிகரெட்டைப் பற்றவைத்த பொழுதில்தான் அந்த எண்ணம் கலாபனுக்குத்

தோன்றியது. இவன் தமிழனாகவும் இருக்கிறான், இவனிடம் பேச்சுக்கொடுத்து பம்பாயின் இரவு உல்லாச இடங்கள்பற்றி விசாரித்தாலென்ன?

பேச்சுக்கிடையில் தனது பெயர் ராஜு எனச் சொன்ன அந்த மனிதன், தான் ஓவியராக மாதுங்காவிலிருக்கும் லட்சுமியென்ற தமிழ்ப் பட தியேட்டரில் வேலைசெய்வதாகவும், இரண்டு நாட்களாக அங்கேயே இருந்து மறுநாள் வெளிவரப்போகும் புதிய தமிழ்ப் படம் ஒன்றுக்கான பெரிய தட்டிச் சித்திரங்களை வரைந்துவிட்டு மாலையிலேதான் வந்ததாகவும், சிறிய ஒரு தாக சாந்தி அது போல குறைந்த ஊதியக் கலைஞர்களுக்கும் இருந்துவிடுகிறதே என்ற தன் சலிப்பை ஒரு நகைச்சுவையோடும் கூறினான் ராஜு.



நள்ளிரவுக்கு மேல்

பொலிஸ் வான் அந்தப்

பகுதியை அடைந்தது.

சில குடிசைகள்

சோதனையிடப்பட்டன.

கலாபன் இருந்த

குடிசையும் தான்.

குடிசைப் பாதுகாவலியான

அம்மாவின் எத்தனை

கெஞ்சதலும், பேரம்

பேசுகையும்

அதிசயமாக அன்றைக்கு

பொலிஸிடம்

எடுபடவில்லை.

அங்கிருந்த பெண்களும்

ஆண்களும் வானில்

ஏற்றப்பட்டனர்.

பேச்சுச் சுவாரஸ்யத்தில் அவர்கள் வி.ரி.ஸ்ரேஷனுக்கு வந்திருந்தனர். அப்போது அவர்களை உரசுமாப்போல இரு பெண்கள் கடந்துசென்றனர். கலாபன் நின்றான். சரக்குகள்போல இருக்கே? என்றான். 'இதென்ன சார், சரக்கு? உங்களுக்கு வேணும்னா வாங்க, சூப்பர் சரக்கே எடுத்துத் தர்றேன்' என்றான் ராஜு. 'இந்த நேரத்திலா?' 'இதற்கு விடியும் வரை நேரம்தான், சார்.'

அவ்வாறு அவர்கள் வந்துசேர்ந்த இடம்தான் கோழிவாடா என்ற பகுதி.

தெருவின் இரண்டு பக்கங்களிலும் முந்நாறு நானூறு என குடிசைகள். குடிசைகளின் பின்னால் சிறுசிறு மலைகள் தெரிந்தன. துறைமுகத்தைக் கப்பலில் அடைந்தபோது கலாபன் சில குறுமலைகளைக் கண்டிருந்தான். அந்த மலைகளாகக்கூட அவை இருக்கலாம். தெருவெங்கும் உடைத்த மலைக்கற்கள் சிதறிக் கிடந்தன. கல் குவாரியோ? என அதிசயித்தான் கலாபன். அங்கே வேலை செய்யும் தொழிலாளரின் தற்காலிகக் குடியிருப்புக்களா அவை?

அந்தக் குடிசைகளுள் ஒன்றின் வாசலில் நின்று யாரையோ அழைத்தான் ராஜு. கதவு திறந்தது. உள்ளே சென்றனர் இருவரும். போதுமான வெளிச்சம் செய்யாத சிறிய மின்குமிழ்

விளக்கொன்று எரிந்துகொண்டிருந்தது. புதிய ஆண்கள் வந்திருப்பதறிந்து அங்கேயிருந்த இரண்டு மூன்று பெண்கள் உதட்டின் சிவப்புச் சாயம் பளிரிட முன்னால் வந்து நின்றனர். தனக்கு அவர்கள் யாரையும் பிடிக்கவில்லை என்றுவிட்டான் கலாபன். அப்போது, அம்மா என்ற அந்த திருநங்கை, 'புதுப்பொண்ணு என்ன செய்யிறா? அவளை வரச்சொல்லு' என்று இரைந்தான்.

புதுப்பெண் என்றபடியாலே சற்றுச் சார்பாகச் சிந்திக்கவே இருந்த போதை கலாபனைச் செய்துகொண்டிருந்தது.

கலாபன் சம்மதித்தான்.

ஒரு இரவுக்கு இருபத்தைந்து ரூபா. இரண்டு பேருக்கு ஐம்பது. ராஜுவையும் வலிந்து தங்கவைத்தான் கலாபன்.

அவனுக்கு மேலே இருவர் படுப்பதற்கான அளவுமட்டுமுடைய ஓர் அறை. கீழே ராஜுவுக்கு.

ஒரு கட்டத்தில் அதனுள் எரிந்துகொண்டிருந்த லைட்டை அணைத்தான் அந்தப் பெண். உடைகளைக்கூட கழற்றாமல் படுத்தான். கலாபன் அதிசயித்தான். புதுபெண் என்றால் அப்படித்தானோ? அவன் வற்புறுத்தியே பாவாடை சட்டையைக் கழற்றவைக்க வேண்டியிருந்தது.

அவன் வெறுமேலானதும் அவளது மார்பில் கைவைத்தான் கலாபன்.

அவன் சரீரம் ஒருமுறை பதறியது.

சட்டெனக் கையை எடுத்துக்கொண்டான் அவன்.

அந்தப் பதற்றம்பற்றி அவன் அறிந்திருக்கிறான். பிற்புருஷனொருவனது தொடுகையில் ஒழுக்கமான பெண்களிடத்தில்மட்டும் தோன்றுகிற எதிர்ப்புணர்வு அது. அதை 'பயிர்ப்பு' என்கிறது இலக்கணம். பெண்களுக்கு இருக்க வேண்டியவையென வகுக்கப்பட்ட நான்கு குணங்களான அச்சம், மடம், நாணம் என்ற குண வரிசையில் நான்காவது அந்தப் பயிர்ப்பு.

அது ஒரு பெண்ணுக்கு இருக்கவேண்டுமா என்ற விசாரணை அவனிடமும் உண்டு. 'அச்சமும் நாணமும் நாய்க்கு வேண்டுமாம்' என்று பாரதிசூடப் பாடிவைத்திருக்கிறான். ஆனால் அதுவல்ல அப்போது அவனது பிரச்சினை. அந்தப் பயிர்ப்பு அவனிடம் இருக்கிறது. அவன் சறுக்கி விழுந்த இடமாகக்கூட அந்த விபசாரக் கூடம் இருக்கலாம். ஒரு பலாத்காரத்தில் அவன் அங்கே கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருக்கவும் கூடும்.

கலாபன் அவளுக்கு அது விருப்பமில்லையா என்று கேட்டான்.

அவள் சிறிதுநேரம் குலங்கினாள். அழகைச் சத்தம் வெளியே கேட்டுவிடக்கூடாது என்ற பயத்தில்போல் அடக்கிய அழகையின் அதிர்வு அது. பிறகு தெளிந்துகொண்டு தன் கதையைச் சொன்னாள்.

அவளது சொந்த இடம் தமிழ்நாட்டில் மதுராந்தகம். வீரசாமி செட்டியாரின் பேரத்தி.

அவள் தன் கதையைச் சிறிது விஸ்தாரமாகத்தான் சொன்னாள். மீதி இரவை முடித்து விடுகின்ற எண்ணத்தோடு இல்லை, அவளே தன் கதையைக் கேட்கும் இதயத்தோடு அவனிடம் வந்திருக்கிற முதல் ஆள்.

பம்பாய் சென்று குடித்தனம் நடத்த விமானப் படையில் வேலைசெய்த தன் காதலனோடு வீட்டைவிட்டு ஓடிவந்த பெண்ணாகத்தான் போன மாதத்தில் அவள் இருந்தாள். ஐந்து நாட்களில் தான் அனுபவிக்க வேண்டியதை யெல்லாம் அனுபவித்துவிட்டு அவளைத் தங்கியிருந்த லொட்ஜிலேயே தன்னத்தனியனாக விட்டுவிட்டு காதலன் ஓடிவிட, கையில் காசுமில்லாது லொட்ஜ் மனைஜருக்கு உடலை சாப்பாட்டுக்காகவும் அறை வாடைகைக்காகவும் கொடுத்துக்கொண்டு ஒரு கிழமையைக் கடத்தியிருக்கிறாள் மங்கையர்க்கரசி என்ற இயற்பெயருடைய அந்தப் பெண். கடையில் ஒரு தரகனுக்கு விலைபேசப்பட்டு அந்த இடத்தை மூன்று நாட்களுக்கு முன்னர்தான் வந்தடைந்திருந்தான் அவள். வந்தபோது



மிகவும் சுகவீனமாக இருந்தான். மருந்தெடுத்துக் கொடுத்தாளாம் அந்தக் கூட்டின் பாதுகாவலி. அன்றுதான் தன்னால் நடமாட முடிந்திருந்ததாம். கூட இருந்த மற்றைய பெண்களின் கதையும் ஏறக்குறைய அதேதானாம். ஆனால் விதி எழுதியாகிவிட்டது, இனி அங்கிருந்து மீட்சியில்லை, அங்கேயுள்ள அரவணிகளின் காவலிலிருந்து அதுவரையாரும் தப்பியதில்லையென சொல்லி முடித்தான் அங்கே லட்சுமி என நாமம் சூட்டப் பட்டிருந்த அந்தப் பெண்.

'வீட்டுக்குப் போகிறாயா, நான் அனுப்பிவைக்கிறேன்?'

'நான் என்ன பிழை செய்திருந்தாலும் தாத்தா ஏற்றுக்கொள்வார். என்னில் கொள்ளை பிரியம் அவருக்கு. ஆனால் இங்கிருந்து தப்பிப் போக முடியாது.'

'அதை நான் பார்க்கிறேன்.'

இரவு முழுக்க யோசித்துக்கொண்டே கிடந்தான் கலாபன்.

மறுநாள் ராஜுவிடம் விஷயத்தைச் சொல்லி, அவளை அங்கிருந்து தப்பிவிட உபாயம் கேட்டான். ராஜு முடியவே முடியாது என்று விட்டான். அது உயிருக்காபத்தானது என்றான்.

கடைசியில் கலாபன் வற்புறுத்தியதின் பேரில் ஒரு யோசனை சொன்னான் ராஜு. அதற்கு பணம் நிறையத் தேவைப்படும் என்றான். கலாபன் திட்டத்தை மட்டும் சொல்லச் சொன்னான்.

அடுத்த நாளும் கலாபன் அங்கே சென்றான். அதே பெண்ணுடனே அறையில் தங்கினான். இரண்டாம் நாள் நள்ளிரவுக்கு மேல் பொலிஸ் வான் ஒன்று அந்தப் பகுதியை அடைந்தது. சில குடிசைகள் சோதனையிடப்பட்டன. கலாபன் இருந்த மாடிஅறைக் குடிசையும் தான். குடிசைப் பாதுகாவலியான அம்மாவின் எத்தனை கெஞ்சதலும், இருநாறு... முந்நாறு... தருகிறேன் என்ற எந்தப் பேரம் பேசுகையும் அதிசயமாக அன்றைக்கு பொலிஸிடம் எடுபடவில்லை. அங்கிருந்த பெண்களும் ஆண்களும் வானில் ஏற்றப்பட்டனர்.

வெகுதூரம் சென்றதும் வான் நின்றது. கலாபனும், மங்கையர்க்கரசியும் இறக்கிவிடப்பட்டதும் வான் மறுபடி புறப்பட்டது. முன்னிருக்கையில் இருந்த சப்இன்ஸ்பெக்டர் சலூட் அடித்து விடைபெற்றார். கலாபனும் கையசைத்தான்.

பத்து நிமிட நடையில் இருவரும் வி.ரி.ஸ்ரேஷனை அடைந்தனர். பம்பாய் - மெட்ராஸ் புகைவண்டி மேடைக்கு வரும் நேரமாகவிருந்தது அது. கலாபன் இரட்டிப்பு விலைக்கு மேடையிலேயே அந்தப் பெண்ணுக்காக ஒரு ரிக்கற் வாங்கினான். ரிக்கற்றையும் சிறிது பணத்தையும் அவனிடம் கொடுத்துபோது அதை வாங்கிக்கொண்ட அந்தப் பெண்ணின் கண்களில் நன்றி ததும்ப கண்ணீர் துளிர்ந்திருந்தது.

ஸ்ரேஷனைவிட்டு கலாபன் வெளியே வந்தான். காற்று குளிர்ந்து வீசிக்கொண்டிருந்தது. புகை, தூசியற்ற தெளிந்த காற்று. மனம் லேசாகவிருந்தது. விஷக் கூடொன்றிலிருந்து ஒரு பெண்ணை விடுதலையாக்கியதில் அந்த லேசு. அது அவனிடம் அடைந்திருக்கக்கூடிய காம சுகத்தைவிட மேலானதாக அக் கணத்தில் தோன்றியது கலாபனுக்கு.

devakanthan@thaiveedu.com



நாடகத்தின் வேரும் வளர்ச்சியும்

கிரேக்க நாடகங்கள்

மத்திய கிழக்கிலும், எகிப்திலும் நாகரீகம் வளர்ச்சியடைந்த காலத்தில் கிரேக்கத்திலும் நாகரீகம் வளரலாயிற்று. மைனஸ் (Mines) என்ற அரசின் பெயரால் வழங்கப்படும் கிரீட் (Crete) மாநிலத்திலும் அதை அண்டிய தீவுகளிலும் “மையோன்” (Mioan) கலாச்சாரம், கி.மு. 2500ஆம் ஆண்டு தொடக்கம் கி.மு 1400ஆம் ஆண்டு வரை மேலோங்கி இருந்தது. சிலர் இக்காலத்தை கி.மு.3000 தொடக்கம் கி.மு. 1500ஆம் ஆண்டு என்பர். இந்நாகரீகம் இயற்கை அனர்த்தங்களினால் அழிக்கப்பட்ட பின், கிரேக்க நாட்டின் மத்தியில் சிறப்பாக “மைசேனே” (Mycena) எனும் இடத்தில் “கெலடிக்” (Helladic) நாகரீகம் கி.மு. 1600 – கி.மு. 1400 வரை வளரலாயிற்று. இந்த ஈஜின் (Aegean) நாகரீகங்கள் நாடக வளர்ச்சிக்கு உதவியதாக ஆய்வாளர்கள் கூறுவர். இந்நாகரீகங்களில் ஊறியிருந்த கடவுள், மன்னர்கள், வீரர்கள் ஆகியோரும் அவர்கள் அடியாய் எழுந்த நம்பிக்கைகள், புராணக் கதைகள் என்பனவும் கி.மு. 8ஆம் நூற்றாண்டில் ஹோமர் எழுதிய எலியட், ஒடிசி என்ற நாடகத்திற்கும் வேறு பல நாடகங்களுக்கும் மறைமுகக் காரணங்களாயின.

பலவாறு எழுச்சியுற்றிருந்த கிரேக்க நாகரீகம் பல நகரங்களையும், அரசர்களையும் உண்டாக்கிற்று. சிறப்பாக அற்றிக்கா அல்லது ஏதென்ஸ், ஸ்பாட்டா கொறின்த், தூபஸ், மெக்ரு, ஆர்கோஸ் ஆகிய நகர்களும், மாநிலங்களும் உருவாகி வளர்ந்தன. ஆசியமைனரிலும், ஏஜின் (Aegean) தீவிலும் நகரங்கள் உருவாகின. கி.மு. 750ஆம் ஆண்டளவில் கருங்கடலைச் சுற்றியும், வட ஆபிரிக்கக் கரை யோரங்களிலும், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் கிரேக்க கொலனிகள் உருவாகலாயிற்று. இவை கிரேக்க ஆட்சியுரிமைக்கு உட்பட்டிருந்த போதிலும் வெவ்வேறு மொழி பேசுவவையாக இருந்தன. ஆனால் நாளைவில் பணம், பலம் ஆகிய போட்டிகளினால் உந்தப்பட்டு தங்களுக்குள் ளேயே போரிட்டுக் கொண்டன.

தொடக்க காலங்களில், கிரேக்க அரசுக்கள் மன்னர்களால் ஆளப்பட்ட போதும். கி.மு. 800ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் உயர்குடி மக்கள் பெரும் பதவிகளையும் ஆட்சி உரிமைகளையும் தம்மயமாக்கிக் கொண்டனர். மக்கள் செல்வாக்கைப் பெறும் நோக்கோடு வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோருக்கு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்துவதாயும் பல அரசியல் உரிமைகளை அளிப்பதாயும் வாக்குறுதி அளித்தனர். கி.மு. 650 தொடக்கம்

தொடர் 3

கி.மு. 500 வரை இவர்களின் பலர் சமூக நலன்களில் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தியதோடு கலைகளையும் வளர்த்தனர். ஆறாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியின் பின்னர் இவர்கள் பதவிக்கு வருவது தடுக்கப்படலாயிற்று. இதுவே கி.மு.



பண்டைய கிரேக்க நாடகங்கள்

அனுபவபூர்வமானது.

அவற்றிலுள்ள சமய, நடன, நாடகப் பண்பு

என்பன பிரிக்கப்பட முடியாதவை.

இந்நாடகங்கள் அனைத்தும் ஒழுக்கத் தத்துவமும்,

அரசியல் ஈடுபாடும் நிறைந்தவை.

508ஆம் ஆண்டளவில் மக்களாட்சி உருவாக்கத்திற்கு வித்திடலாயிற்று.

கி.மு. 500ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏதென்ஸ் மிகச் செல்வாக்கும், சக்தியும் உள்ள நாடாக மிளிர்ந்தது. கி.பி. 460 – கி.பி. 430 ஆண்டுகட்கிடையப்பட்ட காலத்தில் ‘பெரிக்கிள்ஸ்’ (Pericles)இன் ஆட்சியில் பல கோவில்களும், பெரும் பொதுக் கட்டிடங்களும் கட்டப்படலாயிற்று. இக்காலத்திலேயே “டையோனிசஸ்” (Dionysus) நாடகக் கொட்டகையின் சில பகுதிகள் கட்டப்படலாயிற்று. ஆனால் கி.மு 404ஆம் ஆண்டில் ஏதென்ஸ் ஆட்சி ஸ்பாட்டா நகரினால் முடிவுக்கு வரலாயிற்று.

கி.மு. 500ஆம் நூற்றாண்டில் ஏதென்ஸ் நாட்டினர் தங்கள் வலிமையிலும், கலை வெளிப்பாட்டிலும் பெருமையும் நம்பிக்கையும் கொண்டிருந்தாலும் ஹெலடிக் நாகரீகத்திலும், எகிப்திய நாகரீகத்திலும் இருந்து பெற்ற கடவுள் மனித உறவையே மிக முக்கியமாக வெளிக்காட்டினர். பெரும்பாலான கிரேக்கர்கள் கடவுளை மனிதர்களிடமே கண்டார்கள். பிரார்த்தனைகள் மூலமும் வேள்விகள் மூலமும் தமக்கு வேண்டியவற்றைக் கடவுளிடம் வேண்டினாலும் நமக்குள் பொருதிக் கொள்வதிலும், பழிதீர்ப்பதிலும் மிகத் தீவிரமாக

ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் கடவுளின் இயல்பு பற்றியும், இயற்கை பற்றியும் கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளையும் கண்டுபிடிக்கலாயினர். இதன் காரணமாக கிரேக்க புராணக் கதைகள் மீதான நம்பிக்கை குறையலாயிற்று. கி.மு. 500ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் “மனிதனே எல்லாவற்றுக்கும் காரணி”

என்ற முடிவுக்கு வந்தனர். மனித அறிவின் எல்லை பற்றி அவர்கள் வரையறை கூறா விட்டாலும் விதி பற்றி எதிர்வு கூறாமையை ஏற்றுக் கொண்டனர்.

மனித பகுத்தறிவுடைமைக்கும், நிச்சயமின்மைக்கும் இடையிலான சமநிலையற்றலைக் கொண்டதாக கிரேக்க சிந்தனை அமைந்தது. கிரேக்கர்கள் மனித நேயத்தை வளர்த்த போதிலும் பெண்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தினர். பெரும் பாலான கிரேக்க சிந்தனைகள் மனிதத்தை மேநிலைப்படுத்தினாலும் அவர்களின் மகிழ்ச்சி, மனித சக்தியிலும், அவனுக்கு மேம்பட்ட இன்னுமொரு சக்தியிலும் இணைந்து இருப்பதாக இருந்தது. மேற்கூறிய இரு சக்திகள் இணையும் போது அமைதியும், முரண்படும் போது போராட்டங்களும் ஏற்படுவதாக நம்பினார்கள். இதுவே மனித போராட்டங்களைப் பின்புலமாகக் கொண்ட நாடகங்கள் ஏற்பட ஏதுவாயிற்று.

கிரேக்க நாடகங்கள் பற்றி ஆய்வு செய்வதாயின் அவற்றை மூன்று முனைகளிலும் நோக்குதல் வேண்டுமென லியோ அன்ஸின் கூறுகிறார்.

அவையாவன:

- ஞானம் லேம்பட் -

- சரித்திரம் (History),
- அறிவுக் கெட்டாத மாயை (Mystery),
- அனுபவம் (Experience),

பண்டைய கிரேக்க நாடகங்கள் பற்றி அறிய வேண்டுமாயின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற டையோனைசஸ் நாடகங்கள் பற்றி அறிதல் வேண்டும். அங்கு வாழ்ந்த நான்கு பெரும் கவிஞர்கள் பற்றி அறிதல் வேண்டும். கி.மு. 700 ஆண்டுகளில் நடந்த நாடகங்கள் பற்றி அறிதல் வேண்டும்.

டையோனைசஸ் நாடகங்கள் (ஆதி கிரேக்க நாடகங்கள்) மனிதன் வழிபாட்டு நடனம் ஆடிய பலபீடத்தை மையமாகக் கொண்டது. இந்நாடகங்கள் வழிபாடு, நடனம் ஆகிய இருபுறத் தொடர்புகளால் உறவுபடுத்தப்பட்டவையாகும். இவ்வழிபாட்டு நடனங்களே கிரேக்க நாடகங்களின் பிரிக்க முடியாத, அறிவுக்கெட்டாத மாயையாகும். இந்நடனத் துடனான வழிபாட்டுமுறை எவ்வாறு நடைபெறுதல் வேண்டுமென இந்து ஆகமங்கள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன. (இவை பற்றி பின்னர் விரிவாக ஆராயப்படும்). இன்னும் குலு (Zulu) நாட்டு கிறிஸ்தவர்களும், பாலி நாட்டு இந்துக்களும் இவ்வகையான வழிபாட்டு நடனங்களைக் கொண்டிருந்தல் நினைவு கொள்ளத்தக்கது.

பண்டைய கிரேக்க நாடகங்கள் அனுபவபூர்வமானது. அவற்றிலுள்ள சமயம், நடனம், நாடகப் பண்பு என்பன பிரிக்கப்பட முடியாதன. இந்நாடகங்கள் அனைத்தும் ஒழுக்கத் தத்துவமும், அரசியல் ஈடுபாடு. என்பன நிறைந்தவை அனைத்து நாடகங்களும் வழிபாட்டுச் செயற்பாடு உள்ளதாகும்.

தொடரும்...

உசாத்துணை:

- The Cambridge guide to Theatre: Banham, Martin
- Myth and Literature : John B. Vickery
- Ritual Theory, Ritual Practice : Bell Catherine
- The Myth and Ritual Theory : Robert A.Segal
- The Golden Bough: James Frazer
- Mask, Mimes and Miracles: Allardyce Nicoll
- The Origin of Drama: Ivor Brown
- UR-Drama The Origin of Theatre: E.T.Kirby
- History of the Theatre: Brockett G. Oscar

ganam.lambert@thaiveedu.com



அற்புதமான படைப்பாளி அமரர் அனூராதா ரமணன்

அனூராதாரமணன் என்ற அற்புதமான படைப்பாளி எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை நினைக்கவே வேதனையாக இருக்கிறது. சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர், சென்ற ஞாயிறுக்கிழமை (16-05-2010), இருதய நோய் காரணமாக அடையார் மருத்துவமனையில் தனது 62வது வயதில் காலமானதாகச் செய்தி வந்தது. சொந்தவாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்தாலும் அவற்றை விட்டுவிட்டு ஓடாமல், துணிந்து எதிர்கொண்டவர். சமூக அக்கறை கொண்டவரான இவர் எங்கெல்லாம் பெண்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் துணிந்து குரல் கொடுத்தவர். பொதுநலன் கருதிப் போராடியதால் தனக்கெனப் பல எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டவர். சிலரின் தவறுகளைச் சுட்டிக் காட்டியதால் ஆணாதிக்க சக்திகளால் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டவர். இவரது மறைவு தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்குப் பெரியதொரு இழப்பாகும்.

சுவர்களுக்கு நடுவே’ தினமணிக்கதிரில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து அவரது பல



கதைகள் பல பத்திரிகைகளிலும் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக ஆனந்தவிகடன்ில் வெளிவந்த ‘சிறை’ என்ற சிறுகதை சிறந்த கதையாகத் தெரிவு செய்யப்பட்டு தங்கப் பதக்கத்தைப் பெற்றது. பல வாசகர்களின் மனதைத் தொட்ட இந்நகத்தை தமிழில் திரைப்படமாக

கப்பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். லட்சுமியின் நடிப்பில், ஆர்.சி.சக்தியின் நெறியாளர்களில் வெளிவந்த இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஆர்.சி.சக்தியின் நெறியாளர்களில் கூட்டுப்புழு என்ற கதை திரைப்படமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு மலரின் பயணம் என்ற கதை முக்தா சிறீனிவாசனாலும், இவரது இன்னுமொரு நாவலான ‘ஒருவீடு இரு வாசல்’ பிரபல நெறியாளர் கே. பாலச்சந்தராலும் திரைப்படமாக்கப்பட்டன. இதைவிட தெலுங்கு மொழியில் இவரது கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ஓகா பார்யகதா (Oka Baaryakatha) என்ற திரைப்படம் ஐந்து விருதுகளைப் பெற்றது. கன்னட மொழியிலும் இவரது மூலக்கதையைக் கொண்ட மிதிலையில் சீதை என்ற திரைப்படம் வெளிவந்தது. 1978ம் ஆண்டு சிறந்த இலக்கியத்திற்கான தங்கப்பதக்கப் பரிசைப் புரட்சிக் கலைஞர் எம். ஜி. இராமச்சந்திரனிடம் இருந்து பெற்றுக் கொண்டார். சொந்தவீடு வாடகை மனைவி என்ற கதை தான் முதன்முதலாகச் சினிமாவிிற்காக எழுதப்பட்டது, ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது வெளிவரவில்லை.

இதைவிட அவரது பல கதைகள் மெகா சிரியல்களாக சின்னத்திரையில் வெளிவந்

- குரு அரவிந்தன் -

திருக்கின்றன. அவற்றில் அர்சனைப்புக்கள், பாசம், கனாக்கண்டேன் தோழி, அன்புள்ள சினேகிதியே, பெண்ணே பெண்ணே போன்ற சிலவற்றை இங்கே குறிப்பிடலாம். அவருக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் பட்டியலில் தேவன், கல்கி, ஜெயகாந்தன், லட்சுமி, தி. ஜானகிராமன் ஆகியோரும் அடங்குவர். தி. ஜானகிராமனின் சிறுகதைகளும், கல்கியின் பொன்னியின் செல்வனும் அவருக்குப் பிடித்தமானவை. 1300 நாவல்களும் 1230 சிறுகதைகளும் இவர் இதுவரை எழுதியிருப்பதாக குறிப்பிடுகிறார்கள்.

தமிழும், ஆங்கிலமும் தெரிந்த பட்டதாரியான இவர் பழம்பெரும் நடிகரும், வில்லன் வேடங்களில் நடித்தவருமான, ஆர். பாலசுப்ரமணியத்தின் பேர்த்தியாராவார். பத்தொன்பது வயதில் 1967ல் இவரது திருமணம் நடந்தது. சுதா, சுபா என்று இரண்டு பெண்களுக்குத் தாயான இவருக்கு இரண்டு பேர்த்திகளும், ஒரு பேரனும் இருக்கிறார்கள். பெண்கள் இருவரும் வட அமெரிக்காவில் திருமணமாகி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

96ம் பக்கம் பார்க்க...

Just Listed Just Listed Just Listed Just Listed

Mississauga

**Kennedy Rd. & Eglinton Ave.
614 Lumberton Cres.**



**3 Bedrooms, 3 Washrooms, Finished Basement
Free Hold Town House, End Unit like Semi**

Brampton

Airport & Castlemore



4 Bedrooms, 3 Washrooms,
9 Years old, 1900 Sq.Ft.

Scarborough

Neilson & McLevin



1 Bedrooms, 1 Washrooms,
Close to School, Mall, TTC

Pickering

Dixie & Hwy 2



3 Bedrooms, 3 Washrooms



**Affiliate Realty Inc. Brokerage
Off: 416.290.1200**

**பகீரதன்
சகாதேவன்**

முமுநேர விற்பனை முகவர்



CALL 416.908.6003 SAVE MONEY

அன்னப் பறவை வளர்த்த அற்புதக் காதல்

வளங்கள் நிறைந்த நிதந நாட்டையுடையவன் நள மகாராசன். அவனது வெண்கொற்றக் குடைநிழலிலே கிளியும் பருந்தும் தமது பகைமையை மறந்து ஒரே கூட்டிலே ஒற்றுமையாக வாழும் இயல்புடையன. சிறந்த அறங்களை வளர்த்துத் தனது மக்களைச் சீரோடும் சிறப்போடும் பாதுகாத்து வந்த மன்னன் வாழ்க்கையிலே அதிசய அன்னப் பறவை ஒன்று குறுக்கிட்டது.

அழகிய அந்த அன்னப் பறவை 'உனக்குப் பொருத்தமானவன் ஒருத்தி இருக்கின்றான். அவள் தமயந்தி என்ற பெயருடைய தையலாள். விதர்ப்ப நாட்டு அரசன் வீமன் பெற்றெடுத்த மென்கொடி. அவள் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு ஆகிய நால்வகைக் குணங்களைத் தனது பாதுகாப்புப் படைகளாகவும் ஐந்து புலன்களை நல்ல அமைச்சர்களாகவும் ஆர்க்கும் சிலம்பை அழகிய முரசமாகவும் கண்களை வேற படையும் வாட்படையுமாகக் கொண்டு தனது முகமாகிய வெண்ணிலவுக் குடையின்கீழ் பெண்மை அரசை நடத்துகின்ற பெருமையுடையவள்' என்றெல்லாம் சொல்லிற்று.

பெண்ணுக்கு வேண்டும் இயல்புகளையும் மனக்கட்டுப்பாட்டையும் கற்பைக் காக்கும் திறனையும் விளக்கும் புகழேந்திப் புலவரின் அந்தத் தமிழேந்து பாடல் இது:

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும் வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ் ஆளுமே பெண்மை அரசு.

- நள வெண்பா - 39

அவற்றையெல்லாம் கேட்ட மன்னனுக்குத் தமயந்திபால் காதல் மலர்ந்தது. 'என் காதலை அவளுக்குச் சென்று கூறுவாயா?' என்று கேளாமற் கெஞ்சினான் மன்னன்.

அன்னம் பறந்து சென்று தமயந்திக்கு நளமகாராசன் மகிமைகளை விளக்கியது.

'செம்மனத்தான், தண்ணளியாளன், செங்கோலான், மங்கையர்கள் தம் மனத்தை வாங்கும் தடந்தோளான், அறங்கிடந்த நெஞ்சன், அருள் ஒழுகும்கண்ணன், திண்தோள் வலிமையுடையான், அவனே உனக்குப் பொருத்தமானவன்' எனக் கூறியது மட்டுமன்றி, அவன் அவள்மீது ஏற்கனவே கொண்டுள்ள காதலையும் காதிலே போட்டு வைத்தது.

அது கேட்ட மங்கை மயங்கி, தன்னிலைமை-

யையும் சென்று உரைக்கும்படி அன்னத்தை ஏவினாள்.

வாவி யுறையும் மடவனமே என்னுடைய ஆவி உவந்தளித்தாய் ஆதியால் - காவினிடைத் தேர்வேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி என்றுரைத்தான் பார்வேந்தன் பாவை பதைத்து.

- நள வெண்பா - 57

தமயந்தியைக் காதல் நோய் வாட்டியது. அதனை அறியாத தோழியர் அவளைப் பெற்ற

வி. கந்தவனம



தாய்க்கு 'நின் மகளின் மேனியில் என்றுமில்லாதவாறு வேறுபாடுகள் தோன்றியுள்ளன' என்று அறிவிக்க, அதனை அவள் தன் நாயகனுக்குத் தெரிவித்தாள்.

நாயகனாகிய வீமராசர் மகளின் மாளிகைக்குச்

சென்று, நிலைமையைப் புரிந்து கொண்டு, மகளின் சுயம்வரத்துக்கான ஏற்பாட்டை மேற்கொண்டார்.

இதற்கிடையில் அன்னப் பறவை நளனிடம் திரும்பவந்து 'தமயந்தியும் காதல் வயப்பட்டுள்ளாள்' எனச் சொல்லிற்று. அது கேட்ட மன்னன் கோதைபால் மேலும் காதல் கொண்டு மயங்கலுற்றான். எரி தழலிற் பட்ட தளிரைப் போல வதங்கினான், குழியிலே வீழ்ந்து வெளியேறாமட்டாத யானையைப் போல காதல் குழியிற் கிடந்து அழுந்தினான்.

நளனை வேண்டினான். நளனும் என்ன உதவி என்று கேளாமலே இசைந்துவிட்டான்.

'நீ வீமராசன் மகளிடம் சென்று தேவர்களாகிய எங்களில் ஒருவருக்கு மாலை சூட்டுமாறு சொல்வாயாக!' என்று இந்திரன் கேட்கவும் நளன் திகைத்தான். எனினும் தேவர்கள் பணியை முதன்மையாகக் கொள்வதே சிறந்த அறம் ஆதலால் அந்த அறத்தைச் செய்வதே கடமை எனத் துணிந்தான். கடமைக்கும் காதலுக்கும் இடையில் தத்தளித்துப் பின்னர் ஒருவாறு தெளிந்தான்.

இந்திரன் வரத்தால் எவரும் காணாதவாறு தமயந்தியின் மாளிகை போய்ச் சேர்ந்தான் நளன். அங்கே இருவர் கண்களும் தம்முள் கலந்தன. அவள் அவன் அழகில் மயங்கி நின்றாள். அவனைக் கட்டித் தழுவு வேண்டும்போல் இருந்தது அவளுக்கு. ஆனாலும் நாணம் அவளைத் தடுத்தது.

அவனோ தனது காதலைக் கடமை உணர்வினால் அணைத்துக் கொண்டு விடயத்தை வெளிப்படுத்தினான். அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற தமயந்தி, 'மன்னவனே இந்தச் சுயம்வரமே நின்பொருட்டுத்தான். இருந்தாலும் தேவர்களையும் வரச்சொல்' என்றாள். அது கேட்ட தேவர்கள் மிக்க மகிழ்ச்சியுற்று நளமகாராசன் வடிவிலே சுயம்வர மண்டபத்தில் அவன் பக்கமாக வீற்றிருந்தனர்.

மண்டபத்தில் மாலையுடன் தமயந்தி வந்தாள். மன்னவரைச் சேடி அறிமுகம் செய்துவரக் கேட்டுக்கொண்டே வந்தாள். நளன் பக்கம் வந்தபோது அவனைப்போல வேறு சிலரும் இருக்கக் கண்டு அவளது உள்ளம் ஊசலாடியது. எனினும் விவேகத்தால் தனது காதலைக் காப்பாற்றிக்கொண்டாள். கண் இமைத்தாலும் கால்கள் நிலத்திலே படிவதாலும் நளனை அடையாளம் கண்டு அவனுக்கே பொன்மாலை சூட்டினாள். விண்ணரசர் எல்லோரும் வெட்கமுற்றார்.

விண்ணரசர் எல்லாரும் வெள்கி மனஞ்சுளிக்கக் கண்ணகன் ஞாலம் கனிகூர - மன்னரசர் வன்மாலை தம்மனத்தே சூட வயவேந்தைப் பொன்மாலை சூட்டினான் பொன்.

- நளவெண்பா 161

kandavanam.v@thaiveedu.com



அற்புதமான படைப்பாளி...

93ம் பக்கத் தொடர்ச்சி...

இவர் சுமங்கலா, வளையோசை போன்ற பத்திரிகைகளின் ஆசிரியையாகவும் இருந்தவர். தினமலர் வாரமலரில் இவரது பக்கம் மிகவும் பிரபலமானது. அன்புடன் அந்தரங்கம் என்ற பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதிக் கொண்டிருந்ததன் மூலம் பலரின் பிரச்சனைகளுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார். இதற்காக தனியாக ஒரு தொலைபேசி இணைப்பையும் ஏற்படுத்தியிருந்தார். 2004ம் ஆண்டு காஞ்சி சங்கராச்சாரியாரைப் பற்றி அவர் குறிப்பிட்ட கருத்துப் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. ஆணாதிக்க உலகம் அவரது கூற்றை நம்ப மறுத்தது. மனம் தளராது தனியே ஒரு பெண்ணாக நின்று அநீதிக்கு எதிராகப் போராடினார். அதன் பலன்தான் அவரது வலியையும், வேதனையையும் பலரால் புரிந்து கொள்ள முடிந்தது.

எனது சிறுகதைத் தொகுப்பான இதுதான் பாசம் என்பதா..? என்ற தொகுப்பிற்கு அவர் அணிந்துரை எழுதிக் கொடுத்ததைத் தொடர்ந்து எனக்கும் அவருக்குமான இலக்கியத் தொடர்

புகள் ஏற்பட்டன. அவரும் ஆனந்தவிகடன் இல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்ததால், எனது கதைகளை அவர் ஆர்வத்தோடு விரும்பி வாசிக்கத் தொடங்கினார். இதயம் பேசுகிறது மணியன் விகடன் ஆசிரியராக இருந்தபோதுதான் இவரது சிறுகதைக்குப் பரிசு கிடைத்தது. கதைகளை மட்டுமல்ல, பல விடயங்களை அவர் தனிப்பட்ட முறையில் ஆக்க புர்வமாக விமர்சிப்பார். எங்கேயோ ஓரிருவர் செய்யும் தவறுக்காக பெண்மையை இழிவு படுத்தக் கூடாது, அப்படியான கதைகளைப் படிக்கிற நல்ல குடும்பப்பெண்களுக்கு வலிக்கும் என்பதை ஒரு முறை எனக்குச் சுட்டிக் காட்டினார். உயிர் நிழலில் வெளிவந்த, பலராலும் பேசப்பட்ட அப்போ பிரியா..? என்ற எனது கதை தன்னை வெகுவாகப் பாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். சோகமான முடிவுகளை எப்போதுமே விரும்பாத இவர் எப்பொழுதும் நல்ல முடிவுகளையே கதையில் எதிர்பார்ப்பவர். எல்லா கஷ்டங்களுக்கும் ஒரு நாள் நல்ல முடிவு கிடைக்கும் என்பதை வாசகர்களுக்குக் கதைகள் மூலம் உணரவைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்.

ஒரு சமயம் அவர் என்னிடம் கேட்டுக் கொண்டது இப்பொழுதும் பசுமையாக என் மனதில் நிற

கிறது. அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் இருந்த வரிகளை அப்படியே தருகின்றேன்.

'அருமை எழுத்தாள சகோதரர் குரு அரவிந்தன் அவர்களுக்கு, நான் உங்களிடம் வேண்டிக்கொள்ள விரும்புவது இதுதான் - இன்றைய காலகட்டத்தில் மக்கள் எத்தனையோவிதமான பிரச்சனைகளில், வெளியே சொல்லக்கூட முடியாத துயரங்களில் அவதிப்பட்டு தினமும் நொந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இறைவன் நமக்கு அளித்துள்ள இந்த எழுத்துத்திறமை என்கிற வரத்தினால் - நம்மால் முடிந்த வரையில் அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டவேண்டும். கதைகளில் வரும் பாத்திரங்கள் கஷ்டப்படலாம், கண்ணீர் விடலாம், ஆனால் அத்தனை கஷ்டங்களுக்கும் ஓர் விடிவு உண்டு என்பதை நாம் அவ்வப்போது அவர்களுக்குச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும்.'

வார்த்தை ஜாலங்கள் மூலம் என்ன எழுதுகிறோம் என்று தனக்கும் விளங்காமல், மற்றவர்களுக்கும் விளங்காமல் வாசகர்களைக் குழப்பிக் கொண்டிருக்கும் சில எழுத்தாளர்களிடம் இருந்து இவர் வேறுபட்டிருந்தார். தனது எழுத்துக்கள் தங்குதடையின்றி வாசகரைச் சென்றடைய வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். திறந்தமனதோடு எதையுமே நேரடியாக எதிர் கொள்பவராக இருந்தார். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக

வாழவே அவர் விரும்பியிருந்தார். அதனால் பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தனது பொன்னான நேரத்தை ஒதுக்கியிருந்தார். ஓவியக்கலையில் சிறந்து விளங்கிய இவருக்கு ஓவியம் வரைய நேரம் கிடைப்பதில்லை என்பதே பெரிய குறையாக இருந்தது. இசையிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது. இவரது எழுதிய அந்தாதி பாலமுரளிகிருஷ்ணாவின் குரலிசையில் குறும்புட்டாக வெளிவந்திருக்கிறது. எம்.எல். வசந்தகுமாரி, பாலமுரளிகிருஷ்ணா போன்றவர்களின் பாடல்களை விரும்பிக் கேட்பார். தனது பெண்களுக்குத் திருமணம் நடந்த அன்றுதான் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நேரம் என்று குறிப்பிடும் இவர் தனது மோசமான நேரம் 1995ல் இருதய நோயால் திடீரென பாதிப்புக்கு உள்ளான போது ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார். அந்த இக்கட்டான நிலையில் இருந்து அவர் மெல்ல மெல்ல மீண்டாலும் அதன் பாதிப்பால் நீரழிவு, இரத்த அழுத்தம், சிறுநீரகநோய், போன்ற வேறு பல நோய்கள் அவரைப் பீடித்துக்கொண்டன. அவரது கடைசி ஆசையாக, தனது கண்களைக் கண்பார்வை இழந்த இருவருக்குக் கொடுத்து, அவர்களுக்குப் பார்வை அளிக்கும்படி கேட்டிருந்தார். இதன் மூலம் அவரது எழுத்தை வாசிக்கப் புதிதாக இரண்டு வாசகர்களைத் தந்து விட்டுத்தான் எங்களை விட்டுப் பிரிந்திருக்கிறார். அவரது ஆத்மா சாந்தியடைய நாங்களும் பிரார்த்திப்போம்.

வீடு, வியாபாரம், காணி

வாங்க விற்க அழையுங்கள்!

Mortgage 2.19% Refinance also.

416- 490-7653



Brokerage
AFFILIATE REALTY INC.
80 CORPORATE DR. TORONTO,
ONT. M1H 3G5
416-290-1200
416-894-1187



email: rpushpakanthan@trebnet.com

**NEED MORE HOMES FOR BUYERS
selling commission only 1.25%
sell your home
with less commission**

EXPERIENCE! COMMITMENT! RESULTS!

Pat Pushpakanthan
Real Estate **BROKER**

**CENTURION AWARDS 6 yrs
Top producer 7 years
Masters Hall of Fame 07**



Fully Occupied, Industrial/Multi Unit/
Automobile Repair Legal Zoning/Newer 6



**For lease auto Garage
markham/steeles**




2bms 2wsm newer tridel
0% Downpayment
Available
Only pay 958/- /mo mort-
gage call for detail
Security, executive living



Commercial retail for rent
only 1400/- month best for
lots of business in door mall
hightraffic area...be your own
boss ...consult for business
idea...



0% down pymnt
670/- mo pymnt mort-
gage call fr detail



North west Ontario



100+ acres with
water front & farm



Excellent arista home with bsmnt
finished w/o close to school
Well kept home rented bsmnt fr 800/-



Excellent location 3 bm/ 3
wsm close to 401, school,
shopping



Excellent location 4 bm/ 4
wsm, with sep entrance,



simco lake front call.



5 bm 4 wsm Close to yorkdale mall
Rent store and live \$349k



58 acre farm
25 minute drive north fro
sale600000/-
78, 101 acres also avail

**Condo for sale..
newer also**

2bm 2 wm in Scar	139000/-
2bm 2 wm in Scar	147000/-
Studio newer in Scar	169000/-
1 bm 1 wm in Scar	185 000/
1+1 newer in Scar	229 000/-

Monthly payment **start from**
\$670/- /month*

**Business
Bar for sale**
Be your own **BOSS**
4 bar available

Cafeteria
Location ! Location ! Open 7- 4:30
pm only
Rent is lesshigh income
Located in High rise building
3 cafeteria available

** not intended to solicit property currently listed for sale *individual performance** Also available

நாங்கள் எங்கள் வரலாற்றை எழுதவில்லை. பாரம்பரியம் என்பது பேச்சோடு நின்று விடுகிறது. நாங்கள் எதையுமே பேணிப்பாதுகாப்பதில்லை. மன்னன் சாஜஹான் காலையில் என்ன உணவு அருந்தினான் என்று தொடங்கி அத்தனையும் பதிவு செய்யப்பட்டன என்று ஒரு பத்திரிகையாளரான நண்பர் சொன்னார். அந்தளவு இல்லையென்றாலும் எங்கள் வாழ்வு, எங்கள் மக்கள், எங்கள் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படவேண்டும். பதிவு செய்யப்படவேண்டும்.

இந்த நோக்குடன் “தாய்விடு” பத்திரிகை எங்கள் ஈழத்து மண்ணின் கிராமங்களில், ஊர்களில் வாழ்ந்த பிரபலமடைந்தவர்களுடன், தெரியப்படாமல் போய்விட்ட எங்கள் கலைஞர்களைப் பற்றியும் எழுதும்படி வேண்டுகோள் விடுக்கிறது. கட்டுரைகளை சுருக்கமாக, எழுதி அனுப்புங்கள். களம், ‘தாய்விடு’ தரக் காத்திருக்கிறது. கருத்து உங்களுடையது. கட்டுரைகளை செதுக்கி சொற்சித்திரங்களாக்கும் பொறுப்பு எங்களுடையது.

K.S. பாலச்சந்திரன்

அறுபதுகளின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு இலங்கையின் பட்டி தொட்டியெல்லாம் 1500 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டு அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த ‘அடங்காப்பிடாரி’ நாடகத்தில் வரும் சவர்க்காரக்காரி கோகிலாவை யாரும் இலகு-வில் மறந்திருக்கமுடியாது.

யாழ்.நாடக மன்றத்தின் “கி.பி. 2000” என்ற நாடகம் பழகப்போனவருக்கு அடம்பன் களி-



யாட்டு விழாவினர் “அடங்காப்பிடாரி” போட வேண்டும் என்று அடம்பிடிக்க இரு நாளில்

அந்நாளில் அழகான பெண்கள் யாழ்ப்பாண வீதிகளில் வீடுவீடாகச் சென்று அழகுசாதனைப் பொருட்கள் விற்பதும் விளம்பரம் செய்வதும் வாடிக்கையாக இருந்தது. கட்டையாக உடையணியும் இவ்வாறான ஒரு பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் அடங்காப்பிடாரி. இப்பெண்ணைக் காதலிக்க விரும்பும் ஒரு கிராமத்தான் தான் ரஷ்யா சென்று படித்துவிட்டு வந்ததாக ரொக்கர் விட உண்மை தெரிந்து பின் சவர்க்காரக்காரியிடம் விளக்குமாற்றால் அடி வாங்கும் அந்தக் காட்சியில் மண்டபம் சிரிப்பால் அதிரும்.

சுண்டுக்குளி கனகையா அவர்களின் யாழ். நாடக மன்றத்தின் “அடங்காப்பிடாரி” நாடகத்தில் ஆரம்பத்தில், கோகிலா பாத்திரத்தை நடித்தவர் வெளியூர் சென்றுவிட, அதனது 110வது மேடையேற்றத்திலிருந்து 1500வது மேடைவரை இப்பாத்திரத்தை ஏற்று நடித்தவர் தான் என்.ரி. குணம் அவர்கள்.

பொன்றிற மேனி. சந்திர பிம்பம் போன்ற முகம்.

எங்கும் அறியப்பட்ட என்.ரி. குணம் அவர்களின் ஆரம்ப காலத்தையும் ஏனைய பக்கத்தையும் இனிப் பார்ப்போம்.

தனது 13வது வயதில் அரியாலை திருமகள் நாடக மன்றத்தின் “விதியின் விளையாட்டு” என்ற நாடகத்தில் பெண் வேடமேற்று முதன் முதலாக நாடக உலகுக்கு அறிமுகமானார். அன்று முக அலங்காரம் எவ்வாறு செய்வது என்பதை நல்லூர் தெற்கு சனசமூக நிலையத்தைச் சேர்ந்த கலைஞர் அருள் அவர்களும், சேலை உடுத்துக்கொள்வதை அக்கால நடன (சின்னமேளக்) குழுவைச் சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணும் இவருக்குப் பழக்கியிருந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை தானே அலங்காரம் செய்துகொள்வது இவரது நாடக வழக்கமாகும். மேலும் சக கலைஞர்களுக்கும் அலங்காரம் செய்வதைக் கலையாகக் கொண்டுள்ளார்.

அரியாலை திருமகள் நாடக மன்றத்தின் பிரபல நாடகாசிரியர் க. நேமிநாதன், பெண் வேடமிடும் எஸ்.மயிலு மற்றும் எழுது கலைஞர் என்.ரி.குணம் ஆகிய மூவரும் சேர்ந்து பல வெற்றி நாடகங்களை உருவாக்கினர். வடமகாண ரீதியாக நடாத்தப்பட்ட பல நாடகப் போட்டிகளில் இவர் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த ‘இரு ஜீவன்கள்’, ‘பாவத்தின் பரிசு’, ‘வெண்ணிலா’ போன்ற நாடகங்கள் முதற் பரிசை வென்றன.



அவர் கர்ஜிக்கும் அந்தக் காட்சி பார்வையாளர்களை உறையச் செய்தது.

இதன் பின்னர் மாலிக்கபூர், கண்டியரசன், கட்டப்பொம்மன், அப்பர் போன்ற பாத்திரங்களை ஏற்று அப்பாத்திரங்களாகவே மாறியிருந்தார்.

தற்போது பிரான்சில் வாழ்ந்து வரும் இவர், பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்தில் தன்னை

- ப. ஸ்ரீஸ்கந்தன் -

இணைத்துக் கொண்டு ‘பலிக்களம்’ போன்ற சமய நாடகங்களில் பங்கேற்று வருகிறார். இவரது கலைச் சேவையைப் பாராட்டி திருமறைக்கலாமன்றம் இவருக்கு நவரச நாயகன் - நடிப்புலக வித்தகன் என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளது.

நவரச நாயகன் ‘அடங்காப்பிடாரி’ என்.ரி.குணம்

பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு காந்தர்வ அழகு. காதல் காட்சிகளில் அவரது

பழகி நடித்த பாத்திரம் தான் இந்தக் கோகிலா.



நடனமும், நளினமும் பின்னி எடுக்கும்.

இவ்வாறு இப்பாத்திரம் மூலம் இலங்கை

இவருக்குப் புகழ் சேர்த்த நாடகங்களாக அரியாலை சனசமூக நிலைய ஆண்டு விழாக்களில் மேடையேறிய ‘ஆலமரம்’, ‘பொலிஸ் காரன் மகள்’, ‘கந்தன் கருணை’, ‘திருவிளையாடல்’ என்பனவும், அரியாலையூர் பொ.சண்முகலிங்கம் அவர்களுடன் இணைந்து நடித்த ‘ஒதெல்லோ’, ‘கர்ணன்’, ‘மயானத்தில் மன்னன்’ போன்றனவும் குறிப்பிடப்பட வேண்டியவை.

மேலும் அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நாடகங்கள் பலவற்றில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். தவிர, அரியாலை திமீர் நாடக மன்றத்தின் மகிழ்வுட்டும் நாடகங்களான ‘வெளிக்கிடடி விசுவமடுவுக்கு’, ‘உடையாரின் உபத்திரவம்’, ‘சூழலும் சுந்தரி’ ஆகியவற்றிலும் பாத்திரங்கள் ஏற்றிருந்தார்.

இவ்வாறு பெண்வேடங்களே ஏற்று வந்த கலைஞர் என்.ரி. குணம் அவர்கள் ஒரு கட்டத்தில் ஆண் பாத்திரங்களை ஏற்று நடித்து எம்மையெல்லாம் ஆச்சரியப்பட வைத்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

அது சந்திரகுப்தன் அரண்மனை. சாணக்கியனாக குணம் அவர்கள். “இது சாபமல்ல, சபதம். சாணக்கியனின் சபதம். சபதத்தை முடிக்கும் வரை அவிழ்ந்த இந்தக் கூந்தலை முடியமாட்டேன்” (சாணக்கியன் அக்கால-வழக்கில் குடுமியுள்ளவர் என்பதை ரூபகத்தில் கொள்ளுங்கள்) என்று நிலத்தில் அடித்து

இந்நாட்களில் இவர் அடங்காப்பிடாரி நாடகத்தை புதிய கலைஞர்களுடன் சேர்ந்து பிரான்ஸ், சுவிட்சலாந்து, ஜேர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மேடையேற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது.

இக்கலைஞனின் கலையார்வத்திற்கு ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடலாம். யாழ்.வல்லை உதயசூரியன் கழகத்தின் 10வது ஆண்டுவிழா நாடகப் போட்டியில் இவர் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த பாவத்தின் பரிசு நாடகம் இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. போட்டிக்கு இரு நாட்கள் இருக்கும் போது இவர் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட துணைவியார் மகப்பேறின் போது இறந்துவிட்டார். நாடகத்தை ரத்து செய்ய மற்றவர்கள் முடிவெடுத்த போது “கவலை ஒருபுறம் இருக்கட்டும். கலைதான் எனக்கு முக்கியம்” என்று நடித்து முடித்ததோடு நாடகம் பரிசு பெறவும் செய்தது. இவர் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்.

இன்னமும் இரு வருடங்களில் நாடக உலகில் பொன்விழா காணவிருக்கும் இந்தக்கலைஞன் உயிருட்டிய பாத்திரங்களை ஈழத்து நாடக உலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.

sriskandan@thaiveedu.com



தமிழ் மக்கள் மத்தியில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம் வீடுகள் வியாபார நிலையங்களுக்குத் தேவையான கதவுகள் ஜன்னல்களை தரமாகவும், மலிவாகவும் அனுபவம் வாய்ந்தவர்களின் கைவண்ணத்திலும் பெற்றுக்கொள்ள

ENERGY STAR PARTNER

Viewtech
Windows & Home Improvements

Tel : 416-367-2721 Fax : 416-713-7176
2721 Markham Road, Unit 34, Scarborough, ON, M1X 1E5

குறைந்த செலவில் சிறந்த காப்புறுதி



RESP SPECIAL!

இம்மாதம் RESP செய்பவர்களுக்கு
3 விசேட சலுகைகள் உண்டு!

- Start from \$25

**தனா
மாணிக்கவாசகர்**
Broker



Life Insurance

Critical Illness Insurance

Home Equity Line of Credit

Disability Insurance

Mortgage Insurance

RRSP - Start from \$25

Loan approval within 24hrs - Bad credit no problem

RESP - Start from \$25

(20%-40% Government Grant + 15% Company Bonus)



INSURANCE SERVICE INC.

Cell: 416-728-5772

Business: 416-290-1200

THINKING OF BUYING OR SELLING

DUFFERIN & EGLINTON DISCOUNT VARIETY STORE WITH LOTTO



\$299,900



Sheppard/Morningside
3+2 Bedrooms, 2 Washrooms



\$99,000

\$369,900



Markham/Lawrence
3+2 Bedrooms, 2 washrooms

\$349,500



CONLINS/ELLESMERE
3 Bedrooms, 2 washrooms

FOR SALE



\$269,700

Kingston/Eglinton
3+1 Bed Room / 3 Wash Room
Smoke Free, Meat Free, From the Construction

FOR LEASE



\$1400+

Neilson/Finch

**Also Contact in Regards to Investing in Newly Built
HOMES - CONDOS COMMERCIAL**

Raja V.S. Rajagopal

Sales Representative

Dir : 416.727.8647

Email : sinnahrajagopal@gmail.com

www.sinnarajagopal.com



**HomeLife/Future Realty Inc.,
Brokerage***

205-7 Eastvala Drive, Markham Road, Ontario L3S 4N8

B: 905.201.9977 F: 905.201.9229

*Independently Owned and Operated, REALTOR



மனம் விரும்பியது போல் வீடு வாங்க, விற்க அழையுங்கள்



Gore/Ebenezer



\$399,900

Semi- Detached 2-Storey, 3 Bedrooms, 3 Washrooms

Warden/407



\$299,900

Condo Apt., 1+1 Bedrooms, 2 Washrooms

Veterans/Touchette (Barrie)



\$279,000

Detached 2-Storey, 3 Bedrooms, 4 Washrooms

The Gore/Ebenezer



\$699,900

Detached 2-Storey, 4 Bedrooms, 4 Washrooms

The Gore/Ebenezer



\$535,000

Detached Bungalow

The Gore Rd/Ebenezer



\$397,000

Semi-Detached 2-Storey, 3 Bedrooms, 3 Washrooms

The Gore Rd/ Hwy 7



\$1,100,000

Detached 2- Storey, 4+2 Bedrooms, 5 Washrooms

Brisdale/Sandalwood



\$370,000

Detached 2-Storey

Bovaird/Worthington



\$428,000

Detached 2-Storey

Cottrelle /Gore



\$469,000

Detached 2-Storey

The Gore/Ebenezer



\$680,000

Detached 2-Storey

Bellamy / Lawrence



\$358,000

Detached Bungalow, 3+2 Bedrooms, 3 Washrooms

Markham Rd/14th Ave



\$393,000

Link 2-Storey, 3 Bedrooms, 3 Washrooms

Markham/14th Ave



\$421,000

Link 2 Storey, 3+2 Bedrooms, 4 Washrooms

Hwy 10/Bovaird



\$272,750

Semi-Detached 2 Storey

Vankirk / Mayfield



\$363,500

Detached 2-Storey

நல்ல நிலையில் இயங்கிவரும் Banquet Hall விற்பனைக்குண்டு. Please call for more details.

Call before you list, See the Difference!!!

TOP PRODUCER - 2009
Top 5% Sales Person in Canada 2009

Ruby Thambiah

Sales Representative

Dir: **416-999-5337**

Tel: 905-201-9977
Fax: 905-201-9229

rubysri@hotmail.com
www.buyandsellwithruby.com



HomeLife/Future

Realty Inc. Brokerage

Independently Owned and Operated

205-7 Eastvale Drive,
Markham, ON L3S 4N8

இலங்கைவானொலியின் வர்த்தகசேவை நகைச்சுவை நாடகங்களிலும் ராமதாஸ் குழுவினரின் மேடைநாடகங்களிலும் மரிக்காரின் மனைவியாக கொழும்பு வாழ் முஸ்லீம் மக்களின் மொழிவழக்கில் அனாயாசமாக நடித்துக்கொண்டிருந்தார் ஒரு நடிக்கை. முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பான நாடகங்களிலும் அவரது குரல் அடிக்கடி ஒலிப்பதுண்டு. சனிக்கிழமைகளில் இரவு 9.30க்கு ஒலிபரப்பாகும் தமிழ்ச்சேவை ஒன்றின் நாடகங்களை காத்திருந்து கேட்கும் தமிழ்ச்சிகர்கள் அக்காலத்தின் முஸ்லீம்வே நாடகங்களையும் மிகவும் விரும்பிக்கேட்பார்கள். அவர்களுக்கு இவரின் பெயரும் அனேகமாக தெரிந்த பெயராகவிருக்கும். அக்காலகட்டங்களில் வானொலிநிலையத்தில் நாங்கள் அவ்வப்போது கண்டிருந்தாலும் வெறும் புன்முறுவல் மட்டும்தான். பெரிய அறிமுகம் என்றில்லை.

பின்னர் நண்பர் ராமதாஸ் கேட்டுக்கொண்டதிற்கிணங்க நான் 'கிராமத்துக்கனவுகள்' என்ற வானொலிதொடர்நாடகத்தை எழுத முற்பட்டபொழுது, கதாநாயகன் காதலித்து திருமணம்செய்து கொள்ளும் கொழும்பை பிறப்பிடமாகக்கொண்ட பெண்ணாக நடிப்பதற்கு ஒரு நடிக்கையை தேடியபொழுது, இவரை ராமதாஸ் அறிமுகப்படுத்தினார். அவர்தான் ஞெய் றஹீம் சஹீட் என்ற மிகச்சிறந்த வானொலி நடிக்கை.

'கிராமத்துக்கனவுகள்' நாடகத்தில் இறுதியில் கதாநாயகன் இறந்துபோய்விடுகிறான். மனைவியுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவள்

ஞெய் மலே இனத்தைச் சேர்ந்தவர். மலே மொழிபேசும் இவர்களின் முதாதையர், டச்சுக்காரரின் ஆட்சியில் இந்தோனேசியாவும், இலங்கையும் இருந்த காலத்தில் இந்தோ



னேசியாவிலிருந்து படைவீரர்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்கள். இன்னும் சில உயர்க்கும்பத்து மலே மக்கள் அரசியல் காரணங்களுக்காக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் வரலாறு உண்டு. இலங்கையில் பொலிஸ், இராணுவம் போன்ற பாதுகாப்பு சேவைகளில் மலே மக்கள் அதிகமாக

நன்றியுடன் நினைவு கூருகிறார்.

பின்னர் இவரது தகப்பனார், திம்பிரிகஸ்யாய்வுக்கு இடம்மாற்றலாகி வர, தனது ஆறாவது வயதில் திம்பிரிகஸ்யாய் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் படிக்கத்தொடங்கினார். பாடகர் முத்தழகு, எழுத்தாளர் அந்தனி ஜீவா போன்றோர் இவருடன் படித்தவர்கள்.

பாடசாலை நாடக விழாவில், ஞானசௌந்திரி நாடகத்தில், ஞானசௌந்தரியாக நடித்தார். தன்னுடன் கூடநடித்த சகமானவிகள் சிலர் பின்னர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்துவிட்டதாக கூறும் ஞெய், அவர்களில் ஒருவர் காந்திமதி என்றும், அவர்தான் திரைப்படங்களில் 'அம்மா' வேடங்களில் நடித்துவரும் நடிக்கை காந்திமதியாக இருக்கலாம் என்கிறார்.

'ஒரு முறை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனத்திலிருந்து ஒரு வேன் எங்கள் பாடசாலைக்கு வந்தது. கலை, நடிப்பில் திறமையான மாணவர்களை தேடி அவர்கள் வந்திருந்தார்கள். சரவணமுத்து மாமாதான் மாணவர்களை தேர்வு செய்தார். அதில் நான், தயாளன், இப்பராஹீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு வானொலி நிலையத்தில் 'வளரும் பயிர்' நிகழ்ச்சியில் பங்கு பற்றச் செய்தார்கள். அப்போது அங்கே விமல் சொக்கநாதன் (இப்போதைய, பிபிசி அறிவிப்பாளர்), அவரது சகோதரி யோகாதிஸ்லை நாதன், இப்பால், லோகாம்பிகை, பிரதாபன் ஆகியோரும் அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றினார்கள். எனக்கு முதலில் கடிதம் வாசிக்க தான் தந்தார்கள்.



டுக்கள் விமர்சனங்களைத்தான். ஒரு முறை தினகரனில் நான் நடித்த 'ஏமாற்றம்' நாடகம் பற்றிய விமர்சனத்தை அ.ந. கந்தசாமி எழுதியிருந்தார். அதில் அவளின் கண்களும் பேசுகிறது என்று என்னை குறிப்பிட்டிருந்தார். அது எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது.' என்று கூறுகிறார் ஞெய்.

"போராடி வாழ்வதுதான் வாழ்க்கை, போராட்டம்

- கே.எஸ். பாலச்சந்திரன் -

இல்லாத வாழ்க்கை உப்பில்லாப் பண்டம் போல. நான் வாழ்ந்த வாழ்க்கை போதாது என்றே தோன்றுகிறது. நான் மீண்டும் வாழ ஆசைப்படுகிறேன். கடவுள் என்முன்னால் தோன்றினால் எனக்கு இன்னொரு முறை வாழ ஒரு வரம் தா என்று தான் கேட்பேன்" என்று முடித்தார் ஞெய் றஹீம் சஹீட்.

தமிழை தன் தாய்மொழியாகக் கொண்டிரா-

'கலைத்தாரகை' ஞெய் றஹீம் சஹீட்

குடிப்பதற்கு வெந்நீர் எடுத்துக்கொண்டு வரப் போன இடைவெளியில் மரணித்துவிடுகிறான். திரும்பிவந்தவள், கணவன் இறந்துவிட்டதை

பணியாற்றியிருக்கிறார்கள். அத்தோடு சிறுபான்மையினங்களுக்குள், ஒரு சிறுபான்மை-



உடனடியாக அவதானிக்கவில்லை. வழக்கம் போலவே அவனோடு உரையாடுகிறான். கணவனிடமிருந்து பதில் வராததைக்கண்டு பேச்சை நிறுத்தி, உண்மை தெரிய வரும்போது, அவலமாக ஒரு ஓலம் எழுப்புகிறான். "என்னை ராசன்". ஏதிரொலிக்கிறது.

அந்த இரண்டே இரண்டு வார்த்தைகளில் உலகத்தின் சோகங்களையெல்லாம் தோய்த்து ஒலிக்கச்செய்து ஒலிப்பதிவுக்கூடத்தில் நின்ற சுகநடிகர்களாகிய எங்களையெல்லாம் ஸ்தம்பிக்கச்செய்தவர், சகோதரி ஞெய் றஹீம் சஹீட். ஒலிப்பதிவாகி, ஒலிபரப்பாகி எத்தனை ஆண்டுகள் கழிந்தபின்பும், இன்றும் அதன் ஒலிப்பதிவை கேட்கும்போது, என்மனம் ஒருகணம் பதறிப்போய்விடுகிறது.

யினமாக தங்கள் கலாச்சாரத்தையும், மொழியையும் பேணிக்கொண்டு தனித்துவமாக வாழ்கிறார்கள்.

முகத்துவாரப் பொலிஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய மலே இனத்தவரான ஜுமாத் என்பவரின் மகள் ஞெய் றஹீம் சஹீட். இவர் பிறந்த திகதி டிசம்பர் 13 1947ம் ஆண்டு. ஒரு அக்கா, ஒரு தங்கை, இரண்டு தம்பிகள் என்று ஐந்து பேர்.

பொலிஸ் விடுதியில் இவர்களின் வீட்டுக்கு அருகில் சுப்பிரமணியம் என்று ஒரு தமிழ் பொலிஸ்காரரின் குடும்பம் இருந்ததாகவும், அவர்கள்தான் தான் தமிழில் தோர்ச்சிபெறக் காரணம் என்கிறார் ஞெய். சரஸ்வதி பூஜையன்று அரிசியில் 'அனா, ஆவன்னா' எழுதி ஆரம்பித்துவைத்ததே அவர்கள்தான் என்று

இப்படித்தான் என் வானொலி பிரவேசம் நடந்தது' என்றார் ஞெய்.

தொடர்ந்து இலங்கைவானொலியின் தேசிய சேவையிலும், முஸ்லீம் சேவையிலும் நடிகர் தேர்வில் தெரிவு செய்யப்பட்டு, நாடகத்தயாரிப்பாளர் சானாவின் தமிழ்சேவை நாடகங்களிலும், மர்ஹூம் எம்.உச். குத்தாஸ் தயாரித்த முஸ்லீம் சேவை நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.

சானாவின் காலத்தில் புகழ்பெற்ற வானொலி நாடக நடிகர்களாக விளங்கிய ரோசய்ரோ பிரீஸ், தாசன் பெர்னான்டோ, பிலோமினா சொலமன் போன்றவர்கள் இவரது சகநடிகர்களே.

மேடை நாடகங்களிலும் அவ்வப்போது நடித்திருக்கும் ஞெய், ஆரம்பத்தில் ஜே.பி. றொபேட் என்பவரின் இயக்கத்தில் 'கவின் கலைமன்றத்தின்' மேடைநாடகங்களில் நடித்ததோடு, எஸ்.ராமதாஸின் நகைச்சுவை நாடகங்களிலிருந்து அண்மைக்காலம்வரை இளைய தலைமுறையினரின் நாடகங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போதும் வானொலியின் தேசிய சேவை நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இடையிடையே அழைப்பு வரும் போது பங்குபற்றி வருவதாக சொல்கிறார். இவரது கணவனும் பொலிஸ் உத்தியோகத்தர்தான். மூன்று ஆண்பிள்ளைகள். மூவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார்கள். பெண்களும், ஆண்களுமாக நான்கு பேர்பிள்ளைகள்.

"மகிழ்ச்சியான அனுபவங்களாக எதைக் கருதுகின்றீர்கள்?" என்று கேட்கப்பட்டபொழுது 'எனது நாடகங்களுக்கு கிடைக்கும் பாராட்-

விடினும், நீண்டகாலமாக ஏறக்குறைய மூன்று தலைமுறைக் கலைஞர்களுடன் தன் கலைப் பணியை ஆற்றி இப்போதும், அதே உற்சாகத்துடன் செயற்பட்டுவரும் இந்த கலைஞருக்கு என் வாழ்த்துக்கள்.

ஒரு குறிப்பு. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட 'கிராமத்துக்கனவுகள்' வானொலித் தொடர் நாடகத்தில் இவருடைய 'இறந்துபோகும்' கணவனாக நடித்தது நான்தான். அதுவே இவரும் நானும் நடித்த கடைசியும், முதலுமான வானொலி

நாடகமாக அமைந்து போனது கவலைதான்.



ksbala@thaiveedu.com

கலைஞர்கள் பற்றிய விபரங்களையும் அவர்களுடைய புகைப்படங்களுடன் உங்களுடைய பெயர், தொலைபேசி இலக்கம், புகைப்படம் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் தாய்விட்டிற்கு அனுப்பிவையுங்கள்.

Editor
P.O.Box #63581
Woodside Square
1571 Sandhurst Cir.
Toronto, ON. M1V 1V0
Fax : 416.849.0594
E-mail : info@thaiveedu.com

கனடிய தமிழ் வழக்கறிஞர்



The Law Office of
Raphael Maharaja
Barrister & Solicitor

Tel: 416-847-7077
416-847-7093 (Injury Claims)
Fax: 416-847-7088

GTA SQUARE
5215 Finch Ave, East, Unit 219
Toronto, Ontario, M1S 0C2 (Middlefield & Finch)

www.maharajalaw.com

ஆயுட்காப்புறுதி

நாங்கள் ஆயுட்காப்புறுதி பெற்றுக் கொள்ளும்போது தவணைக் காப்புறுதி (Term insurance) பெற்றுக்கொள்வதா அல்லது நிரந்தர ஆயுட்காப்புறுதி பெற்றுக்கொள்வதா சிறந்தது?

இதற்கான சரியான பதில் இரண்டுமே சிறந்தது. ஆனால் எது உகந்த திட்டம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஆயுட்காப்புறுதித் திட்டங்களை அடிப்படையாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நிரந்தர ஆயுட்காப்புறுதி. மற்றையது தவணைக் காப்புறுதி. நிரந்தர ஆயுட்காப்புறுதியைக் குறிப்பிட்ட காலத் தவணையில் செலுத்தி முடிக்கலாம். அல்லது ஆயுட்காலம் வரை பணம் கட்டலாம். நிரந்தரக் காப்புறுதியை நீங்கள் விரும்பியபடி 10, 15 அல்லது 20 வருடங்களில் பணம் செலுத்திமுடிக்கலாம். அதன்பின்பு மாதாந்தப் பணம் எதுவும் கட்ட வேண்டிய தேவையில்லை. ஆனால், ஆயுட்காலம் வரை நீடிக்கும். இந்தத் திட்டத்தை நிரந்தர ஆயுட்காப்புறுதித் திட்டம் என்றே கூறுவார்கள்.

Universal life Insurance with guaranteed paid up option அல்லது Whole life Insurance with guaranteed paid up option. இந்தத் திட்டம் குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிப்பதால் பலரும் இந்தத் திட்டத்தையும் தவணைக் காப்புறுதித் திட்டத்தையும் ஒன்றாகப் பார்த்து இரண்டு திட்டங்களையும் தவறாகப் புரிந்துகொள்வதுண்டு.

Term Insurance

(தவணைக் காப்புறுதி):

இந்தத் திட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே காப்புறுதி செய்யப்படும். அந்தக் காலம் முடிந்தவுடன் மாதாந்தக் கட்டுப்பணம் அதிகரிக்கும் அல்லது காப்புறுதித் திட்டம் இரத்துச்செய்யப்படும். ஆனால், தவணைக் காப்புறுதித் திட்டம் மாதாந்தக் கட்டுப்பணம் நிரந்தர ஆயுட்காப்புறுதியுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது தவணைக் காப்புறுதியின் மாதாந்தக் கட்டுப்பணம் அதிகரிக்கும். நிரந்தர ஆயுட்காப்புறுதியைப் பொறுத்த வரையில் ஆயுட்காப்புறுதியின் மாதாந்தக் கட்டுப்பணம் ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும். ஆனால், அந்தக் கட்டணம் ஆயுட்காலம்வரை அதிகரிக்காது. காப்புறுதிக்கு வயது எல்லை கிடையாது. அதாவது ஒரு நிரந்தர ஆயுட்காப்புறுதி பெற்றுக்கொண்டால் அவர் எத்தனை வயதில் இறந்தாலும் காப்புறுதிப் பணம் கிடைக்கும்.

தவணைக் காப்புறுதியானது, சாதாரணமாக 10, 20 அல்லது 30 வருடங்களுக்கு மட்டுமே பாதுகாப்பானது. அந்த வருடங்களுக்குப் பின்பு மாதாந்தக் கட்டணம் அதிகரிக்கும் அல்லது திட்டம் நிராகரிக்கப்படும்.

அதிகமான தவணைக் காப்புறுதித் திட்டங்கள் 85 வயதில் முடிவடையும். உதாரணமாக 30 வயது நிரம்பிய ஒருவர் 20 வருடத்திற்கு தவணைக் காப்புறுதித் திட்டம் 100,000 டொலருக்குப் பெற்றுக்கொண்டால், அதற்கான மாதாந்தக் கட்டுப்பணம் மாதம் 15 டொலருக்குக் குறைவாக இருக்கும். அதேவேளை அவருக்கான நிரந்தர ஆயுட்காப்புறுதியின் மாதாந்தக் கட்டுப்பணம் கிட்டவேண்டிய யிருக்கும். ஆனால், இந்தக் கட்டுப்பணம் ஆயுட்காலம் வரை கட்டலாம். அடுத்து 20 வருடத்தில் மாதம் 305 டொலராகவும் அதிகரிக்கும். அத்துடன் இத்திட்டம் ஒருவரின் 85 வயதுக்குப் பின் நிராகரிக்கப்படும். ஒருவர் 85 வயதுக்குப் பின்னரும் வாழ்ந்தால் இவ்வளவு காலமும் கட்டிய பணம் விரயமாகும்.

நிரந்தர ஆயுட்காப்புறுதியில் நீங்கள் கட்டிய பணம் ஒருபோதும் வீணாகப் போகாது. எனவே, எந்தத் திட்டம் சிறந்தது என்பதிலும் பார்க்க எந்தத் திட்டம் எங்கள் தேவைகளுக்கு உகந்தது என்பதை கருத்தில் கொண்டு ஒரு சரியான திட்டத்தை தெரிவு செய்ய வேண்டும்.

உதாரணமாக ஒருவர் வீடு வாங்கும்போது, அவரது ஈட்டுக் கடனைப் பாதுகாப்பதற்கு தவணைக் காப்புறுதி சிறந்த திட்டமாகும். காரணம் அவரது கடன் கால எல்லைக்கு ஏற்றவாறு தவணைக் காப்புறுதி பெற்றுக் கொள்ளலாம். கடன் கட்டி முடிந்ததும் காப்புறுதியை இரத்துச் செய்யலாம். அல்லது ஆயுட்காப்புறுதியாக மாற்றிக்கொள்ளலாம். ஒருவர் பெருந்தொகையான பணத்திற்கு ஆயுட்காப்புறுதி செய்யும்போது, நிரந்தர ஆயுட்காப்புறுதிக்கான கட்டுப்பணம் அதிகமாக இருக்கும். இப்படியான சந்தர்ப்பத்தில், ஒருவர் பெருந்தொகைப் பணத்திற்கு தவணைக் காப்புறுதி செய்வதன் மூலம், குறைந்த செலவில் கூடிய காப்புறுதி செய்ய முடியும். பின்பு தேவை ஏற்படும்போது, அதை ஆயுட்காப்புறுதியாக மாற்றிக்கொள்ளலாம். எனவே, பண வசதி குறைவாக இருக்கும்போது, தவணைக் காப்புறுதி பெற்றுக் கொள்வதன்மூலம், பின்பு பண வசதி இருக்கும்போது மருத்துவ பரிசோதனை இல்லாமல் ஆயுட்காப்புறுதி செய்துகொள்ள முடியும்.

நிரந்தர ஆயுட்காப்புறுதியை குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்கும் திட்டங்கள் சிறுவயதினருக்கு மிகவும் சிறந்தது. குறுகிய காலத்தில் காப்புறுதிக்கான கட்டுப்பணத்தைக் கட்டி முடிக்கலாம். அதன்பின்பு காப்புறுதி பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. கட்டிய பணத்தை மீள்பெறும் வசதிகளும் உண்டு. அந்தப் பணத்தைக் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தினால் காப்புறுதித் திட்டம் நிராகரிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

காப்புறுதித் திட்டங்களில் தெளிவாக இல்லாத சில விடயங்கள்.

எல்லாக் காப்புறுதித் திட்டங்களும் முதலாவது பக்கத்தில் உங்கள் பெயர், வயது அல்லது பிறந்ததிகதி, உங்கள் காப்புறுதியின் பலன் பெறுபவரின் பெயர், காப்புறுதியின் தொகை, மாதாந்தக் கட்டுப்பணம், அத்துடன் உங்கள் காப்புறுதி பெறப்பட்ட திகதி போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இவ்வளவு விடயங்களும் அதிகமாக எல்லாக் காப்புறுதித் திட்டத்திலும் முதல் பக்கத்தில் இருக்கும். இதில் உள்ள விபரங்கள் யாவும்

சரியாக உள்ளதா என்பதை நீங்கள் உங்கள் காப்புறுதி முகவருடன் சேர்ந்து பரிசீலனை செய்ய வேண்டும். இவற்றில் ஏதும் தவறு இருப்பின் காப்புறுதி முகவரிடம் காப்புறுதிப் பத்திரத்தை திருப்பிக் கொடுத்து திருத்தங்கள் செய்ய முடியும். காப்புறுதிக்கு சொந்தக்காரர் (Policy Owner) மட்டுமே காப்புறுதியில் மாற்றங்கள் செய்யலாம். எனவே காப்புறுதியின் உரிமையாளர் இறந்து விட்டால் அதன்பின்பு காப்புறுதித் திட்டத்தில் ஒரு மாற்றமும் செய்ய முடியாது.

Date of Issue	காப்புறுதி வழங்கப்பட்ட திகதி
Policy Number	காப்புறுதி இலக்கம்
Insured Name	காப்புறுதி பெற்றவரின் பெயர்
Applicant's Name (Owner)	காப்புறுதிக்கு பொறுப்பானவரின் பெயர்
Face Amount	காப்புறுதிக்கான தொகை
Term Life	குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் காப்புறுதி
Whole life	ஆயுள் முழுவதற்குமான காப்புறுதி
Universal life	முதலீட்டுத் திட்டத்துடன் கூடிய காப்புறுதி ஆயுள் முழுவதற்கும் நீடிக்கும்
Beneficiary	காப்புறுதியின் பயன பெறுபவரின் பெயர்
Cost Type or Monthly Premium	மாதாந்தக் கட்டுப்பணம்

காப்புறுதித் திட்ட பத்திரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

பலன் பெறுபவரின் பெயர் சரியாக உள்ளதா என்பது. காரணம் நீங்கள் திருமணமாவதற்கு முன்பு காப்புறுதி பெற்றிருந்தால் அதில் பலன் பெறுபவராக உங்கள் தாய், தந்தையர் அல்லது சகோதரர்களின் பெயரைப் பதிவு செய்திருந்திருக்கலாம். திருமணத்திற்கு பின்பு உங்கள் மனைவியின் பெயரை பலன் பெறுபவராக மாற்றுவது அவசியம். அத்துடன் உங்களுக்கு குழந்தைகள் பிறந்தால் அவர்களின் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் தொலைபேசி மூலம் செய்ய முடியாது. அதற்கான பத்திரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு காப்புறுதி உரிமையாளர் கையொப்பம் இட்டால் மட்டுமே மாற்ற முடியும்.

உங்கள் பெயர், பிறந்த திகதி என்பன சரியாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

மாதாந்தக் கட்டணம் எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் அவசியம். ஆயுட்காலம் (Whole Life) முழுவதற்குமான காப்புறுதித் திட்டம் மாதாந்தக் கட்டுப்பணம் ஒரே அளவாக அதாவது காலம் போகப் போக மாறாத திட்டமாக இருக்கும். அல்லது ஒவ்வொரு வருடமும் அதிகரித்துச் செல்லும் மாதாந்தக் கட்டணம் உள்ள திட்டங்களை (YRT) என்று அழைப்பார்கள். Level Cost Insurance எனப்படும் திட்டத்தில் மாதாந்தக் கட்டணம் ஒருபோதும் அதிகரிக்காது.

YRT (Yearly Renewable Term) என அழைக்கப்படும் திட்டத்தில் வருடாவருடம் காப்புறுதித் திட்டம் அதிகரிக்கும். இவற்றை



சிரீதரன் துரைராஜா
- ஆயுட்காப்புறுதி முகவர் -

விட சில நிறுவனங்கள் வழங்கும் தவணைக் காப்புறுதித் திட்டம் Cost of Insurance – Increasing எனக் குறிப்பிடப்பட்டிருந்தால், அதற்கான மாதாந்தக் கட்டுப்பணம் குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் அதிகரிக்கும். அதாவது ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டு செல்லும். Decreasing Benefit எனப்படும் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு காப்புறுதித் தொகை அதாவது உங்களுக்கு கிடைக்கும் பணத்தொகை காலத்திற்குக் காலம் குறைந்து கொண்டு செல்லும். இப்படியான திட்டங்கள் ஆரம்பத்தில் நீங்கள் காப்புறுதி செய்த தொகை இறக்கும் போது பெற்றுக் கொள்ள முடியாது. இப்படியான திட்டங்களை இலகுவாக பரிசீலனை செய்ய முடியாவிட்டால் நீங்கள் காப்புறுதி முகவர் ஒருவரின் உதவி பெற்றுக் கொள்வது சாலச் சிறந்தது.

உங்களுக்கு காப்புறுதி பெற்றுத்தந்த முகவர் அந்த நிறுவனத்துடன் வேலை செய்யாத விடத்தில், நீங்கள் அந்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டால் வேறு ஒரு முகவரை காப்புறுதி நிறுவனம் நியமிக்கும். அல்லது எல்லா நிறுவனங்களுடன் தொழில்புரியும் ஒரு முகவருடன் தொடர்பு கொள்வதன் மூலம் உங்கள் காப்புறுதித் திட்டம் சரியானதா என்பதை பரிசீலனை செய்து கொள்ளலாம்.

முகவர்கள் உங்கள் திட்டங்களை மாற்றம் செய்யும்போது உங்கள் புதிய திட்டத்துக்கும் பழைய திட்டத்துக்கும் உள்ள வேறுபாடுகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். எந்தக் கட்டத்திலும் புதிய காப்புறுதித் திட்டம் உங்கள் கையில் கிடைக்கும் வரை பழைய காப்புறுதித் திட்டத்தை நிறுத்தக் கூடாது. காரணம் உங்களுக்கு வயது அதிகமானால் அல்லது உடல் ஆரோக்கியம் குறைந்திருந்தால், நோய்கள் ஏற்பட்டிருந்தால் புதிய காப்புறுதி பெறுவது கடினமாக இருக்கும். அத்துடன் புதிய காப்புறுதித் திட்டம் பெறும் போது பழைய காப்புறுதித் திட்டத்திற்கும் புதிய காப்புறுதித் திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளை ஒப்பீடு செய்யவதற்கான பத்திரம் ஒன்று பூர்த்தி செய்யப்பட்டு நீங்கள் கையொப்பமிட்ட பின்பு தான் புதிய காப்புறுதி பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பத்திரம் உங்களிடம் முதலில் உள்ள காப்புறுதி திட்ட முகவருக்கும் அந்த நிறுவனத்திற்கும் கிடைக்கும்.

எனவே ஒரு புதிய திட்டத்தை பெறும்போது பழைய முகவர், புதிய முகவர் இருவரினதும் ஆலோசனையை பெற்றுக் கொள்வதுடன் எது சரியானது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

எனவே ஒரு திட்டத்தை மாற்றி புதிய திட்டம் ஒன்றைப் பெறும்போது உங்களுக்கு எது சிறந்த திட்டம் என்பதை நன்றாக ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.

sriharan.t@thaiveedu.com



இறுக்கமான சூழலில் இலகுவான தீர்வு

- நிரந்தர ஆயுட்காப்புறுதி
- கொடிய நோய்களுக்கான காப்புறுதி
- ஈட்டுக்கடன் காப்புறுதி
- வைத்திய பரிசோதனை இல்லாத காப்புறுதி
- RRSP • RESP



சிரீதரன் துரைராஜா

காப்புறுதி முகவர்

Member of Million Dollar Round Table | MDRT The Premier Association of Financial Professionals

416.918.9771

759 Warden Ave. Toronto, ON M1L 4B5, Bus: 416-759-5453 x: 407
info@life100.ca



உங்கள் அன்புக்குரியவருக்காக இன்றே செயற்படுங்கள்

குறைந்த கட்டணத்தில் ஆயுட்காப்புறுதியும் கொடிய நோய்களுக்கான காப்புறுதியும் தாமதித்தால் மாதாந்தக்கட்டணம் அதிகரிக்கலாம்

● வயோதிபர்களுக்கான காப்புறுதி - Non Medical Insurance
85 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை வேண்டியதில்லை

● கொடிய நோய்களுக்கான காப்புறுதி - Critical Illness Insurance
கொடிய நோய்கள் ஏற்பட்டால் 2 மில்லியன் வரை காப்புறுதி

ஒரு மில்லியன் டொலருக்கு

\$28.80

மாதாந்தம்*

Rate based on 30 year female elite - non smoker (10 year term insurance)

Rate for 30 year male elite - non smoker (10 year term insurance)
\$42.30 per month

- \$ 200,000 வரை மருத்துவப் பரிசோதனை வேண்டியதில்லை
- ஆயுட்காலம் வரை மாதாந்தக் கட்டணத்தில் மாற்றமில்லை
- உடனடியாக காப்புறுதித் திட்டம் அமலாகும்
- வேறு நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டவர்களும், நீரிழிவு நோயால் இன்சலின் பாஸிப்பவர்களும் பெற்றுக்கொள்ளலாம்

Critical Illness Insurance

25வீதமான கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டால் 2மில்லியன் வரை பெறக்கூடிய காப்புறுதித் திட்டம் நோய் ஏற்படாவிடில் கட்டியபணம் முழுவதும் மீள்பெறுமுடியும்

Universal Life Insurance

ஆயுட்காலம் வரை நீடிக்கும் நிரந்தர ஆயுட்காப்புறுதி

RESP

குழந்தைகளின் உயர்கல்விக்கான சேமிப்புத்திட்டம் 20-40 வீதமான அரசு மானியத்துடன் 15 வீத போனஸ்

Mortgage Insurance

அடமானக் கடனுக்கான காப்புறுதி வங்கியில் பெற்றுக்கொள்வதை விட ஆயுட்காப்புறுதி நிறுவனத்தில் பெற்றுக் கொள்வது சிறந்தது. மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்

TOPGUN AWARD WINNER 2008, 2009, MDRT QUALIFIER 2007, 2008, 2009

சிந்தரன் துரைராஜா

MDRT Member of Million Dollar Round Table

416.918.9771

759 Warden Ave. Toronto, ON M1L 4B5, Bus: 416-759-5453 x:407



இறுக்கமான சூழலில் ஓர் இலகுவான தீர்வு

**NEW CREDIT - BAD CREDIT - NO CREDIT
BANKRUPT - NO PROBLEM**

On Line - Credit Approval, All kind of Credit Repairs

உங்கள் வியாபார முதலீடு வீட்டு முதலீடு ஆகியவற்றுக்கான
பணத்தேவைகள் உடன் ஒழுங்கு செய்து தரப்படும்



Shan Kanapathipillai
416.890.2300
e-mail: shankana@juno.com
LIC: M08002487



CENTUM
Looking out for your best interest

All Your Insurance Needs.....



DILIP KUMAR GOVINDASAMY
Insurance Agent
Cell: 647-227-2683

குறைந்த செலவில் உங்களுக்கு
ஒர் ஆயுட்காலத்துக்கும்
சேர்ந்துகொடுக்கப்படும்

LIFE INSURANCE • CRITICAL ILLNESS • NON-MEDICAL • RESP

Karuna Gopalapillai
Broker

Platinum Award Winner



RE/MAX
Vision Realty Inc. Brokerage

Direct: **416.830.8520**
Office: 416-321-2228

வீடு வாங்கவும், விற்கவும்.....



Ramanan Ramachandran
Real Estate Broker
Office: 416.298.3200
Cell: 416.670.6467

I ♥ Referrals

HomeLife Today Realty Ltd., Brokerage
31 Progress Avenue, Suite 210, Toronto, ON M1P 4S6



*INDEPENDENTLY OWNED AND OPERATED




இம்மாதப் புகைப்படக் கலைஞர்
வி. கந்தவனம்
ரொறன்ரோவில் வசிக்கும் ஓய்வு பெற்ற அதிபரும் கவிஞருமான இவர் தனது
விடுமுறைப் பொழுதில் எடுத்த படங்களுள் சில...

உங்களிடம் (நீங்கள் எடுத்த) அழகான புகைப்படங்கள் இருக்கின்றனவா? அவற்றை நாங்கள் பிரசுரிக்க விரும்புகிறோம். புகைப்படம் எடுத்தவரின் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல், புகைப்படம், எடுக்கப்பட்ட காட்சி அல்லது எடுக்கப்பட்டவருடைய விபரங்கள் என்பவற்றுடன் நீங்கள் எடுத்த புகைப்படத்தையும் அனுப்பிவைப்புகள். அவை இந்தப் பகுதியில் பிரசுரமாகும்.



Scotiabank
Ragavan Ramanathan
Mortgage Development Manager

- சுமார் 10 வருடங்கள் **Scotia** வங்கியில் மோட்கேஜ் அனுபவம்
- 7 நாட்களும்... 24 மணி நேரமும் நட்பான சேவை
- குறைந்த வட்டி வீதம் • 0% Down Payment

New • Switch • Refinance

Tel: 416-579-7533
Fax: 416-579-9433
ragavan.ramanathan@scotiabank.com

Accident? Injured? NO Benefit Paid?

NO FEE until we settle your claims
Or Its FREE

416-857-1780

Call Now! **No Obligation**

Monan Subramaniam
Licensed Paralegal

Protect Your Legal Rights

